

T. 908.

சூலாமணி (வசனம்).

சூ ளா ம ணி

(வ ச ன ம்)

கடலூர் டவுன் ஹைஸ்கூல்
தலைமைத் தமிழ்ப் பண்டிதர்

ந. பலராம ஐயர்

இயற்றியது.

சேன்னை

கணேஷ் கம்பெனி

1918

கேம்பரிட்ஜ் பிரஸ், சென்னை.

முகவுரை

இவ்வசன நூலுக்கு முதலாகிய சூளாமணிக் காவியம் தோலாமொழி, தேவர் என்னும் பெயர்கொண்ட கவிஞர் பெருமானால் இயற்றப்பட்டது. அவர் ஜைன மதத்தைச் சார்ந்தவர். திருநாலத்தில் சித்தூர் ஜில்லாவைச் சேர்ந்த கார்வேட்டு நகரில் முன்பு சிற்றரசனாயிருந்த விஜயராஜன் காலத்திலிருந்தவரென்பது நூற்சிறப்புப் பாபிரத்தால் விளங்குகிறது. ஆனால் எக்காலத்திலிருந்த விசயனென்பது சரித்திரத்தால் விளங்கவில்லை, எனினும் ஜைனமதம் பிரபலமாயிருந்த கி. பி. ஆறாம் நூற்றாண்டில் இவர் இருந்திருக்கலாமென்று ஒருவாறு ஸ்தூலமாய்ச் சொல்லலாம்.

நூலாசிரியரையும் உரையாசிரியரையும் அவர்தம் இயற்பெயர்கொண்டழைக்காது மற்றொரு காரணம் பற்றிய பெயரால் அழைப்பது முற்காலத்திய வழக்கமாயிருந்தது. உதாரணமாக, திருக்கோவையார் உரையாசிரியர், பேராசிரியர் (மஹோபாத்தியாயர்) என்றே வழங்கப்படுவார். அதுபோலவே, “இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கிணங்க, தொன்மையாகிய பழங்கதை மேலதாய் இழுமென்னுமினிய மென்சொல்லானியன்ற விழுமிய பொருட்டொடர் நிலைச்செய்யுளாகிய ‘தோல்’ என்பதனைக் கூறும் மொழியினை யுடையார் என்ற காரணப் பெயரிடப்பட்டு நமது ஆசிரியரும்

வழங்கப்பட்டனரென்றே தோன்றுகின்றது. இதுவே யுமன்றி, பழைய புலவர்களுக்கும் அவர்கள் நூல்களுக்கும் அவரவர்கள் செய்யுட்களிற் பிரயோகித்த ஒவ்வோர் அருமையான தொடர்மொழி காரணமாகப் பெயர் வழங்கி வந்ததாகவும் தெரிகிறது. 'மலைபடுகடாம்' என்ற அருந்தொடர் மொழியால் அத்தொடர் வந்துள்ள கூத்தாற்றுப் படையும் பிற்காலத்தில் வழங்கலாயிற்று. கல்பொரு சிறுதுரையார், தேய்புரி பழங்கயிற்றினார், மீனெறி தூண்டிலார் என்ற புலவர்கள் பெயரும் அவர்கள் உபயோகித்த அவ்வருந் தொடர் மொழிகளைக் கொண்டே வழங்கப்படலாயின. இங்ஙனமே, சூளாமணி நூலாசிரியரும், தோல்வி யடையாத என்ற பொருளில் 'தோலா' என்ற சொல்லைத் தமது காப்பியத்தில் அருமையாய்ப் பிரயோகஞ் செய்துள்ளார். "ஆர்க்குந் தோலா தாய்" (அரசியற் சருக்கம், 349) "தோலா நாவிற் சுச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்" (மந்திரசாலைச் சருக்கம், 70) என்ற இடங்களில் இவர் 'தோலா' என்ற மொழியை உபயோகித்த அருமையைக் கொண்டு புலவர்கள் இவரைத் தோலாமொழித் தேவர் என்று கூறினர், எனலும் பொருந்தும். ஆதலின் ஈண்டுக்கூறிய இரண்டு காரணங்களில் எதுபற்றியாயினும், இவர்க்கு வழங்கிய தோலாமொழித் தேவர் என்ற பெயர் இயற்பெயரன்றிக் காரணப் பெயரென்றே துணியப்படும். தேவர் என்ற பெயர்ப்பகுதியால் இவர் ஐனரென்பது போதரும்.

சூளாமணிக் கதை ஆருகத மகா புராணமாகிய ஸ்ரீ புராணத்தில் சிரேயஸ்வாமிகள் புராணத்தி னிறுதியிற்

கூறப்பட்டுள்ளது. அதன் கண், கதாநாயகனான திவிட்ட குமாரனுடைய முற்பிறப்பின் வரலாறு காணப்படுகின்றது. அதனைப் பின் வருமாறு சுருக்கி வரைகின்றோம் :—

“மகததேசத்தில் இராஜக்ருக நகரத்தில் விசுவபூதி என்ற ஓராசனிநுந்தான்; அவன் மனைவி ஜைசி. அவர்களுக்கு விசுவநந்தி என்ற பெயருடையவோர் புதல்வனிருந்தான். விசுவபூதி அரசாண்டு வருகையில் ஒருநாள், திரண்டிருந்த சரத்கால மேகமெல்லாம் காற்றாற் சிதறுண்டு நாசமடைந்ததைப் பார்த்து, உலக வாழ்க்கையில் வெறுப்புக்கொண்டு, தனது தம்பியாகிய விசாகபூதிக்கு முடிசூட்டுவித்துத் தன் புதல்வனாகிய விசுவநந்தியை இளவரசாக அமைத்துத் தான் ஸூதர முனிவரிடம் தீக்ஷபெற்றுத் துறவியாயினான்.

விசுவநந்தி புவராஜா அத்தியந்த விசுவாசத்தோடு பரிபாவித்துவந்த மனோஹரமென்றதோர் உத்தியான வனம் அதிக இரமணீயமாயிருந்தது. அதில் பற்பல விதமான புஷ்பச்செடிகளும் அபூர்வ விருகங்களும் செறிந்திருந்தன. ஒருநாள் விசாகபூதியின் புதல்வனாகிய விசாகநந்தி யென்பான் இந்த மனோஹரோத்தியான வனப்பினைக் கண்ணுற்று அச்சோலையைத் தன்னதாகப் பெறவேண்டுமென்னும் பேராசை கொண்டதுமன்றி, அவன் உடனே தன் பிதாவினையடைந்து, “விசுவநந்தியால் கற்பிக்கப்பட்ட மனோஹரோத்தியான வனத்தினை எனக்குத் தந்தருளவேண்டும். இன்றேல் யான் தேசத்தைவிட்டு ஓடிப்போவேன்” என்று நிர்ப்பந்தித்தனன். அவனது உபத்திரவத்தினைப் பொறுக்க

முடியாத தந்தையும் அச்சோலையைத் தன் மைந்தனுக்கு உபாயத்தால் வாங்கிக்கொடுக்க நினைத்துத் தனது ஜேஷ்ட ப்ராதாவின் குமாரனாகிய விசுவநந்தியை யழைத்து, “குமாரனே, நமது சத்துருக்கள் மிக்க பலத்தை யடைந்தவராய்ச் சதுரங்க சைனியமும் கூட்டி நம்மேற்போர்க்குவரச் சன்னத்தராயிருக்கின்றனர். அதற்கு முன் யானே அவர்மேற் படையெடுத்துச் சென்று அவரை வென்று மீளும் அளவும் நீ இராஜ்யரக்ஷணம் பண்ணிவருவாயாக” என்று கூறினன். அதனைக் கேட்ட விசுவநந்தி அரசனைநோக்கி, “ஐய! இந்தச் சத்ரு பங்கமாகிய கூடூதர்காரியத்தில் யானே சமர்த்தன், ஆதலால் இக்காரியத்தில் அடியேனை அனுப்பியருளுங்கள்; யான் சென்று பகையைவென்று வருவேன்” என்று விண்ணப்பித்தனன். விசாகபூதி தன்கருத்து நிறைவேறியதான் மனங்களித்து, விசுவநந்திக்குப் பகைவர்மேற்போருக்குச் செல்ல அனுமதி யளித்தனன். அவனும் நால்வகைப் படையுடனும் கருதிய தேசத்தின்மேற்போருக்குச் சென்றனன்.

பிறகு விசாகபூதி மனோஹரோத்தியானத்தினைத் தன் புதல்வனுக்குக் கொடுப்ப, அவனும் அதனுள் இருந்து பலவித சுகபோகங்களை அனுபவித்து வந்தனன். போருக்குச் சென்ற விசுவநந்தி, தனது சிறிய தகப்பன் செய்த வஞ்சகத்தைத் தன் நண்பர் மூலமாய் அறிந்து அடங்காக் கோபங்கொண்டு மீண்டு இராஜ்க்ருக நகர மடைந்து விசாகநந்தியை எதிர்த்துப் போர் செய்தனன். பலமற்ற விசாகநந்தி அன்றோன் போருக்கு ஆற்றாது தோற்று ஒடி யொரு விளாமரத்தில் ஒதுங்கி

னன். விசுவநந்தி அம்மரத்தினை வேரோடு பெயர்த்து வீசி யெறிதலும், அங்குநின்று விசாகநந்தி மீளவும் ஓடி யொரு பெருங்கற்றூணிலே மறைந்தனன். விசுவநந்தி அக்கற்றூணையும் பிடுங்கிக் கரத்தாலடித்துச் சூர்ணமாக்கினன். மீளவும் அவ்விடம்விட்டு மிகப் பரிதாபமான நிலையுடன்ஓடும் விசாகநந்தியைக் கண்டு தன்கோபமாறி விசுவநந்தி அவனைக் கருணையோடு 'பயப்படேல்' என்று அபயாஸ்த மளித்ததுமன்றி அம்மனோஹரோத்தியான வனத்தினையும் கொடுத்துவிட்டு, தான் சம்சாரத்தில் விரக்தியூண்டு, ஸ்வயங்க்ருதா பராதத்தால் யாவற்றையும் வெறுத்து நின்ற தன் சிற்றப்பனோடு ஸம்பூத குருவினையடைந்து அவர்பால் தருமோபதேசங் கேட்டுத் தீக்ஷைபற்றுத் துறவு மேற்கொண்டனன்.

தூர்ப்பலனாகிய விசாகநந்தி தான்செய்த தீவினைப் பயனால் இராஜ்ஜியத்தை இழந்து பரதேசம்புகுந்து மற்றோர் அரசனுக்குத் தூதுவனாகி மதுரைமாநகரை யடைந்து ஓர் கணிகையின் வீட்டிலிருந்தனன். அவ்வமயம், பிக்குணிக்கோலம்பூண்டு விசுவநந்தி விசாகபூதித் தபோதனரிருவரும் அவ்வீதிவழியாய்ப் பிச்சையெடுத்துச் சென்றனர். உபவாச விரதத்தால் மிகவும் இளைத்துக் களைத்திருந்த விசுவநந்தியை ஒரு பசுமாடு முட்டித் தள்ள அவன் கீழேவீழ்ந்து மூர்ச்சை யாகினான். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த விசாகநந்தி சந்தோஷத்தை யடைந்தவனாய்ப் புன்னகைசெய்து விசுவநந்தியைநோக்கி, "முன்னர், சிலாஸ்தம்ப பங்கம் பண்ணிய பராக்ரமம் யாங்குப் போயிற்று?" என்று பரிசுதி

தான். இதனைக்கேட்ட விசுவநந்தி முனிவரன், அவனை நோக்கிக் குரோதாக்கநியால் அவனைத் தஹிப்பான் போன்று பார்த்து, “இந்தப் பரிகாசத்தின் பலனை மற்றொரு பிறப்பிற் காட்டுவேன்” என்று கூறி உயிர்நீத்தான். விசாகபூதியும் விசுவநந்தியும் இறுதியில் மகாசுக்ரகல்பத்தில் தேவராயினர்.

விசாகநந்தி நெடுங்காலம் சம்சாரசாகரத்தில் உழன்று, பிறகு விஜயார்த்த பருவதத்து உத்தாசரேணியில் அளகாபுரத்து வித்யாதராஜா மயூகரீவன், தேவி நீலாஞ்சனை இவர்களுடைய புதல்வன் அச்சுவகரீவன் என்பானாகிப் பிரதி வாஸுதேவனாயினன்.

இஃதிப்படியிருக்க ஸாரம்ய தேசத்தில் பௌதநபுரத்தில் பாகுபலி ஸந்ததியைச் சேர்ந்த பிரஜாபதியெனப் பெயரிய அரசனொருவனிருந்தான். அவனுக்கு ஜயவதி ம்ருகாவதி யெனப் பெயரிய மனைவியிருவருளார். விசாகபூதியாகியதேவன் ஜயவதியின் குமாரனாயவதரித்து விஜயன் என்ற பெயருடன் பல தேவனாயினான் ; விசுவநந்திதேவன் ம்ருகாபதி புத்திரனாகி, த்ரிப்ருஷ்டநாம வாஸுதேவனாயினன். இவ்விருவர்களும் நிறத்தாலும் குணத்தாலும் படைகளாலும் லீலைகளாலும் முறையே பலதேவ கிருஷ்ணாவதாரமூர்த்திகளை யொத்திருக்கின்றனர். பிரதி வாஸுதேவனாயுறப்பவித்த அச்சுவகண்டன் ஒருவாறு சிசுபாலனை யொத்துமுளன். விஜயதிஷ்ட்ட ரிருவர்களின் ஐசுவரியங்களைப்பற்றி, ஸ்ரீ புராணத்திற் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :—

“ வாஸுதேவனுக்கு ஸ்வயம்ப்ரபை முதலாகிய

தேவிமார் பதினூறாயிரவர் ; மகுடபத்தநரும் அத்துணையர் ; மஹாராஷ்ட்ரங்களும் அத்துணைய. த்ரோணமுகங்கள் ஒன்பதினாயிரத்துத் தொண்ணூற்றைம்பது. பட்டணங்கள் இருபத்தையாயிரம் ; கர்வடங்கள் பன்னீராயிரம் ; மடம்பங்களும் அத்துணைய ; கேடங்கள் எண்ணாயிரம் ; அந்தரத்வீபங்கள் இருபத்தெட்டு ; க்ராமங்கள் நாற்பத்தெட்டுகோடி ; யானைகள் நாற்பத்திரண்டு நூறாயிரம் ; ரதங்களும் அத்துணைய ; குதிரைகள் ஒன்பது கோடி ; காலாள் நாற்பத்திரண்டுகோடி ; கணபத்ததேவர்கள் எண்ணாயிரவர். ப்ரத்யேகம் யக்ஷஸஹஸ்ர பரிபால்யமாகிய ரத்நங்கள் ஏழு ; அவையாவன : ஸுதர்சநமென்பது சக்ரம் ; கௌமோதகி யென்பது தடி, அமோகமென்பது வேல், ஸௌநந்தமென்பது வாள், சார்ங்கமென்பது வில், கௌஸ்துபமென்பது ரத்நம், பாஞ்சஜந்யமென்பது சங்கம்.

“ பல தேவனுக்குத் தேவிமார் எண்ணாயிரவர், ப்ரத்யேகம் யக்ஷஸஹஸ்ரபரிபால்யமாகிய ரத்நங்கள் நாலு ; அவையாவன : அபராஜிதமென்பது கலப்பை, கௌமுதியென்பது தடி, அமோகமென்பது முஸலம், ரத்நாவதம்விகை யென்பது மாலே.”

ராமகேசவர்களாகிய இவர்களது தவள நீலவர்ணத்தாகிய திவ்ய தேஹோத்ஸேதம், என்பது வில்லு. இவர்கள் பரமாயுஷ்யம், என்பத்துநான்கு நூறாயிரம் ஸம்வத்ஸரம்.

பலதேவ கிருஷ்ண சரிதங்களில் கிருஷ்ணனுக்கே பிராதானியங்கொடுத்துக் கூறப்பட்டதுபோல, சண்டும்

இளையோனாகிய திவிட்டனுக்கே சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

வாஸுதேவர்கள் ஒன்பதின்மரென்றும், அவருள் திவிட்டன் முதல்வனென்றும், பலதேவர்கள் ஒன்பதின்மரென்றும், அவர் தம்முள் விஜயனே முதல்வனென்றும், வாஸுதேவர்களுக்குப் பகையாகிய பிரதி வாஸுதேவர்கள் ஒன்பதின்மரென்றும் அவர் தம்முள் ஹயக்ரீவன் (அச்சவகண்டன்) முதல்வனென்றும் ஜைன நூல்கள் கூறும்.

திவிட்டன் கோடிக்குன்றத்தைப் பெயர்த்தெடுத்தது கண்ணபிரான் கோவர்த்தனகிரியைக் குடையாக ஏந்தியதையும், திவிட்டன் சிங்கத்தைப் பிளந்தது, கண்ணன் பல மிருகரூபமாய் வந்த அசுரர்களைக் கொன்றதையும், அச்சவகண்டன் அனுப்பிய சண்டவேகையைத் திவிட்டன் தொலைத்தது, வாணன்போரில் ஜ்வரதேவதையைக் கண்ணன் தொலைத்ததையும் நிகர்க்கும். இவை பற்றியே ஜைனர்களும் இவனைத் திருமாவின் அம்சமாகக் கொண்டாடினாரென்பது, 'பருவாயரியேறு போழ்ந்த சேங்கண் றெடியான்,' 'கொற்றங்கொணையி றெடுமால் குணங்கூற' என்னும் பாயிர அடிப் பகுதிகளால் அறியக்கிடக்கும்.

கண்ணனுக்கு மாறய்த்தோன்றி, திருமாவின் சின்னமாகிய சக்கிரம் முதலிய பஞ்சாயுதங்களைத் தரித்து மாயாசுருடனொன்றை வாகனமாகக்கொண்டு விளங்கி, முடிவில் கண்ணன் கைச்சக்கிரத்தால் முடிந்த பெளண்டரிக வாசுதேவன் அச்சவகண்டனை ஒருவாறு சிகர்ப்பன்.

இந்நூலிற் சொல்லியுள்ள விஞ்சையருலகு எனப் படும் வித்தியாதரலோகம் இமயமலையின் வடபுறச் சாரலில் விந்து கங்கை பிரமபுத்திரியாகிய புண்ணிய நதிகள் உற்பவிக்கும் பிரதேசமா யிருக்கலாமென்று புலப்படுகிறது. அவ்வித்தியாதரவுலகம் உத்தரசேடி தக்பிணசேடியென்று இருபகுப்பினை யுடையதென்றும், அவ்விருசேடியார்க்கும் பலதடவைகளிலும் போர் நிகழ்ந்துள்ளவென்றும், வித்தியாதர மாயவித்தையில் வல்லவராய் ஆகாயத்திற் பறக்குஞ் சக்தியுடைய வெருவகைத் தேவஜாதியரென்றும், அவர்க்கு மண்ணுலகத்தவர் அடங்கிக் கப்பங்கட்டி வந்தனரென்றும், இந்நூலின்கதை கூறுகின்றது. வித்தியாதார்க்கும் மண்ணுலகினர்க்கும் மணவினைச்சம்பந்தம் இந்நூலுட் கூறப்பட்டுளதுபோலச் சிந்தாமணியென்னும் சைனநூலிலும் வித்தியாதர மங்கையாகிய காந்தருவதத்தையினைச் சீவகன் மணம்புரிந்த வரலாறு கூறப்பட்டிருக்கிறது. இவற்றையாய்ந்து நோக்குமிடத்து மிக்க வலியுள்ளவர்களான இமயமலைச் சிகரவாசிகளுள் இவ்வித்தியாதரருமொருவகுப்பினரோ என்று கருதுதற்கிடமுண்டு.

மாநாடர்க்குப் பின்னிகழும் சம்பவங்களை முன்னுணர்த்துவதன்பொருட்டுக் கனவுகள் நிகழுமென்பதும் அவற்றைச் சோதிடம் வல்ல நிமித்திகர்கள் நன்காராய்ந்து அக்கனவுகளின் இரகசியார்த்தங்களைத் தெரியப்படுத்துவரென்பதும், அந்நிமித்திகர்களை அரசர்கள் நன்குமதித்துப் பெருமையாகத் தமது ஸமஸ்தானிகர்களுட்சேர்த்துவைத்தனரென்பதும், இந்நூலால் விளங்குகின்றன. இவ்வாறே, சிந்தாமணியிலும் சிலப்பதிகாரத்தி

ம், கனவுகள் கண்டதும் அவற்றிற்கேற்பப் பின்னிகழ்வன சம்பவித்தமையும் விரித்திக் கூறியுள்ள விவரம் இங்கே கவனிக்கத்தக்கது. நம்மவர்க்குக் கனவிலுள்ள நம்பிக்கை மிகவும் அதிகமென்பது இதனால் வெளியாகும். இராமாயணத்தில் திரிசடைகண்ட கனவும் அதன் பயனை விளக்கியதும் மேற்கூறியதனை வலியுறுத்தப்போதிய சான்றும்.

பெரும்பாலும் சமண நூல்கள் துறவினையும் முக்தியையும் இறுதியிற் கூறி முடிக்கும் வழக்கம்போல, இந்நூலுள்ளும் பயாபதி அரசன் தன் புதல்வரைப் பூமியாளவைத்து மனைவியருடன் துறந்து தவஞ்செய்து முத்திபெற்ற வரலாறு மிகவிரிவாகக் கூறப்பட்டுள்ளது; மேலும் இதன்சண் சுவர்க்க நாகங்களைப் பற்றியும் அவற்றுட் புகுவோர் அனுபவிக்கும் இன்பதுன்பங்களைப் பற்றியும் அதிக விநோதமாய் வருணிக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் கதாநாயகனாகிய திவிட்டன் ஜைனஸ் வாயிகளாகிய இருபத்துநான்கு தீர்த்தங்கரருட் பதினேராவரான சிரேயஸ்வாமிகள் காலத்தினனென்று ஞானமணிக்காவியப் பாயிரங்கூறும். ஸ்ரீபுராணத்திலும் “அதே, ஸ்ரீயஸ்ஸ்வாமி தீர்த்தஸந்தாநகாலத்து ப்ரவித்த விஜயதரிப்ருஷ்ட அச்வகீவ நாமப்ரதம ராமகேசவ ப்ரதிவாஸுதேவ சரிதம் ஆக்பாயதே” என்று ஆரம்பித்திருப்பது நோக்கத்தக்கது. ஜைனசமயத்தார் தீர்த்தங்கரர்களை அருகக்கடவுளென்றே கருதிக்கொண்டாடுவார்கள். தீர்த்தங்கரர்கள் உபதேசமில்லாமலே உண்மை ஞானம்பெற்று அசோகமரத்தின்கீழ் முக்

குடைநீழலில் சமவசரணமென்னும் ஜிரகந்ருஹத்திலிருந்து ஞானோபதேசம் செய்வார். அவர்பால் உபதேசம் பெற்றவர்கள் தமது கருமங்களை யொழித்து வீட்டினை யடைவர். அக்கோயில் பூமிக்கு ஐயாயிரம் வில்லுயரத்திற்குமேலே பன்னிரண்டு யோசனையுள்ளதாய்த் தேவரால் நிருமிக்கப்பட்டது. இவ்விவரங்கள் பலவும் சைன நூல்களுட் கண்டவை.

சூளாமணிக்காவியம் சொற்பொலிவு, பொருணயம், நடையழகு கற்பனையலங்காரம் கதைமுடிவு முதலியவற்றற் சீவகசிந்தாமணியை யொக்கும். இக்காவியத்தின் சிறப்பினை நோக்கிக் குணசாகரர் முதலிய உரையாசிரியர்கள் இந்நூலின் செய்யுட்களைப் பெரும்பாலும் உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

தமிழணங்கணியும் சிகாரத்தினம்போல விளங்கும் இக்காப்பியத்தைச் சமார் முப்பது வருடங்கட்குமுன் கற்றவர்கண்டு களிகூர அச்சிட்டு வெளிப்படுத்திய மகான் காலஞ்சென்ற ஸ்ரீ சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் பிள்ளையவர்கள் செந்தமிழ்நூல்களை யாய்வதே தமது பொழுதுபோக்காகக் கொண்டதும்ன்றிப் பல அரிய தமிழிலக்கண இலக்கிய நூல்களை அச்சுவாகனமேற்றித் தமிழுலகில் நின்றநிலாவி யுலாவச் செய்துள்ளார். அன்றோர் தமிழிற்குச் செய்த பேருதவியினை யாவரு நன்கறிவர். மேலும் இவர், சூளாமணிக்காவியத்தைக் கற்கப்புகும் மாணவர் அதனை எளிதிலுணரவும் ஏனையோரும் அக்காவியக் கதையினைப் படித்து மனமகிழவும் கருதி, அந்நூற் சரித்திரத்தினை வசன நூலாகவும் செய்துள்ளார். அவ்வசன நூல் முதலூற்

செய்யுணடையையே பெரும்பாலும் தழுவிவதாய்த் திரி சொற்பிரயோகம் மிகுதியும் பெற்றுச் செந்தமிழ் பயில அவாவினை யுடையார்க்கேயன்றி ஏனையோர்க்குக் கடினமான நடையுடையதா யிருத்தலின், அக்கதையினை எளிய நடையிலெழுதினாற் பலர்க்கும் பயன்படக் கூடுமெனக் கருதி இவ்வசனநூல் எழுதப்பெற்றுள்ளது. இவ்வசனமும் முதலூலாகிய காவியத்தின் கதைப்போக்கையும் சொற்போக்கையுமே தழுவி யுள்ளது ; எனினும் தமிழின் பாஷை நடை மேலுமேலுஞ் சிறப்பிணையடையக் கருதவேண்டிவது ஒவ்வொருவர்க்கும் கடமையாதலின், இதன் கண்ணும் சிற்சில கடினமான சொற்களும் சொற்றொடர்களும் காணப்படும். அவற்றையெழுதினாரும் அரும்பதவுரை அகராதியொன்று இந்நூலினிற்றுதியிற் சேர்க்கப்பட்டுள்ளது.

வசனநூல் பல வேண்டிமென்று பெரிதும் விரும்பும் இக்காலத்தில் இந்நூல் வேண்டாததொன்றாகாது என்று கருதியே வரையலாயிற்று. இதன்கண் முக்குணவயத்தான் முறைபிறழ்ந் தெழுதிய பிழைகள் பல வளவெனில், குற்றம் நீக்கிக் குணத்தை மேற்கொள்ளும் பெரியார் பலரையும், அவற்றிற்காக எம்மைப் பொறுத்தருள் புரிய வேண்டுகின்றனம்.

கடலூர்,
16-9-1918. }

ந. ப.

சூலாமணி

அத்தியாயம் 1

திருவளர்ந்தோங்கிய பரத கண்டத்தில் சூரமை என்னும் பெயர்கொண்ட புராதன நாடொன்றுண்டு. மேகங்கள் நாற்புறமும் தவழும் அழகிய கோடிக்குன்றமென்னு மலைபயப் பெயர்த்தெநித்தீதந்திய திவிட்ட குமாரன் விருப்புடன் அரசு வீற்றிருந்தது அந்நாடென்ப. எல்லாச் செல்வத்திற்கும் இருப்பிட மென்னலாம்படி அந்நாடு நானிலவளங்களும் ஒருங்கே அமையப்பெற்றதாம். மலைகளிலெல்லாம், ஒருபுறம் அருவிகளின் ஆரவாரத்தோடு யானைக் கூட்டங்களின் பிளிற்றொலிபும் குறவர்கள் முருகவேட்கு வெறிபாட்டயரும் விழுவாலிபும் மலிந்திருக்கும்; மேகங்கள் இடிக்கும் பொழுதெல்லாம் நீலமணிபதித்த ஆலவட்டம்போன்ற தமது கலாபங்களை விரித்து மயிற் கூட்டங்கள் ஒருபுறம் ஆடிக்கொண்டிருக்கும்; மற்றொருபால், வேங்கை, காந்தள், நீலம் முதலிய மலர்களின் நறு

மணங்கமழாநிற்க, அவற்றினின்றும் ஒழுகிய தேன் பெருக்கெடுத்து அருவிபோல் ஓடும்; இன்னு மோர் பால், சந்தன மரங்களின் நீழலில் களிற்றினங்கள் தமது மதத்தை யுண்ணவரும் வண்டினங்களைப் பிடிகள் காந்தட் குலைகளால் ஓட்டாநிற்பப் பெருமகிழ்ச்சி யோடும் உறங்கும். காடுகளெங்கும் இடையர்களின் புள்ளாங்குழலொலி பன்னிறப் பறவைகளின் ஒலி யினும் மிக்கொலிக்கும்; கொன்றை, குருந்து, முல்லை முதலிய மலர்களின் வாசனை வண்டினங்கள் வந்து தேனை யாசிக்கும்படி எங்கும் பரவி நிற்கும். மருத நிலங்கடோறும் நாட்டிய மகளிரின் மத்தள வொலியும் சங்கினங்களி னோசையும் மங்கல வாத்தியங்களின் கீத நாதமும், வயலில் உழவர்களின் ஆரவாரமும் மிகுந்தி ருக்கும்; தடாகங்களில் தாமரை ஆம்பல் முதலிய மலர்கள் அழகாய் மலர்ந்துதிசுமும்; ஒருபுறம் கருநீற எருமைகள் குவளைகண்மலர்ந்த பொய்கைகளில் விழு ந்து உழக்கும் கண் கவர் வனப்பினை யுடையதாகும். கடற்கரை நிலங்களெங்கும், செம்படவர்களின் மீன் பிடிக்கும் ஓதையும் பரதமசளிரின் மீனுணக்கும் ஆர வாரமும் கடற் சிறுவர்களின் நீர் விளையாட்டின் ஒலி யும் கடன் முழக்கினும் பதின்மடங்கு மிக்கொலிக்கும்; புன்னை, தாழை, நெய்தலாதிய மலர்களின் மணம் கட லின் புலவு நாற்றத்தை யு நீக்கும். நீர்வள நிலவள முதலிய வளங்கள் பலவும் பொருந்திய இந்நாட்டினைத் திருமகளின் நடனசாலையாகக் கூறுவது மிகவும் பொரு த்தமானதே.

நன்னீர்த் தடாகத்தின் நடுவே மலர்ந்த தாமரை

மலர்போல ரமணீயமான இந்நாட்டிற்குப் பேரணிகல
 னாய் எல்லாச் சிறப்புக்களையு முடையதாய் பற்பலவித
 மதிவற்றப்புக்களையும் கோட்டை கொத்தளங்களையும்
 பெற்று இந்திரபுரியாகிய அமராவதியையும் அழகினால்
 வென்று விளங்குவது அதன் தலை நகராகிய போதனமா
 நகரம். இந்நகரின் மாடமாளிகை கூடகோபுரங்களின்
 பேரழகும் கடைவீதிகளின் விநோதக்காட்சியும் அந்த
 ணர் அரசர் வணிகர் சூத்திரர் என்னும் நால்வகை
 வருணத்தார்களின் இருக்கைகளின் ஒழுங்கும் இவற்றி
 னிடையே திவ்ய தேசோமயமாய் விளங்கும் தேவ
 கோட்டத்தின் எழிலும் வித்தியாதர வுலகம் இதுதானே
 என்று யாவரும் மயங்கும்படிச் செய்யும். உலகிலுள்ள
 செல்வங்கள் யாவற்றையு மொருங்கே யோரிடத்திற்
 பார்க்க விரும்பினால் அந்நகரிலே அவற்றை யெளிதிற்
 காணலாம். இந்நகரின் மாட்சியைத் தோலா மொழி
 யையுடைய பெரும் புலவர்களாலும் வருணிக்கமுடி
 யாது; ஆயிரநாவுடைய ஆதிசேடனும் அதன் பெரு
 மையை பெடுத்துக்கூற ஆற்றலிலனாவான். இந்த
 நகரம் பொன் மணி முதலியவற்றின் பிரகாசத்தால்
 இரவும் பகலும் வித்தியாசம் காணப்படாது இமைய
 வருலகே இறங்கிவந்து இம்மண்ணிடைத் தங்கியது
 போல விளங்கும்.

இந்நகரத்தில், மனுநெறி தவறாது மன்னுபிரைத்
 தன்னுபிரி போலப் பாதுகாக்கும் பயாபதி என்னும்
 பெயருடைய அரசனொருவன் அரசுபுரிந்து வந்தான்.
 அவன் அரசாளுகையில் குடிகளுக்குத் துன்பம் என்
 பதன் பெயரே தெரியாது. அவன் சுத்தவீர சிகாமணி

யாதலால் அவனுக்குப் பகைவரேயில்லை. அவன் ஆட்சியின் பெருமையால் அகமகிழ்ந்த ஜனங்கள் தாமா கவே ஆறிலொருகடமை வலியக் கொடுத்துவந்தன ரேயன்றி, அரசன் அவர்களை வருத்தித் திறையென்று ஒரு சிறிதும் வாங்கும் வழக்கமில்லாதவன். இவனது செளரிய பராக்கிரமங்களை யறிந்த மறுதில மன்னர்கள் இவன் நட்பினைப் பெறும்பொருட்டுத் தாமே கப்பங் கட்டி வருவார்கள். பிரஜைகளைப் பாவிக்கும் தன்மை யில் தலைமைபூண்டு விளங்கிய காரணத்தினால், பிரஜாபதி என்னும் பெயர் அவனுக்குக் காரணப் பெயராகவே அமைந்ததென்று சொல்லலாம்.

இம்மன்னன் உத்தம ராஜவம்சத்திற் றேன்றிய மங்கையர் பலரை மணந்துள்ளானாயினும் அவனுக்குப் பட்ட மகிஷியர் இருவர் உளர்; மூத்தவள் அழகின் மிக்க மிகாபதி என்னும் பெயருடையவள்; அவள் தங்கை சசிதேவியினும் பேரழகுடைய சசி என்னும் நங்கையர் திலகம் இரண்டாவது மனைவி. வசந்தகாலத் தில் மாங்கொழுந்து அசோகந்தளிராகிய இரண்டுமே நந்தவனத்தை அழகுபெறச் செய்வது; அதுபோல இவ்விரு தேவியரும் அழகிய இரத்தின குண்டலமணி ந்த மங்கையர்க்கெல்லாம் பொன்மலர் விளங்கும் பூங் கொம்புபோலவும் அவர்களுக்குள் திலதம் போலவும் திகழ்ந்தனர். பெண்களும் பேரவாக்கொள்ளும் பேரழ காற்றிருமகளே போலவும் நாடோறும் கேட்பினும் புதுமையோடு திசுழும் மழலைச் சொற்களால் நாமகளே போலவும் இருவரும் மன்னனுடைய மனமாகிய தாம ரையிற் குடிக்கொண்டு உறைந்தனர். அரசனுக்கு அவர்

கள் ஆவியாயினார் ; அவர்களுக்கு அரசன் உயிராயினன். அரசன் உலகங்காக்குந் தொழிலைப் புறத்தே செய்து கொண்டு அவ்விருமங்கையரின் அகத்தே பிணிக்கப் பட்டிருந்தனன். அவனும் அம்மகளிரும் கற்பகமும் கொழுந்தும் காமவல்லிக்கொடியும்போல வாழ்க்கைச் சிறப்புற்றனர்.

அப்படி வாழும்நாளில், அவர்கள் இயற்றிய தவப்பயனாய் இம்மண்ணுலகம் சிறப்படையும் வண்ணம் அமரர்கள் வாழும் கற்பலோகத்தை அரசாண்ட தேவர்களுள் ஒருவன் மிகாபதிதேவி வயிற்றிலும் மற்றொருவன் சசிதேவியின் கருப்பத்திலும் பொருந்தி அவதரித்தனர். மூத்தவனாகிய மிகாபதிதேவியின் புதல்வன் தண்ணிலாவுமிழும் வெண்மதிக்கடவுளின் வண்ணமுடையனாய்ப் பலபத்திரனைப்போல விளங்கினன். இளையனாகிய சசியின் குமாரனே அன்றலர்ந்த காயாமலரினை வென்று திகழுந் திருமேனியுடையான். ஒப்புயர்வற்ற இந்திரநீலக்கல்லின் ஒளியும் நீருண்ட காளமேகத்தின் கருமையும் நறுமணம்விசும் நீலோற்பலத்தின் மென்மையு முடையது அவன் மேனியழகு.

“ பூவையம் புதுமலர் புரையுமேனியன்

தூவிரி தாமரை தொலைத்த கண்ணினன்

தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்

மாவிரி திருமறு வணிந்த மார்பினன்.”

சங்கரேகை சக்கிரரேகை பதுமரேகை மதல்யரேகை ழுதவிய ரேகைகள் பல அமைந்த செங்கையன் இன்னன உத்தமவிலக்கணங்களோடு கண்ணபிரானைப் போல விளங்கினான் இளையனாகிய சசிசுமாரன். இவர்

கள் பிறந்த நாளில் நற்சகுனம் பல வலகில் நிகழ்ந்தன. தேவதுந்துமியும் மங்கல வாத்தியங்களும் முழங்கின; என்கும் நறுமணம் வீசியது; தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்; பட்டமரங்களும் தளிர்விட்டுப் பூத்துத் திகழ்ந்தன.

நாளும் கோளும் வலியுற நல்லமுகூர்த்தங்களிற் பிறந்த இவ்விரு புதல்வரும் முத்தவனுக்கு விசயன் என்றும் இனையவனுக்குத் திவிட்டன் என்றும் பெயரிடப் பெற்றனர். இவர்கள் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாய் வளர்ந்து சுக்கிலபகூத்துத் தாராபதியை வெல்லுந் தோற்றத்தினராய் விளங்கினர்; உரியபருவத்திற் செளளம் உபநயனம் முதலிய சடங்குகள் செய்யப்பெற்று நல்லாசிரியன்பாற் பலகலையும் கற்றனர். அரசர்க்குரிய அஸ்திர சஸ்திரப் பயிற்சியிலும் தரும சாஸ்திரங்களிலும் ஒப்பாரும் மிக்காருமின்றித் தாமேசிறந்து விளங்கினர். காளைப்பருவமடைந்து வேனில்வேளினும் மிக்க வனப்புடையராய்த் தங்களைக் கண்ட மங்கையருடைய கண்ணும் மனமும் தம் மாட்டுப் பிணிப்புண்ணச் செய்யும் அச்செல்வக் குமரரைக்கண்ட அரசன் ஆனந்தமாக்கடலுள் அழுந்தித் திளைப்பானாயினான்.

ஒருநாள் யாபதி அரசன் துயிலுணர்ந்தெழுந்து புண்ணியநீரில் முழுகி ஆடை யாபரணங்கிருதையைப் புனைவன புனைந்து சினகரம் புகுந்து கடவுளை வழிபட்டுத் தன் புதல்வர் இருவரும் இருபுறம்வர அட்டமங்கலமும் முன்னடப்ப அரசு பரிவாரத்துடன் தனது ஆஸ்தான மண்டபத்தை அடைந்தனன். அம்மண்

டபம், சந்திரகாந்தப் பளிங்குக் கற்களால், பரப்பப் பெற்றுப் பொன் மணிகளாற் பொலிவுபெறப் புனையப் பெற்று மேகமண்டல மளாவி விளங்கும் உயர்வுடைய தாய் இலங்கியது. அந்த மண்டபம் புகுந்த அரசன், தன்னொடுவந்த அமைச்சர் புரோகிதன் முதலியோர்க்கு அவ்வவர்க் கமைந்த ஆதனமருளி ஆண்டு நடுநாயகமாய் இடப்பெற்ற இரத்தின சிம்மாசன மொன்றிலேறி வீற்றிருந்தனன். அரசன் புதல்வர் இருவரும் தந்தையின் இருபுறத்திலும் அருகாசனத்தினரா யமர்ந்தனர். இங்ஙனம் கொலுவீற்றிருக்கும் அரசனாகிய கற்பகவிருகூம் மலர்ந்தகாட்சியைக் கண்ட நாவலரும் பாவலருமாகிய வண்டிகள் இன்னிசை பயின்றுபாடத் தொடங்கின. அப்பொழுது அரசன் தனது வாயில் காப்போனை நோக்கி, “ ஏழு நாழிகையளவும் எத்தகைய ரேனும் ஈண்டு வருவாராகில் அவரை உள்ளேவர விடுக்குதி ” என்று ஆஜ்ஞாபித்தனன்.

அவ்வமயத்தில், அளவுகடந்த சோதிடநூலைக் கரைகண்டவனும் முக்காலமும் முற்றுணர் வல்லவனுமான அங்கதன் என்னும் பெயரிய நிமித்திகனொருவன் ஆஸ்தான மண்டபத்தின் வாயிலையணுகிக் காவலாளனை நோக்கி, “ ஐய! உட்சென்று அரையனைக் காண்டற்கு அமயம் நல்லதோ? ” என்று வினாவ, அதற்குக் கடைகாப்போன் அரையன் கட்டளைப்படி அன்னோனை உள்ளே புகவிடுத்தனன். அரசன் நிமித்திகற்குத் தன் வெண்டாமரை யேந்திய வலக்கரத்தாற் குறிப்பிட்டு ஓராசனங்காட்ட அவன் அதில் வீற்றிருந்து சமய முணர்ந்து, தான் கரைகண்ட சோதிடநூலின் பெரு

மையை எடுத்துக்காட்ட எண்ணி மூன்றுகாலமும் முழுது மாராய்ந்து அரசனை நோக்கிப் பின்வருமாறு கூறத் தொடங்கினான்.

“ அரசரே! நேற்றிரவு நீ யோர் கனவு கண்டாய். அச்சொப்பனத்தில், ஆகாயமார்க்கமாய் ஆண்ட யானை யொன்றிழிந்துவந்து உனது இளைய குமாரனாகிய கடனிற வண்ணலுக்கோர் வெண்டாமரை மாளையைச்சூட்டித் தன்னிடஞ் சென்றதாகத் தோற்றங்கண்டனே. இக்கனவின் பயன் யாதென்றிற் கூறுகின்றேன், அமைதியாய்க்கேட்டி : ஒரு வித்தியாதர ராஜன் தன் அருமைத் திருமகளை ஈண்டுக் கொணர்ந்து தங்கள் இளைய குமாரன் திவிட்டராசனுக்கு மணஞ்செய்து கொடுத்துப் போவான் என்பதே. இதற்காக, இன்று முதல் ஏழுதினம் அகலுமுன் ஒரு விஞ்சையதூதன் திருமுகமொன்று கொண்டு வந்து உனது நந்தன வனமாகிய புட்பமாகாண்டம் என்னுஞ் சோலையில் இறங்குவான். அதனை நீ கண்டு தெளிவாயாக ” என்று கூறினான்.

தான் கனவு கண்ட உண்மையை யுணர்ந்து அதன் பயனையும் எடுத்துக் கூறியதைக்கேட்ட அரசன் பெருவியப்படைந்து அங்கத நிமித்திகற்கு வஸ்திராபரண பூஷணங்கள் பலவும் நல்கிச் சிறப்புச்செய்து கொண்டாடினான். சபையிலுள்ளாரும் மன்னனைநோக்கி, “ அரசே! தங்கள் இளையகுமாரன் அத்திறத்தனையாம். அவன் முவுலகையும் ஒரு குடை நீழலில் அரசாளுவான் என்பதற்கையயில்லை ” என்று போற்றினார். இவ்விதம் நாழிகை யொன்று கழிந்தது;

அதனை யுணர்ந்த நாழிகை முரசலொன்று அடிக்கப் பட்டது. காலங்கழிவதை யுணர்ந்த காவலன் தன் முகக்குறிப்பால் சபையோர் அனைவருக்கும் செல்ல விடைகொடுத்து அனுப்பிவிட்டுத் தான் தனது அமைச்சருடன் மந்திரசாலை யடைந்து நிமித்திகள் கூறிய விஷயத்தைப்பற்றி ஆலோசிக்கலாயினன். மந்திரிகள் அரசனை நோக்கி, “எம்பெருமானே! தமது இனைய குமாரன் திவிட்டன் கடலாற் சூழப்பட்ட இந்நிலவுலக முழுவதும் ஏகசக்கிராதிபனாய் அரடாள்வான் என்று முன் அவன் பிறந்தபொழுதே சோதிடர் சொல்ல நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவேயுமன்றி அவ்வையன் கரத்தில் சங்கரேகையும் சக்கிரரேகையும் பொருந்தியுள்ளன. ஆதலால் அவன் சங்கபாணிய னானதிருமாவி னவதாரமாவான். இனிச் சக்கிரத்தையும் ஏந்துவானென்பதற்கும் சங்கையிலலை. அங்கத நிமித்திகள் ஈண்டு எடுத்துக்கூறியவாறே விஞ்சையர் மன்னன் தன் புதல்வியைக் கொண்டுவந்து விவாகஞ் செய்து கொடுப்பாராயின் அதுபோன்ற சம்பவம் உலகில் வேறொன்றுமின்று. மூவுலகமும் திவிட்டராசன் தன்னடிச் சாரும் என்பது திண்ணமே. இப்பொழுது நாம் அவன் கூறிய புட்பமாகாண்டப் பொழிவிடத்தில் உள்ள பளிக்கு மண்டபத்தைப் புனைந்து குறித்த ஏழு நாளளவும் விஞ்சையதூதன் வரவினை எதிர்பார்க்க அப் பொழிவிடைத் துருமகாந்தனைக் காவலாக வைக்க வேண்டும்” என்று உரைத்தனர். மன்னனும் மனமகிழ்ந்து அங்கனமே துருமகாந்தனைப் புட்பமாகாண்டத்திற் காவல்செய்ய ஆஜ்ஞைதந்து தன் மனைவியர்

வைகும் அந்தப்புரத்தை அடைந்தனன். துருமகாந்தனும் மன்னன் ஆணையைச் சிரமேற்றாங்கிப் புட்பமா காண்டப் பொழிவில் இரவும் பகலும் இடையறாது விழித்த வண்ணம் காவல்புரிந்து வந்தனன்.

அத்தியாயம் 2

ஈதிப்படியிருக்க, மேரு மலைச்சாரலில் விஞ்சைய நுலகு எனப்படும் மலையொன்றுண்டு; அது எக்காலத்தும் சந்திரப்பிரகாசத்தை விசுவது; இப்பரத கண்டத்தினும் விரிந்த அகலிடத்தை யுடையது. அம்மலை கடலைத்திண்டி மேலுயர்ந்துபோய் வாணையளாவிப் பரிதிதன் கிரணம் பரவுறும் திசையெலாம் விளங்கும் பண்பினையுடையது. அதன் சிகரங்கள் நவரத்தின கசிதமாய் நாற்புறமும் ஒளிபரப்பும். சந்தனம் சண்பகம் கற்பகம் முதலிய பலநறுமலர்ச் சோலைகள் அம்மலையிடமெங்கும் சிறந்து திகழும். அம்மலைக் குகைகடோறும் சோலையிடமெங்கும் வித்தியாதரர் தம் மகளிருடன் களித்து விளையாடிப் பலவித இன்பமும் அனுபவிப்பார்கள். சிகரங்களினின்று இழுமெனும் ஒலியொடும் இழிந்தோடிவரும் அருவிகள் இயல்பாகவே யோ அன்றி விஞ்சையர் மகளிர் துளைந்தாடுவதனாலே யோ எக்காலத்தும் சாதிமல்லிகையின் நறுமணங்கமழா நிற்கும். அங்குள்ள மலர்களெல்லாம் பொற்றாமரை நிகர்ப்பனவாம்; நந்தனவனங்கள் யாவும் தேவநுலகத்துக் கற்பகச் சோலைகளையொக்கும். ஒருபுறம் செவ்வாழை மரங்கள் மாதர்களின் அதரம்போலச் செவ்

வொளிபரப்பும் பழங்களை யீன்று அமுதத்தினுமினிய சாற்றினை அருவிபோல் ஒழுக்கும் ; கமுக வரிசைகள் மற்றொருபுறம் மரகதமணிகளையும் பவளங்களையும் முடிப்பாகக்கட்டித் தூக்கிய காவணப்பந்தரெனத் திகழ் தராசிற்கும் ; பாரிசாத விருஷங்கள் ஒருபால் பரிமளம் பரப்பும் ; தேவதாரம், தமாலம், மா, அசோகம் முதலிய மரங்கள் மற்றுமோர்பால் மலர்களும் தளிர்களும் பொதுளிக் கண்டோர் கண்ணையும் மனத்தையும் கவரும் காட்சியினவாயிலங்கும். இச்சோலைகடோறும், 'குலவிய கருப்பநிறை மாதரென மந்தநடை கொண்டு வரு'ந் தென்றலங்காற்று மகரந்தப் பொடிகளை வாரி நாற்றிசையு மிறைக்கும். இத்தகைய பேரழகுடைய பருப்பதத்தின் தென்றிசைப்பாங்கர், இரதநூபுரச்சக்கர வாளம் என்னும் பெயரினையுடைய பொன்னகர மொன்றுண்டு. ஈடுமெடுப்புமின்றி எல்லாச் சிறப்புக்களும் பொருந்திய அந்நகரத்திற்கு இறைவன் சுவலனசடி என்பான். அவன் புகழை மூவுலகத்தாருங் கொண்டாடுவார்கள். கொடிய பகைவர்மாட்டு அருளாமையே அவன்பாற் குற்றமென்பார்கள் ; அவன் ஆளுகையில் நடுங்குவன பலநிறத் துவசங்களே, அந்நகரத்து ஆடவர்மேல் வளைக்கப்படும் விற்கள் அரமகளிரின்புருவ விற்களே ; கொடியவாய்ச் சிறுமைப் பட்டவை மாதர்தம் நுண்ணிடைகளே யன்றி வேறில்லை. சடியரசன் மன்னுயிரைத் தன்னுயிர்போலப் பாதுகாத்து அரசு புரிந்து வரும்நாளிலே அவனது பட்டமகிஷியாகிய வாயுவேகை யென்பான் அவனுக்கு 'ஆவியாய் அணங்காய் அபிழ்தாய் அவன் மேவுநீர்மையளாய் விருந்

தாயினாள்.' அரசனும் அரசியும் செய்த நற்றவப்பய
னாய் அரசி சின்னாள்ந் கருப்பமுற்று அருக்ககீர்த்தி
என்று பெயர் போந்த ஓர் அழகிய புதல்வனை யின்
றெடுத்தாள்; அதன் பின்னர்ச் சிலகாலம் கழித்துக்
கற்பகம் படரும் காமவல்லிக் கொடிபோன்ற பேரழகு
திகழும் பெண்ணணங்கு ஒன்றைப்பெற்று அதற்குச்
சயம்பிரபை என்று நாமஞ்சூட்டி மிக்க செல்வத்தோ
டும் வளர்த்து வந்தனள். இந்நங்கையர் திலகம் தேன்
றிய பின்னர்ச் சடியரசனுக்குப் பலவகைப்பட்ட செல்
வங்களும் பெருகி மறுநிலமன்னர் பலரும் வணங்கும்
ஏற்றமும் உண்டாயிற்று. கங்கைநீர் போலத் துல்
லியமான வெண்மை நிறமுள்ள கிரணங்களைப் பரப்பும்
திங்களிளம்பிறையினாலன்றே செவ்வானமும் உல
கத்தாராற் றொழும்படுவது; அதுபோல, இம்மாது
சிரோமணி பிறந்த நற்பயனாலே உலகமங்கையர் பாவ
ருக்கும் உயர்வு உண்டாயிற்று. இப்பெண்மணி
பேதைப்பருவஞ் சென்று பெதும்பைப் பருவங்கடந்து
மங்கைப் பருவமடைந்து யாவரும் மயங்கும் தெய்வ
வுருவுடன் திகழ்ந்து நின்றனள்.

அப்பொழுது வசந்தகாலம் வந்தது. சூயில்கள் தமது
அழகிய பஞ்சமஸ்வரம்போன்ற தொனியால் சோலை
களெங்கும் இன்னிசை பரப்பின. ஒருநாள் அரசன்
தன் மனைவியோடும் மடமகளோடும் மற்றும் பரி
வாரங்களோடும் தத்தமக்குரிய வாகனங்களின் மீதும்
விமானங்கள் மேலும் ஏறிக்கொண்டு தன் நகர்ப்
புறத்துள்ள மனோவனம் என்னும் உத்தியான வனத்
தையடைந்து ஆங்குள்ள விநோதங்களைக்கண்டு களிப்

பாலயினன். பிறகு தன்னுடன் வந்த மடவா
 ருடன் பொழில்வினையாடல் செய்து, ஆங்குள்ள
 அசோகந்தளிர்களை இவை உங்கள் கைகள்போலு
 மென்றும், குருக்கத்திக் கொடிகளை இவை உமது
 இடை நிகருமென்றும், மாந்துணர்களை இவை
 தும் மேனி மானுமெனவும், இலவமலரை இவை
 உங்கள் வாய்ப்பகையா மென்றும், குயிலிசை உமது
 வார்த்தையுறமு மென்றும், கோங்கரும்பு துங்கள் தன
 பாரம்போலு மென்றும், அவர்கள் மனங்களிப்பப் பேசி
 அன்றோர்க்கு வனத்தின் வனப்புக்களைப் பெரிதும்
 பாராட்டி எடுத்திக் காட்டினன். எல்லா மலர் மாந்
 களைப்போலத் தானும் மலர்ந்தும் நறுமணம் பரப்ப
 மாட்டா இயல்பாற் குணமிலார் செல்வம்போல விளங்
 கும் கோங்குமரங்கள் குடைகவிப்ப, மகரந்த நிறைந்த
 மலர்களைச் சொரிந்து தேமாமரங்கள் எதிர்கொள்ளச்
 சிறு குயில்கள் போற்றிசைப்ப, மங்கல கீதம்பாடும்
 மகளிரைப்போல நவமல்விகைக் கொடிகள் தமது
 தளிர்க்கையாற் றெழுது வணங்க, அரசன் தன் மட
 வாருடன் பெருமகிழ்வுடன் சிலபோழ்து வீற்றிருந்த
 னன். அவ்வளவில், சுயம்பிரபையும் தன் தோழி
 மாருடன் புனல் வினையாடியும் பூக்கொய்தும் கண்ணி
 தொடுத்தும் மனோல்லாசமாய் வினையாடிமுடித்துத்
 தன் தாதைபால் வந்து சேர்ந்தனள். அரசன், இவர்
 கள் தன்னைப் புடைசூழ்ந்துவர அச்சோலையின் நடுவில்
 விளங்கும் அருகக் கடவுளின் ஆலயத்தை அடைந்து
 கடவுளை வணங்கிக் கோயிலை மும்முறை வலம்வந்து
 சினகரவாயிலைக் குறுகி நின்றனன். அப்பொழுது

கோயிலின் கதவு திடீரென்று திறப்புண்டது; உடனே கடவுள் பேரொளிப் பிழம்பினுருவமாய் அன்னோர்க்குக் காட்சி தந்தருளினார். அரசன் தன் மெய்ம்மயிர் பொடிப்பக் கரமிரண்டும் சிரமீதேறிக்குவிய நாத்தழும் பேறக் கண்கணீர் சொரியக் கடவுளின் பெருங்கருணையைத் துதித்து மகிழ்ந்தனன். இங்ஙனம் துதிசெய்து வணங்கிக் கடவுளின் பதமீதிட்ட நிருமாலியத்தைத் தன் சிரமேற் சூடிச் சினகரவாயிலே யடைந்தவளவில், திகம்பரராகிய இரண்டு சாரணர்கள் ஆகாயத்தினின்றும் இறங்கி அருகனூலையத்தை வலம்வந்து எப்பொருட்கு மிறைவனை வாயார வாழ்த்திய பின்னர் அருகிலுள்ள அசோக மரத்தடியிற் பொருந்தியதோர் சிலாதலமிசை வீற்றிருந்தனர். இதனைக் கண்ணுற்ற அரசன் மிக்க பயபக்தியோடு சென்று அவர்கள் பாதத்தில் நமஸ்கரித்து நின்றனன். அரசனைக்கண்ட அச்சாரணமுனிவர் மனமகிழ்ந்து அரசனையும் மற்றையோரையும் இருக்கவென அருளிச் செய்தனர். மீட்டும் அரசன் அம்முனிவரை வணங்கி, 'ஐயன்மீர்! அடியேன் அறிய விரும்புவதொன்று உண்டு' என்றனன். சாரணர், "அரசே, நீ வினையின் திறத்தையும் அதனை நீக்கு முபாயத்தையும் அறிய விரும்புகின்றனை; நல்வினை தீவினை யிரண்டும் பிறப்பிற் கேதுவாம்; நல்வினை பொன்விலங்கு போலவும் தீவினை இருப்புவினங்கு போலவும் இரண்டும் ஆன்மாவைப் பிணிக்கும் தகைமையவே; அவ்வினையை யொழிக்கும் வாயில் ஒப்புயர்வற்ற கடவுளின் திருவடித் தியானமேயன்றி வேறின்று" என்று பலவாய்ப்பு போதித்தனர். இந்நற்போத

ணையைக் கேட்ட அரசற்கு நல்லுணர்வு பிறந்தது ; அவன் மனைவியும் அறிவுடையளாயினான். அச்சாரண முனிவர்களின் தருமோபதேசத்தை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த சுயம்பிரபையும் பெரிது மனமுருகி அம்முனிவர் முன்னிலையிலேயே சக்கிரவாள மென்னும் அரிய நோன்பொன்றினை நோற்கச் சங்கற்பித்தனள். சகந்தனன் அபிரந்தனன் என்னும் பெயருடைய அச்சாரண ரிருவரும் அரசனையும் மற்றுளோரையும் வாழ்த்திவிட்டு விசம்பாறாகச் சென்றார்கள். அரசனும் இத்தினம் நற்றினமேயெனக் கடவுளைச் சிந்தித்தவனாய்த் தன் பரிவாரம் புடைசூழ அரண்மனையடைந்தனன்.

அதன் பிறகு சுயம்பிரபை தான் மேற்கொண்ட சக்கிரவாள நோன்பினை அனுட்டித்து முடித்து முவுலகினும் இணையற்ற பேரமுகும் பேரறிவும் பெருங்கீர்த்தியும் பெற்றுத் தான் நோன்பியற்றிய இடத்தில் அருகக் கடவுட்கு ஓர் ஆலயம் அமைத்துக் கடவுளை வழிபட்டு அன்புமயமாய் ஆனந்தக் கண்ணீர் சொரிய அவன் பெருமையைப் புகழ்ந்து துதித்து நின்றனள். பிறகு அவள் கடவுளின் நிருமாலியப் பிரசாதம் எடுத்துக் கொண்டு சென்று தாதையிடங் கொடுத்து வணங்கினாள். பன்னாள் உணவின்றிப் பரிந்துநோற்ற தன்புதல்வியை அரசன் பாராட்டி மகிழ்ந்து, “ அருமை மகளே ! உன்னால் யான் பெரிதும் நன்மையடைந்தேன். இனி நீ உன் தாய்பாற் சென்று பாரணை செய்வாயாக ” என்று உபசரித்து அனுப்பினான். பின்பு, அரசன் தனது மகளுடைய நற்குண நற்செய்கைகளையும் நோன்

பியற்றியு பெருமையையும் மங்கைப் பருவமடைந்த
நிலைமையையும் கருத்திலோர்ந்து,

“மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்
விண்ணருங் கலமெலாம் விதியி் னெய்தினும்
பெண்ணருங் கலமிது பெறுதன் மாநுடர்க்

கெண்ணருந் தகைத்தென விதயத் தெண்ணினான்.”

இப்பெண்மணிக்கு ஏற்ற கணவனை நாடி மணஞ்செய்
விக்கவேண்டுமெயென்ற கவலையை மேற்கொண்டனன்.
வித்தியாதர புரங்களிலுள்ள உத்தம இராஜகுமாரர்
களுள் எவனோ இவ்வணங்கினை மணக்கத்தக்கோ
னென்று தீர்க்காலோசனையி் லாழ்ந்து ஈடந்தனன்.
மங்கையாற் காதலிக்கப்பெறுத ஒருவனை அவளுக்கு
மணமகனாகத் தந்தை தாயர்கள் சேர்த்துவிடின், அம்
மங்கை தன்னியல்பான நாணத்தால் தன்விதியைப்
பற்றித் தானே நொந்துகொண்டு நெஞ்சிற்புழுங்கி வரு
ந்துவாளேயன்றி வெளியிட்டுக் கூறாள். மாற்றுயர்ந்த
ஆணிப் பொன்னின் நடுவே அழகாய்ப் பதித்தர்சூரிய
அரிய மாணிக்கமொன்றை வெறுக்கத்தக்க ஈயத்தின்
மத்தியிற் பதித்திழைத்தால், அது தான் மாட்டேனெ
ன்று மறுக்காவிடினும் தனது அழகு சூலந்து சீர்கெட்
டுக்கிடக்கும். எனவே, மகட்கேற்ற மணமகனை யாரா
ய்ந்து தேறல் பெற்றோருடைய பெருங்கட னாகுமன்
றோ? தலைவன் தலைவியாகிய இருவர்க்குள்ளும் போ
ன்பு இல்லாவிடில் அன்றோர்தம் தாம்பத்தியம் என்
னும்? அவர்தம் இல்லறம் இல்லறமாக முடியுமே. இத்
தகைய அரியசெயலை அறிவுடையார் பலருடனும்
ஆராய்ந்த பின்னரே செய்தல் தக்கது.

“ அந்தண ரொழுக்கமு மரசர் வாழ்க்கையும்
மந்திர மில்லையேன் மலரு மாண்பில ”

ஆதலின், இவ்விடயத்தைப்பற்றி நமது மந்திரிகளோடு ஆலோசிக்கவேண்டும்” என்று தீர்மானித்துத் தன் ஏவலாளிகளை விளித்து மந்திரிகளைக் கடிதில் மந்திர சாலை மண்டபத்திற்கு அழைத்துவரக் கட்டளையிட்டனன். அவர்கள் அரசனையைச் சிரமேற்றாங்கிச் சென்று அமைச்சர்களுக்குத் தெரிவித்தவளவில் மந்திரிகள் பலரும் விரைந்து மந்திரசாலைமண்டபம் வந்து சேர்ந்தனர்.

அத்தியாயம் 3

அக்காலத்திலும் அரசர்கள் இரகசியாலோசனை செய் தற்பொருட்டு மந்திரமண்டபம் அமைத்துக்கொள்வது வழக்கம். உண்ணிகழும் விஷயம் வெளியேறாமலிருக்கும்படிப் பலவிதக் காப்பினேடும் அதனை அமைப்பார்கள்.

“ உள்ளுணின் றொலிபுறப் படாத தொண்சிறைப் புள்ளுமல் லாதவும் புகாத நீரதுபரு வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை வள்ளறன் மந்திர சாலை வண்ணமே.”

அரசனையை யொற்றர் வாயிலாய் அறிந்த அமைச்சர்கள் விரைவில் மந்திரசாலை மண்டபத்தை அடைந்த அளவில், மன்னன் அவர்களை நோக்கிப் பின்வருமாறு பேசினான்.

“ மதிவல்லபம் மிக்க மந்திரிகளே ! நிலவுலகத்தைப்

பாதுகாக்கும் நிருபர் ஏகசக்கிரேசுவரராய் எவராலும் வணக்கலாகாப் புண்ணியச் சொரூபமுடையராயினும், அறிவுடைய மேலோர் கூறிய நூல்களின் நுண்ணிய பொருளை யுணராவிடின் பெருமையடையார்; அவர் செய்யும் சூழ்ச்சியும் பயன்படாதொழியும். மன்ன வர்க்குப் பழிபாவம் வரவொட்டாமற்றடுத்து அவரை கன்னெறிப்படுத்துபவர் மதியற்சிறந்த மந்திரிகளே. அத்தகைய அமைச்சர்கள் அரசருக்கு “மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும் அற்றமில் அரசும் கோலும்” ஆவார். அரசாட்சி யென்னும் பெரிய சகடம் அரசன் அமைச்சரென்னுமிருவராலும் நடைபெறுமேயன்றி ஒருவராலியங்காது. அரசன் அமைச்சர் வழிப்பட்டு ஒழுக்கற்பாலன், அமைச்சர் அவனை நல்வழிப்படுத்தி உறுதியடையச் செய்யும் கடப்பாட்டினை மேற்கொள்வர். ஒரு தொழிலைச் செய்யுங்கால் அரசன் அமைச்சரை உசாவிச்செய்தலே நன்மையைத்தரும்.

“செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை

தெரிந்து சொன்ன

லறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா

னரச னாவான்

செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை

தெரிந்து கூறி

யறிந்தவை யியற்று கிற்கு மமைதியா

ரமைச்ச ராவார்.”

ஆதலின் அமைச்சரின்றி அரசர்க்கு எக்காரியமும் செய்ய இயலாது. அரசன் வையகத்தைத் தன்னடிப்

படுத்தி ஆளுதற்கு இரண்டு வழிகள் உண்டு; அவை தோள்வலியும் சூழ்ச்சியுமுமாம். அரசனுக்குத் தோள்வலி அழகினைத் தருவதொன்றாயினும் சூழ்ச்சியே அதனினும் சிறந்தது. தோள்வலி யில்லாத மங்கையரும் சூழ்ச்சியுட் சிறந்தால் உலகத்தை யாள்வாரென்பதற்கையமில்லை. சூழ்ச்சியே தோள்வலியையும் தரும். மன்னவன் காமபரவசனாய்த் தனது சூழ்ச்சியிற்றவறி யொழுக்குவானாயின், பாகனுக்குரிய நூலினை யுணராப்பேதை செலுத்திய மதயானைபோற் கேடு பல விளைப்பான். அரசன் அமைச்சரோடு செய்யும் சூழ்ச்சியிற் சிறிது தவறுவானானால், மந்திரத்தாற் கட்டுண்டதடை தவறிய மாநாகம்போல் அதுவே தீங்கினைத் தரும். பலபட நாம் எடுத்துக் கூறுவதில் பயன்பாது? எல்லாம் வல்ல நீவிர் எம்மை இறைவனாக்கி இரவும் பகலும் காத்து வருதலானன்றோ யாம் சிறப்படைந்தோம். இதுநிற்க, இப்பொழுது நாம் இங்குக் கூடியது மிகவும் அரிய செயலொன்றினை யாராய்தற்கே. இரத்தின பர்வதத்தின்மே விட்ட தீபத்தைப்போல் எமது குடியினை விளக்கவந்த பெண்மணி சுயம்பிரபையின் அழகினுக்கும் நற்குணத்திற்கு மொத்த நாயகனை நாடி ஆராய்தலே நாம் மேற்கொண்ட செயலாம். பற்பல தேய அரசினங் குமாருள் எவனோ இவனை அடையத் தக்கவன் என்பதை நீங்கள் ஆராய்ந்து கூறுவீராக” என்றான். இதைக்கேட்ட மந்திரிகள் மன்னனை வணங்கி, “அரசே! நின்புகழ் இவ்வுலகம் காத்து நீழி நின்று நிலர்வுக” என்று வாழ்த்தித் தத்தமக்குத் தோன்றியவாறு ஆராய்ந்துகூறத் தொடங்கினார்கள்.

அவருள் சூச்சுதன் என்னும் பெயரிய மந்திரி சொல்லத் தொடங்கினான்.

“அரசே! சூரியனொளியால் சூரியகாந்தம் அனற் பொறியைக் கக்கும்; சந்திரனொளியால் சந்திரகாந்தம் தண்ணீரைக்காலும்; அங்நனமே நினது புகழொளியால் யாமும் சிறப்படைகின்றோம். அறத்தாறு செல்லும் அரசனின்றி அமைச்சரால் யாதுபயன்? யானை கவுளினால் உராய்ந்த சந்தனமரம் மிகுதியும் நறுமணங்கமழும்; அதுபோல அரசன் தன் கீழ்வாழும் அமைச்சர் முதலியோர் செய்பிழையைப் பொறுத்தலானே பெரும்புகழடைகின்றான். நெடுங்கடல் தன்னிலை தவறி வெதும்பிக் கொதிக்குமாயின் அதனையாற்று நீர் உலகிலுண்டோ? மன்னவன் கொடுங்கோலனாயின் உலகம் வெதும்பும். கொடுங்கோன் மன்னன் வாழு நாட்டினும் கடுமியுலி யியங்கும் காடு நன்றன்றோ? செங்கோன் மன்னன் இம்மை மறுமைப் பயன்களை உலகத்தார்க் கருளுதலின் அவனினும் பெருமைபுடைய தெய்வம் வேறில்லை; அவனடிச் சார்ந்தொழுதுதலே அனைவோர்க்கும் சிறந்ததொன்று.

“கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர் விண்ணினைச் சமூல வோடும் வெய்யவ னென்னும்

பேரா

ரெண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணை தில்லை

யாயின்

மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை

மன்னு.”

ஆயிரம் நகரத்திரங்கள் ஒருங்குகூடினும் தண்மதிக்

கடவுளை நிகராவாறுபோல ஏனையோர் பலரும் மன்னனை யொவ்வார். கொற்ற வேலையுடைய மன்னவர்க் கோ திய நற்குணங்கள் யாவும் திரண்டு ஒருருவுகொண்டா ல்னைய மூர்த்தியே! உலகநீதிகட் கெல்லாம் வரம்பென விளங்கிக் கலைக்கடவி நெல்லைகண்ட நின்முன் யான் சிலவாய புன்மொழி பகர்தல் நகைத்தற் கிடனாயினும் என் மனக்கருத்தினைக் கூறவேண்டிவது கடமையாத விற் புகல்கின்றேன். பிழையுளதேற் பொறுத்தருள்க. தமது திருக்குலம் விளங்கத் தோன்றிய திருமகட்கேற்ற கணவனைக் கூறுகின்றேன்.

இந்த வித்தியாதர வுலகில் உத்தரசேடியிலே அமரா வதியினும் சிறந்து விளங்கும் இரத்தினபல்லவம் எனப் பெயரிய நகரமொன்றுண்டு. அதனுடைய சிறப்பினைப் புலவர்கள் பலரும் புகழ்ந்து போற்றிபுள்ளார்கள். அந் நகரத்தையாண்ட மயூரகண்டன் தேவிமாருள் நீலாங் களை பென்னும் பட்டமகிஷியீன்ற புதல்வன் அச்சவக் கிரீவன் என்பான். அச்சவக்கிரீவன் அரசாளத் தொ டங்கியபின், அவன் தனது புயவலியாலும் சூழ்ச்சி வன்மையாலும் எல்லாவுலகையும் வென்று தன்னடிப் படுத்தி ஏகசக்கிராதிபதியாய் விளங்குகின்றான். அவ னுடைய தம்பிமார்களாகிய நீலரதன், நீலகண்டன், வயிரமாகண்டன், சுகண்டன் என்போர் இயமனும் அஞ்சும் திறவினையுடையார்; பேராற்றல் படைத் தோர். அளவற்ற சேனாபலமுடைய அம்மன்னனுக்கு மகாசமர்த்தனும் அதுபுத்திமானுமான அரிமஞ்சு எனப் பெயர்கொண்ட மந்திரியொருவன் அமைந்துள்ளான். மேலும் அவன்பால் முக்காலமு முணரவல்ல நிமித்தி

கன் சதவிந்து என்னும் பெயரிய பெரியானும் பொருந்தியுள்ளான். எல்லா வரசர்களும் அன்னோனை வணங்கித் திறையளிக்கின்றனர். அரசே, நம் குலக்கொம்பாகிய நங்கை, பிறந்த நாள் தொடங்கியே அச்சவக்கிரீவன் நம்பால் திறைகொள்ளா தொழிந்தனன். அவனுக்கு மடந்தையை அளித்தால் அவனும் நமது வழிப்படுவான். வித்தியாதர வுலகமும் நம்மை அஞ்சும். அவனுக்கு மகட்கொடை மறுத்தாற் கோபம் மூளும்; அவன் விரோதத்தை நாம் பெறுதல் உறுதியற்ற செயலாகும். எல்லா விஷயங்களையும் பொருந்தி யாலோசிக்குமிடத்து அவனுக்கு மங்கையை மணவினை முடித்தலே தக்கதென்று அடியேற்குப் புலப்படுகின்றது” என்று சுச்சுதன் கூறப் பலச்சுதன் என்னும் நாமத்தையுடைய மற்றொரு மந்திரி பகர்வானாயினன்.

அரசரே! பலநூல்களை யாய்ந்து நுட்பமான பொருளைக்கண்டு கூறவல்லானும் அறிவாளனுமாகிய சுச்சுதன் எடுத்துக்கூறிய விடயங்கள் யாவும் உண்மையே. அச்சவக்கிரீவன் எல்லாரிலும் டீமம்பாடு உடையான் என்பதற் கையமின்று. ஆயினும் அவன்பால் ஒரு குற்றமுண்டு. அதனைக் குற்றமன்றென யார் மறுப்பினும் யான் உடம்படேன். அக்குற்றம் அச்சவகண்டனுக்கு வயது ஊழிக்காலம் சென்றுவிட்டதே யாம். ஒத்தவயதுடைய தலைவனையன்றோ நாம் தோர்தல் நலம்? மேலும் அவ்வச்சவனுக்குக் கனகசித்திரையென்பாள் பட்டத்துத் தேவியா யமைந்திருத்தலோடு, அவள் மக்கள் ஐஞ்ஞாற்றவருள்ளும் முதல்வனாகிய இரத்தினகண்டன் இளவரசனாய் அரசர் எவரும் அஞ்ச

வாழ்கின்றனன். அச்சுவகண்டனுக்குப் பிறகு இரத்தினகண்டனே அரசாட்சிக்குரியனாவான். ஆதலின் சுயம்பிரபைக்கு மணவாளன் அச்சுவகண்டன் அல்லன். மேலும் அரசே! தங்கள் புதல்வியின் ஜனனகாலத்தில் அவள் ஜாதகத்தைப் பல சோதிடர்களால் ஆராய்ந்த பொழுது, இவள் ஓர் இராசகுமாரனுக்குப் பட்டத்துத் தேவியாய் அமைவாளென்றும் இவள் புதல்வன் மூவுலகாட்சியும் பெற்றுச் செங்கோல் நடாத்துவானென்றும் புலப்படவில்லையா? ஆதலின் அச்சுவகண்டன் இவளுக்கு உரியவனாகான் என்பதே என் கருத்தென்றனன். சடிமகாராஜன் இதனைக்கேட்டு, பவச்சுதனை நோக்கி, “நல்லது, அங்ஙனமாயின் நங்கைக்குரிய நாயகன் வேறியாவனோ?” என்று வினாவ, அவன் மேலும் சொல்வானாயினான்.

“இம்மலைக்கு மேல்பால் உள்ள சின்னரகீத நகரத்தை யாரும் அரசன்மகன் பவனஞ்சன் என்றோர் செம்மலுளன்; அசுவநிருதயம் என்னும் புரவிவிஞ்சை வல்லான். அமுதபுர மன்னன் மகன் வேகமாதரன் என்பானொருவனுளன்; அவனை இளங்களியுழுவையாக இருநிலம்புகழும். மேகமாபுரத்தரசர்கோன் புதல்வன் பதுமரதனை அரசர் யாவரும் ஊழித்தீ யென்றஞ்சுவார். இரத்தினபுரத்தரசகுமாரன் சுவர்ணரதன் இடியேறு போன்ற பராக்கிரமசாலி. கீதமாபுரத்தரசன்மகன் அரிகண்டன் செங்கண்மாலையும் வெற்றிகொள்ளும் ஆற்றல் படைத்தோன். திரிபுர அரசன் புதல்வன் அளிதாங்கன் கல்விக்கடலைக் கரைகண்ட அரசரேறு. சித்திரகூட ராஜகுமாரன் ஏமாங்கதன்

இந்திரன், புதல்வன் சயந்தனை நிகர்த்தோன்; அவனுக்கு மாறான மன்னர் உலகில் எவருமில்ர். ஸ்ரீநிலைய புரத்தரசன் சேய் சித்திரரதன் தரணிக்கோர் திலக மாவான். அச்சுவபுரவேந்தன் சிறுவன் கனகசித்திரன் கடலாடையுடுத்த காசினிக்கு நடுநாயகமாய் விளங்குபவன். கனகபல்லவத்தையாளும் கொற்றவன் மைந்தன் செற்றவர்ச் செகுக்கும் செருவல்லான் அரிகேது வென்பான் பிறந்த பின்னரே மண்மகள் மகிழ்வடைந்த தாக மாசிலம் புகழும். சுவர்ணகசிதமான மதில்மாட கூடகோபுரங்கள் விளங்கும் இந்திரசஞ்சயத்திறைவன் மகன் அருஞ்சயனை வித்தியாதரவுலகம் சூளாமணி யெனக் கொண்டாடும். இப்பொழுது அடியேன் எடுத்துக் கூறிய அரசினங்குமரூள்ளே நமது நங்கையர் தில தத்தை யணிதற்குரிய நாயகனை நாடி மன்றல்புரிவதே நலம்” என்று பவச்சுதன் நவீன்றான். ஏனையோரும் கூப்பிய கையராய் அரசனை வணங்கி, இதுவே தக்க தென்று ஆமோதித்தனர். அப்பொழுது சுதசாகரன் எனப் பெயரிய மதிவலோ நெழுந்து அரசனை நோக்கிப் புகல்வானாயினான்.

“மன்னர்மன்ன! பவச்சுதன் அச்சுவகண்டனைப் பற்றிக் கூறிய குற்றம் உண்மையே; ஆயினும் அவனுக்குப் பகையாக நமது நங்கையர் சிரோமணியினை வதுவைமுடிக்க வல்லான் ஒருவனுமில்ன். வேறொருவற்கு நாம் மணமுடித்தால் அச்சுவகண்டன் பகை நமக்குண்டாகும்; அது சிறிதும் கூடாது. அவனுக்கு மாறாக விவாகம் செய்யில், உலகை ஒருகுடை. நீழலிற் புரக்கும் சுரேந்திரகாந்த மன்னன், சினம்மிக்க மதகனிற்

நினும் வலியன், மேகவாகன னென்றொருவனுள்.
 அவன் பட்டத்துத் தேவி மேகமாலினியின் தெய்வவழி
 பாட்டின் பயனாப் அவள் வயிற்றில் இயமனும் வணங்
 கும் பேராற்றல் படைத்த விச்சுவன் பிறந்துள்ளான்.
 அவன் முற்பிறப்பில் தேவருலகை யாண்டு, இப்பூவுல
 கில் உள்ளோர்க்கு உய்யும் வழியை உணர்த்தத்
 தோன்றியவன். அவன் பிறந்தபின் உலகம் துன்பம்
 நீங்கி வாழ்கின்றது. அவனுக்குப் பகைவர் ஒருவரு
 மிலர். மெல்லிய தோளையுடைய சுயம்பிரபை அவன்
 மார்பகஞ் சேர்வாளாயின், இருவரும் மாலைப்போழ்
 தில் இலங்கும் ஆம்பலும் மதியமும்போல மகிழ்சிற
 ந்து விளங்குவார்கள். அவ்விச்சுவனுடைய தங்கை
 ஜோதிமலை, சகல சற்குணங்களுக்கு மிருப்பிடம்;
 கற்பகக் கொம்பினை நிகர்த்த மெல்லியல்; இயற்கை
 மணம் வீசும் கூந்தலாள்; அம்பினைவென்று செவ்வரி
 பொருந்திக் கயன்மீனை யொத்த கருநெடுங்கண்ணாள்.
 அப்பெண்மணியினை நமது அரசினஞ்சிங்கம் அருக்க
 கீர்த்திக்கும், சுயம்பிரபைபினை விச்சுவனுக்கும் மண
 முடித்தல் எவ்வாற்றானும் நன்று” என்று சுதசாகரன்
 சொல்லி முடித்தான். இவற்றையெல்லாம் அமை
 வுடன் கேட்டிருந்த சுமந்திரி யென்பான் எழுந்து அரசு
 னை நோக்கிக் கூறத் தொடங்கினான்.

“அரசனே! அச்சுவக்கிரீவன் பலஊழிகண்ட மூப்
 பிடையோரையினன்; மேலும் அவனுக்குப் பட்டத்துத்
 தேவியும் வேறுள்ளாள்; அவள் மகன் இளவரசனாக
 அமைந்துள்ளான்; ஆதலின் நங்கை சுயம்பிரபைக்கு
 மணமாலையூட்ட அவன் அருகன் ஆகான். மற்றைய

அரசர்களோ அச்சவகண்டனுக்கு அடங்கி யொழுது பவர்கள், ஆதலின் அவன் மனக்கருத்திற்கு மாறும் மணம் முடிக்கும் ஆற்றலிராவார். பெண்கள் திலக மாகிய சுயம்பிரபை அரசினங்குமரொருவற்கு அணி மணமாலிகை சூட்டாதிருப்பதும் அழகிதன்று. ஈண்டு எடுத்துக் கூறப்பட்ட சுரேந்திரகாந்தத் தரசகுமாரன் விசுவன் அரசர்யாவரினும் மேம்பட்டவனே; அவன் காமற்கடந்த கடவுட்டகைமையன்; மாதர்கள் திரு முகத்திலங்கும் மையமர் நெடுங்கண் வாட்படை அன் னோனைச்சிறிதும் வருத்தாது; மன்மதபாணம் அவ னுக்கு ஊறியற்றும் வலிகொண்டிலது; எழிலுடை மடந்தையர் இசையாடல் அநிநயங்களிற் சிறிதும் ஈடுபடான். அமரருலக விற்பத்தையும் வெறுத்து அநவரதமும் அமலனை நினைந்து அருந்தவம் புரிந்து வருகின்றான். அவன் பிதா தனது மகனுக்கு நிகழற் பாலவாய சம்பவங்களை யறியும்பொருட்டுச் சித்திரகூட, த்திலுள்ள சினகரமடைந்து அருகனுக்கு அணிவிழா வயர்ந்து பின், ஆண்டுவிற்றிருந்த அளவற்ற அவதி ஞானியாகிய அசோதர முனிவனை வணங்கிக் கேட்க, அம்முனிவன் கூறுவானாயினன்.

“சுரேந்திரகாந்த மன்ன! பங்கயமலர்ந்த பழனஞ் சூழ்ந்த பவகிரி யரசன் சுயசேனை புதல்வனும், பட்டத் துத் தேவி பிரீதிமதி பயந்த காளைபுமாகிய விஜயபத் திரன் என்பான் மதயானையினும் வலியிக்கோன். அவன் அரசவாழ்வனை வெறுத்துத் தாங்கரிய தவஞ்செய்து சாசாரமென்னும் இந்திரலோகமடைந்து அவ்வுலகனைப் பதினேழு கடற்றொகை வருஷகாலம் அரசாண்டு வந்த

னன். அவனே ஈண்டு தினக்கு மகனாகி விச்சவப் பெயரிய அரசினங்குமரனாய் அவதரித்துள்ளான். ஆதலான், அவன் அரசபோகத்தை வெறுத்து அருந்தவம் புரிந்து சிவகதி சேர்வா நென்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. இவ்வரலாற்றினை நன்குணர்வாய்” என்று கூறினார்.

ஆதலால் விச்சவன் நம்பால் மகட்கொடை பெறான். அரசே! இனி, மங்கலமுரசம் முழங்க ஊதுகொம்பு சங்கமுதலிய வாத்தியங்கள் கோஷிக்க அரசர் குழாங்கள் ஒருங்குகூடச் சயம்வரமொன்றினை ஏற்பாடு செய்யினும் ஒளிமிக்க சக்கிராயுதத்தையுடைய அச்சவகண்டனே மணம் புரியத் துணிவான்; அவனுக்கு மாறாய் வேறெவரும் துணிந்தெழார்.

“ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே
கன்றிநாங் கருதிற் நின்றி மற்றொர்வா ராக
நண்ணும்”

என்று கூறிய உண்மைக்கணங்க ஊழ்வினை எவ்வாறு முடிக்கின்றதோ அதனை புணரவல்லே மல்லேம். ஆயினும் நங்குலத்துதித்த முன்னோர் பலருக்கும் பண்டை நாட் டொடங்கி, இந்நாள் காறும் மேல் நடக்கும் சம்பவங்கள் பலவற்றையும் முன்னாய்ந்து கூறும் அந்தணர் திலகன் சதவிந்து நிமித்திகள் உள்ளான். அவன்பாற் சென்று யாழினை வென்ற இன்மொழி நங்கையின் வரலாற்றினைக் கேட்டு மேல் நிகழ்வதை அறிந்து அதற்குத்தக நடப்பதே பலவிதத்தினும் பொருத்தமான தென்று எனக்குப் புலப்படுகின்றது” என்று கூறி முடித்தனன். இதனைக் கேட்ட மற்றைய மந்திரிகளும்

இதுவே நல்ல செய்கை என்று ஆமோதித்து, அரசனை நோக்கி,

“ இந்திரனனைய நீரோய் இனிப்பிறி தெண்ணல்
வேண்டா”

மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா”

ஆதலின், அடியேங்களுக்கு உத்தரவளித்துத் தாமும் அரண்மனைபுக்கு, சதவிந்து நிமித்திகன்பாற் செல்ல வேண்டிவனவற்றோடு அமைந்து நிற்பதே தக்கது” என்று வணங்கிக் கேட்டுக்கொண்டனர்.

அரசன் தன் மந்திரிகளுக்கு விடைகொடுத்து வண்டினங்கள் மலர்மாலையில் வந்திசைபாடக் காலில் வீரகண்டை ஆரவாரிக்க அரமகளிர் போன்ற மடவார்கள் ஆலவட்டம் கவரிவீசத் தனது அரண்மனை யடைந்தான். அப்பொழுது சூரியன் உச்சிப்பொழுதினை யடைந்தான். அரசன் மத்தியான்னக் கடனை முடித்துப் போஜனம் கொண்டான். பின்னர் நாழிகைப் பறையடித்தது. உடனே அரசன் நறுமணம் வீசும் நவமல்விகை மலர்களானியன்ற நன்மலைசூடி அஸ்தகடகவாகுவலயங்கள் அளவற்ற வெளிவீச அணிந்து சதவிந்து நிமித்திகனைக் காணுதற்பொருட்டுக் கோதிலாப்புதுமலர் பரப்பிய வீதிமீது பாதசாரியாய்ப் போதுவாயினான். இடைபிற கட்டிய கச்சையும் மெய்பிற்போர்த்த இருப்பு கவசமும் உறைகழித்துக் கையிலேந்திய வாரும் விளங்க மெய்காவலாளர் பலர் அரசனைச் சூழ்ந்து வந்தனர். கரும்பினு மின்மொழிக் காரிகையார் வண்டுந் தேனும் உண்டு களிசிறப்பக் கண்ணிறை மலருஞ் சண்ணப் பொடியும் கலந்து தூவிக்

கைதொழக் காவலன், நூற்கடலைக் கரைகண்ட சதவிந்து நிமித்திகன்றன் மாடமந்திரத்தின் வாயிற்கடையடைந்தனன். அப்பொழுது சதவிந்து அரசனை எதிர்கொண்டு முகமனியம்பி எங்குலம்விளங்க இங்குள்ளிவந்த எங்கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென ஆசிகூறி மங்கல நீராஞ்சனஞ் சழற்றி உள்ளழைத்துச் சென்று நறுமணம்வீசும் சந்தனச் சோலைபோற் குளிர்ந்த மண்டபத்தில் வீற்றிருக்கச்செய்து அரசன்வந்த குறிப்பினை யுணர்ந்து தன் சோதிடநூல் வல்லபம் விளங்க அரசனை நோக்கிப் பின்வருமாறு கூறவாயினான். “ மன்னரேறே! தாங்கள் மனத்தில் நினைத்தவிடயம் மதுமலர் மாலைபோன்ற மடமகள் சயம்பிரபையின் மணவினையைப்பற்றியே. தாங்கள் இங்கெழுந்தருள் உன்னிவரும் போது வீதியில் எதிர்கொண்டு வலம்வந்த பெண்மணி திருமகளேயாவள். தங்கள் மகட்குண்டாகும் அளவற்ற நன்மையை எடுத்துக்கூற என்னால் முடியாது, ஆற்றலிலேனாதவின். இவளுக்குக் கணவனாகவரும் மைந்தனைக் குறித்து ஆதிநாளில் அறக்கதிராழி யெம்மண்ணலாகிய அமலன் அருகக்கடவுள் பல்லுயிரும் உய்யும் பொருட்டுப் பகர்ந்த மாபுராணத்திற் கூறப்பட்டிருக்கின்றது” என்று கூறினான். அதுகேட்ட அரசன் மனமகிழ்ந்து நமது அருமைப் புதல்விக்குரிய தலைவன் யாவன்? அவனுடைய சரிதம் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது? என்று கேட்ப, நிமித்திகள் மீட்டும் சொல்வாயினான்.

“ அரசே! அப்புராணத்தில், மூவுலகத்திலும் நடுவண்

தாசிய பூவுலகம் கருமலோகமென்பதும், அது சப்த த்வீபங்களாகப் பகுக்கப்பட்டுள்ளதென்பதும், அவற்று ளொன்றாகிய சம்புத்தீவின் நடுவில் மேருவும் அதனைச் சூழ்ந்து சப்த குலாசலங்களும் உள்ளவென்பதும், மேலும் இத்தீபத்தில் நதிகளேழும் கடல்கள் பதினான்கும் கண்டங்களேழும் பொருந்தியன வென்பதும், அக் கண்டங்களுட் பரதகண்டமே சிறந்ததென்பதும், கூறப் பட்டுள்ளன. இப்பரதகண்டம் போகபூமியாய் மூன்றாழி காலம் இருந்தது. அதன் பின்னூளிற் பிரமர்கள் தோன் றிச் சூரிய சந்திரராதிய கிரகங்களையும் பிரபஞ்சத்தை யும் படைத்தார்கள். மூன்றாவது ஊழியின் முடிவில் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டுத் தருமசக்கிர மேந்திய கையறாய்ச் சோதிமூர்த்தி அருகநாதன் அவதரித் தருளினான். அவன் அருளினால் பரதேசுவர சக்கிர வர்த்தி உலகமுமுதையுந் தனிச்செங்கோ னடாத்தி மன்னுயிர் புரந்து வந்தனன். அவன் ஒருநாள் அரு கக் கடவுளை வணங்கித் தனக்கு பின்னர் நிகழும் வர லாற்றினை வினவியபோழ்து, அவர் அவனைநோக்கி 'யான் முதலாக இருபத்துநால்வர் நாதர்களாவார். நீ முதலாகப் பன்னிருவர் சக்கிரவர்த்திகள்; வாசுதேவர் கள் ஒன்பதின்மர், பிரதிவாசுதேவர்கள் ஒன்பதின்மர். உனது மகன் மரீசி போதனமாநகரத்து அரசனாவான்; அவனை முதல் வாசுதேவன். அன்னோன் குலத்தில் மற்றுமோர் வாசுதேவனாய் ஒருகாளை அவதரித்துப் பிரதிவாசுதேவனாகத் தோன்றிய அச்சுவக்கிரீவனை யொரு கன்னியின்பொருட்டுக் கொண்டு அவன் கையாழியை யேந்தி உலகு புரந்தருள்வான்' என்று

கூறியருளிணன். மன்னர் மன்ன! அக்காளை சுவர்க்க
நாட்டினைநீங்கிப் பூமியில் போதனமாநகரத்தரசன் பயா
பதியின் இளையகுமரகைப் பிறந்து திவிட்டகுமாரன்
என்னும் பெயரோடு விளங்குகின்றனன். அவனே
தமது மடமகட்கூரிய கணவன். அத் திவிட்டன் தம்
மங்கையை மணந்தபின்னர் அச்சவகண்டன் தலையைக்
கொய்து உத்தரதக்கிண சேடிகள் இரண்டையும் தங்
களுக்கே அரசாளத்தருவன். இதற்கு அடையாள
மாக ஒன்று கூறுகின்றேன். இன்னும் ஒரு திங்கள்
கழியும் முன்னர் அத்திவிட்டகுமாரன் ஒரு சிங்கத்
தினைக் கொன்றருளுவான். அதனை அறிந்தருளுக”
என்றுகூறி முடித்தனன். இவற்றையெல்லாம் கேட்ட
சடியரசன் பெருமகிழ்வடைந்து அச்சதவிந்து நிமித்
திகனுக்குச் சோதிமலை யெனப் பெயரிய வளநாடொ
ன்றினை வெகுமதியாக அளித்து அவ்விடம் நீங்கிச் சூரி
யன் அஸ்தமன மடையும்பொழுது தனது மனைவி
வாயுவேகை வதியும் மாளிகை புகுந்து எதிர்கொண்டு
தொழுத மனைவியைப் புகழ்ந்து பாராட்டித் தான்
நிமித்திகனிடைம் சென்றதும் அவன் மடமகளைப் பற்றிக்
கூறியதும் விளங்க வுரைத்துப் பின்னும் பகர்வானாயி
ணன். “நங்கையர் திலகமே!

“தொக்கிள மலர்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே”

நல்ல அரசகுல மென்னும் கற்பக விருட்சம் தலை
மகனாகிய பராரையைப்பெற்று மனைவியாகிய சாகை

யும் மக்களாகிய பூந்துணரும் முதியராகிய தேன்களும் விளங்கவளரும். நற்குண நற்செய்கை நல்லொழுக்க முடைய வெழிறிகழும் மக்களை அரிவையர் பெறுதல் வையகத் தருமையிலும் அருமை. முன்செய்த தவப் பயனாய்ப் பிறந்த நினது மடமகள், தீபம் தனித்தும் சிறுத்தும் இருப்பினும் இருளினை யழித்து யாண்டும் ஒளிபினைப் பரப்புமாறுபோல, எத்திசையினும் தன்புகழ் பரவ நின்றனள். வலம்புரிச்சங்கின் வயிற்றித்த ஆணிமுத்தினையனை அணங்கினைப் பெற்ற தால் நமது குலம் கண்டோர் களிக்கப் பரிசுத்தமடைந்தது. மானை வென்ற பார்வையையுடைய மடவரலே! பலபடக் கூறுவதென்னை! நின்மகள் திருப்பாற்கடலிடை மலர்ந்த தெய்வத்தாமரை மீதமர்ந்திருக்கும் திருமகளே யென்பதற்கையயின்று. அன்றோள் காயாம்பூவினை வென்ற திருமேனியுடைய கேசவனுக்கே உரியளாவாள். இவையெல்லாம் உன்னால் எனக்குண்டான பெருமையாகும்” என்றனள். இவற்றைக்கேட்ட வாயுவேகை ஆனந்தமாக் கடலுளமிழ்ந்து ஒளிதவழும் முத்தனைய முறுவலோடு அரசனை வணங்கி, “நாதா! நமது பெண்மணி தமது திருவருளி னால்ன்றே பிறந்தவள். ஆதலின் தம்மாலன்றோ இத்துனைப் பெருமையும் எனக்குண்டாயது. தந்தையாலேதான் மக்கட்குப் பெருமையுண்டு; தாயால் என்னும்?” என்று உபசாரமொழி புகன்றனள். அரசன்கேட்டு உவகைமீதூர அவளுடன் அளவளாய் மகிழ்ந்து வைகிப் பிறறைநாட்காலையில் மகன் அருக்க கீர்த்தியையும் மந்திரிகளையும் வரவழைத்து மகளைப்

பற்றி நிமித்திகன்கூறிய யாவற்றினையும் கூறித் தன் மடமகட் குண்டாகிய செளபாக்கியத்தையும் தமக் குண்டாகிய நன்மையையும் திவிட்ட குமாரனது பெருமையையும் எடுத்துப் பாராட்டிப் பேசினான். யாவரும் இன்பமா கடலுள் முழுகியிருந்தனர்.

இவற்றையெல்லாம் கேட்ட அமைச்சர், “அரசே! இப்பெண்மணி திருமகளாம் அணங்கே யென்பதற்கையம் சிறிதுயில்லை. இனி, அத் திவிட்டகுமாரன் தந்தையாகிய பயாபதி மன்னன்பால் ஓர் தூதனை அனுப்புவதே முறைமையாகும். ஆதலால், சகல சாஸ் திரங்களையும் கற்றவனும் கற்றவர்கள் கழறிய வினா வினாக்கேற்ப விடைபகரு மாற்றலுடையானுமான மரீசி என்பவனே தூதலகூணம் பலவும் உடையதை வின் அவனையே சுரமை நாட்டரசன்பால் தூதனுப்பு தல் தக்கது. அவனே நமது குலமுறை வரலாற்றையும் மணவினைச் செய்தியையும் எடுத்துப் பேசும்வன்மையுடையான்” என்று எடுத்துக் கூறினர். சடியரசன் அவர் மொழியினை அங்கீகரித்து மரீசியை அழைத்து அவன் கையில் பயாபதி அரசன் விலாசம் பொறித்த திருமுகம் ஒன்று வரைந்துகொடுத்து விஷயம் பல வற்றையும் எடுத்துக்கூறி மணவினை இனிது நிறைவேற ஆவனவற்றைச் சொல்லி விடுத்தனன். மரீசியும் மன்னவன் கழலடிபணிந்து அன்றோன் பணியினைச் சீரமேற்கொண்டு திருமுகம் கையகத்தேந்தி விசம்பாறு கப் படர்ந்து சுரமைநாட்டை யடைந்து போதனமா நகரினை நெருங்கியுள்ள புட்பமாகாண்ட மென்னும் பொழிவிடை இறங்கி, மலர்கள் மதுத்துளிபிலிற்றி

வழிவந்த இளைப்பினை மாற்றத் தென்றல் விடாய் தணித் துபசரிப்ப மழலை வண்டினம் இன்னிசை பயின்று முகமன்கூற ஆண்டு அமர்ந்திருந்தினன்.

அத்தியாயம் 4

ஈவலனசடியரசன் சொற்படி அவன் திருமுகத் தோடு தூது கூறவந்த மரீசி, தான் இறங்கிய புட்பமா காண்டமென்னுஞ் சோலையின் வனப்பினையும் வளத் தையும் கண்டு பெருமகிழ்வடைந்து நின்றான். அப் பொழிலிலுள்ள பலவேறு விதமான நறுமலர்கள் யாவும் ஒருங்கு சேரத் தமது நல்வாசனையைப் பரப்புதலான் அச்சோலை எங்கும் அற்புதமான தெய்வமணம் கமழா நின்றது. எப்புறம் நோக்கினும் மதுத்துளி இடை விடாது பிலிற்றுவதால் எக்காலமும் மழை சொரிவது போல் இருந்தது. பல மரங்களும் தலை யசைத்து நல்வரவேற்று மலர் சொரிந்து தன்னை உபசரிக்கு மெழிலினைக் கண்டு மரீசி உளங்களித்து ஆண்டுள்ள தோர் அசோக மரத்தினை அண்மி அதன் நிழலிற் பேரொளி பரப்பி யிலங்கும் மணிச்சிலாதல மொன் றினைக் கண்டு வியந்து நின்றனன். அவ்வமயம் அப்பொழிலிடைக் காவல் புரிந்து நிற்கும் துருமகாந் தன் ஆண்டுப்போந்து மரீசியை வணங்கி அன்னோன் பாதங்களில் அணிமலர் தூவிவணங்கி அத்திகமொளிச் சிலாதல மேடையைக் காண்பித்து அதன் மிசை வீற் றிருக்க வேண்டிக்கொண்டனன். மரீசி மனம் வியந்து,

‘ஐய, இம்மணிப்பீடம் மாநாடர் இருக்கையேர், நமது அடிகளாகிய அருக்கடவுள் வீற்றிருக்கத்தக்க இடமென்றே கருதுகின்றேன். தேவர்கள் இருக்கையில் மாநாடர் இருத்தலடாதே’ என்று கூற, துருமகார்தன் அவனை நோக்கி, “அன்புடை ஐயனே, அவ்வணயின்று; எனது மன்னரேறு பயாபதி யாசனது இளைபுதல்வன் திவிட்டராஜகுமாரற்கு மணம்பேச ஏழுநாளில் விஞ்சையதூதன் ஒருவன் வித்தியாதரமன்னன் திருமுகங்கொண்டு இப்பொழிவிடை வருவன் என்று அங்கத நிமித்திகன் எம்மாசற்கு உணர்த்தியமையால் அரசன் திவனொளிச்சிலாதல மொன்றை சுண்டு அமைத்து நமது வரவினை அகமகிழ்ந்து ஏற்க அடியேனையும் சங்கிருக்க ஆஜ்ஞை யிட்டுள்ளான். நமக்காக இன்புடனமைத்த வெழிலாதனத்தி வினிமையோ டிவார்ந்திருத்தி” என்று வேண்டிக் கொண்டனன். மரீசியும் பெருமகிழ்வடைந்து ஆண்டிவீற்றிருந்தனன். துருமகார்தன் அவனை நன்கு உபசரித்துப் பயாபதியாசனுக்கு அவனது வரவினை அறிவித்தனன்.

அரசன் மிக மகிழ்வடைந்து அவன் வழிவந்த இளைப்பை மாற்றும் பொருட்டு நடனகீதங்களில் வல்லமாதர் சிலரை அவன்பாற் சென்று ஆடல்பாடல்களால் அகங்களிப்பிக்க ஆணையிட்டனன். அரமகளிரினுஞ் சிறந்த அழகுபடைத்த அம்மங்கையர் தமது மேகலையுஞ் சிலம்பும் புலம்ப மணித்தோடுகள் மின்னொளி பரப்ப அன்னம்போல நடந்து அச்சோலையை யடைந்து தமது ஏவன் மடைந்தையர் தம்முடன் கொண்டந்த மாலை சுண்ணம் சந்தனம் பனிநீர் சிற்

றுண்டி முதலியவற்றை மரீசி முன்னர்ப்பாப்பி இசையினு மினிய இங்கித மொழியால் அவனை உபசரிப்பாராயினார். இம்மாதர்களைக் கண்ட மைந்தர் பலரும், 'அருபியான அநங்கனை யெளிதில் வெல்லலாமென்று சிலர் வாய்மதங்கொண்டு பேசுதலாற் பயனென்னை, இத்தகைய மகளிரைச் சேனையாகவுடைய அவனை வேறலு மொண்ணுமோ? சிலர் தம்மை அறிவுபிக்கவராக எண்ணித் தாங்களும் தவம்புரிய வனங்களிற் புகுந்து காடுகாப்பவராய்த் தமது வாணனை வீணாக்குந்தன்மையைக் கண்டு பெருஞ்சினங்கொண்டு அம்மகளிரின் தனபாரங்கள் சந்தனக் குழம்பிடை வளர்வனவாயினும் முகங்கறுத்துள்ளன; ஈதிங்நனமாதலின் அவர்தம் பெருமையை யாவரெடுத்துரைக்க வல்லார்.' என்று இன்றோன்னமொழிகளால் வியந்து பேசினின்றனர். மரீசி இவர் அரம்பையரே; இவ்வுலகும் பொன்னுலகே; தான் அனுபவிப்பதும் அமரவின்பமே என்று மகிழ்வடைந்து அதிசயித்திருந்தனன்.

பின்னர் அரசன் ஏவலால் விசயனும் திவிட்டனும் நாற்படையும் புடைசூழ மடமாதர் கவரிவீச வெண்ணிலா இலங்கு திங்கள் கருநிறமேகமொன்றுடன் செம்பொன்மாமலைமீது விளங்குமாபோலப் பொன்னோடையணிந்த அரசவா வென்றின்மேல் ஆரோகணித்து, நாற்புறமும் ஆடுவாரும் பாடுவாரும் பல்லாண்டுகூறி வாழ்த்துவாரும் வணங்குவாரும் பொருந்தித் திகழத் திருவீதியிற் றம்மைக்கண்ட மாதர் காமுற்றுக்கையற்று நிற்கப் பவனிபோந்து புட்பமாகாண்டமென்னும் பொழிலினையடைந்து அசோக மரத்தடியில்

இலங்கொளிச் சிலாதலத்தின்மேல் வீற்றிருந்த மரீசியைக் கண்டனர். அப்பொழுது பலவித வாத்தியங்களும் அதிர முழங்கின. அரச குமரரைக் கண்ட மரீசி பொருக்கெனத் தனதிருக்கை விட்டெழுந்து கூப்பிய கையனாய் அவரை வணங்கினன். அப்பொழுது மூத்த நம்பி விசயகுமாரன் “ஐய! நீவிர் அருங்குணந்திருந்திய அண்ணலாகுவீர்; எமக்குப் பரமாசாரியனாயும் விளங்கற்குரியீர்; தேவாம்சம் பெற்றுளீர்; ஆதவின் ஈண்டு எம்மைப் பணிதல் தக்கதொன்றாமோ?” என்று விண்ணப்பித்தனன். அவ்வித்தியாதரன் இரு குமாரரின் பொருவிலா வெழிலையும் கண்டு கண்களித்து அன்னோர் பாதா திகேச சாமுத்திரிகாலக்ஷணங்களையும் உற்றுநோக்கி யாழ்ந்து வியந்து, “அண்ணலங்குமாரர்களே! நீங்கள் விண்ணுலகை நீத்து மண்ணுலகஞ் செய்த நற்றவப்பயனால் ஈண்டவதரித்துள்ளீர்; நாமது பெருமையை நோக்குங்கால் யாம் சூரியன் முன்னே மின்மினிபோலாவோம், நீவிர் தேவவடிவ மொழித்து மானுடவுருக்கொண்டு அமைந்து நிற்பிராபினும் இன்னும் தேவர்களே யாவீர். ஆதலால், முற்பிறப்பில் நல்வினை செய்தமையாலன்றோ நம்மை வணங்கும் பாக்கியமடைந்தேன்” என்று இன்மொழிகூறி மீளவும் வணங்கினன். இதனைக்கேட்ட அரசிளங்குமார் மரீசியை உபசரித்து, “ஐய! நம்மை அழைத்துவரும்படி எந்தை ஆஜ்ஞாபித்துள்ளார்; ஆதலால் இப்பட்டத்துயானைபின் மீது அருள்புரிந் தெழுந்தருள்க” என்று கூறி அவனை யானைமேலேற்றி அழைத்துக்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டனர். நானா

வித வாத்தியங்களும் முழங்கின; மங்கையர் பல்லாண்டிசைத்தனர்; மற்றும் வந்தியர் முதலியோர் வாழ்த்தெடுப்ப மடமாதர் சுண்ணப் பொடியினை நறுமலருடன் கலந்து வாரிவீசினர். இவர்கள் வருகையினை யுணர்ந்து அரசன் நவமணிமாலிகைகள் நாற்றிசையினும் நாலவிட்டதன்மையால் சாம்பூரதம் ஒழுகும் மேரு மால்வரையெனத் திகழும் அணிமணி மண்டபமொன்றை அலங்கரித்து அதனுளிட்ட அரியாசனத்தில் அமர்ந்து அமைச்சர் முதலியோர் நாப்பண் தாராகணங்கட்கிடையே திகழும் தண்மதியொப்ப வீற்றிருந்தனன். தனது குமாரர்கள் அழைத்துவந்த விஞ்சையர் தூதனை நல்வரவுகூறியழைத்து இலங்கொளியாசனமொன்றின்மீதிருக்கச் செய்தனன். மரீசி அரசனை வணங்கியிட்ட வாசனத்தமர்ந்து யோகக்ஷேமங்களை அளவளாவிப் பேசி முடிவில், எழுந்து நின்று தனது மன்னன் சுவலனசடியின் இரதநூபுர வெள்ளியங்கிரியினைத் திக்குநோக்கித் தொழுது அரசனனுப்பிய அரசுக்கு முத்திரை யமைத்த திருமுகத்தினைப் பயாபதி அரசு னிடம் சமர்ப்பித்தனன். மன்னவன் குறிப்பினை யுணர்ந்த மதிவலோனாகிய இலேககன் எழுந்து அத்திருமுகத்திலிட்ட இலச்சினையை நீக்கி,

“நிகரிகழ்ந் தழுகி தாகி

நெரிவடுப் படாத வேழப்

புகர்முகப் பொறிய தாய

புகழ்ந்தசொல் லகத்துப் போசா

மகரவாய் மணிக்கட் செப்பின்

மசிகலந் தெழுதப் பட்ட

பகரரும் பதங்க ணைக்கிப்

பயின்றுபின் வாசிக் கின்றான்.”

அத்திருமுகத்தில் பின்வருமாறு வரையப்பட்டிருந்தது:—

“போதனமாநகரத் திறைவன் பயாபதி மன்னன் காண்க. விஞ்சையர் வேந்தன் இரதநூபுர மன்னவன் அன்புடன் விடுக்கும் நிருபம் ஈது:—

அரசற்கு எல்லாச் செல்வமும் மேன்மையும் குடி களும் மிக்கோங்குக. தமது இளைய குமாரன் திவிட்ட நம்பிக்கு எமது எழினலங்கனிந்த புதல்வி சயம்பிரபை வாழ்க்கைத் துணையாய் அமரும் நியமனம் பெற்று நிற்கின்றனள். ஆதலால் தமது மருமகளை வரவழைத்துக் தம்மகற்கு மணவினைமுடித்து மகிழ்க. இன்று முதல் நமது பெண்மணி தமது மகற்கேபுரியள். எமக்குரியளல்லள். தாமும் மணமகனும் கன்னியும் நீழி வாழ்க என்பதே.”

இங்ஙனம் நிருபத்திற் கண்டதைப்படிக்கக் கேட்ட அரசன் மிகவும் வியந்து, விஞ்சையர் எம்மனோரினும் சிறந்தவரன்றோ? விஞ்சையர் வேந்தன் இன்னணம் மணவினைகண்ட திருமுகமனுப்பியது பெரிதும் அற்புதந்திகழ்வதாகும் என்று தனக்குண்டான நன்மையினை நினைத்து நினைத்து உள்ளமுருகிப் பரவசமாகி எதிரிலுள்ளாரையும் மீசியினையும் மறந்து செயலற்று நெடுநேரம் வாய்வாளாமை மேற்கொண்டு விஞ்சையன் திருமுகத்திற்கு மறுமொழிகொடாது யோசனையிலாழ்ந்து விட்டான். வந்த மீசியோ தான் கொணர்ந்த திருமணப் பத்திரிகைக்குத் தக்கவாறு நன்மொழி பெறாத

தால் அரசன் திருமுடித்தை யிவன் நன்கு மதித்திலன் என்று பெரிதும் வெகுளிமேற் கொண்டவனாய்ப் பின் வருமாறு படபடப்புடன் பகர்வானுபினன் :—

“ விளங்குகின்ற வேலாயுதத்தையுடைய அரசனே! எப்படிப்பட்டவராயினும் தமக்காக வேண்டிய செயலொன்றினைக் குறித்து இந்நிலவுலக மனிதரிடம் வலிய வந்து மொழிவரானால் அவர்கள் மனிதரால் இகழ்ப்படுவார் என்று கூறப்படும் உலகவார்த்தை உண்மையாகப் புலப்பட்டது. தேவரும் தம்மோடு நட்புப் பூண்டால் மனிதர் அவர் தம்மைத் தம்முள்ளொருவராகக் கருதுவார். இத்தன்மை, மனிதர்க்குள்ள இயல்பாகிய குற்றம்போலும். இதனை யான் இப்பொழுது தும்பாற் கண்டேன். வியாதியாற் சுவையிழந்த நோயாளிகளுக்குப் பாவினை வலியப்புகட்டினாலும் அவர் அதனை உட்கொள்ளாது வெறுத்துமிழ்வார்; அங்ஙனமே வித்தியாதாரின் பெருமையை நரர்கள் எங்ஙனமறியற்பாலர். தரும மார்க்கத்திற் றலைநின்று தவமியற்றுந் தக்கோரேயன்றித் தீவினையில் அழுந்திய சிறியோர் பிறவியின் வேரினையறுக்கும் பேரறிவினையடையும் பெற்றியராவரோ? அரிய செல்வத்தினையுடைய விஞ்சையர்தம் ஆற்றலினையும் நிலையினையும் மனிதர் அறியார். மும்மதம் பொழியும் கைம்மலையின் வலியினை இளங்கன்று சிறிதும் அறியாது. எம்மனோர் பெருமையினை மாநாடர் பல காலம் வரங்கிடந்தும் பெறார். கற்பகத்தின் சிறப்பினைக் கள்ளிச்செடி யெங்ஙனம் அறியும்? அரசே! வெள்ளியங்கிரிச் செல்வனாகிய எந்தலைவன் நின்னிடத்து வலியத் தூதனுப்பிய பிழையினால் இன்று நின்னால்

இகழ்ப்பெற்றனன்; அவனனுப்பிய திருமுகத்திற்கும் தூதிற்கும் ஏற்றவாறு விடைபகராமல் அவமதித்து வாளாதிருந்தனை” என்று சினந்து பேசினன். இதனைக்கேட்ட பயாபதி அரசன் மிக்க விரயத்துடன் மரீசியை நோக்கி, “ஐய! யாம் ஒன்றும் பேசாது சும்மா இருந்ததால் நமது அரசன் தூதினையாம் அவமதித்ததாக எண்ணிக் கோபங்கொள்ளற்க. மண்ணுலகில் வாழும் மாதுடர்க்கு விஞ்சையர் செல்வம் கிடைப்பதரிது. பன்னெடுங்காலம் அருந்தவம் புரியினும் அன்னவர் பெருமையை பிம்மண்ணவர் பெறார். நீவிர் எடுத்துக் கூறியபடி நம்மனோர் பெருமையைப் பொள்ளல் யாக்கையைபுடைய மாதுடர் அறியவும் வல்லரல்லர். நமது அரசன் எமக்குக் கொடுத்த சிறப்பினை யுன்னி அவனது திருமுகத்திற்கு ஏற்றவாறு சிறந்த விடையாது கூறவதென்று மதித்தே எம்மனத்துள் ஆராய்ந்து நின்றேம். நம்மை அவமதித்து வாய்முடி மொளனஞ்சாதிப்பச் சிறிதும் கருதினே மல்லேம்” என்று கூறினன். இதனைக்கேட்ட மரீசி அரசனது பொறுமையினையும் தனது பொறுமை யின்மையினையும் எண்ணி நாணமடைந்து வெகுளி நீங்கி அடடா! என்னபாவம், அரசனது கருத்தினை யுணரகில்லாது பலவிதமான கொடுமைவாய்ந்த புன்மொழி கூறினான் என்று தனக்குள் மிகவும் பரிதபித்து வருந்திப் பயாபதி மன்னனை வணங்கித் தான்பேசிய கொடுமொழிக்காகத் தன்னைச் செறாது பொறுத்தருளவேண்டி சின்று பின் வருமாறு பேசினன். “மன்னர் மன்ன! என் சிறுமையினை எனது அவசரகுணத்தால் வெளிப்படுத்திக்

கொண்டேன். மலைச்சிகர வாசிகளாகிய விஞ்சையர்கள் தமது வித்தையினாலேயன்றி வேறொன்றானும் மனிதரினும் உயர்ந்தாரல்லர். அவர்களும் மாறுடர்களே. யான் பவபுரமென்னும் நகரத்தையாளும் பவனவேகனுடைய மனைவி வாயுவேகையின் உடன்பிறந்தவன். எனது பெயர் மரீசி. எனது தந்தை அளவில்லாதகல்வி கேள்விகளையுடைய அஞ்சுமான். எனது தாய் அருசிமலை கலைமகளினும் மிக்க மேம்பாட்டினை யுடையாள், என் தாயினிடத்து அளவற்ற கலைகள் பலவற்றையும் ஒதியுணர்ந்தேன். அவற்றுள் உலகசரித்திரம் பலவும் கற்று உலகாளும் மன்னர் சரிதைகளையும் அவர் வரன்முறைகளையும் நன்கறிந்துள்ளேன். அவ்வரலாற்றில் இரண்டொன்று ஈண்டு எடுத்துக் கூறுகின்றேன். அழகிய வைரமுடி தரித்த அரசரேறே அமைவுடன் கேட்டருள்வாயாக.

ஆதிகாலத்தில் அரசகுலம் ஈந்து உண்டு. அவற்றை உண்டாக்கி மறுநெறி யொழுக்கத்தை யளித்தருளிய அறவாழி வேந்தன் அடியினை மறவாது உலகுபுரந்தருளின காசி தேசாதிபதி கச்சனென் றொருவனுளன். அவன் மனைவியின் பெயர் சுதஞ்சனை. இவர் தம்புதல்வன் நமசி என்பவன் எல்லாவுலகத்தாலும் கொண்டாடப்படுபவன். இவன் அரசவிற்பத்தை வெறுத்து அறவாழியண்ணலுடைய திருவடிக்கண்வைத்த அன்பினையு மெய்ம்மறந்து போகநிலையில் நின்றவண்ணம் கைகூப்பிக் கடவுளைக் கானம்பாடித் தொழுவானுபினன். அன்னோன் பாடிய கீதவினிமையால் மலைகளுமுருகின்; மர்வும் புள்ளும் செயலின்றித் தம்மை மறந்து நின்றன;

கின்னரரும் மெய்ம்மறந்தனர் ; பட்டமரமும், விட்டுத் தளிர்ந்தன ; தேவர்கள் தமது அமுதத்தினை மறந்து காநாமிருதத்தையே யுண்டுகளித்தனர். அவ்வமையத்தில் பன்னகலோக மன்னவனான ஆதிசேடன் ஆங்கடைந்து அருகக்கடவுளின் திருக்கோயிலை வலம் வருபவன் அக்கடவுள் ஆணையால் கானாமிழ்தம் பொழியும் சோனாமேக மொத்த நமியரசனை நோக்கி, “ நீ நம் அறக்கடவுளை அன்புடன் வழிபடுகின்றனை. உனக்கு வேண்டியதுயாது?” என்று வினாவியருளினன். அதுகேட்ட மன்னன், “ தேவ, விண்ணுலகத்துவாழும் விபுதர்கள் தாம் வேண்டியவற்றை வேண்டியாங்குப் பெறுவது போல, எளியேனும் இம்மண்ணுலகத்தில் பெறுதற்கரிய செல்வத்தைப்பெற நினைப்பினும் நினைத்தவாறுபெற வரமளித்தருளவேண்டும் ” என்று பிரார்த்தித்தனன். ஆதிசேடனும் அவன் வேண்டுகோட்கிரங்கி அவனுக்குத் தேவர்களின் தன்மையினை யுண்டாக்கும் திருமந்திரமும் மனைவியும் வெள்ளிமலையும் அளித்து, வேந்தனாய் எக்காலத்தும் வீற்றிருப்பாயாக என்று ஆசீர்வதித்துப் பின்பு தன்னுலகுபுக்கனன். எண்டிசையினும் புகழ்பரப்பிய அந்த நமிகாராஜன் குலத்தோன்றலே எமது சுவலனசடியரசன் ; ஆதலின் அவனும் மாநாடனே. நீயிரும் செல்வத்தினனும் பெருமையானும் எமதரசனை யொப்பீர். ஆகவே, நீங்கள் இருவரும் உறவின் முறைமையோடு கலத்தல் பாடலொடுதேன் கலந்தாற்போல ; இனிமைபயக்கும்.” என்று கூறி முடித்தனன்.

அப்பொழுது பயாபதி மன்னன் அவையிடத்திருந்த அங்கத புரோகிதன் எழுந்து மரீசியை நோக்கி,

“பெரியோய்! துமது அரசன் குலப்பெருமை கூறினாய். எம்மவர் குலமுறை கூறுகின்றேன் கேட்டருள்வாயாக. முற்காலத்தில் எல்லாவுலகமும் எவனாற்படைத்துக்காத்துப்பகுத்து வணக்கப்பட்டதோ, எவன் திருமகள் கொழுநனாய் விளங்குபவனோ, எவன் எம்மைப்புண்ணியலோகம் மேவுவான் அருள்செய்பவனோ, அவ்வமலன் திருவருளால் உதித்தவன் மரகதமலைபோல விளங்கும் மேனியையுடைய வாகுவலி எனப் பெயரிய மன்னவன். அவன் உலகுபுரந்து அனுட்டித்துக் காட்டிய வழியினைப் பின்பற்றியே பின்வந்த அரசர் பலரும் நல்லொழுக்கினின்று உலகாரும் நீதிமன்னராயினர். அவ்வாகுவலி தனது அரசரிமைப் பாரத்தை மகனிடமளித்துக் கயிலையிற்சென்று கடுந்தவம் புரிந்தனன். அவனது தபாக்கினியின் சுவாலையால் விண்ணும் வேகுற்றது. அவன் பாதத்திற்பற்றி மேலோங்கிய பெரும்புற்றுக்களில் விடநாகங்கள் குடியேறிப் பபின்றன. அசைவற நின்ற அவனது திருமேனியை மரத்தின் பராரையெனக் கருதிக் கொடிகள் அவன்மீது படர்ந்து செறிந்தன. அவனது சடாபாரத்தைக் கூடெனக் கருதிக் குருவிக்குழாங்கள் முட்டையிட்டி அடைகாத்துக் குஞ்சுபொரித்து வாழ்ந்தன. இங்ஙனம் நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து பரமன் அருளால் தேவர்க்கதிபனாயினன். அவ்வாகுவலியின் குலத்தோன்றலே எமது பயாபதி அரசன்” என்று கூறினான்.

ஆண்டிருந்த அவையத்தோர் யாவரும் இருகுல வேந்தர் மரபின் பெருமையைக் கேட்டுப் பெருவியப்பினையுற்றுப் புளகாங்கிதராய் ஆநந்தபாஷ்பம் சொரியக்

கடவுளின் திருவருளைப் புகழ்ந்து பேசினார்கள். அரசன் பேச ஆரம்பிக்குமுன் மரீசி, 'அங்கனம் அருந்தவம்புரிந்த பெருந்தகை யண்ணல் வாகுவலி மன்னன் எங்குல முதல்வனாகிய கச்சனுக்கு மருகினென்று புராணங்கள் கூறுவதை யான் நன்குணர்வேன். பண்டைக்காலந்தொட்டு இருகுலமும் ஒத்துவாமும் பெருமையால் இப்பொழுது எதிர்பார்க்கும் மணவினைச் சம்பந்தம் நூதனமன்று, புராதனமானதே. இதனானே இரு திறத்தார்க்கும் பெருமகிழ் வுண்டாம் என்பதற்கு ஐயம் சிறிதுமில்லை' என்றகமகிழ்ந்து கூறினான். அப்பொழுது அரசன் பெரிதுங் களிப்படைந்து எப்பொருட்கும் இறைவனை மனத்தால் வணங்கி வாழ்திக் கூறலாயினான். "பேரறிவாள! உலகநூல்களும் உத்தமகுலங்களின் றகைமையும் குலமுறைப் பெருமையும் நின்னிலும் உணர்ந்தோர் எவருமில்ர். அரசாட்சி யென்னும் எந்திரத்தின் திருவுருவிற்கு அமைச்சர்களே கண்கள், தாள்கள் பிள்ளைகளே, தோழரே இரு புயங்கள், ஒற்றரே செவிகள், நல்லுணர்வு நூல்களே, வாய்மையன்றி வேறணிகலம் வேண்டப்பெறாத திருவாய் நூதுவனே. இவற்றுள் அமைச்சருக்கு ஒதிய நீதியும் அறிவும் முதிர் அமைந்து நின்றொருவன் நூதுவனாயின் அவன் கண்ணினும் சிறந்தோன் என்பதற்குத் தடையாது? யாதொன்று சம்பவித்த ஞான்றும் அரசனைத் தேற்றியும் அறிவுகொளுத்தியும் சமயோசிதமான உபாயத்தால் அரசனைப் பாதுகாக்கும் வல்லமை அவனுடையதன்றோ? இத்தகைய இலக்கணங்கள் யாவும் ஒருங்கமையப்பெற்ற நின்னைத் நூது

வனாகப் படைத்த மன்னன் தானினைத்த வெல்லாவற்
 றையும் பெறுவானென்பது திண்ணம். நீ எம்பாற்
 றாது போந்ததும் எமது புண்ணியப் பயனே. இனி
 யான் கூறற்பாலது அதிகமாக ஒன்றுமின்று. இன்று
 தொடங்கி எமது திருக்குமாரர் நாமதரையற்குக் குற்றே
 வல் புரிவராவார். வேண்டுமாயின் அவர்களை யழை
 த்து வேண்டும் பணியிழைக்கச் செய்தி. எமது மகா
 ரைத் தமது மக்களாகப் பாவிக்க யாம் கூறியதாக நாம
 தரசற்குத் தெரியக்கூறுதி” என்று சொல்லி மரீசிக்கு
 வேண்டிய உபசாரங்கள் செய்து தனது மாளிகையிலும்
 மற்றிடங்களிலுமுள்ள விநோதங்களைக் காட்டி மகிழ்
 வித்து அன்று விருந்துணவு செய்தருத்தி அளவற்ற
 ஆடையணிமுதலிய சிறப்பீந்து பலமுதியோருடன்
 வழிகூட்டி அனுப்பினான். மரீசி தென்றிசைச்சேடி
 காவலன் சுவலனசடியின் திருநகரத்தை அடைந்தனன்.

அத்தியாயம் 5

மரீசி இரதநூபுரங்கரை யடைந்த உடனே தனது அரசன்
 வாழும் அரண்மனையடைந்து கோயில் வாயில்
 முன்றையும் கடந்து உட்புகுந்து ஆண்டு இருந்த சடி
 யரசனை வணங்கிப் பின்னர் அரசன் குறிப்பினுற் காட்
 டிய இருக்கை யொன்றின்மீ தமர்ந்திருந்தனன். அகத்
 தினழுகு முகத்திற் றெரியுமாதவின் மரீசியின் முகத்
 தைப் பார்த்த அரசற்கு அவன் சென்றுவந்த விடயம்
 கைகூடியது தெள்ளிதிற் புலப்பட்டது. மரீசி, மன்ன

வணைப் பணிந்து அரசனே நின்றபொற்கழல்கள் வென்றி யோடு நீழி நின்று நிலவுக, தீயன தொலைக, நிஞ்சு புகழ் உலகமுழுவதும் பரவுக” என்று வாழ்த்தி, தான் தூதுகூறற்பொருட்டு வெள்ளிமலையினின்றும் புறப் பட்ட அன்றே போதனமாநகரத்தைச் சார்ந்து விளங் கும் புட்பமாகாண்டமென்னும் சோலையை யடைந் ததும் அச்சோலையில் இடையறாது மதுத்துளிகளைப் பலமலர்களும் சொரிவதால் மதுப்பெருக்கெடுத்து யாறு போற்பாயும் விரைதையைக்கண்டு வியந்ததும், ஆண் டுள்ள நறுமணங்கமழும் தாமரைத் தடாகக்கரையில், பயாபதியரசன் முன்னுணர்ச்சியால் தன்னை நல்வர வேற்கக் கருதிச்சமைத்த அணிமணிச்சிலாதல மொன் றைக்கண்டு நின்றதும், அப்பொழுது அந்நந்தனவன த்தைக் காவல்புரியும் துருமகாந்தன் வந்து தன்னை யுப சரித்து அச்சிலாதலத்தின்மீது வீற்றிருக்கச் செய்து தன்வரவினைப் பயாபதி மன்னர்க் குணர்த்தியதும், அதையறிந்த அரசன்விடுத்த அரமகளிரினும் பெருமை வாய்ந்த மங்கையர் தன்னையடைந்து ஆடல்பாடல்க ளால் மகிழ்வித்து அழுதத்தினும் இன்சுவையுள்ள வுணவூட்டி உபசாரம் செய்ததும், அவ்வமையத்தில் அரசன் ஆணையால் அவன் குமாரிருவரும் பரிவாரங் கள் புடைசூழ்ந்துவரத் தன்னையணுகி முகமன்கூறி அழகிய அரசவாவொன்றின் மேலேற்றி அரசன் முன் னர் விடுத்ததும், தான் வந்த வரலாற்றினைக்கூறித் தூது பேசி மணவினைச்செய்தி பொறித்த பொன்னிறத் திரு முகத்தைப் பொலிவுடன் ஈந்ததும், அதனை யிலேகக னால் உணர்ந்த பயாபதியரசன் கழிபெருங் களிக்கட

லுளாழ்ந்து தன்னைமறந்து ஒரு மொழியுங்கூறாது வாய்
 மூடி மெளனியாயிருந்ததும், தான் அவன் மெளன
 நிலையால் திருமுகத்தையும் தூதினையும் இகழ்ந்தன
 னென்று தவறிநினைத்து உடனே சினத்துடன் அவனை
 வெகுண்டுபேசியதும், அரசன் தனது உள்ளக் கிளர்ச்
 சியை உண்மையோடுரைசெய்து மணவினைக்கு மன
 மகிழ்ந்து ஒப்பிக்கூறிய இங்கித மொழிகளையும், தனக்கு
 விருந்துணவளித்து ஆடையாபரணங்களால் சிறப்புச்
 செய்து சான்றோருடன் வழிவிட்ட பெருமையினையும்,
 சாங்கோபாங்கமாய் எடுத்துப் பேசியதன்றிப் பயாபதி
 மன்னன் நீதியோடு உலகுபுரக்கும் வல்லபத்தையும்
 அவன் மனைவியர் பெருங்கற்பினையும், அன்றோருரை
 த்த நன்மொழிகளையும், இருகுமாரர்களின் நற்குண
 நற்செய்கைகளையும் அவரூள்ளும் இனையனாகிய திவிட்ட
 குமாரனுடைய திப்பிய வெழினலமும் அவனைத் தலை
 வளையப் பெறுதற்குச் சுயம்பிரயு நற்றவஞ் செய்த
 வளே என்பதற்கையமின்றென்றும் அந்நம்பியும் நமது
 நங்கையும் மணந்தால் அதுவே இருகுலமும்செய்த
 புண்ணியப்பேறு என்றும் பலபடப்பேசி முடித்தான்.
 மரீசி மணவினையின் பொருட்டு தூதுசென்று மீண்ட
 வரலாற்றினை மனமகிழ்வுடன் கேட்ட சடியரசன் அவ
 னுக்கு அளவற்ற நிதிகளை வாரிக்கொடுத்துச் சிறப்புச்
 செய்து அவனையவன் மனைக்கேக விடையளித் தனுப்பி
 னான். பின்னர் அரசன் தனது மந்திரிமார்களை யழை
 த்து மந்திராலோசனை மண்டபத்தமர்ந்து விடயங்கள்
 யாவற்றினையும் அவர்களுக்கு விளங்கவுரைத்து மேல்
 நடக்கவேண்டியவற்றை ஆராய்வானாயினான். அப்பொ

முது அமைச்சர்கள், “ அரசே! சதவிந்து நிமித்திகள் சோதிடமாய்ந்து வருவன வுரைக்குங்கால் இன்னு மொருமதி கழியுமுன்னர்த் திவிட்டராஜன் ஒரு சிங்கத்தினை வாய்பிளந்து கொல்லுவானென்று கூறியுள்ளான்; ஆதலின் யாமொரு தூதுவனை மண்ணுலகிற் கனுப்பிச் சதவிந்து கூறிய நாள்ளவும் ஆண்டிருந்து அஃதங்கனம் நிகழ்தலை யறிந்துவந்த பின்னர் மணவினையைப் பற்றி யாய்தலை நலமென்று கூறினார். இம்மொழி கேட்ட மன்னன் அவர் உள்ளக் கருத்தின்படி ஒற்றன் ஒருவனை ஆணைதந்து அனுப்பிவிட்டுத் தன் உறவின் முறையாருடன் உவகையங் கடலுளாழ்ந் திருந்தனன்.

ஈதிங்கனமாக, உத்தரசேடியி லரசாளும் அச்சவகண்டன் செய்தியை யினிப்பேசுவாம். அச்சவகண்டன் தன் பெயர் கூறியமாத்திரையிலேயே பகைவர் யாவரும் நடுங்க ஏகசக்கிராதிபதியாய்ச் சயத்தம்பம் எண்டிசையினும் நாட்டி எவருந் தனக்கிணையிலீ யென்னும் அகங்காரக் கடலுட்குளித்து, எழின்மடமாதர் பலரை மணந்து காமவாரியுட் டினைத்துக் கிடந்தனன். அரசாட்சியை அமைச்சர்பால் வைத்துத் தான் அநவரதமும் அகங்கனிந்தணங்கனார் போகமே சதமென நம்பி வாழ்ந்திருந்தனன். மங்கைமாரின்பமே விரும்பி உலகு காவலை மறந்து நின்றமையால் நிலமங்கை அவனோடே அவனைவிட்டு நீங்கும் சமயம் பார்த்திருந்தனன். அங்கன மிருக்குங்கால் ஒருநாள் அறிவிற் சிறந்த சதவிந்து அவனையணுகிப் பின்வரும் உறுதி கூறுவானாயினன்.

“ அரசர்க்கரசே! மண்ணுலக முதலிய எல்லா வுலக

முந் தொழப் பகையிருள்கடந்து வாகைசூடி ஏகசக்கி
 ரேசவராய் வாழ்கின்றனை. இனிக் காமக் குரோத
 லோப மோக மத மாற்சரிய மென்னும் ஆறுவகையுட்
 பகையைக்கடந்த பின்னரன்றோ நீ யாவரினுஞ் சிறந்து
 விளங்குவாய். அங்ஙனம் உட்பகைவென்ற மன்னரைப்
 பின்னர் வெல்லும் பகைபிலதாம். அவர் அரசாளும்
 நாட்டில் நானிலவளமுங் குறைவின்றிச் செழிக்கப்
 பொன்மழை பொழிபாடுற்கும். அறுபகையடாது
 அநீதி மேற்கொண்டொழுகும் மன்னனைவிட்டு நில
 மகள் நீங்குறுவாள். அறிவாகிய பரிதியினொளியான்
 அழகுதிகழ மலர்ந்த செல்வமாசிய செந்தாமரை அக
 ங்காரமென்னும் பனித்துளி சிறிது மேல்விழினும் தன்
 னெழில் குலைந்து கருகி வாடியழியுமே. ஒருவன்
 செல்வச் செருக்காற் காமக்கடலுளாழ்ந்து மனமயக்க
 மடையும்பொழுது அறுபகையடாது உயர்நிலை தவறி
 வீழ்ந்து கெட்ட மன்னர் பலரையும் நினைக்க அம்மயக்
 கம் தொலையும் என்று நீதிநூல்கள் முறையிடுகின்றன.
 யான் ஈண்டு எடுத்துக்கூறிய தருமமார்க்க மனைத்தும்
 நன்கு உணர்ந்த நினக்கு யான் அதிகமாகக் கூறுதல்
 குற்றமாதலின் நீ எனமீது கோபங்கொள்ளினும் அடி
 யேன் இடித்துக் கூறும் கடப்பாடுடையே னாகையால்
 நான் சொல்லும் உறுதிமொழியைச் சிறிது செவிசாய்
 த்துக் கேட்டருள்வாயாக' என்று நிமித்திகனாகிய சத
 விந்து சொல்ல அச்சவகண்டன் அதனைக்கேட்ப வொ
 ருப்பட்டுக் கூறுதியென்று ஆஜ்ஞாபித்தனன். சதவிந்து
 மேலுங் கூறத் தொடங்கினான்.

“சக்கிரவர்த்தியே! பூமியிற் பலவளம் பழுதிய போ

தனமாநகர மென்றோர் நகரமுண்டு. அந்நகராளும்
பயாபதி மன்னனுக்கு விஜயன் திவிட்டன் எனப் பெய
ரிய இருகுமாரர்களுள். அவநள் இனையவனாகிய
திவிட்ட குமாரன் உனக்கு வெலற்களும் பகைவனா
யமர்வான் என்பதைச் சோதிடனால் வன்மையால் யா
னுணர்ந்தேன். அறிந்தபின்னர் உனக்கு அவனாலுண்
டாகும் கேட்டினுக்கு மனமிரங்கி உன்னை நல்வழிப்
படுத்தி முன்னறிவு கொளுத்தக் கருதியே ஈண்டிப்
பொழுதுவந்தேன். இனி மேனடப்பவைகட்கேற்ற
வைகளை அமைச்சருடன் தீர்க்காலோசனை செய்து
எது செய்யத்தக்கதோ அதனைப்புகி” என்று விளங்
கக் கூறினான். இம்மொழி கேட்டலும் அச்சவகண்ட
னுக்கு அளவிடப்படாத கோபமுண்டது. இருகண்
ணினும் கோபாக்கினி சொலிக்கக் கையோடுகை புடை
த்துப் பற்களை நெறுநெறெனக் கடித்து நகைத்து நச்சர
வம்போற் சீறிப் பேசுவானாபினன். “ சிறித்திக! நன்று
நன்று, வித்தியாதரவரசர் பலரையும் வென்று வாகை
சூடிய வென்னை எதிர்க்க நினைப்பவருமுளரோ? சிறிய
ஆலவட்டத்தினாலெழும் மெல்லிய காற்றால் மேருமால்
வரை அசையுமோ? அற்ப மாநுட்ப பதர்களோ என்
னைப் பகைத்தெதிர்க்கு மாற்றலுடையார்? அட்டகுல
வெற்பினைபும் பிளக்கும் வன்மையுடைய மதயானை
யின் கொம்புகள் வாழைத்தண்டினால் மழுங்குமோ?
என்னுடைய புஜபல பராக்கிரமங்களை மாநுடரோ கட
ப்பவர்? பிரளயகாலப் பிரசண்டமாருதம் வீசியடிக்கும்
பொழுது மேகசாலம் சிதறுறாசிறுக்குமோ? சிகரற்ற
எனது கோபாவேசத்தின் முன் யாவரே சிலத்து சிற

பார்? இந்திரன் ஏவலால் அவனது வச்சிராயுதம் மலை களையழித்துப் பொடிபடுத்துவதுபோல, என் ஆணையால் எனது சக்கிராயுதம் பகைவரைத் துகள்படுத்தி மென்பதை நீ யறியாயோ? நீ கூறியதை ஆராயின் நினது சோதிடநூல் பொய்யே எனத் தோற்றுகின்றது. ஆயினும் அமைச்சருரையை அரசன் கேட்டானல்லன் என்னும் பழிமொழி யொன்றையுமே அஞ்சுகின்றேன். உலகமுழுவதும் ஒருங்குசேர உருத்து எதிர்ப்பினும் அஞ்சுகில்லேன். ஆதலின் நீயே மந்திரிகளிடம் இதனைப்பேசி ஆலோசித்துத் தக்கவாறுசெய்க” என்று கூறி விடைகொடுத்து அனுப்பினான். சென்ற நிமித்திகளால் விவரமுணர்ந்த அமைச்சர்கள் யாவரும் ஒருங்கு சேர்ந்து பின்வருமாறு ஆலோசிப்பாராயினார்.

“எரியும் அக்கினிப்பொறி எள்ளளவு சிறிதாயினும் தனக்கு ஆதாரமுண்டாய்க் கனலுமேல் உலகமுழுவதும் சுட்டு நீரூக்கும். அதுபோற் பகை சிறிதாயினும் காலமும் இடமும் வாய்த்தாற் வலியாரையும் வெல்லும்.

“இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.”

ஆதலின் இப்பகையும் முற்றினால் நம்மை வெல்லும். அதனை இப்போதே தொலைத்தல் வேண்டும்” என்று தீர்மானித்தனர். அப்பொழுது அவர்தம்முட் டலைவனாகிய அரிமஞ்சு என்னும் முதன்மந்திரி அரசனை நோக்கி, “மன்னனே! இவர்கள் கூறியயாவும் உண்மையே யெனினும், யாம் அந்நன்ம பகையை அழித்தற்குமுன் செய்யற் பாலனவாகிய செயல்களும் சிலவுள. சதவிரந்து

கூறிய அம்மாதுடர் நமக்குப் பகைவர்தாமோ அல்ல ரோ என்பதை முதலில் அறியவேண்டும். இதனை யாலோசியாது நண்பரைப் பகைவரெனக் கருதுதலும் பகைவரை நட்பினரெனத் தேறலும் பின்னர் மிகப் பெரியதோர் தீங்கினை விளைக்கும்.

“ பகைய லாதவ ரைப்பகை யாக்கலும்
நகையி றீமனத் தாரைநண் பெண்ணலும்
முகையின் வேய்ந்தமென் மொய்ப்மலர்க்

கண்ணியாய்

மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே.”

ஆதலால் அவர்களை யித்தன்மையென்று அறிதற்கு வழியாதெனில், யாம் இப்பொழுது சுரமை நாட்டதிப னாகிய பயாபதி மன்னன்பாற் சிலரை ஏவித் திறை கேட்கச் செய்வோம். அவன் நமது தூதரை மதித்துத் திறைகொடுப்பானாயின் அவன் பகைவனாகான் ; இன்றி மறுப்பானெனின் அவனைப் பகைவனாகக் கொண்டு எதிர்த்து அழித்துவிடுவோம். இதுவே செயற்பாலதொன்று” என்று கூறினன்.

அச்சவகண்டனும் அவன் கூறிய சொற்கிணங்கிச் செவ்வரக்கூட்டிய கைக்கோலை யுடையராய்ப் பரதசாஸ்திர நன் குணர்ந்த வித்தியாதரர் நால்வரை அழைத்துப் பயாபதி மன்னன்பாற் நிறைவாங்கிவரத் திருமுகமும் பொறித்துக் கொடுத்துத் தூதனுப்பினான். அவர்களும் அரசன் ஆணையினையும் திருமுகத்தையும் தலைமேற்றாங்கி உத்தரசேடியினின்றும் நீங்கி, மதில் மாட கூட கோபுர முதலியவற்றால் அணிபெற விளங்கும் போதனமாநகராஞ் சென்று சேர்ந்தனர். நகரினுட்புகுந்து

வீதியிற் செல்வோர் நவமணியிழைத்த மாளிகைகள்
 னெனியார் நமது கண்கூசி வழிச்செல்வது அரிதாயின
 தைக்கண்டு வியப்புற்று வித்தியாதரூடைய செல்வ
 மும் ஒரு செல்வமோ என்று வெறுப்புற்றேகினர். அந்
 நகரிலுள்ள மங்கையரும் மைந்தரும் தம்முள் ஊடி நீத்த
 மேகலையின் மணிகளும் முத்து மாலைகளும் வீதிகளில்
 நிறைந்துகிடத்தலின் கால் வைத்தேகவு மரியதாய் இடர்
 ப்பட்டுச்சென்று, அவ்விஞ்சையர்கள் பயாபதி அரச
 னுடைய மாளிகையை யடைந்து வாயிலிற் கத்தியுங்
 கையுமாகக் காவல்புரிந்து நிற்கும் காவலாளியைக்கண்டு,
 “கடைகாப்போய்! உத்தரசேடியிலிருந்து வித்தியாதர
 மன்னன் விடுத்த தூதர் சிலர்வந்துளா ரென்று உடனே
 உன் அரசனுக்கு அறிவிப்பாயாக” என்று சொல்லி
 னார்கள். வாயில் காப்போன் உடனே தன் அரசனை
 யடைந்து இன்னணம் விஞ்சையர் வந்துளதை யறிவிக்க
 அவனும் அவர்களை விரைவில் உள்ளேவிடுக்க ஆணை
 யிட்டனன். வாயிலோன் அனுமதியால் உட்புகுந்த
 விஞ்சையர் நால்வரும் பயாபதி அரசன் முன்வந்து
 வணங்கித் தமது மன்னன் அச்சுவகண்டன் வரைந்து
 கொடுத்தனுப்பிய திருமுகத்தினை அவன் கையிற் கொ
 டுத்தனர். அத்திருமுகத்தை அரசன் வாங்கி யொரு
 லேககன் கையிற் கொடுத்து வாசிக்க ஆஜ்ஞாபித்தனன்.
 அவன் வாசித்தவுடனே அச்சுவகண்டன் தூதுவராய்
 வந்த நால்வரும் அத்திருமுகத்தில் கூறியபடித் தாமும்
 தமது வாயினால், “ஆயிரங்கோடி பொற்காசும், அழகு
 டைய நாடகக்கணிகை நங்கையர் ஆயிரவரும், முத்துப்
 பவளம் முதலிய மணிக்குவால்களும், உயர்ந்த பீதாம்

பரமாதிய ஆடைப்பொதிகளும், யானைத்தந்தங்களும், சாமரைகளும், இன்னும் ஈண்டுள்ள பலநூதனமான பொருள்களும் எமது அரசனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தனுப்புக. இஃதெங்கள் உரையன்று, யாவரி னுஞ் சிறந்த சக்கிரவர்த்தியான அச்சவகண்ட மகா ராஜன் கட்டளை” என்றார்கள்.

இங்ஙனம் பேசிய விஞ்சையர் மொழியினைக் கேட்ட பயாபதி அரசன், அயலானொருவன் எறிந்த கல்லைக் கடைவாய்க்குள் அடக்கி வைத்துக்கொள்ளும் களிற் றினைப்போல, எழுந்த கோபத்தைத் தன் மனத்திடை யடக்கிப் பின்வருமாறு சிந்திக்கலாயினான். நல்லறியும் உயர்குலமும் சிறந்த அழகும் கரைகண்ட கல்வியும் பெருமிதத் தோற்றமும் அளவற்ற ஆற்றலும் ஒரு வன் பெற்றுளானெனினும் மற்றொருவர்க்குக்குற்றேவல் புரிந்து வாழுமாறு, அவன் வினைப்பயனால், இறைவன் அமைத்தருள்வான். அதிவேபுமன்றி, தம் மதிவல்ல பத்தின் சூழ்ச்சியாற் பலவித முயற்சியெய்து ஈட்டிய செல்வத்தினைத் தாமே அநுபவிப்போ மென்றிருக்கு மளவில் அதனைப் பறித்து மற்றவர் கைப்பட ஈட்டியளிக்கும் விதியினை எம்போலியர் விலக்கற்பாலரோ? புகழி னானும் வலிமைபானும் மிக்க வேற்றரசன் மனமு வக் கச் செய்வன செய்து உயிர்வாழக் கருதும் சிற்றரசருள் அற்பனாகிய என்னினும் ஏழை உலகிலுண்டோ? எனது அறிவின் பெருமையை எவரே கண்டுகழார்? பண்டை வினைப்பயன் இங்ஙனம் என்னை யிருத்துமா யின் யான் வேறுகருதி யாது பயன்? இவ்வச்சவ கண்டற்கு எனது முன்னேரும் திறைகொடுத்தே வர்

தன் ரென்பதையும் கேள்வியுற்றுள்ளேன். என் முன் றோராலும் விலக்கப்படாத அவன் ஆணையை யானோ கடக்கவல்லேன். அவனோ அளவிடப்படாத பேராற்ற லுடையானென்று பலரும் கூறக் கேட்டுள்ளேன். ஆத லால் அவன் நோக்கம்போலத் திறையளித்து அவன் பால் நட்புப்பூணுவதே தக்கதொன்றாகும், என்று தன் மனத்திடை ஆராய்ந்து, எதிரில் நிற்கும் விஞ்சையரை நோக்கி, “ தூதர்களே! நிருபத்திற் கண்டபடி வேண்டியபொருள்கள் பலவற்றையும் அளிக்கின்றேம். நீவிர் அவற்றையும் யாம்கூறும் இன்மொழிகளையும் பெற்றுச் சென்று நமது இறைவன்பாற் கொடுங்கள் ” என்று சொன்னான். பிறகு. இதனைத் தன் புதல்வர்களாகிய கானைக்ஞணர்வாராயின் கோபம்மிக்கு இச்செயற்குத் தடைபுரிவாரென்று நினைத்து, இவ்விஞ்சையரை அவர்கள் அறியுமுன் அனுப்பி விடுதலே யுத்தமென்று தீர்மானித்து, அச்சவகண்டன் எழுதிய நிருபத்திற் கண்டபடி பேரழகு மிக்கவராய நடனமாதர் ஓராயிரவரையும் ஆயிரங்கோடி பொற்காசுப் பொதிகளையும் நவமணிக் குவால்களையும் அகில் யானைக்கோடு சாமரை யாதிய சிறந்த பொருள்களையும் இன்னும் பல விலையுயர்ந்த ஆடையாபரணங்களையும் அச்சவகண்டன் மனங்களிக்கும் வண்ணம் அளித்து அவன் தூதுவராய்வந்த விஞ்சையர் மனமகிழப் பலசிறப்புஞ்செய்து மீண்டு செல்லுமாறு விரைவின் விடையளித்து விடுத்தான். விஞ்சையர்கள் தாம்பெற்ற பொருள்களையும் மங்கையரையும் தம்முடன் கொணர்ந்த விமானத்தில் ஏற்றித் திரையிட்டு மறைக்கப்போகும் சமயத்தில் அரசுகுமரராகிய விசய

திவிட்டரிருவரும் அதனைக் கண்டனர். உடனே இளைஞனாகிய திவிட்டன் ஆண்டு நின்றவர்களை நோக்கி, “இன்னோர் யாவர்? இப்பொருள்களையும் இம்மங்கையரையும் இவர்களுக்கு யாவரளித்தனர்? இங்கு நிகழ்ந்தது என்ன?” என்று வினாவ, அதற்கு ஆங்கு நின்றார் யாவரும் என்னிகழுமோ என்ற அச்சத்தால் விடை யாதும் பகராதிருந்தனர். அப்பொழுது அவ்விடத்து அச்சுறுத்தும் பூதம்போல—கின்ற குறத்தி யொருத்தி, “ஐயனே! உத்தரசேடியை யாளும் சக்கிரவர்த்தி அச்சுவகண்டன், எண்டிசையும் புகழ் பரவத்தன்னோணைநடாத்தி வருபவன், இன்று நுந்தைபாற் சில விஞ்சையரை அனுப்பி திறைவாங்கிவர ஏவினான். அவர்களே இவ்விஞ்சையர்கள்; நமது அரசன் அச்சுவகண்டன் மனமுவப்பக் கொடுத்த திறைப் பொருள்களே இம்மங்கையரும் இந்நிதிக்குவைகளும். இதுவே நண்டு நிகழ்ந்த சம்பவம்” என்று பணிந்து கூறினாள்.

திறை யென்ற சொல்லைக் கேட்டபொழுதே திவிட்ட குமாரனுக்கு அளவிடப்படாத கோபம் மூண்டது. இரத்தின கிரீடமணிந்த தலையிலிருந்து முத்துக்களுதிர்ந்ததென்ன அவன் நெற்றியில் வியர்வைத் துளிகள் திகழ்ந்தன; கண்கள் சிவந்தனவாய் நீர் சொரிந்தன. படத்திடைவிளங்கும் ஜீவரத்தினத்தின்மேல் அடிபட்ட ஸர்ப்பம்போலச் சீறிக் கண்களினின்றும் நாற்புறமும் தீப்பொறி சிதறக் கோப நகை நகைத்து, “என்னே, எம்மரசு வாழ்க்கை! உலகத்தில் உழவுத்தொழில் செய்து பலரையும் பணிந்து வயிறு வளர்க்கும் சிலரைப்போல யாமும் வேறொருவருக்கு அடிமைபூண்டு அவர்கேட்ட

கப்பங்கொடுத்து உயிர்ச்சுமை சுமந்து வாழும் வாழ்
 க்கை நன்று நன்று. ஓ மயக்கத்தை யுடைய விஞ்சை
 யர்களே, யாங்கள் திறை கொடுத்தாற் பிழைத்தோம்
 இல்லாவிடி லுழிவோம் என்பது தெளிவாய்விடின் எமது
 தோள்வலியானும் தாள்வலியானும் வாள் வேல் முத
 விய படைக்கலங்களைச் சுமத்தலானும் யாது பயன்?
 உங்கள் அரசன், கடுவிடங் கக்குந் திட்டிவிட மென்னும்
 அமுனாகத்தின் படநடுவிலங்கும் மணியினைக் கைக்கொ
 ளக் கருதும் பேதைபோல எம்பாற்றிறை வாங்க
 தும்மை யனுப்பினான்; அவனிலும் மடமையாளர் உல
 கிலிவர். மிக்க பொருளின்மேல் தும்மரசன் விருப்பின
 னாகில், இனி இவ்விதம் செருக்கினற் பலரையும் ச்சுறுத்
 தீப் பொருள் கவர்தல் அரிதினுமரிதாம். வலிமை
 குன்றிய முன்னோரிடத்து, அவர்களை ஆஜ்ஞாசக்கிரத்
 தால் வெருட்டித் திறைவாங்கியதுபோல எம்மையும்
 அச்சுறுத்திக் கப்பம் வாங்க மதியாமல், உயிர்வாழக்கரு
 தின் நல்வழியறிந்து உய்யக்கடவீர். இன்றேல் அவன்
 மலைமேல் உட்கார்ந்திருப்பதால் யாது பயன்? ஈண்டு
 அவனே எம்மெதிரில் வந்து வேண்டியவற்றைக் கொள்
 வாணாக. யாம் அவன் நெஞ்சார அளவற்ற அம்புகளை
 யும் வீரசொர்க்கத்தினையும் தருவோம். மகளிரைப்
 போல வேறுவிதமாகப் பயனில்மொழி பகர்ந்தாவ
 தென்னை? விஞ்சையர்களே! நீங்கள் உமதரசன்பாற்
 சென்று யாங்கள் கப்பம் கொடாமல் மறுத்து விட்டோ
 மென்றும், அந்நணம் கொடாதவர்க்கியற்றும் தண்ட
 த்தை தும்மரசன் எம்பாற் புரிய வல்லனாயின் சிறி
 தும் தாமதமின்றிச் செய்ய யாம் கூறியதாகவும் அவ்

னுக்குக் கூறுவீராக. திறையாகக் கொண்டவை யாவற்
றையும் விடுத்து இவண்ணின்று உடனே யேசுங்கள்”
என்று கோபாவேசத்துடன் கூறினான். இதனைக் கேட்ட
விஞ்சையதூதர்கள் நடுங்கி நமது அரசனுக்கு இப்பகை
மிக்க வலியதாய் மூண்டுவிட்டது என்று நினைத்து
கப்பப் பொருள் யாவற்றையும் விடுத்து வந்தவழியே
வாளா வேகினர். நிதிக்குவைகள் யாவும் பயாபதி
மன்னன் பொக்கிஷஞ் சேர்ந்தன; நடன மங்கையராயி
ரவரும் அரையன் அந்தப்புராஞ் சார்ந்தனர். பயாபதி
மன்னன் இவற்றைக் கண்டு மேல் யாது விளையுமோ
என்று ஏங்கிக் கவலுற்றிருந்தனன். விஜயனும் திவி
ட்டனும் ஒரு கவலையுமின்றித் தந்தொழின் மேற்
சென்றனர்.

ஈதிங்நனமாக, சென்ற விஞ்சையர்கள் அச்சவகண்ட
னிடஞ்சென்று நடந்த விருத்தாந்தங்களைக்கூற அஞ்சி,
அமயத்திற்குத் தக்கவாறு ஆராய்ந்தறியும் விற்பன
விவேகியாகிய அரிமஞ்சவைச் சார்ந்து, தாங்கள் பயா
பதி மன்னனுழைச் சென்று திறை கேட்டதும் அவன்
பணிவுடன் கேட்ட யாவற்றையு மளித்ததும் அவற்
றுடன் விமானத்திவரும் போழ்து திவிட்டநம்பி தடுத்
துச்சினந்து கடுமொழிகூறித் தூரத்தி விட்டதையும்
முதலான யாவற்றையும் தெளிவாய் எடுத்துரைத்தார்
கள். இதனைக்கேட்ட அறிஞருட் சிறந்த அரிமஞ்ச,
இவ்விவாததை நமதரசன் அறியின் ஆற்றொணைக்
கோபங் கொள்வான். இப்பகையினை வெல்லு மாற்
றினை யாமே யாராய்வோ மென்று ஆலோசித்துத்

திவிட்டராஜன் மிகவும் இளைஞனாதலின் நன்று தீது
 ணர வல்லனல்லன். அவன் ஆலோசியாமற் கடிந்து
 பேசினான். மாயையொன்று லவனை மலைக்குகையி
 லுள்ள கோளரி யொன்றிற்கு இரையாக்குவன் என்று
 தீர்மானித்து, மாயவித்தையில்வல்ல அரிகேது வெனப்
 பெயரிய வித்தியாதர னொருவனை யழைத்து, நடந்த
 சம்பவங்கள் எல்லாவற்றையு மெடுத்துக்கூறி, அவனை
 யொரு மாயச்சீய வடிவங்கொள்ளுமா நேவி மேற்
 செய்ய வேண்டுவனவற்றையும் அவனுக்கு உளங்
 கொள உணர்த்தி விடுத்தனன். அமைச்சன் ஆணையை
 யேற்ற அரிகேது, ஒளிவீசும் அனற் பிழம்பினை
 யொழுங்கு படுத்தினு லன்ன உளையினையும், மலைகளை
 யும் சிழித்துப் பிளக்கும் வலிய நகங்களையும் பிறைச்
 சந்திரன் போலவளைவுட னொளிரும் வக்கிரதந்தங்களும்
 அனற்பொறி சிதறு மிருகங்களும் கோடையிடிபோல
 வதிரும் பேழ்வாயினையுமுடையதாய் வடவைக்கனலே
 யோ ரரிமாவி னுருத்தாங்கிய தென்னச் சிங்கவுருக்
 கொண்டு இமாசலத்தைக் கடந்து சிந்துநதி பாயும்
 சுரமை நாடடைந்து மண்ணுடன் விண்ணும் மயங்க
 அட்டகுல பர்வதங்களு முடைப்பட்டுத் தகர ஏழ்கட
 லும் கரைபுரண்டு அலைவீசிக் கலங்கத் தன் பெருங்
 குரலெடுத்தார்ப்பரித்தனன். அவ்வாரவாரத்தின் அதி
 ர்ச்சியால் ஆண்டிள்ள காடுகள் யாவும் பொடியாயின.
 மிருகங்கள் பலவும் அறிவழிந்து சோர்ந்தன. களி
 றுடன் பிடிகள் கையெடுத்து மெய்கலங்கிப் பிளிறின;
 நெருங்கிய பாறைகள் புடைக்கப்பெற்ற பதர்போலப்
 பறந்தன. இப் பேரொலியைச் செவியிற்கேட்ட மாறு

டர்கள் இடியோசை கேட்ட அரவென மயங்கிப் பற
கடித்துச் சேர்ந்து வீழ்ந்தனர்.

பின்னர் அரிமஞ்சு, முன்னம்தூது சென்ற விஞ்சையர்
நால்வரையும் அழைத்து மீளவும் போதனைம் போய்த்
திவிட்டனிடம் கோளரியின் செய்தியைக் கூறிவர விடு
த்தனன். அவர்கள் ககன மார்க்கம் சென்று சுரமை
நாட்டிற் போதனமா நகரத்தைச் சேர்ந்து, நால்
வகைப்படையும் புடைசூழப் பவனிவரும் விசயதிவி
ட்டரிருவரையுங்கண்டு அடிபணிந்து திவிட்டனை நோ
க்கி, “அரசகுமார! எம்மரசற்கு நுந்தை துறைதந்
ததும் அவற்றை நீர்தடுத்துக் கடுமொழி கூறியதும்
முதலியவற்றை யாம் எமது மன்னற்குணர்த்தினோம்.
அவன் கோபாவேசத்தனாய் நகைத்து உருத்தெழுந்த
னன். அவ்வளவில், யாங்கள் அங்ஙனஞ்செய்த அர
சினங்குமான் மிக இளைஞனாதலின் பிள்ளைமைத் தொழி
லானறியாது செய்தனனென் றுரைத்தமையால், அவன்
தனது பெருமையையும் ஆற்றலையும் ஆணையையும்
மதித்துத் தான் ஒரு சிறுவனுடன் உடலுதல் தக்கதன்
றெனக்கருதிக் கருத்திற்கொண்ட சுதத்தினைவிடுத்து
எம்மை நோக்கி, நீவிரமீட்டும் போதனத்துச்சென்று
நமக்குத் தந்த திறையைத் தடுத்துப் பறித்துச்சென்ற
மைந்தனைக் கண்டு, அவனிடம் ‘உனது நாட்டை யழிக்
கும்படி ஒரு சிங்கத்தினை விடுத்துள்ளேம், நீ வலியு
கில் அதனை யடர்த்துக் கொன்று வென்றி கொள்க’
என்று கூறிவரும்படி எம்மை விடுத்தருளினான். இதனை
நீர் நன்கறிவீராக” என்று கூறினார்கள்.

திவிட்ட குமாரற்கு இதனைக் கேட்டவுடன் வெகுளி

மீதெழ் இருபுயங்கனையும் கொட்டி ஆர்த்து ஆண்டு நிற்கும் உழையரை நோக்கி, “ ஈண்டு என்முன் நின்று இவர்கள் கூறியாங்கு, நமது நாட்டிற்கோளரி யொன்று புகுந்து குல்வுறுகின்றதோ, கூறுமின் ” என்றனன். அப்பொழுது ஆண்டிருந்தோருட் சிலர், “ ஐயனே! நமது சிந்து நாட்டில் மீளலாமொய்யம்பு படைத்த வாளரி யொன்று புகுந்து பல்லுயிரையுங் கொன்று குவித்துக் கூற்றெனத் திரிதரானின்றது. அதனையணுக யாவரும் ஆற்றவில்லர் ; கொண்டலுமஞ்சக் குமுறு மச்சிங்கம் இம் மயமலைச் சிகரத்துள்ள பெரு முழையொன்றி லுறைதரு கின்றது. அதன் வக்கிரதந்தங்களி னொளிபால் அக் குகையிற் குடிக்கொண்ட இருளந் தொலைந்து விளங் குறுகின்றது ” என்று கூறினார்கள். திவிட்ட குமாரன் உடனே விஞ்சையரை நோக்கி, ‘ யான் எனது கரங்களே யே படைக்கலங்களாகக் கொண்டு அக்கோளரியை வாய்பிளந்து சிழித்தெறிவேன், அங்ஙனம் செய்யா விடில் நும்மாசன் பேசியேசிய பேய்மகனே யானாகுக ’ என்று சூளுரைத்துத் தன்னுடன்வர அமர்ந்துநின்ற நால்வகைப் படையையும் வரவொட்டாது கைவிதிர்த்து விலக்கித் தானே தனியனாய் மலைச்சாரலை நோக்கி விரைந்தேகினான். தம்பி ஒன்றியாய்ச் செல்வதை யுணர்ந்த சங்கவண்ணன் அவனைப் பிந்தொடர்ந்து போயினான். கடனிறவண்ணனும் கலைமதி வண்ண னும், தந்தையின் றேண்மேலும் தாயின்மடித் தலத்தும் பட்டத்து யானையின்மேலும் மெல்லிய மல ரணைமீதுமே யன்றி வறுநிலம் பட்டறியாத பாதங்களிற் பருக்கைக் கற்கள் உறுத்தி வருத்தப் பாதசாரியாய்ப்

படர்ந்து அவ்வரிமான் பயிலுறும் வெவ்விய மலைச் சாரலைச் சென்றடைந்தனர்.

அப்பொழுது அவர்களைக் கண்ட மாயச்சீயம் உலகம் யாவும் நடுங்க ஆர்ப்பரித்தது. திவிட்ட சூமாரனும் அவ்வொலி கேட்டமாத்நிரத்தில் தானும் உரத்து உங்காரத்துடன் சிங்கநாதஞ் செய்தனன். இப்பேரொலியாற் சராசரப்பொருள்கள் யாவும் நிலைகுலைந்து தடுமாறின; தேவர்களும் பிரமாண்டம் வெடித்ததோ அன்றி இந்திரன் தனது வஜ்ராயுதத்தான் மேருவைத்தகர்த்துப் பொடிசெய்தனனோ என்று ஐயுற்றுக் கலங்கினார்கள். மாயச் சிங்கமாய் நின்ற அரிகேது உடல்பணிக்க ஓடினான். அதனைப் பின்னொடர்ந்து திவிட்டனும் காற்றினுங்குகி விரைந்து சென்றான். அப்பொழுது அவனுடைய கால்கள் பூமியிற் பாவினவோ இல்லையோ என்று இமையாட நாட்டம் பெற்ற தேவரும் ஐயுற்றனர்; எண்டிசைகளும் சுழன்றன. மாங்கள் வேர்பறிந்து அவனைப் பின்பற்றுவனபோற் றொடர்ந்தன; மிருகங்கள் கையற்று மயங்கிச் சோர்ந்தன; ஆகாயத்திற் பறக்கும் புட்களும் அறிவுசோர்ந்து நிலத்தில் வீழ்ந்தன; மலைச்சிகரங்கள் அவன் கால் விரலின் நுனி பட்டவுடனே நொறுங்கிப் பொடியாயின; காட்டிலுள்ள வனதெய்வங்கள் இஃதோருற்பாதமென்று அஞ்சிக் கம்பித்து நாற்புறமும் சுழன்று ஓடின. அரிகேது, அப்பெருமலைச் சிகரத்திலுள்ள முழையொன்றிற் புருந்தொளிந்தான். அதனைக்கண்ட திவிட்டன் அக்குகையின் வாயிலினின்று உலகமுழுவதுஞ் செவிபெட்ட திரப் பேராரவாரஞ்செய்தான். அப்பொழுது அக்

சூகையினுள் அயர்ந்து நித்திரைபுரியும் மிருகேந்திர
 னாகிய உண்மைச் சிங்கமொன்று சூகையினின்றும்
 வெளிவந்து திவிட்டனைக்கண்டு தனது கண்களினின்
 றும் தீப்பொறி பறக்கவள்ளுகிர் நீட்டி ஆவென வாய்
 பிளந்து வானிமிர்த்து அவன் மார்பகத் தறைந்து உதி
 ரத்தைப் பருகுவான் கருதிப் பாய்ந்தது. இதனைக்
 கண்ணுற்று நிற்கும் தேவர்களும் அஞ்சித் தமது கண்
 களைக் கரங்களாற் புதைத்து உடல் நடுங்கினர். சிறி
 தும் அஞ்சாத நெஞ்சுள்ள திவிட்டனோ தன்மேற் பா
 ய்ந்துவருஞ் சிங்கத்தின்மேற் றுனு மேலோங்கி எழும்
 பிப் பாய்ந்து அதன் பிடரியின்மிசை உதைத்து அத
 னைக் கீழேதள்ளி அதனது வளைந்த வாளையிறிலங்கும்
 மேல்வாயினையும் கீழ்வாயினையும் இருகரங்களாலும்
 பற்றிக் கிழித்தெறிந்தான். அப்பெருவலிக் கோளரி
 உதிரங்கக்கி இருதுண்டங்களாக விழுந்திறந்தது. ஆயிர
 மாயிரஞ் சிங்கக்களையு முயிர் தொலைத்தடுமிப் பெரு
 வலிச் சீயமழிந்ததைக் கண்டு விண்ணவரும் வியந்து
 தம் வாயின்மேல் விரல்வைத்து மருட்சியோடு நின்று
 திவிட்டனைப் புகழ்ந்தனர். உரவோனாகிய திவிட்டன்
 தான் செயற்கரிய செய்ததாகச் சிறிதும் வியவாயை
 அப்பொழுது அங்குவந்த தம்முனாகிய சங்கவண்ணனை
 வணங்கி, “ஐய, அடியேன் அச்சீயத்தினை மாயத்தொ
 லைத்தேன். இனியாம் போதனமாபுரம் போதுவோம்
 வம்மின்” என்றுரைசெய்தான். அதனைக்கேட்டு விச
 யன் மனங்களித்துத் தளிர்ந்துத் தம்பியை மார்பாரப்
 புல்லி, “தம்பி, யாம் சிறிதுபோழ்து இம்மலை யழகி
 னைக்கண்டு ஆண்டுத் தோன்றஞ் சோலையிற்றங்கி இளை

ப்பாறிப் பின்னர் நம்முர்க்குச் செல்லுதம்” என்று சொல்லினான் ; திவிட்டனும் அதற்கு உளமகிழ்ந் தொப்பினான். விசயன் வனத்தின் வனப்புக்களை யெல்லாந் தம்பிக்குப் பின்வருமாறு எடுத்துக் காட்டுவானாயினன்.

“தம்பி, இதோ புள்ளினங்களினொலி இடையறாது டைய சோலைகள் நாற்புறமுஞ்சூழ நடுவே நீர்நிலை போலத் திகழும் பனிக்குப் பாரைபின் அழகினைக் கண்ணுறுவாய். அதோ கரியநிறத்தனவாய் எப்பொழுதும் இனிய நீர்த்துளிகளைச் சொரிந்துகொண்டு வெள்ளிய தந்தங்கள் னொளியோடு மின்னிக் குமுறிப் பிளிறுவன மேகசாலங்களல்ல யானைக்கூட்டங்களே ; அவற்றைக் கண்ணுறுவாய். இன்னும் அத்திசையிற் பார், வெள்ளிய கவரிமானின் கூட்டங்கள் தமது அழகிய கடனுரையின் விளர்த்த மயிர்ப்புச்சங்களை மேலுயர்த்தி அணியணியாய் அம்மலைச்சாரலி லேறும்போழ்து வெண்ணிற மேகங்கள் ஆண்டுப் படிந்தனபோல் விளங்கும் எழிலினைக்கண்டு உளமகிழ்வாய். இதோ அக்கரும் பாரைபினிடையே கோளரி யொன்றினால் மத்தகம் பிளந்து மாய்ந்த மத்தமாவொன்று கிடப்பச் சுற்றிலும் அதன் தலையினின் றுதிர்ந்த முத்தங்கள் சிதறி வீழ்ந்திருப்பது அவ்வானையின் கோடொன்று புறங்கிடந்து நீலவானத்திடைக் கொண்டுவருபுற மிருப்ப உடுக்குலத்திடையே யிலங்கும் இளம்பிறை யென்ன விளங்குதல்காண்டி. எக்காலத்தும் மாறாது முகிற்குலங்கள் முடிக்கிடப்பதான் இறவினையன்றிப் பகலினைக் கண்டறியாப் பருவரைச் சாரலில் மலையருவிகள் புரண்டு ஓடி வருதலினால் எவரும் அவ்விடங்களிற் சஞ்சரி

யார்கள். அவ்விடங்களில் நீண்ட கருங்கற் றூண்கள் விழுந்து கிடப்பனபோல மலைப்பாம்புகள் பெரிய யானைகளைக் கவளங்களாக விழுங்கி யொருபுறம் அசைவின்றிக் கிடப்பனகாணாய். பல்லுயிரையும் வதைத்துத் திரியும் கொல்புலிகளும் காடிகளும் மதயானைகளும் சிங்கங்களும் ஒருபுறம் கூட்டம் கூட்டமாய்த் திரிவன காணாய். இவையாவும் நம்மைத்தவிர ஏனையோரை வருத்தும் வலியுள்ளன. இவற்றால் நமக்கிடையூறு சிறிதுமின்று. மரகதப்பாறை பொன்றின்மீது ஏழிலம் பாலை மலரொன்று வண்டினமிரங்க வீழ்ந்துகிடப்பது தாமரையிலை பாசிய பொய்கையிற் றேனினை மிசைபாட மலர்ந்த வெண்டாமரை விளங்குதலை நினைப்பூட்டுவதைக் காணுதி. நீராமகளிரும் சூராமகளிரும் அமரரும் விஞ்சையரும் கின்னரரும் வினாயாடும் இடங்கள் பலவும் இவையே. ஈதோ வண்டினம் றொனைக்கப்பட்ட மூங்கிலொன்று வாயுவினியக்கத்தால் வேய்க் குழலினிசையினைப் பரப்ப அதனடியிலுள்ள மாணிக் கப்பாறை பொன்றின்மீது பச்சைமா மயிலொன்று தன் கலாபம் விரித்துத் தேனினைம்பாட மேகங்கள் முழுவிற்குமுற ஆடும் பாதநாட்டியத்தைக் கண்டு மகிழ்வாய்." என்றின்றோ ரன்னவற்றை எடுத்துக் கூறிக் கொண்டே வன விநோதங்களைப் பார்த்து மகிழ்ந்து, இருவரும் அம்மலையை நீங்கித் தமது நகரநோக்கிப் புறப்பட்டனர். வரும்வழியில் விசயன் தம்பியைப் பார்த்து, "திவிட்டநம்பியே! உலகில்வாழும் சீவராசிகளுக்குண்டாகும் துன்பங்களை நீக்குதலே மன்னர் மேற்கொண்ட கடமையாகும். கற்றவர் நீத்தோர் தவத்தினர் அந்தணராதியோர்க் கொரு துன்பம் சம்ப

வித்தால் அதனை மாற்றாது போற்றும் மன்னன் பெற்ற வுடம்பினால் யாதுபயன்? மன்னுபிரிகள் படும் வருத்தத்தினைக் கண்டும் தாம் வாழ்வதையே கருதும் மன்னர்தம் பேராண்மை அவிபெற்ற அழகுபோலப் பயனின்றிக் கொள்ளே கழியும். நமது நாட்டிற்குப் பேரிடுக்கண் புரிந்து கொலைபயின்று திரிந்த கோளரியைத் தொலைத்துக்காத்த நினைப்போலத் தனக்குறும் இடையூற்றினைப் பொருட்படுத்தாது பிறர் துன்பங்கண்டிரங்கிக் காக்குநர்தம் புகழன்றோ இந்நிலமிசை யென்று நின்று நிலவுறும். மன்னனுக்குக் கூறிய யாக்கை இரண்டு உண்டு; அவற்றுள் ஒன்று சப்ததாதுக்களிஞறக் கட்டப்பட்ட இத்தூலசரீரம்; மற்றொன்று புகழுடம்பு; முற்கூறிபது வினைப்பயனால் வந்து மாய்வது; பின்னது இவன் செய்யும் நல்வினையாலுண்டாகிச் சிறந்து என்றும் அழியாவியல்பினை யுடையது." என்றிவைபோன்ற பல நீதிகளையும் எடுத்துக் கூறிக்கொண்டே சென்றனன். இவ்வாறு இருவரும் சூரியன் அஸ்தமனமாகுமளவில் போதனமா நகரத்தை யடைந்தனர். மந்திரிகள் சதுரங்கசேனையோடு அரசகுமாரர்களை யெதிர்தொண்டு வணங்கி வாழ்த்திக் கச்சை யானையின் பிடர்த்தலை யேற்றி நகர்வலஞ் செய்வித்தனர். அந்நகரிலுள்ள மாதர் பலரும் அம்மைந்தர்க்கு வாழ்த்துக் கூறி ஆலத்தியோ டபினிரீர்சமுற்றி மங்கலம்பாடினர். விசய திவிட்ட ரிருவரும் இன்னணம் நகருலாப்போந்து கோயிலின் வாய்தலை நெருங்கியவளவில், பயாபதி மன்னன் தன் புதல்வர்களை உள்ளே அழைத்துவரக் கட்டளை யிட்டனன். இவர்களும் பிதாவின் அனுமதியின்

றித் தனிமையாய்ச் சிங்கவேட்டைக்குச் சென்றமை யால் தம்மேல் யாதுகுற்றம் விளையுமோ என்று மிகவும் அச்சமுற்றவராய் அரசன் திருமுன்னர்ச் சார்ந்து அடிபணிந்து 'ஒருபுறமொதுங்கி வாய்புதைத்து நின்ற னர். அரசன் வணங்கிய புதல்வர்களை மார்புறத்தழுவி உச்சி மோருமளவில் அவர்தம் குஞ்சியில் வனமலர்க் குப்பைகள் செறிந்துகிடத்தலை நோக்கி, "மைந்தர் களே! நமது சிகையிலே புழுதி செறிந்ததென்ன?" என்று வினாவ, மூத்தநம்பி விசயன் சொல்வானாயினான். "பிதாவே! இமயமலைச் சாரலிலிருந்து வலிமிக்க கோ ளரியொன்று நமது நாட்டிற்புகுந்து பல்லுயிரையுங் கொன்று பாழ்படுத்தியது. இதனை அச்சவகண்டன் தமராயினார் சிலர் வந்து அறிவிக்கத் தம்பி திவிட்ட குமாரன் இமயவரைச் சாரலடைந்து அச்சியத்தினை வாய்பிளந்து மாய வதைத்தான். இவனோடு அடியே னும் காவலாய் ஆண்டுச் சென்றேன். பின்னர் மலை வேடிக்கைகண்டு மலைபடுமுன்னர் நகரமடைந்தோம் வனஞ்சென்று மீண்டமையாற் றாளிசெறிந்தன எம் குஞ்சி. அநுமதியின்றிச் செய்தமைக்குப் பொறுத் தருள்புரிவீராக" என்று மீளவும் அடிபணிந்தனன். மன்னன் மனத்திலடங்கா மகிழ்ச்சியடைந்து மைந்தர் களைப் பன்முறை மார்பிறகப் புல்லி அவரைத் தம் மாளிகைக்கேகி யுணவுகொண்டு பள்ளிகொள்ள ஆஜ்ஞா பித்தனன். அவர்களும் இன்னமுதனைய போனகமு ண்டு தத்தமக்குரிய சயனக் கிருகங்களையடைந்து ஆண் டுப் புதுமலர் பரப்பிய ஐயனைத் தவிசின்மீது அமல னைத்தொழுது பள்ளிகொண்டு கண்வளர்வாராயினார்.

அத்தியாயம் 6

செங்கண்மாலின் திருவவதார புருஷனாகிய திவிட்ட
 ராஜகுமாரன் சீயத்தினை வாய்பிளந்து பின்னர்த் தம்
 முனாகிய சங்கவண்ணனோடு போதனமாநகரம் மீண்ட
 வரலாற்றினைக் கூறிலும்; இனி இலக்குமிதேவியின்
 அம்சமாகிய சயம்பிரபையின் தாதை சவலனசடியின்
 விருத்தாந்தத்தினைக் கூறுவாம். திவிட்டன் கோளரியை
 மாளக்கிழித்த அற்புதத்தினை மறைந்து நின்று கண்ட
 தூதுவன் விரைந்துபோந்து சடியரசனை வணங்கித்
 தான் போதனத்துச் சென்று மறைந்திருந்ததும், அச்
 சுவகண்டன் தூதர்கள் திவிட்டனிடம் கோளரியைப்
 பற்றிக் கூறியதும், அவன் வெருண்டு தனியனாய் இம
 வரைச்சாரலடைந்து அம்மடங்கலைக் கொன்றதும், முத
 லாகிய எல்லாவற்றையும் இனிது எடுத்துரைத்தனன்.
 இவன் வாய்மொழியைக் கேட்ட சடியரசன் பெரு
 மகிழ்வடைந்து தன் மடமகளைத் திவிட்டனுக்கு விவா
 ஹம் செய்விப்பக்கருதித் தனது மந்திரிமார்களோடு
 ஆலோசித்து மணவினைத் தொழிலின் மூண்டனன்.
 திருமணத்தை மண்ணுலகிற் றான் சென்று போதனமா
 புரத்திலேயே நடத்தத் தீர்மானித்துத் தான் சென்று
 மீளுமளவும் இரதநூபுரச் சக்கிரவாளத்தினைப் பாது
 காக்கும்பொருட்டுத் தன் உயிரினுஞ் சிறந்த நண்பின
 ராகிய, வர்த்தமானத்து மன்னன் பிரீதிவர்த்தனன்,
 கந்தர்வநகரக்காவலன் விருககடி, கந்தமாதனபுர
 வலன் திவாகரதேவன், சக்கிரவாளவேந்தன் வச்சிர
 தாடன், தேவரவணச் செம்மல் இரமியதரன், விசய

கூடத்தரசன் வேகமாரதன், கிருதமாதன பூபன் கருடாங்கதன், சோபன நகரத்தோன்றல் சித்திராதன், ஆகிய அரசரெண்மரையும் அழைத்து இரதநூபுரத்தைப் பாதுகாக்க நியமித்து, பிறகு தனது நால்வகைப் படையினையும் அலங்கரித்துக் கொணர்சுவென்றாஜ்ஞாபித்தனன். சேனாதிபதிகள் சதுரங்க சேனையையும் பண்ணுறுத்திக் கொணர்ந்தார்கள். அமரபுரத்தரசனும் சடியரசன் தம்பியுமாகிய சுவலனரதனும், சடியரசன் மருமகனும் அரிபுர மன்னனுமாகிய வியாக்கிராதனும், சடியின் மகனாகிய அருக்ககீர்த்தியும் தத்தமக்குரிய நால்விதப் படைகளுடனும் ஒருங்கு கூடினார்கள். அப்படைகளைச் சமக்கலாற்றாது நிலமும் ஒருபுடை நெளிந்தது. பின்னர்ச் சடியரசன் தன்மகள் ஏறிச்செல்லப் பொன்னினாலும் நவமணிகளாலும் விமானமொன்று நிருமித்தனன். அது பன்னிற மணிகளினொளியால் வானவில்லென விளங்கிற்று. அதன் நாற்புறத்திலும் மகரமீனின் அங்காந்த பசுவாயினின்றும் வெண்ணிலாச் சொரிவனபோல முத்துமலைகள் தொங்கின; பட்டினானியன்ற பன்னிறக் கொடிகளும் இடையிடையே பொன்னிறச் சூலங்கள் மின்ன அவ்விமானத்தின் சென்னியிற்றுன்னி யிலங்கின; கந்தருவர் வித்தியாதரர் கின்னரர் கிம்புருடர் மிதுனத்தேவர் முதலியோர்தம் திருவுருவங்கள் அதன் பற்பல பாகங்களிலும் தக்கவாறு சித்திரிக்கப்பட்டுத் திகழ்ந்தன. இதனொளியாற் நினகரனும் கண்புதைத்துச் சென்றனன். இதனிடையே வஸந்தமண்டபமும் நாடகவாங்கமும் இன்னிசைச் சாலையும் தண்பொழிற் சோலையும்

செய்குன்றமும் மற்றும் மகளிராடிடங்கள் பலவும்; செவ்விதிற் செறிய நிருமிக்கப்பட்டிருந்தன. மண்ணினும் விண்ணினும் இதற்கிணை சிறிதுமில்லை யென்னும் படி பேரொளி பரப்பிய விமானத்தினைச் சடியரசன் கண்டு மகிழ்ந்து தன் மடமகள் சுயம்பிரபையினை அலங்கரித்து அழைத்துவர அருவிச்செய்தனன். அரசன் திருவுளக்கருத்தினை அரசி வாயுவேகைக்கு உழைஞர் அறிவிப்ப அவள் மகட் கறிவித்தனள். அரசனானையேச் சேடியரானுணர்ந்த சுயம்பிரபை பஞ்சணையினின்றும் அணிமயிலென இழிந்து நீலமணிபதித்த மாடத்தினடுவே மேகபடலத்திடையே விளங்கும் மின்னற் கொடியெனநடந்து சென்றனள். அப்பொழுது அவள் உயிர்ப்பாங்கியராகிய சேடியர் பலரும் அவளைச் சூழ்ந்தனர். அன்னமும் நடைகற்ப மென்மெலநடந்து மங்கையர் பலரும் பல்லாண்டுகூற, அயிற்படை அங்கையினேந்திய வலிமைமிக்க கன்னிப் பெண்கள் சுற்றிலுங் காவல்புரிய, ராஜகுமாரி தன் கன்னிமாடத்தினின்றும் நீங்கித் தனது அன்னை வாயுவேகை வதியும் கோயிலினை ஐவகைத் தாயரோடுஞ் சென்றடைந்து தனது நற்றயின் பொற்றாமரை யனைய சேவடிகளிற் பணிந்து போற்றி நின்றனள். வாயுவேகை தன் மகளை மார்போடு இறுகத்தழுவி முத்தங்கொண்டு நல்ல பரிமளங்கமமும் பணிநீரால் நீராட்டி மெல்லிய ஆடைகளால் ஈரம்புலர்த்தி இழையாயிரம் பொன்கொண்ட உயர்ந்த ஆடையுடுத்திப் பாரமான அணிகலன்களை அவள் கொடியிடை பொறாடுதன விலக்கிக் கோடி சூரியருதயஞ் செய்தாலனைய அரசன மணிக்கலன்களாலணி

வித்து மன்மதன் கைவாளென வொளிநு மிருகண்களு
 க்கும் நஞ்சூட்டுவாள்போல வஞ்சனமெழுதி யட்டமிப்
 பிறையொத்த நெற்றியில் நீலமணித் திலதமிட்டு, இன்
 னும் பற்பலவகையலங்காரமுஞ்செய்து தனது அரண்
 மனையில்வைத்துச் சீராட்டிப் பாராட்டி யிருக்குமளவில்,
 சோதிடர் கணக்கிட்டு நல்ல சுபமுகூர்த்தஞ் சேர்ந்
 தமையை அவட்கு அறிவித்தனர். சுவலனசடியும்
 தன்மகளை விமானத்தில் இனி இனிதேறுக என்றருள்
 செய்தான். சுயம்பிரபை தன் தாயரோடும் தோழிய
 ரோடும் அரம்பையரினும் அழகுமிக்க ஈராயிரங் கன்
 னியர் அபிலும் வாளுமேந்தித் தற்காத்துவர, தான்
 அன்புடன் வளர்க்கும் கிளி பூவை மான் முதலியவற்
 றோடும் அவ்விண்ணவர் புகழும் விமானமீதேறினள்.
 அவளுடைய பரிவார மகளிர்கள் அவள் விளையாடும்
 பந்து கழல் பாவை முதலியவற்றையும் ஆடையாப
 ரணப் பேழைகளையும் நறுஞ்சாந்து பெய்த செப்புக்
 களையும் நறுமலர்க் கோடிகங்களையும் சுமந்து அவ்
 விமான மிசையிவரந்தனர். குறைவின்றிச் சேனைகள்
 புடைசூழச் சடியரசனும் முரசு சங்கம் ஊதுகொம்பு
 ஆகுளி அணிமுழவு முதலிய வாத்தியங்கள் கோஷிப்ப
 அரசவாவின் பிடரியின்வைத்த அம்பாரியில் ஆரோ
 கணித்துப் புறப்பட்டனன். ஏனையோரும் தத்தமக்
 சூரிய வாசனங்களிலேறிக் ககனமார்க்கத்திற் கடல்
 கிளர்ந்தலென்னச் சென்றனர். இன்னணம் யாவரும்
 இரதநூபுரநகரத்திருந்து புறப்பட்டு ஆகாயவழியாய்
 வழிக்கொண்டு செல்லும்பொழுது வழியிலுள்ள மலை
 யாறு முதலியவற்றின் விநோதங்களை இன்னது இன்ன

தெனச் சுயம்பிரபைக்கு அவ ஞாயிர்த்தோழி அயிர்த பிரபை என்பாள் எடுத்துக் கூறுவாளாயினள்.

நங்கை நாயகமே! இதோ தெரிகிற இவ்வாறு நமது மலைக்கு மேலுயர்ந்த பொன்மலையின் சாரலினின்றிழி தருங் கங்கையாறு. இதன் இரு கரைவாரங்களிலும் கற்பகச் சோலைகள் கவின்பெற விளங்குதலைக் காண். இங்கு யாம் இருவிசும்பின்கண் இயங்குதலினால் அச் சோலைகள் சிறியனவாய்க் காணப்பட்டனும், ஆண்டுள்ள வர்களுக்கு அவை நமது வெள்ளி மலையையும் எள்ளும் பெருந்தோற்றத்தனவாய்த் திகழும். இக்கங்கையாறு, ஆரவாரிக்கின்ற பலபறவைக் குலங்களும் வண்டினங் களைப்போலப் பக்கங்களிற் பொருந்த, மலையினின்றடி த்துவருஞ் சந்தனக்கட்டைகளைத் தனது அலைகளாகிய கைகளால் சாந்தரைக்கு மடவாள்போலக் கரையிலரை த்து நுரைகளாகிய சந்தனக்குழம்பினை வழித்தெறியும் விற்தையைக் காணுதி. இந்நதி, கீழ்கடலிற் சென்று சேருமளவும் இதன் வேகம் சிறிதும் குறையாது. இப் புறத்தில் விளங்கும் இந்த யாறு அதே பொன்மலையிற் பிறந்து நமது மலையிலுள்ள முழையின் வழியாய்ப் பெயர்ந்து பொன்னையும் மணியையும் வள்ளலாரைப் போல இருபுறமும் வீசிச் சிந்துகின்ற சிந்து நதியாகும். தனது அழகிய திரைக்கரங்களால் நுரைகளாகிய புஷ்பச் செண்டினைவீசி விளையாடு மவ்யாற்றினெழிலைக் கண்டு மகிழ்வாய். இந்நதம் மேல்கடலிற் சங்கமமா வது. தேனெடு நெய்யையும் பாடையும் கலந்தாலன்ன இனிய மொழியும் பிறைபோன்ற சிறுதுதலுமுடைய திருமகளே! மேகமண்டலத்தின்மீது நஞ்சேனையதிரச்

செல்லலான் அச்சமுற்று முகிலினங்கள் வாய்விட்டலற
 அதனைக்கேட்டு இளயானைக் கன்றுகளைக் காத்துக்
 கொண்டிருக்கும் மைவரை யனைப் மால்யானைகள் மன
 மடங்காக் கோபங்கொண்டு பிளிறுவனகானாய். அல
 ங்கலணிந்த அளகத்தையும் அமுதனைய இன்மொழி
 யினையுமுடைய அணங்கே! அதோ பொருப்பெனக் கா
 ணப்படுவன வெண்மருப்பிரண்டிடைய மலைவேழங்களே.
 அவை பெருவரைத் தடங்களைக் குத்தியிடந்து விளை
 யாடுதலான், அம்மலைகள் பிளந்து இருபுறமுஞ் சரிந்து
 ஆபரணப் பேழைகள் கவிழ்ந்தாலொப்ப ஒளிபரப்பும்
 நவமணிகளைச் சொரிந்து கிடக்கும் சிறப்பினைக் கண்டு
 களிப்பாய். பைங்கண்ணையும் செம்முகத்தினையும்
 பருஉத் தடங்கைகளினையுமுடைய களிற்றினங்கள் தம்
 புடைப் பிடிக்குலமடுத்துவரச் சென்று மால்வரை
 யருவிநீரினைப் புடைத்து விளையாடிச் செம்மணிப்
 பொடியினைவாரித் தம்மத்தகத்தின்மீது வீசி யாடுதவி
 னானே அப்பொடிகள் சிந்தி மலைச்சிகரங்கள் யாவும்
 குங்குமம் அப்பிய கோலத்தைக் காட்டும் விர்தையை
 கோக்கி மகிழ்தி.

இங்ஙனம் பாங்கி வழியிற் கண்ட வளம் பலவற்றை
 யும் சுயம்பவைக்குக் காட்டிவர, யாவருஞ் சிந்துநதி
 தவழும் வளவயல்குழ்ந்த சுரமை நாட்டிற்புகுந்து
 பேரொளிபரப்பும் போதனமா நகரத்தைச்சார்ந்த ஸ்ரீ
 நிலையகமென்னும் பொழிலுளிறங்கினார். அச்சோலை
 யின் பெருவனப்பினைக் கண்ணுற்று அதுவே தாம்
 வதிவதற்குத் தக்க இடமென்று கருதி மத்தமாக்களை
 யும் வயப்புரவிகளையும் ஆண்டுள்ள மரங்களிற் பிணித்

துப் பின்னர், படமாடங்களான் அரசற்குக் கோயிலும் அதனைச் சுற்றிலும் அணிஅணியாக எனையோர்க்கு வைகுமிடங்களும் வகுத்தனர். மற்றமோர்புறம் அரசிவீற்றிருப்ப அணிமணி மண்டபங்களும் ஆடாங்கும் தமணியக்கடமும் பள்ளி யம்பலமும் அருகன் கோட்டமும் வகுத்தமைத்தனர். பிறகு, மதில்வகுத்து அரசனுறுத்தி இடையே கன்னியர் பலரும் காப்பினை யியற்ற வாய்ப்புடையதோர் கன்னிமாடமொன்றினை மன்னன் மடமகள் சுயம்பிரபைக்காக எழில்பெற இயற்றினார்கள். அரசன் புதல்வியும் விமானம் விட்டிறங்கி அக்கன்னிமாடத்திற் சேர்ந்தமர்ந்திருந்தனர்.

இவர்கள் இங்ஙனம் இங்கிருந்து இளைப்பாற முன்னம் பயாபதி மன்னன்பாற் றாதுவரைய வந்த மரீசிவயப்புரவியொன்றின்மே லேறிப் பயாபதி அரசன் அரண்மனை யடைந்து சடியரசன் முதலியோர் பரிவாரங்களோடு மடமகளின் மணவினைகுறித்து வந்திருப்பதையும் அவர்கள் திருநிலையகப்பொழிலிற் றங்கியிருப்பதையும் அறிவித்தனர். பயாபதி மன்னன் மனத்தடங்கா இறும்பூதுகொண்டு மகிழ்ச்சியால் உடல் பூரித்து, மருங்குகின்ற உழையரை நோக்கி நமது போதனத்துள்ளா ரனைவரும் புத்தணியணிந்து புதியனவுடஇமணக்கோலம் பூணவும், நகரிமுழுதையும் அலங்கரிக்கவும், யானைமேன்முரசறைந்து தெரிவிக்க ஆஜ்ஞாபித்து, எங்கும் தோரணம் நாட்டவும், பூரணகும்பம் முதலிய அட்டமங்கலங்களை யாண்டும் பரப்பவும், நறிய மாலைகளைக் கணக்கின்றி எவ்விடமு நாலவிடவும் தனது ஏவலாளர்கட்குக் கட்டளை யிட்டனன். பின்னர், இர

வலர்க்கு அவாக்கெட அளவற்ற நிதிகளை வாரிவீசவும், அருகனுடைய சினகரத்தி லனவரதமும் திருவிழாப் பொலியவும், மறுமண்டல மன்னர்களை யழைத்துவர ஒற்றர்கள் ஓடவும், திருநிலையகத்தில் இறங்கியிருக்கும் கன்னியர் சிரோமணியினைக் காணச் செல்லுதற் குரிய மாதர் யாவரும் தம்மைப்புனைந்து கொள்ளவும், அவரேறிச் சேறற்கு இளம்பிழகளைப் பண்ணுறுத்தவும், அவர்களுக்குக் காவலாக வீரர் படைக்கலமேந்திய கைய ராய்ப் போதவும், ஆணைதந்து, தன் எதிரிருக்கும் மரீசியைத் தன்னொடும் திருநிலையகப்பாடிக்குச் செல்ல வேண்டுமென்று வற்புறுத்திக்கூறி அவனுக்கு ஆடையணி முதலிய சிறப்பு நல்கினான்.

பிறகு, பயாபதி மன்னன் தனது மந்திரிகளை யழைத்து, “அமைச்சர்களே! விஞ்சையராஜன் சடியரசனுக்குச் செய்யற்பாலனவாகிய சிறப்புக்கள் யாவை? கூறுங்கள்” என்று கேட்டனன். மந்திரிகள், “அரசே, விஞ்சையர் நற்குலத்தினும் நலத்தினும் குணத்தினும் செல்வத்தினும் நமக்கு நிகரானவரே; புஜபல பராக்கிரமங்களான நமக்கு மேலானவர். ஆதலின் அவருக்கு எத்தகைய சிறப்பினையும் வரையாது புரிதலே தக்கது. யாதுசெய்யினு மேதமாகாது” என்று கூறினார். அமைச்சர்கள் இம்மொழிகூற, அரசனும், வித்தியாதர வேந்தன் தனது அரும்பெறன் மடமகளை நமது திவிட்டகுமாரற்கு மணஞ்செய்விப்ப இங்கே கொணர்ந்த பெருமையானும் நற்குண நற்செய்கை நல்லறிவுமிக்க நீவிர் அமைச்சராயமைந்த சிறப்பினும் எம்மினும் அருந்தவம்புரிந்தா ரெவருமில்ரென்று சொல்லி மகிழ்ந்து,

தனது பட்டத்துயானை ஒன்று நீங்கலாக ஏனை யானை பரியாதிய வாகனங்களைப் பண்ணுறுத்திக் கொணர ஆஜ்ஞாபித்தனன். உடனே பாகர்கள் மதகளிற்றினங்களைக் கட்டுத்தறியினின்றும் நீக்கி ஒடை சூழிய மகரிகையாதிய அணிகளைப் புனைந்து இருமருங்கும் மணிமலைகளை அருவிபோற் புரள யாத்துப் பிடரியிற் பொன்னாலு மணியாலுமியன்ற அம்பாரிகளைக் கட்டி அலங்கரித்து வெளிக் கொணர்ந்தார்கள். மேருமால் வரையனைய தேர்கள் பலவற்றையும் புனைந்து கொடிஞ்சியி னுச்சியிற் கொடிகளைக்கட்டிப் பின்னர்க் காற்றி னுங்கடியவாய கவின வாம்புரவிகளைப் பூட்டித் தேர்ப்ப பாகர் பலரும் வந்து சேர்ந்தனர். அழகிய மணிக்கோவை கழுத்தின் மின்னத் தலையாட்ட மென்னுமணி நாற்புறமுமொளி வீசக் கல்லணை கவினம்பூண்ட கவனவாம்புரவிகளை வாதுவர் அலங்கரித்து வீதியிற் செலுத்தி நிறுத்தினர். காலாட்படைஞரும் கச்சையிட்ட கவச யாக்கையராய் வாள்வேல் முதலிய படைக் கலமேந்திய கையராய் மதுத்துளி பிலிற்றும் மலர்மலை சூடிய செய்கையராய் எங்கணும் எள்விழ இடமின்றி ஈண்டி மொய்த்தனர். இவற்றை யுணர்ந்த மன்னன், மரிசியினையும் மந்திரிகளையும் யானைகளின் மேலாரோகணித்துச் செல்ல விடைதந்து, சித்திரரதன் என்னும் தன் அரண்மனைப் பெரிய காரியஸ்தனை அழைத்துத் திருநிலையகச் சோலையிலிருக்கும் விஞ்சைய ராஜனுக்கும் அவனுடன் வந்தா ரணவோர்க்கும் மிகுதியுஞ் சிறப்புச் செய்து உபசரிக்கவேண்டிய பொற்குவியல் நவமணிக்கணம் வெள்ளிலை பாக்கு முகவாசம் மலர்மலை

பூச்செண்டுகள் கனிவகைகள் சர்க்கரை கற்கண்டு முதலியனவற்றை அனுப்பவும், போதனமாநகரத்தை மணக்கோலஞ்செய்து புனையவும் ஆஜ்ஞாபித்தனன். பிறகு பட்டத்துயானையை மிகவும் அலங்கரித்துக் கொணர் ஏவினான் ; உடனே அரசன்பாகன் பிறையனைய வைரக்கோடும் செம்புகர்முகமு முடைய மங்களாகரமான பட்டத்தரசவாவைப் பெரிதும் அலங்கரித்துக் கொணர்ந்தனன். அதன்மேல் மன்னர் மன்னனாகிய பயாபதியரசன் தன்னருமைப் புதல்வர் விசயதிவிட்டர்களோடு ஆரோகணித்துக் கொற்ற வெண்குடை வட்டமதிபோல மேலே நிழற்ற இருமருங்கும் மடமாதர் கவரிவீச நகரவீதி வழியாகத் திருநிலையகப் பொழிவினை நோக்கிச் சென்றனன். செல்லும்பொழுது தோற்கருவி தொலைக்கருவி நரப்புக்கருவி கஞ்சக்கருவியாகிய நால்வகை வாத்தியங்களும் கடல்போல ஆரவாரித்தன. நகரிலுள்ள ஆடவரும் மகளிரும் மலர்மழை சொரிந்தனர். மகர தோரணங்களும் கொடிகளும் ஆலவட்டங்களும் குடைகளும் எங்கணும் நிறைந்து வீதியிற் செல்லும் வழி தெரியாமல் இரவினை யுண்டுபண்ணினவேனும், ஆண்டுச் செல்வோரணிந்துள்ள அணிமுடிபாதியவற்றின் மணியொளியினால் எங்கும் பகற்பொழுதாகவே மிளிர்ந்த தன்மையால் இரவும் பகலும் பொருவன போல அப்பொழுது விளங்கிற்று.

இவ்விதம் பயாபதிமன்னனும் அவன் குமாரர்களும் சதாங்கசேனையும் புடைசூழப் பலசிறப்புக்களுடனும் ஸ்ரீநிலையகச் சோலையை நெருங்கியவளவில் இவர்கள் வருகையை மரீசியானுணர்ந்த சடியரசன் இவர்களை

எதிர்கொண்டு உபசரிக்கும்படித் தனது நால்வகைப் படையுடனு மெழுந்தான். இருவர்படையும் கங்கையுமும் யமுனையும் கலந்து ஒன்றாயதுபோலக் கலந்தன. மாநுடமன்னனும் விஞ்சையர்வேந்தனும் ஒருவரையொருவர் கண்டபோது இருதிறத்துப் படையினின்றும் பல இசைக்கருவிகளும் முழங்கின; மகளிர்கள் மங்கலம்பாடிப் பல்லாண்டிசைத்தனர், தேவர்கள் மலர் மழை சொரிந்தனர். பயாபதியரசன் அவன் கையினைப்பற்றித் தழுவித் குசலம் வினாவினன்; விசயனும் திவிட்டனும் சடியரசனைப் பணிந்தனர். அவனும்குமாரர்களைவாரி மார்புற அணைத்து ஆசிகூறினான். அப்பொழுது அருக்ககீர்த்தி போதனத்தரசன் பாதத்தில் வணங்க இவனும் அவனைத்தழுவித் தன் யானைமீதேற்றி அருகில்வைத்துக் கொண்டனன். பின்னர்ச் சடியரசன் தம்பி சுவலனரதனும் மருகன் விபாக்கிரரதனும் மண்ணுலகமன்னன் பாதத்தில் வணங்க அவனும் களிப்புடன் அவர்களுக்கு ஆசிகூறி உபசரித்தான். பயாபதிமன்னன் இளவல் ஸ்ரீபாலன் விஞ்சையரிறையினை வணங்க இவனும் அவனை மார்பிறுக்கப்புல்லி உவகையங் கடலுண் முழங்கினான். இவ்விதம் மண்ணவரும் விஞ்சையரும் அளவளாவிமகிழ்ந்து பிறகு யாவரும் சடியரசன் தங்கியிருக்கும் விசித்திர மண்டபத்தையடைந்து கள்ளொளி கமழங்கோதை மகளிர்கள் இருபுறமும் கவரி வீச நவமணிபதித்த அரியாசனத் தமர்ந்திருந்தார்கள். அப்பொழுது பயாபதியரசன் விஞ்சையராஜனைநோக்கி, “அரசர்க்கரசே! ஒன்றிற்கும் பற்றாத சிற்றரசனாகிய என்னையும் பொருட்படுத்தி இந்திரதிருவனாகிய நீ யிவண்

மகட்கொடை நேர்ந்து வலியவந்தது, யான் செய்த தவமேயன்றி என்குலஞ்செய்த தவப்பயனே யாகும். இஃதெம்போலியராத் பெறத்தக்கபேறோ?" என்று பெருமகிழ்ச்சியுடன் பேசினான். விஞ்சையர் பெருமானும் உளங்களித்து, “மன்னரேறே! நீ பரிசுத்த னாகிய இக்குவாகு குலத்தோன்றலல்லனோ? விண்ணுலகத்தாரும் மண்ணுலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்களில் மனமகிழ்ந்து விரும்பியாடுவார். அதுபோல உத்தமோத்தமனாகிய உனது சேர்க்கை எனக்குக் கிடைத்தது பெரும்பாக்கியமே. யான் உனது குலப்பெருமையை முன்னம் மரிசி எடுத்துக்கூறச் செவ்வணையுணர்ந்துள்ளேன். அதுவேயுமன்றிப் புராணநூல்வல்ல புலவர்பலரும் நினைத்தற்கரிய பேரழகியுடைய மகள் சுயம்பிரபை கடல்வண்ணனாகிய உனதீனைய குமாரன் திவிட்டராஜற்கே உரியவள் என்று உரையிட்டிருக்கின்றனர். அதனால் என் பெண்மணியை உனது மைந்தனுக்கு வதுவையாற்றி அளிக்க ஈண்டுவந்துள்ளேன். இனி இது விஷயத்திற் சிறிதும் தாமதிக்க வேண்டாம்” என்று விடைபகர்ந்தனன். இன்னணம் இருபெருவேந்தரும் மணவினையாற்றற் பொருட்டு மிக்க அன்புபாராட்டி அளவளாவிப்பேசி யமர்ந்திருக்கையில் வெள்ளிமலைவேந்தன் மண்ணுலகவேந்தன் மைந்தரையும் தன்மகன் அருக்ககீர்த்தியையும் போதனமாநகருட்போத அருளிச்செய்தனன். அவரும் மத்தமாக்களின்மீதிவரந்து சென்றனர். அப்பொழுது சுயம்பிரபை வெளியில் நடக்கும் விநோதங்களைக் காணுற விரும்பித் தன் விமானமிசை விலங்கலின் குவடுசேரு.

மெல்லியன்மபிலென்ன ஏறி ஏழாநிலையை அடைந்த
 னள். அப்பொழுது அவளதுயிர்த்தோழி அமிர்தமா
 பிரபை என்பாள் ஏழாநிலை மாடச்சாளரவாயிலைத்
 திறந்து, “ நங்கையர்திலதமே ! இந்தகர்வளங்காண
 ஈண்டுவா ” என்றழைத்து, அவட்கு பட்ட யானைபின்
 மேல் ஏறிச்செல்லும் மூவரையும் காண்பித்து அவர்கள்
 இன்றொரன்பதையும் எடுத்துக்கூறினாள். அவள் திவி
 ட்டனைநோக்கிய அளவிலேயே அவனது பெருவனப்
 பினாலும் விதிவலியினாலும் அவனைக்கண்ட கண்களை
 மீட்கும் வலியிலாளாய்த் தனது பெருங்காதலினைப்
 பிறரறியாமல் மறைக்கும் நாணினைபும் இழந்துவருந்தி
 நின்றனள். செந்தாமரையனைய கண்ணும் கையும்
 பவளவாயும் அன்றலர்ந்த காயாம்பூவின் ஒளிபெற்ற
 மேனியும் நீலமணி கொழுந்துவிட்டாற்போன்ற குஞ்சி
 யும் தன்பாற்கண்ட கன்னியின்கண்களை அக்காமனை
 வென்றகாளை சிறைப்படுத்தினொன்பதும் ஒருவியப்
 போ? வெள்ளம் மேலோங்கிப் பெருகுமாயின் அதைத்
 தடைப்படுத்தியிருக்கும் சிறையுமுண்டோ, அதுபோ
 லக் காமங்கைமிக்கபொழுது அதனைத் தடைப்படுத்தும்
 சிறையுமுளதோ? தன் மனத்தைக் கொள்ளுகொடுத்த
 அம்மங்கை விமானத்தினின்று மிழிந்து தன் பிதாவினை
 யடைந்து அன்னவன் தாதுலாம் போதனைய பாதங்
 களிற் பணிந்து நின்றனள். சடியரசன் தன் மகளை
 யன்போடெடுத்துத் தன் கவானினிருத்திச் சீராட்டிப்
 பின்னர் மாமனாகிய பயாபதி மன்னனை வணங்கச் செய்
 தனன். வணங்கிய சுயம்பிரபையினை அவனுந் தன் வலக்
 குறங்கினைற்றி அவள் பாதாதிகேச வனப்பினைக் கண்

ஹாக்கண்டு மகிழ்ந்து இப்பெண்மணியைப் பெறுங்கண்
வன் ஏகசக்கிரேசுவராக இப்புவிபினை யாள்வான், ஆத
வின், திவிட்டன் மிகுந்தபாக்கியவானே என்று புகழ்
ந்து பேசினான்.. பிறகு இரண்டு அரசரும் அவ்வணங்
கினை அந்தப்புரம்போக அருள்செய்து விடுத்தனர் ;
அவளும் விமானமீதேறிச் சென்றனர்.

இதற்கிடையில், பயாபதி அரசன் மனைவி சசிதேவி
தனது பரிவாரமகளிராகிய மதுகரி, வஸந்தசேனை முத
லிய ஆபிரத்தெண்மரை அலங்கரித்து அட்டமங்கலம்
முதலியவற்றை ஏந்திச் சென்று மணமகளைக் கண்டுவரப்
பணித்தனர். மாதவசேனையாதிய தாபதமகளிர்கள்
நறுமலர்மலை தோடு குண்டலம் முத்தவடங்கையேந்தி
அவர்களோடு சென்றனர் ; திவிட்ட குமாரனுடைய
ஐவகைத் தாயரும் கூடப்போயினர். இவர்கள் யாவ
ரும் சிவிகைகளிலும் பிடிகளிலும் இரதங்களிலும் ஏறிச்
சென்று ஸ்ரீநிலையகத்தினை யடைந்து சடியரசனை வண
ங்கி அவன் அனுமதிபெற்றுச் சயம்பிரபையின் கன்னி
மாடத்தினைச் சேர்ந்தார்கள். ஆண்டுப் பொன்னுணிய
ன்ற அமனியின்மீது மகளிர்கள் கவரிசைப்பக் குண்
டலங்கண் மிளிர்ந்து ஒளிவீச வீற்றிருந்த மங்கையர்
சிரோமணிக்கு அவர்களை யின்னின்னவரென்று அவள்
தோழிய ருணர்த்தினார்கள். மதுகரி வஸந்தசேனை முத
லியமாதர்கள் சயம்பிரபையினை வலங்கொண்டு தொ
ழுது வாழ்த்தியபொழுது அவர்களைத் திவிட்டராஜ
னுடைய உலைக்கல மகளிரென்றுணர்ந்து மனமுவந்த
தனால் தனது முகத்திடை முறுவல்தோன்ற அதனை
மறைக்குமாறு அவள் நறுமலரொன்றினை மோந்துகொ

ண்டிருந்தனர். அவளைக் காணச்சென்ற மகளிர்கள் பலரும் அவள் தேசனைக்கண்டு கண்கூசினார்கள். பலவிததைகளிலும் வல்ல மாதவசேனை யென்பவள் ஆண்டுப் பலருங் கண்ணுதற்கரியளாய் மேகத்திடைத்தோன்றும் பின்னற்கொடிபோலப் பேரொளிபரப்பும் மடந்தையினுருவத்தை அங்குள்ள பளிக்குச்சுவரின்மேற் கண்டு அப்பிரதிபிம்பத்தை நன்றாகத் தன் நெஞ்சிற் பொறித்துக்கொண்டு பின்ன ரதனையோர் பலகையிற் றீட்டிச்சித்திரித்துக் கொண்டனர். பிறகு, அவர்கள் யாவரும் இராஜகுமாரத்தியின் நோக்கி, 'எழுதுதற்கரிய பொன்னுணியன்ற பாவையை அணையாய், மாமியார் எமது கண்களைத்தம் கண்ணாகப் பாவித்து நின்னைக் கண்டிவர எங்களை யேவிபுள்ளார். ஆகையால் அவர்க்கு யாம் மீண்டுசென்று சொல்லும் வார்த்தையொன்று செல்லியருள்க' என்று கேட்டனர். அம்மங்கையரும் நாணத்தினால் சிறிதுபோழ்து ஒன்றும் பேசாதிருந்தனர். அப்பொழுது வல்லவளாகிய மாதவசேனை, 'நங்கையே! எங்கள்முன் நீ வாய்திறந்து பேசுவதனால் யாதும் ஏதம் வாராதென்றனர். இதனைக்கேட்ட சுயம்பிரபை குறுமுறுவல்கொண்டு தனதுபிரித்தோழியின் முகநோக்கினள். அவள் உள்ளக்கருத்தினை உணர்ந்த அபிரித்தமாபிரபை அவர்களைநோக்கி, 'அன்னையர்களே! நீங்கள் நாமது தலைபை எமது தலைபாகப் பாவித்து எமது மாமிபின் பாதங்களை நாங்கள் வணங்கியதாக நீங்கள் வணங்கியருளுங்கள்' என்று மறுமொழி பகர்ந்தனர். யாவரும்மீண்டு சசிதேவியையடைந்து நடந்தவை யாவற்றையும் சுயம்பவையின்

பேரழகினையும் எடுத்துக் கூறினார்கள். மாதவசேனை தான் எழுதியபடத்தினை ஒருதுகிலினால் மறைத்தெடுத்துக் கொண்டு தனியேசென்று அரசியை யடைந்தனள். சசிதேவி அவளைத் துகிலின்மறைத்துக் கொண்டந்தியாதெனவினாவ, அவள், 'தாயே! இஃது உனது மருமகளுடைய உருவந்தீட்டிய படம்; நீ பார்த்தற்காக யான் சித்திரித்துக்கொண்டு வந்துள்ளேன்' என்றனள். அரசிமகிழ்ந்து மாதவசேனைக்கு அணிகலம் பலவும் ஈந்துபசரித்துப் படத்தைச்ச்காட்ட வேண்டிக் கொண்டனள். மாதவசேனை படத்தின்மேற் பொதிந்த துகிலினை நீக்கியவளவில், இருகண்களும்கூச வொளி வீசுமவ்வுருவினைக் கண்ணாரக்கண்டு, அரசி, எழுதுதற்கரிய இவ்வுருவினைத் துகிலிகைத் தொழிலாலெங்நனம் சமைத்தனை, உனது மேலான அறிவின் வல்லபத்தை எங்நனம் புகழ்வேன், என்று கொண்டாடினாள். இத்திருவுருமே இத்தகைய சிறப்படைந்து விளங்குமாயின் அப்பெண்மணி எத்தகையனோ என்று வியந்து, இஃனை நமது சூமாரன் திவிட்டனுக்கு காட்டுதியென்று உத்தர விட்டனள். மாதவசேனை, நினைத்தற்கு மெழுதுதற்கு மரிய திருமேனியுடைய அந்நங்கையின் றிருவுருவினை உனது திருவருளின் பெருமையால் ஒருவாறு படத்தில் வரைந்தேன் என்றுகூறி, எம்மாமியாரடிகளை யாங்கள் அளவற்ற அன்புடனிறைஞ்சியதாக நீவிரிறைஞ்சுக என்றெம்மைப் பணித்தவோர் திருமொழி அவள் தோழிவாயிலாக எழுந்தமையும் இனிது மொழிந்து, பின்னர் இளையநம்பிவாமும் கோயிலுட்புகுந்து அவனைப் பணிந்தெழுந்து நின்று, 'றுமதன்னைபின்

வேண்டுகோளால் இப்படத்தை நமக்குக் காட்டுவான் போந்தேன். ஐயனே! அருங்கல முலகின் மிக்க அரசார்க்கே யுரியவன்றிப் பிறாயாவருக்கும் உரிந்தாகாது; அதனால், பேரெழிலுடைய இதனைக் காணுதியென்று படத்தைக் காட்டினான். அரசகுமாரன் அதனைக் கண்ணுற்றவளவில் கண்டகண்களை மீட்கலாகாதவனாய்ப் பரவசனாகி, “இவ்வுருவிற்கண்ட மடந்தை வானவர் மகளோ, விஞ்சையரணங்கோ அன்றி மண்ணுலக நங்கையோ” என்று வியப்புற்று ஐயுறுமளவில் இதனைக்கண்ட மாதவசேனை “ஐயனே! இது விண்மடந்தை யுருவன்று. ஆலோசித்து இன்னவென்று நீயே சொல்லுக” என்று கூறினான். திவிட்டகுமாரன் இங்ஙனமாயின் இது விஞ்சையராஜன் மகளின் உருவென்று கூறினான். அவ்வமயத்தில் மதனனும் கருப்புச்சிலைவனைத்து அருப்புக்களை தொடுத்து அவனை வருத்துவானாயினான். அவ்வளவில் வெள்ளிமலையரசன் மடமகள் மணவினை நானையாதவின் சடிதிற்பிற்பென்று மீள்வோம் என்று கருதியவன்போல் இரவியும் குடதிசைக் கடலுள் ஆழ்ந்தான். அப்பொழுது மாலையம் பொழுது வந்து எதிர்த்தது. தாமரைமலர்கள் காதலரை யகன்ற கற்புடைய மகளிரைப்போன்று பொலிவு நீங்கின. குமுதங்களோ திங்களாகிய தமது தலைவனை முகமலர்ந்து அழைப்பனபோல் விகவித்து விளங்கின. அக்காலத்தில் ஆகாயப் பாப்பிடத்து விளையாடித் தவமும் திங்களங்குழவிவாய்த் தோன்றும் வெள்ளிய முறுவலினைநோக்கி ஆம்பல்கள் ஒளிசிறந்து மகிழப் பங்கயம் கண்ணீர் சொரிந்து குவிந்து வாடின. ஆதலால்

உலகிலுள்ளார் யாவார்க்கும் ஒருபடித்தாய் இனிய தன்மையினை யுடையார் எவரும் இலர் அன்றோ? திவிட்டராஜன் மன்மதபாணத்தால் வாடி மெலிந்து சோகங்கொண்டு தீயினில் உருகும் வெண்ணெய்போல மனமுருகி அவசமடைந்து அன்றிரவு முழுதும் திங்களின் கதிரொளியால் வருந்தினான். ஆறிய அனலத்தை மேலோங்கி யெழுப்பும்வண்ணம் வீசுவதுபோலத் தென்றலும் வீசி யலக்கண் விளைத்தது. சுயம்பவையும் மதனற்கும் திங்கட்கும் தென்றற்கும் ஆற்றாளாய்ப் புலம்பிப் பின்னர்த் தன் வேட்கையை யொருவாற டக்குமாசுருதி அப்பொழிலினுள்ள அருகன் சினகரம் புகுந்து ஒரு சாமப்பொழுது தியானத்திலமர்ந்து பிறகு இடைவிடாம னினைக்குநர் உள்ளக் கமலந்தோறும் விரைந்துசென்று பேரானந்தமளிக்கும் விமலனை வாயா ரப் புகழ்ந்து பாடி மீண்டு தன் கன்னிமாடம் புகுந்த னள். அத்துணையளவும் உள்ளடங்கிநின்ற காமமும் மீண்டு பொங்கி யெழுந்து வருத்தியதால் உறக்கமின்றி உயங்குவாளாயினாள். அப்பொழுது அவளது மனோ பாவத்தை யினிதினுணர்ந்த தோழியர் பலரும் ஒருங்கு கூடி விரோதவார்த்தைகள் பல பேசி அவளை ஒருவாறு ஆற்றியிருந்தார்கள்.

வித்தியாதர வுலகினின்று வந்தோர் பலரும் பற்பல விரோதங்களைக் கண்ணுற்றும் ஆடல்பாடல் முதலிய வற்றா லகமகிழ்ந்தும் பொழுதினைப் போக்கினர். சூரிய னும் உதயகிரியை யடைந்து பிரகாசித்தனன். பயாபதி மன்னன் துயிலுணர்ந்தெழுந்து அருகக் கடவுளைத் தொழுது ஆராதிப்பக் கருதி, நித்திய கருமாறுஷ்டா

னங்களை விதிப்படிசெய்து முடித்து, இன்று அருகப் பெருமானுடைய உற்சவதினமென்று யாவருக்கும் அறிவித்து, நகரமாந்தரும் தானும் அருகனூலையம் புகுந்த அளவில், பலரும் அருச்சுனைக்குரிய பலவகைப் பொருளுமெடுத்து வந்தனர். பயாபதி அரசன் அருகனை யருச்சித்துத் தொழுது வணங்கி வலங்கொண்டு அவனருள்பெற்று மீண்டனன். பின்பு திவிட்ட நம்பிக்கும் சுயம்பிரபை நங்கைக்கும் மங்கல மணநாள் இன்றென மங்கலமுரசு மெங்குமதிர வெறிந்தனர். பலவேறு வாத்தியங்களு மெழுந்து முழங்கின. யாண்டு நோக்கினும் ஆடல்பாட லபிநயமுதலியன நிகழ்ந்தன. தேவர்கள் தெய்வமலர்களை மாரிபோலச் சொரிந்தனர். மணத்தைக்காண வேண்டிவந்த விண்ணவரும் மண்ணுலகினரும் வித்தியாதாரும் ஒருங்குகலந்து எல்லாப் பொருள்களும் அளவின்றி எங்கணும் நிறைந்து விளங்குகின்ற அந்த நகரம், பிரளயகாலத்தில் யாவுஞ் சென்றடங்கும் திருமாலின் உதரம்போலத் திகழ்ந்தது. அப்பொழுது பல அரசர்கள் அலங்கரித்த யானைகளின் மேலேறிக்கொண்டு சென்று கங்கை முதலிய புண்ணிய நதிகளின் நீரைப் பொற்கலசங்களிற் கொணர்ந்து திவிட்ட குமார்களை ஒரு திவனொளிப் பொன்னாசனத் திருத்தித் திருமஞ்சன மாட்டினர். நம்பி பின்பு திருமணக் கோலம் பூண்டு வானவர் பூமழை பொழியத் திருக்கல்யாணமண்டபம் புக்கனன். வாயுவேகையும் தனது மடமகள் சுயம்பிரபைபினை வித்தியாதர மகளிர்கள் தமது உலகினின்றும் கொணர்ந்த தெய்வதீர்த்தங்களினால் நீராட்டித் திப்பிய நறுமலர் சூட்டி இரத்தி

ஞாபரண பூஷணங்களை யணிந்து முவுலகத்தினும் இணை
 யற்றதோர் பொன்னுடையை யுடுத்தி அழைத்துக்கொ
 ண்டி வித்தியாதர மகளிர் தமது இனிய இசையை
 எழுப்பி மங்கலம்பாடப் பல இன்னியங்களும் முழங்க
 மணமண்டபத்தை அடைந்தனர். நம்பியும் நங்கையும்
 மணவறையைச் சேர்ந்து ஆண்டுள்ள பீடங்களில் வீற்
 றிருந்தவுடன் புரோஹிதன் அக்கினியமைத்து ஹோமம்
 வளர்த்தி மணவினையை யாரம்பித்தனன். புழுகினான்
 மெழுகின தரையிற் பொற் சண்ணத்தினுற் கோலமிட்டு
 வெண்முத்த மணலைச் சதுரமாகப் பரப்பித் தருப்பையி
 னுனித்தலைகளை அதன்மேல் வடக்கும் கிழக்கும்
 பொருந்தச் சேர்த்திப் பெரிய வலம்புரிச் சங்கங்களைத்
 தொனித்துத் தெய்வங்களைப் பத்துத் திக்குக்களினும்
 மந்திரங்களால் வேண்டியழைத்துக் காவலாக அமைத்
 துத் திக்பந்தனஞ்செய்து நெய்சொரிந்து சமிதையிட்டு
 ஓமம் வளர்த்தனன். அப்பொழுது பிரகஸ்பதியும் சந்
 திரனும் அங்குவந்து ஸாந்தித்தியமாயினர் ; சோதிடர்
 நன் முகூர்த்தகாலம் வந்ததைத் தெரிவித்தனர். மங்கல
 வாழ்த்துடன் பல இயங்களும் முழங்க பெரியார் பல
 ரும் ஆசிகூற விஞ்சையராஜன் தன் மகளை இராஜகுமா
 ரனுக்கு நீருடனே தத்தஞ்செய்து கொடுத்தனன் ;
 திவிட்டகுமாரன் அப்பெண்மணியின் கழுத்தில் திருமங்
 கலிய நாளைச் சேர்த்தினான். பின்னும் மணவினைச்
 சார்பாய் நிகழுஞ் செய்கைகள் பலவற்றையும் செய்து
 முடித்து அக்கினியை வலம்வந்து, வந்த ஆதலர்க்கும்
 வேதியர்க்கும் வேண்டிய பொன்னையும் மணியையும்
 வெறுப்ப அளித்தனர். அரசகுமாரன் தனது மணுட்

டிக்கு அருந்ததியினைக் காட்டிப் பின்னர்த் தனது மாளிகையை அவளோடு சென்றடைந்தான். ஆண்டு மங்கையர் திலகமாகிய சயம்பிரபைபினைப் புகழ்ந்து பல படப் புனைந்து பாராட்டித் திவிட்ட ராஜகுமாரன் அளவிடப்படாத ஆந்தமா கடலுளாழ்ந் திருந்தனன்.

அத்தியாயம் 7

இவ்விதமாக யாவரும் போதனமா நகரத்தில் இன்பக் கடலுள் மூழ்கி விளையாடிக்கொண் டிருக்கும் சமயத்தில், இரதநூபுரச் சக்கிரவாளத்தினின்றும் விஞ்சைய நூதனொருவன் பூமிக்குவந்து சடியரசன் பாதத்தில் விழுந்து வணங்கின்று அளவின் றிப்பரந்த திருப்பாற் கடலின் நடுவில் விஷத்துவியொன்று சொட்டியதுபோலக் கூறுவானாயினன். “ஐயனே! உத்தரசேடியினை யோம்பும் அச்சுவகண்டனும் அவனைச் சார்ந்தோர் பலரும் தும்மேற் போருக்குவரப் பெருமுயற்சி செய்கின்றனர். ஊழிக்காலத்தில் உலகமுழுவதையும் ஒருங்கழிக்க மேலோங்கி எழும் பிரளயக் கடல்போல அவர்களுடைய சேனா சமுத்திரங் கொதித்துக் கொண்டிருக்கின்றது” என்று கூறினான்.

சடிமகாராஜன் இதைப்பற்றிய கவலை சிறிதும் இல்லாதவனாய், இதனை யாம் முன்னமேயே எதிர்பார்த்துள்ளோம், அவர்கள் போருக்கு வருகினும் வருக, இன்றிப்போகினும் போக, எமது சிங்கவேறையை செல்வன் திவிட்டராஜன் சீயத்தினை வாய்கிழித்த அந்நாளில்

அங்கு நடந்த விஷயங்களை விவரமாக எடுத்துக் கூறுகி யென்றாஜ்ஞாபிக்கத் தூதுவன் கூறத் தொடங்கினான்.

“ அரசர்க்கரசே! இளையநம்பி திவிட்டராஜன் சிங்க வேற்றினைப் பிளந்த வீரச் செய்கையினை மாயச்சீயமாய் வந்த அரிகேதுவா லுணர்ந்த விஞ்சையர்கள் பலரும் அச்சமும் வியப்புமடைந்து மெய்ப்பணித்தனர். மந்திரி யாகிய அரிமஞ்சு இவ்விஷயத்தை அச்சவகண்டன் அறியாவண்ணம் சிலகாலம் மறைத்து வைத்திருந்தும் பின்னர் அவன் அறியின் தன்னைச் சினவுவான் என்று கருதி அரிகேதுவினை அரசன்பால் அனுப்பி அவ்வர்த் த்மானத்தை அவனுக்கு வெளியிட ஆணையிட்டனன். பல மன்னர்களும் கழல்பணிந்து திறையிட்டுப் பணிகேட்ப வெண் கொற்றக்குடையின்கீழ் மகளி ரிருபுடையுஞ் சாமரை யிரட்டத் தன் ஆஜ்ஞாசக்கிரம் வலப் புடையில் ஒளிர அச்சவகண்டன் கொலுவீற்றிருக்கும் அமயத்தில், அரிகேது சென்று மன்னவன் கழலினில் மும்முறை வணங்கி யெழுந்து வாய்புதைத்து நின்று, “ மன்னர் மன்ன! முவ்வுலகினுங் கண்டிலாத அரிய விடய மொன்றினைத் தமது திருவடிக்கு விண்ணப்பிக்க வந்துளேன் ” என்று கூறினான். அரசன் அதனை யாதென வினாவ அவன், அரசன் ஆணையோடு விஞ்சையதூதர் சிலர் போதனமா நகரஞ்சென்று திறை கேட்டதும், பயாபதியரசன் திறையளித்து நன்மொழி பகர்ந்ததும், அவன் மகன் திவிட்டன் அவற்றைப் பறித்துக்கொண்டு அவ்விஞ்சைய தூதர்களை அவமதித்து அனுப்பியதும், அதனை அறிந்த மந்திரக்கிழவன் அரிமஞ்சு தன்னை மாயச்சீயமாய்ச் சென்று சுரமை நாட்

டையழிக்க வேவினதும் அரசுகுமாரர்கள் தன்னை வேட்டையாட வந்ததும், திவிட்டன் தன்னைக் கண்டு உரப்பியதும் தான் அஞ்சி யோட்டமெடுத்து உண்மையான பெருங்கோளரி யொன்று துயில்வற்றுக் கிடந்த குகையென்றில் ஒளித்துக்கொண்டதும், திவிட்டன் செய்த ஆரவாரத்தால் அச்சீயம் எழும்பி அவன்மேற்பாய்ந்ததும் அவன் அதனை எளிதில் நாணற் புல்லைப் போலக் கிழித்தெறிந்ததும் தான் உயிருக்குப் பயந்து ஒளித்து ஓடிவந்ததும் ஆகிய சம்பவங்கள் யாவற்றிணையும் ஒன்றும் விடாமற் கூறி முடித்தனன். இவற்றைக் கேட்ட அச்சுவகண்டன் அடங்காக் கோபங்கொண்டு தனது கண்களிலிருந்து தீப்பொறி நாற்புறமும் பறக்க விழித்து எதிரிலுள்ள வைரத்தாண மொன்று துண்டுகளாய் விழக் கையால் ஓரறை அறைந்து அரிகேதுவை நோக்கி, “நன்று நன்று நின் வீரம், மாநுடப் பதர்களுக் கஞ்சுகின்றனை. அன்றோர் வலிமை உன்னைப் போன்ற ஏழைகட்கு மலைபோலத் தோன்றுகின்றது. எமக்கோ அஃது அணுவினுஞ் சிறிய பரமாணுவாக இருக்கின்றது” என்று கோடையிடிபோல நகைத்துச் சீறினான். ஆண்டுநின்ற விஞ்சையர்கள் மெய்விதிர்ந்து அஞ்சினர்.

அச்சுவகண்டன் செய்யும் வீராவரத்தைக் கண்ட அரிகேது தன்னுளே நகைத்து, அடுகுர லரச்சீயத்தை ஆம்பன் மலரின் மெல்லியதண்டைக் கிழிப்பதுபோலப் பிளந்தெறிந்த திவிட்ட மடங்கலின் வலிமையையும் ஆற்றலையும் இவன்போரில் நேரிற்கண்ட ஞானமே தேருவன் ; அத்துணையளவும் யாம் இவனிடம் பேசி

யாவதென்ன என்று நினைத்துக்கொண்டு, அவனெதிரில் தலைமேல் இருகாங்களை யு முயர்த்திக் கூப்பிக்கொண்டு நின்றிருந்தனன். அப்பொழுது வேறோர் விஞ்சைய தூதன் அங்குவந்து அச்சவகண்டன் அடியிற் பணிந்து தாமும் தங்கள் தமரும் தக்கண சேடியினின்று மண் ணுலகிற்குவந்து மடமகளைத் திவிட்டராஜற்கு மண் வினை முடித்தமையை யெடுத்துக் கூறினான். அவனுக்கு உடனே நெருப்பில் நெய்யை விட்டதுபோலக் கோபம் பொங்கி யெழுந்தது ; கண்கள் நெருப்புப் பொறியைக் கக்கின ; திசாமுகங்கள் நடுங்கின ; பற்கடித்து வாய்மடி த்து அவன் உங்கரித்தபோது தாராகணங்களும் உதிர்ந்தன. சடியரசன் செய்கையீதாயின் அவன் வலிமையை யும் இன்னே அறிகின்றேன் என்று சினந்து தன் கோபத்தை யாற்ற மலைகளை வேர்பறித்துப் பிடுங்கலாமா, அன்றிக் கடல்களை ஒன்றை மற்றொன்றிற் புகுத்தலாமா, உலகங்களை யுருட்டி அம்மாளை யாடலாமா என்று பலவாறு தன்னுளே ஆலோசித்துச் சிறிது தாழ்த்துப் பின்பு தனது சதுரங்க சேனைகளை யுத்த சன்னத்தமாய்க் கொண்டுவரக் கட்டளை யிட்டனன். வித்தியாதர வேந்தர்கள் சேனா சமுத்திரங்களோடு விரைந்து வந்து சேர்ந்து அரசனை வணங்கி அவன் அடங்காக்கோபம்கொண்டிருப்பதையும் அவன் விழிகளினின்று கனற்பொறி பறப்பதையும் வைரக்கற் றூண் ஒன்று பொடிப்பொடியாய்த் தகர்ந்து கிடப்பதையும் நோக்கி மனத்தில் துணுக்குற்று, இத்தகைய வெகுளி இவனுக்கு இதற்குமுன் என்றும் வரக்கண்டிலேமே, இன்று எக்காரணத்தால் நேர்ந்ததோ? இக்கோபத் தீயால் எரிந்

தழியும் ஏழைகளும் எவரோ என்று திகைப்பாராயினார். ஞாலத்திலுள்ள பல ஜீவன்களையும் கொன்று திரியும் காலன்மீது சினந்தனனோ, எனச் சிலர் செப்பினார். ஊழிக்காலத்தை இன்றே தோற்றுவித்து உலகங்கள் யாவற்றையும் ஒன்றாகவாரிப் பெரும்புறக்கடலுள்ளே தூர்த்து அழித்து விடுவானோ என்றனர் சிலர். முன்னே நடந்த வெம்போரில் தானவரும் அசரரும், இராக்கதரும், முதுகிட்டோடித் தொலைந்தனர்; வானவர் எதிர்க்கும் ஆற்றல் இலராயினார். மாநாடர் மண்ணுடன் மண்ணாயினர். ஆதலின், இவனுக்கு இவ்விதம் கோபமுட்டியவர் எவரோ என்று சிலர் ஆராய்ந்தனர், இங்ஙனம் பலரும் பலவிதமாய் ஆலோசித்து நிற்கும்பொழுது அச்சுவகண்டன் அவர்களை நோக்கி, “வீரர்களே! தக்கின சேடியில் வெள்ளிமலை யரசன் சவலனசடி யென்பான் என்னை மறைத்துத் தன் மடமகளை நிலவுலகத்துள்ள மாநாடப் பதிரொருவனுக்கு மணம் புரியக் கருதி அவனைத் தேடிச்சென்றனாம். அம்மாநாடனும் நமக்குத் திரைகொடாது மறத்து மாறுகொண்டவன். இவர்களை இன்னே அழித்து விடக் கருதியுள்ளேன். இவர்களை இப்பொழுதே தொலைக்காவிடில் நமது அரசாட்சிக்கும், ஆற்றலுக்கும் என்ன பெருமை?” என்று கூறினான். உடனே, அவர்கள், “மன்னனே! இவ்வற்பச் செயலுக்கோ வெகுள்வது?” என்று கதறினார்கள். அப்பொழுது சேனை முழுவதும் பேரொலி உண்டாயிற்று. சேனாவீரர்கள் ஒருங்குகூடி, நமதரசனுக்கு இவ்வளவு கோபமுண்டாகியும் நாம் அதனைப் பார்த்தும் சும்மா இருக்கிறோமே,

எழுவினுந்திண்ணிய நமது புயங்களால் யாது பயன்? யாம் இப்பொழுதே சென்று பகைவரைப் பொடிபடுத்திவோம், இல்லாவிடில் இறந்து பட்டு வானுலகமேறுவம். அரசன் உணவினை இத்துணை நாளும் தின்று கொழுத்த யாங்கள் அவன்பொருட்டு உயிர் விடாவிடின் மீளாநரகிற்காளாவோமே. அரசனுக்குத் தீங்கு தினைத்தோர் இன்னும் உயிர்த்திருப்பதால் எமக்கே எம்மிடத்தில் வெறுப்பும் இகழ்ச்சியும் உண்டாகின்றன. இனிப் பற்பலவிதமாய் வீரவாதம் பேசி யாரவாரம் விளைப்பதா வியாதுபயன்? உடனே சென்று அம்மாறுட்பூச்சிகளையும் அவர்களைப் பெருமைப்படுத்திச் சென்ற வித்தியாதர வேழையையும் உடனே வென்று சிறைப்படுத்திக்கொண்டு வருவதோடு, அப்பெண்ணையும் ஈண்டுக்கொணர்ந்து நமதரசன் பாதத்தில் விடுவோம், என்று பேரிரைச்சலோடு கூச்சலிட்டனர்.

அப்பொழுது அங்குசின்ற அச்சவகண்டன் மகன்கண்கசித்திரன் யாவரையும் கையமைத்து நிறுத்தி அரசனை நோக்கி, “அண்ணலே! நமது போர்வீரர்கள் தோள்களைப் புடைத்துத் துணைக்கரங்கொட்டி ஆரவாரிக்கின்றனர். சொல்லுவதி யார்க்கு மெளிபசெயலே; சொல்லியவண்ணஞ் செய்தலே அரியது. இவர்கள் சென்று அவர்களைச் செயித்தல் அத்துணை பெளிய செயலாகுமோ? தானவரும் வானவரும் மானவரும் ஒருங்கு சேர்ந்து பொருவரெனினும் அவர்களை வென்று புறங்கண்டிவருவ தெனது செயலன்றோ வாட்போரிலும் மாயப்போரிலும் என்னை வெல்லு மாற்றலுடையார் எவருமில்ரென்பது தாங்களறியாததன்று.

அதிகப் பேச்சினூற் பயனில்லை; யான் இப்பொழுதே சென்று அத்திவிட்டனையும் அக்கன்னியினையும் கட்டி ஈண்டிக் கொணர்கின்றேன். பின்னரே தமது சீற்றம் மாறுக; மேலும் யிருகேந்திர னெனதிரில். குள்ளநரி யொன்று வீரம்பேசி யார்த்ததைப்போல ஏனோர் பேசு தலைக்கேட்க எனக்கு என்னை யறியாமல் நகைப்புண்டாகின்றது. என்னை உடனே அனுப்பிப் பின்பு என் வீரத்தைக்கண்டு மகிழ்வீராக," என்றனன்.

அதனைக் கேட்டபின் அச்சுவகண்டன், கோதிலா மாரிடுபய்த கோடையங் குன்றம்போலச் சிறிது உள்ளங்குளிர்ந்து கோபமாறினான். அப்பொழுது அச்சுவகண்டன் இளவலாகிய வச்சிரகண்ட னெழுந்து வணங்கி சின்று, "அண்ணால்! எமது ஆண்மை தொலைந்ததோ அன்றி யாங்கள் இழிந்தனமோ? எம்பினும் மிக்க வலிமையுடைய பகைவரும் உண்டாயினாரோ? யாங்கனிநுப்பத் தாங்கள் அளவற்ற கோபத்தை மேற்கொள்ளுதலும் அவர்களை யடக்கப் போருக்குத் தாமே செல்ல நினைத்தலும் தகுதில்லவே. கருங்கடலி லோடத் தகும் பெருநாவாய் சிறுகயத்துட் சேருமோ? மேற் செல்ல நினைக்கும் பகைவரோ தானவரல்லர் வானவரல்லர், வலி சிறிது மற்ற மாறுடர். ஆதலால் தாங்கள் அவர்பாற்போர்க்கேகன் முறைமை யன்று. எம்மையேவி வென்றி கொள்வீராக," என்று வேண்டினான். ஏனைய தம்பிமார்களும் அரசினங்குமர்களும் தத்தம் பெருமையைப்பலப்படப் பேசினார்கள்; அச்சுவகண்டன் கொண்ட கோபமும் மாறினான். பின்பு யாவரையும் நோக்கி, அரசன் நீதியி லயர்வில்லாமற் செய்யும் செயல்

பலவுள்ளன, என்றுகூறி விடுத்துத் தான் மந்திரசாலையைச் சென்றடைந்தனன். அங்கு நிகழ்ந்த விவரமும் யானறிவேன் அவற்றையெங்கு கூறுகின்றேன்.

அச்சுவகண்டன் மந்திரசாலையை அடைந்தபொழுது அங்கிருந்த அரிமஞ்சு சேனைத்தலைவர்களை நோக்கி, சடியரசன் புதல்வியின் பொருட்டு நமது மன்னற்குண்டான கோபத்தை யாவருங் கண்டீர்களே. இனி நாம் மேற் செய்யற்பாலனவற்றைக் கூறுங்கள், என்று கேட்க, அப்பொழுது மேசகூட நகரத்தையாளும் தூமகேது வென்பவன் நன்றாக ஆலோசித்து, நமது வெள்ளி மலையிற் பிறந்த மாட்சிமையுள்ள பெண்கள் திலகமாகிய அருங்கலத்தை நமது அரசனே பெறுதற்குரியவன். அவனைப்பற்றியோ ரொளிய மாநாடப்பூச்சிக்கு வலியச் சென்றளித்த சடியரசனே பெருங் குற்றமுடையான், என்று கனன்று பேசினான். அப்பொழுது அனலபூசுதையாளும் அரசன் அங்காரவேகன் எழுந்து, இரத்தநாபுரமன்னன் எம்மைப் பெரிதும் இகழ்ந்துள்ளான். அவனைக் கிளைகளோடும் கொன்று குவிக்க யாமனைவோரும் போவோம். வாருங்கள் சிறிதும் தாமதித்தல் தகாதென்று படபடப்புடன் பேசினான். பிறகு, அச்சுவகண்டன் உயிர்த்தோழனாகிய அரிசேனனென்பவன் எழுந்து நாம் யாருமில்லாவிடத்தில் அசுவமேதம் செய்வதுபோல் வீண் பேச்சுப் பேசுவதால் யாதுபயன். பகைவரைத் தொலைக்கவேண்டுமானால் என்னை யனுப்புங்கள் யான் போய் ஐயித்து வருகிறேன். அரசார்க்குரிய ஸாமம் முதலிய உபாயங்கள் இறத்தலை யஞ்சுவார்க்கன்றோ கூறப்பட்டன. மந்திராலோசனையினால்

வருவனவெல்லாம் இங்குத் தகாதன. இவற்றை யெல்லாம் விட்டு சதூங்க சைனியங்களோடும் பலவிதப் படைக் கலங்களோடும் சென்று போர்செய்வதே முடிவான தீர்மானம் என்றனன். அச்சவகண்டன் மிகவும் மனமுகந்து அவனை மெச்சி இவன் கூறியதே தக்க தென்றனன். உடனே கருடத்துவசன் என்பவன் எழுந்து சொல்லுவான், “ இப்பொழுது, பகைவரோடு தாமதமின்றிப் போர்புரிவதே தகுதியென்று தீர்மானமாய் விட்டபடியால், நாம் அவர்களோடு செய்யும் போர் மாறுடப்போரா அல்லது தெய்வப்போரா அதனை ஆராய்ந்து சொல்லுங்களென்றனன். அதுகேட்ட திருநிலையகத் தரசன் சிரீபாலனென்பவன் படைக்கலங்களின் நிலைமைகளையும் அவற்றைவிடுக்கும் முறைமைகளையும் எடுத்து இயம்புவானாயினான். வீரர்களே! போரில் வல்ல பெரியார் கருத்துக்கு இணங்க யான் கூறுவேன். யுத்தங்களில் உபயோகிக்கப்படும் ஆயுதங்கள், மாறுடப்படை, தெய்வப்படை, ஸங்கீரணப்படை என்று மூவகைப்படும். ஆயுதங்களைப் பிரயோகிக்கும் தொழில்களும், அஸ்திரவித்தை, சஸ்திரவித்தை, மாயவித்தை என மூன்றாகும். அவற்றுள் அஸ்திரமென்பது கைவிடும் படை; அம்பு, சக்கிரம், எறிவேல் முதலியன. சஸ்திரமென்பது கைவிடாப்படை; வாள், கதை முதலியன. அவற்றுள் அஸ்திரவித்தை நால்வகைப்படும். சஸ்திரவித்தை இருவகைப்படும். இவற்றின் விரிவையெல்லாம் எடுத்துரைக்கிற்பெருகும். அவற்றைவிடுத்து முற்கூறிய மூவகைப்படைகளுள்ளும் மக்களுடன் போர்புரிவதற்கு மனிதப்

படைபே தக்கதெனினும், ஆண்டு நாம் போர்செய்யுமிடத்து விஞ்சையரும் நம்மை எதிர்ப்பராதலால் தெய்வப்படையும், மாயப்படையும் பிரயோகித்தல் இழுக்காகாது. ஆதலால், மூவகைப்படையும் கொண்டு எவ்வகைப்போரு மியற்ற ஆயத்தமாகச் செல்லுதலே நியாயம் என்று கூறி முடித்தான். அச்சுவகண்டன் இவன் கூறினது முழுவதும் சரியென்று அங்கீகரித்து அப்படியே செய்யுங்கொள்ளு என்று ஆஞ்ஞாபித்துப் பிறகு தன் அரண்மனையடைந்தான். அதன்பின்னர் அவ்விஞ்சையருட் சில்லோர் நமது தக்கணசேடியை பெரியூட்டுவோம் என்று கருதிச் சென்றனர். ஏனையோர் ஈண்டுப் போருக்குவரத் தயாராயிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்டபின் யான் ஒடோடியும் வந்து தங்களைக்கண்டு நடந்தவை முழுவதையும் கூறுதல் எனது பெருங்கடமை என்று கருதிப் போந்தேன். இதனை யரசே யறிந்தருள்க” என்று தூதுவன் கூறி முடித்தான்.

விஞ்சைய தூதன் கூறியதைக் கேட்ட சுவலனசடியரசன் தன் மகன் அருக்க கீர்த்தியையும் மருகர் விஜய திவிட்டர்களையும் பயாபதியரசன் சிரீபாலன் முதலியோரையும், ஒருங்கு சேர்த்து உத்தரசேடியில் அச்சுவகண்டன் முன்னிலையில் நிகழ்ந்தவை பலவற்றையும் தூதுவன் உரைத்தாங்குரைத்து, இனி நாம் மேல் செய்யற்பாலன யாவை என அவர்களைக் கேட்டான். அப்பொழுதங்கு நின்ற வீரர்கள் பலரும் மானமும், சினமும் மூண்டவராய்ப் பல வீரவார்த்தைகள் பேசினார்கள். அருக்ககீர்த்தி எழுந்து, “பிதாவே! யான் எனது கையில் உள்ள சிலையை வளைத்து அம்பினைச் சிதறிப்

பகைவர்களைக் கண்டதுண்டமாக்கி இரத்தவெள்ளம் எண்டிசாமுகமும் புரண்டோட இயற்றுவேன். போர்க்களத்தில் என் ஆற்றலைப் பார்க்கலாம். இப்பொழுது வீண்பேச்சினு லாவதென்ன? என்று சொல்லி முடித்தான். பிறகு, சங்கவண்ணனாகிய விஜயனெழுந்து, “நம்மோடு போர்செய்ய இந்திரன் வருவானாயின், அப்பொழுது ஆலோசித்து யுத்தம் செய்தல் வேண்டும். இம்மலையிலிருக்கும் வித்தியாதரப் புழுக்களுக்கு நாம் உள்ளளவும் அஞ்சவேண்டியதில்லை. இவர்களேயின்றி வேறெவரும் ஒருங்கு சேர்ந்துவந்து எதிர்ப்பினும் அவர்களுடைய மார்பென்னும் வயல்களை எனது கைக்கலப்பையால் உழுது அரத்தச் சேறுண்டாக்கி வெற்றியாகிய விதைவிதைத்துப் புகழாகிய பபிரினை விளைப்பேன்” என்றனன்.

இவ்விதமாகப் பலரும் பலபடப்பேச, முடிவில் திவிட்டநம்பி யெழுந்து, “ஐய! இப்பொழுது பேசி யாவதென்ன, வருகிற சேனைகள் எனக்குக் கண்டு விஞ்சியன்றோ மற்றவர்கள் பொருவதற்கு. இதைப்பற்றிச் சிறிதும் யோசிக்கவேண்டாம். பகைவர்கள் போருக்கு வரும்பொழுது வரட்டும்” என்று கூறினான். சுவலன்சடிமிகவும் களித்துத் திவிட்டனை நோக்கி, “அழகிய நறுமணங் கமழும் அலங்கலையுடைய அரசுகுமாரனே! இன்னும் நீ யறிதற்குரிய வித்தைகள் இரண்டொன்று உள்ளன. அவை மாயவித்தைப் பயிற்சியும், மந்திரோபதேசமுமே. அவற்றையும் இப்பொழுதே பெற்றுக் கொள்வாயாக” என்று அவன் வலக்காத்தில் கிரமப்படி மாயமந்திரத்தையும் அவற்றைப் பயிலும் முறையினை

யும் உபதேசித்தருளினான். அரசகுமாரன் அம்மந்திரத்தைத் தனது நெஞ்சத்திலே பதித்து நினைத்தமாத்திரத்தில், மாயாதேவதை ககனமார்க்கமாய் அங்குவந்து ஏனையோர் கண்ணுக்கு அசரீரியாய் இவனது கட்புலனுக்கு வெளியாய் இவனைப் பணிந்துநின்று, நினக்கு யான் செய்யும் பணிவிடையாதென, அவன் அத்தெய்வத்திற்கு வந்தனை வழிபாடியற்றி, உன்னை யான் நினைக்கும்பொழுது என் எதிரில் வந்து உதவிபுரிக, என்று கூறி, அதனை அதனிடம் செல்ல விடுத்தான். இவ்விதம் மாயவித்தையிலும் தேர்ந்து கற்பலோகாதி பதியெள்ள எல்லாவுலகும் தன்னடியின்கீழ்ப்பொருந்தத்திவிட்டகுமாரன் போதனமாநகரத்து யாவருடனும் களித்திருக்கும்பொழுது ஆகாயமார்க்கமாய் இரண்டு விஞ்சைய தூதர்கள் வந்து தோன்றி, நாராசம்போற் சிலவார்த்தைகள் புகல்வாராயினார். “அரசர்களே! யாங்கள் உத்தரசேடியை யாரும் அச்சவகண்ட மகாராஜனனுப்பிய தூதர்கள். யாங்கள் உங்களுக்குக் கூறவந்த விஷயத்தினை யாவரும் கேட்பீராக. நீங்கள் இரதநூபுர சக்கிரவாளகிரி யரசனாகிய சுவலனசடியரசன் கன்னியைத் தருகின்றீர்களா, அன்றி அக்கன்னியை மணந்த திவிட்டராஜன் சென்னியைத் தருகின்றீர்களா, இரண்டிலொன்று விரைந்து கூறுக” என்று கூறினார்கள். அப்பொழுது திவிட்டராஜனுக்குப் பொருங்கோபம் மூண்டது. கண்களில் தீப்பொறி பறந்தன. இதழ்கள் துடித்தன. தேகமுழுவதும் வெண்கதிர்முத்தமென வியர்த்தது. அப்பொழுது திவிட்டராஜன் அண்டமுகமே வளர்ந்து தனது தெய்வத்தன்மையுள்ள விச்சவ

ரூபம் எடுத்தனன். தேவர்கள் ஆகாயத்திற்கூடி மலர் மழைசொரிந்து அவனை வணங்கிப் போற்றினர். திவிட்டன், அச்சுவகண்டன் தூதர்களை நோக்கிப் பேதைகளே! அடாமொழி பிதற்றிய நீங்கள் தூதர்களாதலின் உயிரோடு தப்பினீர். இல்லாவிடில் உம் ஆவி நில்லாதொழியும். ஆதலின் நீங்கள் இங்கு இனி அரைக்கணமும் தாமதியாமல் ஓடி உமது அறிவறை போகிய அரையனாகிய குதிரைக் கழுத்தனிடம் சென்று இங்குப் போர்க்கு வரச்சொல்லுங்கள், என்று கூறி வெருட்டி விட்டான். அவர்களும் நில்லாதகன்று ஓடினார்கள். மற்றைய அரசர்கள் திவிட்டராஜன் பெருமையை மகிழ்ந்து அச்சுவகண்டனுக்கு ஆயுள்நாள் குறுகியதாதலின் இத்தகைய தூதுவிட்டனன். பேதை பெரிதும் பிழைத்துளான், ஆதலின் இனிச்சிறிதும் பிழையான். அவனது ஆஜ்ஞாசக்கிரத்தையும் செல்வத்தையும் பறித்து இத்திவிட்ட குமாரர்க்கே யளித்தபின் நமது வல்லபத்தை யறிவான். அதற்குமுன் அறிதற்கு அரியான். இச்சடியரசன் கன்னி திவிட்டனை மணந்த செய்தியை முன்னரே யறிந்திருந்தும் அக்குதிரைக் கழுத்தன் தன் மலைமேலிருந்து வீரம் பேசுவது திங்களைப் பார்த்து நாய் குரைத்ததுபோலாகும். இதுவோ அவனது வீரமென்று பேசி, அவனை மூடனென்றும் மதிக்கேடனென்றும் வாயார ஏசி, அவனது தூதர்களை ஓடுங்க னோடுங்கொன்று கைவிரித்து வீசி, அவர்களை நோக்கி, மதிக்கெட்ட மன்னன் தூதுவர்களே, உமது அரசனுக்கு உயிர் வேண்டுமாயின் உடனே வந்து திவிட்டனைப் பணியச் செய்க, மானம் வேண்டுமாயின் விரைவில்

வந்து போர்புரிந்து மாளச்சொல்லுக, என்று கூவினார்கள். ஓடும் தூதுவர்கள் இவற்றையும் கேட்டுக்கொண்டே குதிகால் பிடரியிற்பட விரைந்து போயினர். அவ்வமயம் ஆகாபவாணி, “நானேயே இத்திவிட்டன் அச்சவக்கீர்வனை வென்று வாகை சூடுவான்” என்று யாவரும் கேட்க உரைத்தது. அப்பொழுது அனைவரும் களித்தனர். தேவதுந்துபிகள் முழங்கின. போதனமாநகரமெங்கும் உவகைமிக்கு நிறைந்தது. திவிட்டராஜன் தனது திருமேனியைச் சுருக்கி வழக்கம்போல் எதிர் நின்றனன். அவனது திருமேனியிற் நிவ்விய தேஜோமயமான ஒரு சோதி திகழ்ந்தது. ஆடவர்க்கு வலக்கண்ணும் வலத்தோளும் துடிப்ப, மடவார்க்கு இடக்கண்ணும் இடத்தோளும் துடித்தன. யுத்தாயுதங்கள் பலவும் தாமே சோவையுற்று துலங்கின.

இவ்விதமாகிய நற்சகுனங்கள் போதனமாநகரத்தினிகழ, இவர்தம் மாற்றலரூய அச்சவகண்டனுடைய இரத்தினபல்லவத்தில் பல தீச்சகுனங்கள் நிகழ்ந்தன. முரசவாத்தியம் முதலிய பறைகளில் சர்ப்பமாதிய விஷஜந்துக்கள் குடிகொண்டன. கொற்றவன் குடையினடு வில் உட்புறத்தில் தேன்கூடுகள் உண்டாகித் தொங்கின. தேர்ச்சிகரங்களில் அண்டங்காக்கைகள் கூடுகட்டின. நகரமெங்கும் இரத்தமழை தூறிற்று. வீதிகளிற் கவந்தங்கள் எழுந்தாடின. மாதர், தம் இயல்பு திரிந்து வாய் குளறி மெய்ம்மறந்து நின்றனர். அவர்தம் காதணியும் மங்கல நாணும் தாமே கழன்று வீழுந்தன. ஆயுதவாய்கள் சுருக்கிழந்து துருப்பிடித்தனவாய்க் கூர்மழுங்கின. ஆடவர் இடத்தோளும் இடக்கண்ணும்

துடிப்ப, மாதர்க்கு வலத்தோளும் வலக்கண்ணும் துடித்தன. சேனைகளினிடையே வானமீன்கள் உதிர்ந்தன. வீரர்கள் கையிலுள்ள வில், வாள், வேல், முதலிய படைக்கலங்கள் தாமே நழுவி விழுந்தன. 'இவைபோல எண்ணிலாத பல தீச்சகுணங்கள் நிகழக்கண்டும் ஏதம் யாதும் வாராதென்ன மதித்து, மாண்பாணமே தலைக்கொண்டு அவ்வித்தியாதார்கள் அனைவரும் எத்திசையும் யுத்தசன்னத்தராய் விளங்கினர். விஞ்சையபுரத்தில் இங்நனமாகப் போதனம் சென்று மீண்ட தூதுவர்கள் அரசனையடைந்து நடந்தவற்றைக் கூறினார்கள். அச்சு வகண்டன் படத்தின்மேல் அடிகொண்ட நாகம்போலழன்று சீறிக் கொடுவிடத்தைக் கக்கினுற்போலத் தன் முன்னின்ற சேனை வீரர்களை நோக்கி, "நீங்கள் பேரதனமாபுரம் சென்று புரவலனான பயாபதியையும் தவறுசெய்த தீயனாகிய சடியரசனையும் மற்றும் அவரைச்சார்ந்த மன்னர்களையும் கொன்று தொலைத்து வீரம்பேசிய திவிட்டனையும் சடியரசன் கன்னியையும் என்கையால் தண்டயிறுக்கும்படி உபிரோடு பிடித்து வாருங்கள்" என்று ஆஜ்ஞாபித்தான். உடனே வித்தியாதர வேந்தர்கள் யாவரும் கடல் கிளர்ந்தாற்போல நால்வகைப் படைபுடன்வரப் போதனமா நகரை நோக்கிப் போருக்குப் புறப்பட்டனர். முரசுதிர்ந்தன, சங்க முழங்கின, பறைகள் கறங்கின, வீரகண்டாமணி ஒலித்தன, குடை, கொடி, சாமரங்கள் எங்கும் நிறைந்தன. இவ்விதமாய்ப் பல விருதுகளோடும் வித்தியாதர சைன்னியங்கள் ஆகாயமார்க்கமாய்ப் படர்ந்து மங்கல மணக்கோலம் சிறிதும் மாறாதிருந்த போதனமா நகரத்தில்

வந்து இழிந்தனர். அதனைக்கண்ட திவிட்டன் படைகள் பொங்கி எழுந்து ஆரவாரித்தன. பூமியெங்கும் பூசும்பத்தில் அதிருவதுபோல் நிலைகுலைந்தன. யானை, தேர், புரவி, காலாள் எங்கும் நிறைந்து எள் விழுவதற்கும் இடம் சிறிதும் இன்றி இருத்தலான், அப்பொழுது வெற்றிடம் காண லரிதாயிற்று. இரண்டு சைனியங்களுக்கும் உடனே யுத்தம் மூண்டது. தேர் வீரரோடு தேர்வீரரும், களிற்றோடு களிறும், புரவியோடு புரவியும் மலையுங்கால், மலையோடு மலையும் முகிலோடு முகிலும் கடலோடு கடலும் உருத்தெழுந்து வருவனபோலத் தொந்தயுத்தம் செய்தனர். பதாதிகள் பதினைந்துவகைப் படைக்கலங்களையும் பற்றி வெட்டியும், குத்தியும், அடித்தும், நசுக்கியும் தகர்த்தும், நொறுக்கியும், பல வேறு சமரம் புரிந்தனர். அப்பொழுது சடியரசன் மகன் அருக்ககீர்த்தி, படைமுகத்திற் சென்று நின்று தனது ஒரு சிலையினை இருகாலும் பொரவனைத்து பாணப்பிரயோகம் செய்தனன். அவனது பிறைமுகக் கணைகளால் பகைவர்சேனை, கரம் வேறு சிரம் வேறு கால் வேறு தோள் வேறு தொடை வேறு படை வேறுகச்சின்ன பின்னமாய் உடைந்து சிதறுண்டு வெந்நிட்டன. அருக்ககீர்த்தி தூணியினின்று பாணமெடுப்பதும் தொடுப்பதும் விடுப்பதும் ஒன்றையும் எவரும் கண்டிலர். பகைவர்கள் தொலைந்ததையே கண்டனர். எங்கும் இரத்தவெள்ளம் பரந்தோடியது. அருக்ககீர்த்தியோடு நெருக்கிப் போர்செய்யத் தனிவீரர் எவரும் இன்மையால் பலரும் ஒருங்குகூடித் தங்கள் கையிலுள்ள அஸ்திர சஸ்திரங்களை வீசி யெறிந் தார்ப்பரித்துப் போர்

செய்தனர். திவிட்டராஜன் படைஞர் அருக்ககீர்த்திக்கு யாதுவினையுமோ என்று அஞ்சினர். அருக்ககீர்த்தியோ தான் ஏறிய தேரினைக் குயவன் திகிரிபோலத் திரித்துக் கோடிக்கணக்கான அம்புகளை நொடிக்குள் விடுத்து மாற்றார் எறிந்த படைக்கலங்களை வழியிலேயே வெட்டி வீழ்த்தித் தன்னை எதிர்த்தவர்களையும் சின்ன பின்னமாகத் துண்டித் தெறிந்தனன். அவன், மேலும் மேலும் சாயகங்களைப் பாயத் தொடுத்தவில் நாற்புறமும் சூழ நின்ற பகைவர் சேனை ஒருமுகமும் நில்லா தொழிந்தது. பாற்கடலைக் கடைந்த மந்தரம்போல் அருக்ககீர்த்தி விளங்குவானாயினான். மாற்றார் சேனை அருக்கனைக்கண்ட பனிபோல் அவன் முன் நில்லா தழிந்தது. ஆகாயப்பாப்பு முழுவதும் அவன் விட்ட பிறைமுகச்சிலீமுகங்களையன்றி வேறொன்றும் புலப்படாதாயிற்று. அவன் விடுத்த அம்புகள் பகைவர் யாங்குளர் என்று தேடித் திரிவனபோலத் திகந்த முற்றும் சென்று மீண்டன. வந்த வித்தியாதரசேனை நிலை சூலைந்து மாண்டு தொலைந்தது. இறந்துபட்ட வீரர்களுக்கிடையே ஒளிந்துநின்ற சில வீரர் ஸமயம் பார்த்துப் புற்றினின்று வெளிக்கிளம்பும் விடநாகம் போல் போர்க்களத்தினின்று கிளம்பி ஆகாய மார்க்கமாய் ஓட்டமெடுத்தார்கள். இவற்றையெல்லாங் கண்ட விஞ்சைய தூதர்களிற் சிலர் விரைந்தேகி இரத்தின பல்லவத்தையடைந்து அச்சவகண்டன் காலில் விழுந்து, ஐயனே! நமது சேனாவீரர் போதனமாநகர்போய்ப் போர்செய்து அருக்ககீர்த்தியின் கையம்களால் மாய்ந்தொழிந்தார்கள். சேனைகள் சென்றபுடும்

தெரியோம். எஞ்சினின்றவர் ஆகாயமார்க்கமாய்ப் போய் மலைக்குகைகளில் ஓடி ஒளித்தனர். மாற்றலர்கள் சேனை சிறிதும் சேதமடையவில்லை. ஒருவனை இத்தனைக் கோலங்சண்டனன், என்று சாலவும் ஓலமிட்டனர். தூதர்கள் கூறிய வார்த்தை உருக்கிய செம்பினைக்காதினில் வார்த்ததுபோல் உளம்பதைத்து மெய்கூசி அச்சவகண்டன் எழுந்து மனமடங்காக் கோபம் கொண்டு அளவற்ற பல பராக்கிரமங்களுடைய படைகளோடும் தம்பிமார்களோடும் புதல்வர்களோடும் வீரவாதம்பேசிக் கிளம்பினன். அத்தறுவாயில் இரத்தநூபுரத்தின்மேற் சென்ற படை முறிந்து முதுகிட்டோடிய செய்தியைத் தூதர்கள் கூறி அழுதனர். அரசுந்தனது படைகளை நடாத்தி அருங்கலமென்னும் பெரும்பேர் பெற்ற மலையொன்றினை யடைந்து, பாசறைவிட்டுத் தங்கினான். வரும் வழியில் அச்சவகண்டன் தம்பிமாருள் முதல்வனான இரத்தினகண்டன், நமது இறைவன் வருந்த இடர்புரிந்த சடியரசனை அவன் கிளைகளோடு சங்காரம்செய்து அவன் கன்னியையும் அவர்கணவனையும் சித்திரவதை செய்வோமென்றும், இன்றேல், உயிர்வாழ உடம்படோம், என்றும் உரத்துக் கூவினான். அவன் தம்பி நீலகண்டன், புவியிலுள்ள மாநாடப் பூடுகள் எம்மோடெதிர்ப்பின் சூறைக்காற்றில் எதிர்ப்பட்ட இலவம்பஞ்சென நாற்றிசையும் சிதறுண்டு போவதன்றி எதிர்த்துநிற்கும் வலிமையினவோ, என்று அவன் வளைக்க கோரத்தங்கள் வரன்பிறையெனத் திகழ்ந்ததாளிவீசப் பெருநகை நகைத்து உறுயினான். அவன் பின்னவனாகிய வைரமாகண்டன், யானை மருப்

பனைய நீண்ட கோரப்பற்களை யுடையான், தனது முன் னோரை நோக்கி, நீவிர் இங்கே இளைப்பாறுங்கள், யான் ஒருவனே பகைவர்மீது சென்று அவர்களைப்பற்றிச் செக்கிவிட்ட எள்ளைப்போல் நொறுங்கப் பிழிந்து வரு வேன், என்று கதறினான். இவனது தம்பி சுகண்டன், பகழிராஜனாகிய கருடனை யெதிர்க்கும் நாகங்கள்போல மனிதரோ நம்மொடு எதிர்ப்பவர்? இது விந்தையினும் விந்தை, என்று கையோடு கைதட்டி மூக்கின்மேல் விரல் வைத்து அண்டகடாகமும் வெடிபட ஆர்ப்பரித்து நகை த்தான். இவற்றையெல்லாம் கேட்டு அச்சுவகண்டன் அகங்குளிர்ந்து அவர்களை நோக்கி, துணைவரே, நமது பெருமையினைச் சிறிதும் கருதாத பகைவரைப் போர்க்களத்துக் கொன்று குவித்து உங்கள் புகழினை எக்கா லத்தும் அழியாது நிலைநாட்டுக, என்று பணித்துப் பகைவர்மேற் றனது சேனையை நடாத்தினான். திவி ட்டசுமாரன் சேனைகளும் இவற்றுடன் நஞ்சுடன் நஞ்சு எதிர்த்துப் போர்புரிவதுபோலக் கைகலந்து யுத்தம் செய்தன. இருதிறச் சேனைகளும் இவ்வள வினவென்று மதிப்பிட்டுக் கூறுதல் முடியாதெனினும் பெரியார் கூறியபடி இரண்டும், இரண்டு கடலளவின என்று கூறின், சிறிதும் இடைவெளியில்லாத இப்படை களுக்கு இடைஇடையே திடர்களையுடைய கடல்களை யோ உவமைகூறுதல் சியாயமாகும்? இருபடைகளும் பலவேறு விதமான படைக்கலங்களைக் கொண்டு நெடு நேரம் போர்புரியாநிற்பச் சேனாவீரர்களும் தாம் தாம் நின்றவிடங்களிலிருந்தே கடுஞ்சமர்செய்து பகைவர் களைப் பலவிதமாகக் கொன்று திரிந்தனர்.

அப்பொழுது அச்சுவகண்டன் தோழனாகிய அரிசேனனென்பவன், வலக்கையில் தவஞ்செய்து வரமாகப் பெற்ற வாளாயுதத்தை யேந்தி இடக்கையிற் கேடகத்தைத் தாங்கி; இறக்க விதியுள்ளார்கள் எதிர்த்து வாருங்கள், தப்பிப்பிழைக்க வேண்டியவர்கள் ஓடவழிபாருங்கள், என்று இடிபோல அதிரமுழங்கிக்கொண்டு வந்தனன். அவனைக்கண்டு அருக்ககீர்த்தி தன் வில்லைவளைத்து நானேற்றி அம்புவிடுக்க முயலும்போது அவன் சேனாவீரனாகிய வியாக்கிரரதன், ஐயா! இவனே நினக்கு நிகர்; நேரில்லாதவனோடு போர்செய்தல் நியாயமா? யானே இவனோடு போர்செய்வேன், என்று கூறி விடைபெற்றுச்சென்று அரிசேனை எதிர்த்தனன். வியாக்கிரரதன் அரிசேனைநோக்கி, ஏ! மூடா, நீ என்னை நெடுங்காலமாக அறிவாயே. ஆதலால் என்னை எதிர்த்துப்போர்செய்ய வருவாய், என்று அறைகூவி அழைத்தனன். அப்பொழுது அரிசேனன், அடே! வியாக்கிரரதா! உன்னை யான் நன்றாக அறிவேன். வித்தியாதர மங்கையினை ஓர் ஏழைமாறுடனுக்குக் கொடுத்து மணநடாத்தின இந்த விவாகவீட்டில் ஆறு காலமும் சோறுதின்னும் சுத்தவீரன் என்று உன்னை நான் நன்கறிவேன், என்று பழித்துரைத்தான்.

இதனைக்கேட்ட வியாக்கிரரதன் அரிசேனை நோக்கி, அடே! பேதாய், மங்கையர் மணம் ஊழ்வினையின்படி நடக்கும். இஃது பெரியார்கொள்கை. இதனை யறியாமல் அச்சுவகண்டனோடு நிர்முடனாகிய நீயும் போருக்கு வந்தனை. என்னாற்றலை இன்னும் நீ யறியாய். விரைந்து போர்செய், என்று நெருங்கினான்.

இருவரும் தத்தம் வாட்களையுருவி வீசிக் கேட்கங்களை இடக்கைகளிற்றாங்கி இடசாரி வலசாரியாகக் காற்றாடி போலச் சுற்றித் தாம் கற்ற வல்லபத்தை யெல்லாங்காட்டினர். வாட்படையில் நிகரற்ற இருவரும் நெடுநேரம் போர்செய்தனர். அப்பொழுது வியாக்கிரரதன் அரிசேனன்மேல் விரைந்துதாவி அவன்வீசும் வாட்படையை மாற்றி அவனை இருதுண்டங்களாகப் பிளந்து வீழ்த்தினான். இதனைக் கண்ட வித்தியாதரசேனை அஞ்சி யோடிற்று. திவிட்டன் படைகள் வெற்றி முரசறைந்து கடல்போல ஆரவாரித்தன. அப்பொழுது அச்சவகண்டனைச் சார்ந்த குணசேனனென்னும் சேனாவீரன் முன்வந்து சேனைகளைச் சின்னபின்னமாக நொறுக்கும்பொழுது அருக்ககீர்த்தியின் படைத் தலைவனாகிய இந்திரகாமன் அவனை எதிர்த்துத் தன் கைவாளினால் அவனைக்கொன்று வீழ்த்தினான். குணசேனன் இறந்ததைக்கண்ட அவன் நண்பன் வரசேனனென்பவன் கட்டார்ந்த வில்லினை இடக்கையினிற் பற்றி அம்பறாத் தூணியை முதுகிற் செறித்து நாணி தெறித்துக் கூரிய அம்புமழையினைச் சோனாமேகம்போலச் சொரிந்துவந்தனன். அதனைக்கண்ட அருக்ககீர்த்தியின் சேனைத்தலைவரூள் ஒருவனாகிய காழகனென்பவன் தானும் வில்லைவளைத்துக் கொடுஞ்சமரிழைத்துத் தன் கைக்கணைகளால் அவனைப் பிளந்தெறிந்தான். வரசேனன் மரித்ததைக்கண்ட அச்சவக்கிரீவன் படைஞனாகிய அரிகேதனன், கொடியசூலம் ஒன்றையேந்தி படைகளைக் கலக்கிவந்தனன். அவனை வியாக்கிரரதன் எதிர்த்து கடும்போர் செய்தனன். இரு

வரும் நெடுநேரம் மாயயுத்தம் புரிந்தார்கள். அரிகேதனன் தனது சூலத்தைச்சுழற்றிப் பகைவன்மீது எறிந்து ஆரவாரித்தனன். வியாக்கிரரதன் தன் கைவாளினால் அச்சூலத்தினை இருதுண்டம் செய்து பகைவன் சிரத்தையும் தடிந்தான். அப்பொழுது வித்தியாதாசேனை அஞ்சிப் புறமிட்டோடியது. உடனே மேககூடாதிபதியான தூமகேதனென்னும் சுத்தவீரன், மதயானை ஒன்றின்மீது ஆரோகணித்து அழியாத வைரக்கவசம் ஒன்றைத்தரித்துக் காலனும் அஞ்சும் கடுந்தண்டமொன்றைக் கையிலேந்தித் திவிட்டராஜன் சைனியத்தைக் கலக்கினான். சுதாயுத்தத்தில் எவரும் தனக்கு இணைஇல்லையென்று பெரும் புகழ்படைத்த தூமகேதுவைக் கண்டவுடன் நமது திவிட்டன்சேனை பெருங்குழப்பமுற்றது. அப்பொழுது சடியாசனின் இளவலாகிய சுவலனரதன் மலையென்ன பெருங்கதை யொன்றைக் கையிலேந்தித் தூமகேதுவை எதிர்த்து கொடுஞ்சமராடினன். சுதாயுத்தத்தில் வல்லவராகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் இடையாமல், தட்டியும், குத்தியும், அடித்தும், தகர்த்தும், இடசாரி வலசாரியாகச் சுழன்று யுத்தகளமெங்கும் தாமேயாய்ச் சுழன்று வெஞ்சமராடினர். தேவர்களும் வியந்து கண்புதைத்தனர். இறுதியில் சுவலனரதன் கைத்தண்டால் தூமகேது முடிசுதறி விழுந்து வீந்தனன். புகைக்கொடியோனும் இப்புவிபில் ஒருவன் கையால் இறப்பனோவென்று அச்சுவகண்டன்சேனை அஞ்சி ஓட்டம் எடுத்தது. அவ்வமயத்தில் அநலமாபுர மன்னவனாகிய அங்காரவேகன், ஓடும்சேனையைக் கையமைத்து நிறுத்தி மிக்க தைரியம்கூறி

மீளவும் உடன்கொண்டுவந்து எதிர்த்தான். அவனுக்கும் திவிட்டன் சேனாவீரனாகிய தேவசேனனுக்கும் பெரும்போர் மூண்டது. வானையும் வடிவேலையும் கொண்டு இவ்விருவரும் தோள்வீசி வீரவாதம்பேசி ஆரவாரத்தோடு செய்தபோரின் வல்லபத்தை ஈராயிரம் நாவுடைய ஆதிசேடனாலும் நவிலமுடியாது. இவர்கள் நெடுநேரம் போர்புரிந்த பின்னர் அங்காரவேகன் இத்துணைநேரம் இவனோடு போர்புரிவதா என்று சினந்து தவறாதவேல் ஒன்றினைத் திரித்துத் தேவசேனன்மீது வீசினான். தேவசேனன் அதைத் தனது மணிகேடகத்தான் ஒருபுறம் விலக்கித் தனது வடிவாளினால் இருதுண்டம் கண்டனன். எறிந்தவேல் இருகண்டமானதைக் கண்ட அங்காரவேகன் மற்றொரு வடிவேலையேந்தி ஆர்ப்பரித்து மேல்வரவும், தேவசேனன் அவன் வேற் படைபிடித்த தோளைவெட்டி வீழ்த்தினான். அங்காரவேகன் எஞ்சிய மற்றொரு கையில் வாளெடுத்த யுத்தகளமுழுவதும் தான் ஒருவனேவீரன் என்று கொண்டாடப் பகைவரைக் கண்டதுண்டமாக வெட்டித் தேவசேனன்மீது படநாகம்போலச் சீறிவந்தனன். தேவசேனன் அவன் இடக்கையாற் செய்யும் அரிய யுத்தத்திற்கு வியந்து மகிழ்ந்து மனமிரங்கி, “அங்காரவேக! நீ சுத்தவீரருட் சிறந்தோனென்பதற்கு ஐயமின்று. நீ ஒரு கையுடன் யுத்தம் செய்கின்றனை; வலக்கையை இழந் தெய்த்தனை. உன்னுடன் போர்புரிதல் தருமமன்று. இனி நீ போர்புரியவேண்டாம், போய்விடு” என்று சொல்லவும் சிறிதும் கேளாமல் மீளவும் எதிர்த்துப் பெருஞ்சமர் இழைக்குமளவில்

தேவசேனன் தற்காப்பினைபுன்னி அவன் தலையினை வெட்டி வீழ்த்தினான். இங்ஙனம் மஹாபராக்கிரம சாலியான அங்காரவேகனைச் சடியரசன் மைத்துனனான தேவசேனன் தன் கைவாளால் தடிந்தான் என்று வித்திபாதரசேனை பேரிரைச்சலுடன் அலறிக்கொண்டு பின்னிட்டது. அதன்பின் விஞ்சையச் சிரேட்டனும் ஒப்பற்ற போரினைச் செய்பவனுமாகிய கருடத்துவசன் திவிட்டன் படைகளை எதிர்த்து சமர்செய்தனன். அப்பொழுது சவலனசடியரசன் அரசவா ஒன்றின்மேல் ஆரோகணித்துச்சென்று வில்லைவளைத்து அமோகமான பாணங்களைச் சிதறிக் கருடத்துவசனை எதிர்த்தனன். அப்பொழுது உவணகேது சடியரசனைநோக்கி, ஐய! நீவிர் வயது முதிர்ந்தகுரவர். ஆதலின் தும்மோடு போர்புரிதல் தக்கது ஒன்றன்று. நரைமேலிட்டு முதிர்ந்த யாக்கையினை யுடைய உம்மோடு யான் போர்புரிவது என் புகழுக்கும் அழகின்றிக் தருமவிரோதமாகவும் உள்ளது. ஆதலின் இளையரும், வலியருமாகிய ஏனையோர் என்னை வந்து எதிர்க்கட்டும், என்றனன். இதனைக்கேட்ட சடியரசன், அன்பனே! நீ கூறிய முறைமை தகுதியற்றது. குரவரென்னும் உபசாரத்தை அம்மட்டோடு நிறுத்துக. படுகளத்தில் ஒப்பாரி பார்ப்பவரும் உளரோ? எனக்காக நீ மனமிரங்கல் வேண்டாம். யாவரேயாயினும் எதிர்த்தவர்தம்மோடு போர்புரிதலே நீதி என்னும் யுத்தமுறைமை நீ நன்கு உணராய் போலும். போர்புரிந்த பின்னர் நான் வலியுடைய வலியிலுடைய என்பதை எனக்கு உணர்த்துவாய், என்று சீறிக் கூறிய அம்புகளை அவன்மேல் விடுத்தனன். இரு

வருக்கும் அற்புதமான விற்போர் நிகழ்ந்தது. சிறிது நேரத்திற்குட் சடியரசன் தன்பகைவன் வில்முதலிய வைகளை அறுத்துத்தள்ளி அவன் இயற்றிய மாயத் தையும் சூலைத்தனன். அதனைக்கண்ட கருடத்துவசன் விட்டேறு, சக்கிரம், பிண்டிபாலம் முதலிய ஆயுதங்களை வீசி ஆர்த்துப் போர்செய்தனன். சடியரசன் அவனெறிந்த படைக்கலங்களைத் தன்னம்புகளால் கண்டித்து, அவனேறிய யானையையும் கொன்றனன். கருடத்துவசன், மிகச் சினம்கொண்டு, வாளும் கேடகமும் கைக்கொண்டு, சடியரசன் மேற்றாவினான். சடி, திடீரென்று சில அம்புகளை ஏவி, மற்றவனுடைய வாள்பிடித்த கையை யும் சென்னியையும் அறுத்துத் தள்ளினன். கருடத்துவசன் வானுலகேறியதைக் கண்ட வித்தியாதரசேனை மிகவும் வாட்டமுற்றுக் கலங்கி இனி எம்மாற் போராற்ற இயலாது, என்று கூறிக்கொண்டே போர்க்களத்தைவிட்டு ஓடிப்போயின. அச்சுவகண்டன்சேனை இங்ஙனம் ஓடுவதையும் நிவிட்டராஜன்சேனை மனக்களிப்புடன் குதூகலிப்பதையும் கண்டு ஒப்புயர்வற்ற வீரனாகிய ஸ்ரீசேனனென்பவன் கரைபுரண்டுவரும் கடல் போல் ஓடும் சேனையைத் தடைப்படுத்தி நிறுத்தி ஒ! விஞ்சைய மன்னர்களே, வாளும் வேலும் முதலிய படைக்கலங்களை ஏன் வீணுக்குச் சமந்தீர்? யுத்தகளங்களில் வந்துதோற்று ஓடுகின்ற நீங்களும் ஆண்மக்களோ? இங்ஙனம் புறமிட்டோடினால் நாளை உங்கள் பன்னியர் கண்ணில் எங்ஙனம் விழிப்பீர்? அழியும் இவ்வூனுடலைச் சமந்து எக்காலத்தும் அழியாத புகழினை விட்டோடுகின்றீர்களே, உங்கள் பேதைமை என்

னே. மானத்தைவிட்டு மண்ணில் வாழுவதிலும் உலகிற் புகழினைநிறுத்தி வீரசுவர்க்கம்மேவி எல்லையற்ற போகத்தினை அனுபவித்தல் பெருமையுடைத்தன்றோ? தன் மயிர் ஒன்றினை இழப்பினும் உயிர்வாழாத கவரி மாவினைக் கண்டிலீர்களோ? மீண்டுசென்று போர்புரிய என்னுடன் வாருங்கள், என்று ஸ்ரீசேனன் கூறியதைக் கேட்ட வித்தியாதரசேனை அவனுடன் மீண்டது. ஸ்ரீசேனன், தன்வீரமாகிய பிரகாசத்தினைப் பரப்பிப் போர்க்களமுழுவதும் தன் புகழ் விளங்கச்செய்தனன். இருபடைக்கும் கும்போர் நிகழ்ந்தது. அப்பொழுது இருதிறத்தாரிலும் பலர் மாண்டனர். ஸ்ரீசேனன், தத்துவாம்பரி ஒன்றின்மேல் இவர்ந்து பலவித மாயப் போர்களை யியற்றி, என்னுடன் போர்புரிய வல்லவர்கள் பொரவருக, என்று அறைகூவி அழைத்தனன். அப்பொழுது திவிட்டன் சேனாபதியில் ஒருவனான ஸ்ரீபாலன் என்பவன், தானும் ஓர் குதிரைமேலேறி அவனை எதிர்த்து அமராடினன். இருவரும் நெடுநேரம் பற்பல வித யுத்தங்கள் புரிந்து முடிவில் ஆகாயத்திற்சென்று போர் செய்தனர். ஸ்ரீபாலன் கைவாளினால் ஸ்ரீசேனன் தலையற்று விழுந்ததை யாவரும் கண்டனர். அப்பொழுது வித்தியாதரசேனை மீட்டும் முதுகுகாட்டி யோடிற்று.

இதனைக்கண்ட அச்சவகண்டன் மகன் கனகசித்திரன், அஞ்சி ஓடுபவர்களைத் தகைந்து அனைவரை மொழி பேசி மீட்டுக்கொண்டுவந்து, தானவரும் வானவரு மின்றி எளிய மானவருக்கே நம்மவர் அஞ்சி ஓடினர். இஃது விந்தையினும்

விந்தை, என்று பெருங்கோபம் கொண்டு, தான் தவம் செய்து கடவுளருளாற்பெற்ற வடிவாளினைக் கையிற் பற்றித் திவிட்டராஜன் சேனையிற் புகுந்து எவரையும் கண்டதுண்டமாய்வெட்டி வீழ்த்தி அரிய யுத்தம் செய்தனன். போர்க்களத்தில் யாண்டு நோக்கினும் கனகசித்திரனே விளங்கினான்; அவன் உருவமே எங்கும் தோன்றிற்று. அவனை எதிர்த்த அரசர்கள் சின்னபின்னமாய் வெட்டுண்டு தொலைந்தனர். யானைகளும், குதிரைகளும், அளவின்றி மடிந்தன. மேருவனைய இரதங்கள் பல பொடிப்பொடியாய்த் தகர்ந்தன. போர்க்களத்தில் உதிரவெள்ளம் அலைவீசி ஓடிற்று. திவிட்டன் சேனை இவன் ஒருவனுக்குச் சிறிதும் ஆற்றாது முதுகு காட்டி ஓடிற்று. கனகசித்திரன் ஒன்றியாய் வாட்போராட்ச்சென்ற விஷயத்தினைக் கேள்வியுற்ற அச்சவகண்டன் தம்பியர் நால்வரும் அவனுக்கு உபபலமாக வேண்டி, யானைகளின்மேல் ஏறிக்கொண்டு சமர்க்களம் புக்கு அவனுடன் சேர்ந்து என்றும் கண்டறியாத பெருஞ் சமரியற்றினர். அவன், ஆற்றாது தோற்று ஓடிய வித்தியாதர சேனையும் அவ்வமயத்திற் றிரும்பிவந்து போர்செய்தது. திவிட்டன் சேனை முழுவதும் அல்லோல கல்லோல மாயிற்று. சடியரசன் முதலியோர், அவர்கள் இயற்றும் போரினுக்கு ஆற்றாது மனமுனைந்து ஒருபுறம் நின்றனர். இத்துணைநேரம் யுத்தவேடிக்கை பார்த்துக் கொண்டு வாளாவிருந்த விஜயராஜன், இனிச் சம்மாவிருத்தல் கூடாதென்று தீர்மானித்துத் தனது நாஞ்சிற் படையைக் கையிற்கொண்டு தரியலனது சேனையிற்

புகுந்து பகைவர் உடலங்களை உழுது புகழ்ப்பயிர் விளைப்பானாயினான். அப்பொழுது அச்சுவகண்டன் தம்பியரும் புதல்வரும் ஒருங்கு சேர்ந்து, நம்மைச் சிறிதும் மதியாது கலப்பை யாயுதத்தை வீசி வரும் இவ்வெள்ளையன் யாவனோ, என்று அதிசயித்தனர். அப்பொழுது ஆண்டு உள்ளார், இவனே பயாபதி அரசன் குமாரரூள் மூத்தவனாகிய விஜயராஜன் என்று உரைக்கக்கேட்டு, மனமடங்காக் கோபம்கொண்டு, அந்நால்வரும் கனகசித்திரனும் ஒருங்கு சேர்ந்து, தாம் ஏறிய யானைகளைச் செலுத்தித் தம் படைகளோடு அவனை வளைந்துகொண்டு மிகவும் சூரமான யுத்தம் செய்தனர். அப்பொழுது வித்தியாதரர்களுக்கு விஜயராஜன் தோற்றழிந்தனன் என்ற வதந்தி போர்க்கள முழுவதும் எக்காரணத்தினாலே பரவிற்று. அப்பொழுது கடற்றிரைமடங்கி விழுந்தாற்போலப் பயாபதி அரசன் படை முழுவதும் தோற்று ஒடிப்போயிற்று. அக்காலத்தில், விஜயனுக்கு வாகனமாய் ஒரு தெய்வத்தன்மையுள்ள கோளரி ஒன்றும், இடியினும் கொடியதாய் மின்னும் புதியதோர் அலாயுதமும், தெய்வகதியாய் விஜயராஜனிடம் வந்து சேர்ந்தன. விஜயன், அச்சிங்கராஜன்மீது ஏறிக்கொண்டு வந்த அலப்படையை வலக்கையிற் றிரித்து வீசியெழுந்தான். அவன் ஏறிய மடங்கல், அண்டமுசுடுடைய ஒருதரம் கர்ஜித்தது. பகைவர்சேனை யுள்ளார் பலரும் இவ்வோசையால் மதிமயங்கிக் கட்டுடியர்போல் அறிவிழந்து சீழேவிழுந்து மூர்ச்சித்தனர். பகைவர்கள் பலரும் விஜயன்மீது பற்பலவித படைக்கலங்களை எவி யார்த்தனர். அவன் அப்படைகள்

யாவற்றையும் அழித்து அவர்கள் ஏறிய யானைகளையும் அவர்கள் விசாலமான மார்பங்களையும் கைக்கலப்பை யால் உழுது கொன்று தொலைத்தான். விஜயன் ஒருவ னாக நின்று வித்தியாதரசேனை முழுவதும் கொன்று, வஜ்ஜிரகண்டன், நீலகண்டன், சுகண்டன் என்னும் மூன்று வீரர்களையும் வானுலகேற்றிய வல்லபத்தைக் கண்டு கனகசித்திரன் தன் வடிவானைக்கொண்டு, விஜ யனை எதிர்த்துப் போர்செய்தனன். அவரிருவருக்கும் நெடுநேரம் போர் நிகழ்ந்தது. கடைசியில் விஜயராஜ னது நாஞ்சில் கனகசித்திரன் மார்பிலும் பாய்ந்தது. அவ னும் மாய்ந்தான். இவற்றையெல்லாம் ஒன்றியாய் நின்று கண்ட இரத்தினகண்டன், இம்மா துடர் செய்யும் போர் நன்று என்று, என்று பெரிதும் வியந்து அவரது போரையும் ஆண்மையையும் ஒருங்கு தொலைத்துவிடத் தீர்மானித்து, மேருமலை யனை ஒரு பெருவரையினைத் தன் கைகளாற் பிடுங்கிக்கொண்டு யாவரும் அஞ்ச, வரிந்த கச்சையும் முரிந்த புருவமும் வனைந்த தாடியையும் உடையனாய்ப் பிரளயகாலாக்கினி என்று யாவரும் மதிக்கத் திவிட்டன் படைமேல் எதிர்த்துச் சென்றனன். இவனைக்கண்ட பலரும் ஒடிப்போயினர். அப்பொழுது அருக்ககீர்த்தி தன் கையிலுள்ள வில்லை வளைத்து வைர வாளி ஒன்றினை யேவி, அவன் ஏந்திவந்த வரையினைத் தகர்த்து, அவன் உடலத்தையும் கிழித்தெறிந்தனன். எடுத்த கருவரையோடு மற்றொரு பெருவரையும் புவி யில் விழுந்து புரள்வதுபோலப் போர்க்களத்தில் விழுந்து இரத்தினகண்டன் மாய்ந்ததைக்கண்ட ஒற்றர்கள் ஒடோடிச்சென்று வித்தியாதர சைன்னிய முழுவதும்,

அவன் தம்பிமாறும், புதல்வனும், விஜயன் கைக்கலப்பை யாலும் அருக்கன் கைக்கணையாலும் மாய்ந்தொழிந்த தன்மையினை அச்சவகண்டனுக்கு எடுத்துக் கூறினார் கள். இவற்றையெல்லாம் கேட்ட அச்சவகண்டன் இடியேறண்ட அரவம்போலத் தனிவருந்தி இனிச்சம் மாவிருப்பதாற் பயனின்று, என்று எண்ணி, இவ்வுலகிலுள்ள சராசரப்பொருள்களை ஒருங்கு வாரிச்சென்று பெரும்புறக்கடலில் இடவல்ல மாயாதேவியினை மனத்தாற் றொழுது தியானித்தனன்.

அப்பொழுது சண்டவேகைப் பெயரிய மாயாதேவதை அவன் முன் பிரத்தியக்ஷமாகத் தோன்றி யானியற்றும் பணியாதென வினவினள். அச்சவன் அத்தெய்வத்தினை நோக்கி, அணங்கே! ஈண்டு இப்புலியில் என்னுடன் எதிர்த்து நிற்கும் பகைவர்கள் ஒருவரையும் விடாமலழித்துப் பேருதவி செய்வாயாக, என வேண்டினான். அன்றோன் பணிக்கிசைந்து புறப்பட்ட சண்டவேகை கூற்றுவனை அழைத்து, சக்கிரேசவரன் ஆஜனையால் இவ்வுலகத்திலுள்ள உயிர்கள் முழுவதும் இன்று சூரியன் படுமுன் என் வாயினுட்பட்டு முடியினை மெய்தும்; ஆதலின் நீயும் உன் தொழிலினைக் குறைவின்றி நடாத்துவாயாக, என்று தன் கூர்மைபொருந்திய வெள்ளையிறிலங்க நக்குக் கூறி, ஊனை விரும்பிய பிசாசங்களும், கூளிகளும், இன்று யாம் அனைவரும் விலாப்புடைக்க உண்டு மகிழ்வோம், என்று துணங்கைக் கூத்தாடிக்கொண்டு பயங்கரமான சூலங்களைக் கையேந்தித் தன்னைச் சூழ்ந்துவரப் பயாபதி அரசன் சேனையின்மீது | எதிர்த்துவந்தனள். முட்டிதட்டும் முழங்கால்களும், பரு

த்த கணைக்கால்களும், நீண்ட பாதங்களும், ஒட்டியவயி
றும், வற்றிய உடலும், நீண்ட நகமும், நகத்தில் ம்பிரும்,
பிளந்த வாயும், கழற்சிக்காய்போலச் சமுலும் கண்களும்
உடையனவாகிய கூளிச்சேனை உலகநடுங்க ஆர்ப்பரித்
தது. அப்பொழுது மலைகள் யாவும் மண்ணிலுருள
ஒரு பிரசண்டமாருதம் வீசி யெழுந்தது. அதனுடன்
ஊழித்தீபும் கலந்தெரிந்தது. எல்லையற்ற கடல்கள்
பூமி மேலெழுந்து மலையென அலைகளை வீசின. எழுந்த
சண்டவாயு சராசரங்களைக் களைந்து வீச, ஊழித்தீ
யவற்றை எரிக்கக் கடல் யாவற்றையும் உண்டு மகிழ்ந்
தது. இவ்வகை மாயங்கள் பலவற்றையும் இயற்றி
மேலோங்கி எழுந்த சண்டவேகை, ஒரு பெருங் கரிய
வரை யொன்றைப் பெயர்த்தெடுத்தது உலகமடங்கக்
கவிழ்த்து மூடியது. அப்பொழுது யாண்டும் இருளே
பரந்தமையாற் பயாபதி அரசன் சேனைகள் போதற்
கிடமின்மையானும் கண்ணொளி இழந்தமையானும் ஒரு
வரோடொருவர் முட்டிக்கொண்டு நிலைகுலைந்து அல
மந்தன. அப்பொழுது திவிட்டகுமாரன் தனது மைத்
துனன் அருக்ககீர்த்தியை நோக்கி, இப்படிப் பயங்கர
மாயும் பேராவாரத்தோடும் மாயம் புரிந்து வருவது
யாதென வினாவ, அவன் கூறுவான்:—

அச்சுவகண்டன் ஏவலைமேற்கொண்டு சராசரப்
பொருள்கள் யாவற்றையும் ஒருங்குண்ணும் சண்ட
வேகை யென்னும் மாயாதேவதை தன் கூளிப்
படையோடு நம்மேல் வருவதுபோலும். இஃது
அனைவரையும் ஒருங்கே அழித்தாலன்றி வறிது
செல்லாது. இதனைத் தடுக்கும் ஆற்றலினை யுடையார்

எவரும் இல்லை. இதன் அளவிறந்த ஆற்றலையும் மாயையினையும் யாவரும் கணித்தறிய வல்லல்லர், என்று கூறினான். இதனைக்கேட்ட இளையநம்பி தன் மைத்துனனை நோக்கி நகைத்து, நன்று நன்று, ஒரு பேய் நம்மேல் ஆரவாரத்தோடு வருமாம், அதற்கு சுத்தவீரர்கள் அஞ்சுவாராம், அதற்கு நீரும் அஞ்சினீரே, என்று கூறித் தான் முன்கொண்ட ஆகாயமும் சிறிதென்று யாவரு மஞ்சத்தக்கதோர் விச்சுவ உருவினை மேற்கொண்டு நின்றனன். அப்பொழுது உற்றுழி உதவும் நற்றேழுமே போல, அவன் வலதுகையில் பாஞ்சசன்னிய மென்னும் சங்கமும் இடதுகையில் சார்ங்க நாமவிலும் வந்து சேர்ந்தன. அப்பொழுது அவன், சந்திரன் ஒரு பால்விளங்க, இந்திரவில் மற்றொரு பாற்றிகழ நீருண்ட கார்மேகம் ஒன்று, மண் மிசையினின்றும் விண்மிசையோங்கியதுபோல விளங்கினான். அவன் பாஞ்சசன்னியத்தை அட்டதிக்கும் செவிடுபட வாய்வைத்தாதி, இடக்கையில் கட்டார்ந்த வில்லை வளைத்துக் குணத்தொனி யெழுப்பி, எல்லாவுலகமும் அதிரத்தன் வாயினால் உங்காரம் செய்தான். அப்பொழுது யாவருமஞ்சவந்த அச்சண்டவேகை தான் கொண்ட கோலத்தை விடுத்துப் பண்டையுருவோடு நின்று தன் கூளிப்படையுடன் பறந்தோடியது. இவ்விதமாகப் பேருருவோடு தன் பேழ்வாய்திறந்து யாவரையுந் தின்னவந்த அப்பேய், இருந்தவிடந் தெரியாமல் ஓடிப்போயிற்று.

இங்ஙனம் சண்டவேகை யோடியதைக்கண்ட அச்சவகண்டன் தன் கையோடு கைபுடைத்து, இப்பேயின்

ஆற்றல் இவ்வளவோ வென்றிகழ்ந்து நகைத்துத் தன் கண்களினின்று கோபப்பொறி சிதற இதழ்மீடித்துப் பற்கறித்துத் தன் பாங்கிலுள்ளாரை நோக்கித் தூங்கு கையினையும் ஒங்கு நடையினையுமுடைய தனது அரசு வாவினைக் கொண்டுவரப் பணித்தனன். அவர்களங் கனமே கொண்டுவர அவன் அதன்மீது ஆரோகணித்து யுத்தம்செய்யச் சன்னத்தனாய்ப் பற்பல தெய்வப் படைக் கலங்களையும் கைக்கொண்டு போர்க்களம் புக்கனன். அவனைக்கண்ட திவிட்டன் சேனை முழுவதும் அஞ்சி யோடியது. அப்பொழுது திவிட்டன் தன் சார்ங்க வில்லினை வளைத்து நாணினைப் பூட்டினான். அவ்வமயத் தில் வளைந்த மூக்கும் பொன்போற்கிளர்ந்த மேனியும் செந்திறச் சிறகும்பெற்ற உவணராஜன் ஆகாயப்பரப்பு முழுதும் அடைய முடினாற்போலத் தன் இறகுகளை விரித்துக் ககனமார்க்கமாய் வந்து சேர்ந்தனன். திவிட்டன் கருடபகவானை வலங்கொண்டு அவன்மேல் ஏறிக் கொண்டனன். இவ்வற்புதத்தைக் கண்ட பின்னும் அச்சுவகண்டன் சிறிதுமதியானாய்த் திவிட்டனை நோக்கி, ஓ, ஏழை மாநாடப்பதரே! நீயோ என்னுடன் சமர் செய்வது? யானை யேற்றம், குதிரை யேற்றம் அறியாத குற்றத்தால் எளிய பறவைமேல் ஏறிக்கொண்டனை போலும்; உன் உயிர்மேற் பற்றுடையையாயின், நீ செய்த பிழையனைத்தையும் பொறுத்துக்கொள்ள எம்மை வேண்டிச் சிறிதுபொழுதும் தாழாமற் பணிந்து போற்றுவாயாக, என்றனன். இவ்வெற்றுரையைக் கேட்ட திவிட்ட நம்பி சற்றே குறுநகைசெய்து, அடே! மூட, நீவல்லையாயின் சமர்புரிக, வீண்பேச்சொழிக,

என்றனன். அச்சுவகண்டன் தன் வில்லை வளைத்து நாணினீப் பூட்டிக் குணத்தொனி யெழுப்பி அம்புமாரி பொழிந்தனன். அப்பாண வருஷத்தினைக் கருடராஜன் தன் இறகரால் உதறிவிட, அவையாவும் இடையிடையே முறிந்து விழுந்தன. அச்சுவகண்டன் அதனைக்கண்டு இளைய நம்பியின்மீது தேவதாஸ்திரங்களைப் பிரயோகிக்க எண்ணி நாகாஸ்திரத்தை முதலில் பிரயோகித்தனன். அக்கணை ஆயிரங்கோடி நாகங்களாக ஆகாய முழுவதும் பார்த்து, அழனஞ்சினை வாய்கள்தோறும் கக்கிக்கொண்டு திவிட்டராஜன்மீது வந்தது. திவிட்டராஜன் தன் வில்லை வளைத்துக் காருடாஸ்திரத்தையேவினான். அது சென்று வந்த நாகாஸ்திரத்தை தனது துண்டத்தால் இருதுண்டங்கண்டது. அச்சுவகண்டன் மீளவும் உலகமுழுவதும் ஒருங்கழிக்கும் ஊழித்தீயனைய ஆக்கிரேயாஸ்திரத்தினை யேவினான். திவிட்டன் அதனையடக்க வானுணாஸ்திரத்தினை விடுத்ததுப் புன்னகை செய்து வாளாவிருந்தனன். இங்ஙனம் அச்சுவகண்டன் விடுக்கும் பற்பல அஸ்திரங்களுக்கும் மாறான அஸ்திரங்களைத் திவிட்ட நம்பி தொடுத்துத் தடுத்தான். அச்சுவகண்டன் இறுதியில் யாவரையும் மயக்கிக் கொல்லும் மோகனாஸ்திரத்தை மந்திரபூர்வமாக மனத்தாற்றொழுது திவிட்டன்மேற் செலுத்தியபொழுது உலகமெல்லாம் உறங்கிற்று. திவிட்டன் ஏறிய கருடனும் சிறிது மயங்கினன். இதனை யுணர்ந்த இளைய நம்பி உடனே ஞானாஸ்திரத்தைப் பிரயோகம் செய்தனன். மோகனப்படை தொலைந்தது; உலகமுழுவதும் துயில் விட்டெழுந்தனர் யாவரும். திவிட்

டனைக் கொண்டாடினார்கள். தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். இவற்றையெல்லாம் கண்ட அச்சவகண்டன் பெருஞ்சீற்றங்கொண்டு நாம் விடுத்த தெய்வப் படைகளைத்தையும் இவன் பயனிலவாய்ச் செய்தனன். இனி இவனைக் கொல்லவற்கு இதுவே வழியென்று தன் கையிலுள்ள ஆஜ்ஞாசக்கிரத்தை மனத்தாற்றொழுது வந்தித்து வாயார வபிமந்திரித்துப் பகைவனை வெல்கவென்று ஆஜ்ஞாபித்துத் திவிட்டனை நோக்கி, காக்கவல்லையேற் காத்துக் கொள்ளுதியென்று திரித்து விடுத்தான். அச்சக்கிரப்படை தன் பல்லாயிர வாயினின்றும் அனற்பொறிகளைக் கக்கிக்கொண்டு படபடாங்காரத்துடன் திவிட்டன்மேல் வந்தது. அதன் அக்கினிச் சவாலையால் மறைப்புண்ட திவிட்டராஜனை யெவருங் கண்டிலராய்த் திகைத்தனர். தேவர்களும், மனமயங்கிப் பரிதபித்தனர். சென்ற ஆழிப்படையோ இளைய நம்பியின் எதிரில் வந்து அவன் அடிகளிற்பணிந்து எழுந்து அவனை மும்முறை வலஞ்செய்து அவன் வலப்பக்கத்தில் வந்து நின்றது. திவிட்டராஜன் அப்படையினை வலக்கையான் வாங்கித் திரித்து அச்சவகண்டன்மீது ஏவினான். அச்சக்கிரம் அச்சவகண்டனது மார்பினைப் பிளந்து சிரத்தினை அறுத்து அவனேறிய அரசவாவினையும் கொன்று வீழ்த்தியது. மலைச்சிகரத்திலிருந்து மேகம் புரளுமாபோல் அச்சவகண்டன் நிலமீது புரண்டான். சன்மார்க்ககத்தினில் தவறாத நீதிமா றொருவனுக்கு அறிவிவியொருவன் செய்த தீமை அந்நல்லோனை ஒன்றும் செய்யாது தீங்கியற்றியவனையே கெடுப்பதுபோல அச்சவகண்டன்

விடுத்த ஆழி அவனையே தடிந்தது. இதனைக்கண்டோர் பலரும் அவ்வச்சுவகண்டனது பெருமையையும் ஆற்றலையும் நெடுநாளாக அறிந்துள்ளா ராதலின், யாக்கை நிலையாமை, செல்வநிலையாமை, ஆற்றல் நிலையாமை, வனப்பு நிலையாமை முதலியவற்றைப் பேசி, எல்லாம் ஊழ்வினையின்படியே நடக்கும் என்று தீர்மானித்தார்கள்.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந்தான் முந்துறும்”

என்று பெரியார் கூறியதற்கு இவ்வச்சுவகண்டனே திருட்டாந்தமாக விளங்கினான், என்று யாவரும் அனுதாபப் பட்டனர். அத்தருணத்தில் அவனது மனைவியாகிய கனகசித்திரை தன் தோழியரோடு ஆண்டுவந்து போர்க்களத்திலே தன் கணவன் உயிர் நீத்து வறுநிலத்தில் விழுந்துகிடப்பதைக் கண்டுகையற்றுப் பலவாறு புலம்பிக் கண்ணீர் வெள்ளத்துண் மூழ்கி அவனது உடலத்தின்மீது வீழ்ந்து தன் உயிரையும் நீத்தனள். ஏனைய காதன்மகளிர் பலரும் அம்பு பட்ட மயில்போல நிலத்தில் வீழ்ந்து புரண்டு பலவாராய் அச்சுவகண்டன் பெருமையை எடுத்துப் பிரலாபிக்கலாயினார். பின்னர் அவர்கள் ஒருவாறு தேறி மஞ்சதோயும் மணிவரையை எஞ்சலில் காலம் அரசாண்ட அச்சுவகண்டனையும் அஞ்சதலில்லா நெஞ்சின ராகிய அவன் சகோதரர்களையும் கனகசித்திரனாகிய புதல்வர்களையும் மற்றும் பல வேந்தர்களையும் அனலி விட்டு தீக்கடனாற்றிய பின்னர் யாவரும் தமது விஞ்சையர் ஊரையடைந்து மங்கலநாணக ளின்றிக் கைம்மை

விரதத்தை மேற்கொண்டவராய்க் கடவுளை 'நோக்கி
 நோன்பு இயற்றுவாராயினார். ஈதிங்ஙனமாக நெருப்
 புமிடும் ஆழியைப்பெற்ற திவிட்ட குமாரன்மீது அம
 ரர்கள் மலர்மழை பொழிந்து வாழ்த்தினர். பஞ்ச
 னூந்துபிசுளும் முழங்கின. அப்பொழுது, திவிட்டன்
 அச்சவகண்டன் விடுத்த தேவதாஸ்திரங்கள் எவற்றை
 யும் சிதைத்து அவன் ஏவிய சக்கிரப்படைபினைக் கைக்
 கொண்ட இவ்வற்புத்தினைக் கண்டு யாவரும் கொண்
 டாடுங்கள், என்று ஆகாயவாணி அனைவருங் கேட்க
 மொழிந்தது. இறவாதுநின்ற விஞ்சையர் பலரும் திவி
 ட்ட நம்பியைப் பணிந்து அவன் அருள்பெற்று வித்தி
 யாதா உலகினையடைந்து அவன் வழியிணின்று வாழந்
 தனர். திவிட்டராஜன் தானேறிய கலுழினை விட்டிழி
 ந்து அரசுவாவொன்றன் மேலேறிப் பற்பல மன்னரும்
 தன்னைச் சூழ்ந்து போற்றிவணங்கப் பாசறையை
 யடைந்து மூத்தநம்பி விஜயனோடும் சென்று பயாபதி
 யின் பாதங்களிற் பணிந்தனன். பயாபதி மன்னன்
 வந்த அரசர் பலரையும் நோக்கி, அரசர்காள்! இக்கும
 ரர்களைப் பெற்றதால் எவரும் பெறுதற்கரிய பாக்கிய
 மடைந்தேன். இஃது யான் முற்பிறப்பிற் செய்த மாத
 வத்தின் பலனும். ஆதலின் உங்கள் முன்னிலையில்
 இவ்விருவருக்கும் அரசரிமைக்குரிய மணிமகுடங்
 களைச் சூட்டி என் கண்ணூரக் காணவேண்டு மென்பதே
 எனது பெருவிருப்பு. நீவிர் யாவரும் இங்கிருந்து மகு
 டாபிஷேகத்துக்கு வேண்டிய நன்முயற்சிகளைச் செய்து
 என்னைக் கொளரவப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுகின்
 றேன், என்று மிக்க அன்புடன் பேசினான். சடியரசன்

முதலாயினோரும் மற்றுமுள்ள மன்னர், மண்டலீகர், பட்டவர்த்தனர், மசூதவர்த்தனர் ஆதியோரும் பெரிதும் மனமுவந்து பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய முயற்சிகளை எடுத்துக்கொண்டு இந் நல்விஷயத்தை நகர மாந்தர்கள் இனிதறிய முரசறைவித்தனர். பின்னர் சிலவுலக மன்னர்கள் கங்கை, விர்து, யமுனை, நருமதை, கோதாவரி, சிருஷ்ணை, காவேரி ஆதிய புண்ணிய தீர்த்தங்களின் நீரை சுவர்ண கலசங்களில் முகந்து வந்து மங்கல வாத்தியங்கள் கோஷிக்க, அந்தண ரிருடிகள் ஆதியோர் ஆசிகூற இரு மைந்தரையும் திருமஞ்சன மாட்டினார்கள். வித்தியாதரர்கள் தமது மலைச்சிகரங்களிலுள்ள புனித நீரினை அரதன கலசங்களிற் பெய்து வந்து மங்கலவாழ்த்து முழங்க அபிடேகம் செய்தனர். தேவர்கள் திருப்பாற் கடலினின்றும் அமுதத்தினைப் பெருங்கடங்களிற் பெய்து வந்து இருவருக்கும் பெருக்க முற ஆட்டினார்கள். பின்னர் இலக்குமி வந்தடைதற்குரிய திருவருவினும், எழிலினும், செவ்வியானும் திவிட்ட நம்பியை உலக பாலனஞ்செய்யும் சக்கிரவர்த்தியாகத் தக்கவனென்று தீர்மானித்து அவனுக்குப் பகல்கான்று எழுதரும் பல்கதிர்ப் பரிதியினும் ஒளியிக்கோங்கிய இரத்தின கிரீடத்தை அவன் தலையின்மேற் சூட்டினர். யாவரும் வெலற்கரிய அச்சவகண்டனை மாய்த்து அவனாழியைத் தன் கையேற்றவனாதலின் இவனே வாசுதேவன் என்று பலரும் புகழ்ந்துப் போற்றிக் கொண்டாடினார்கள். மூத்தநம்பி விஜயகுமாரனை உருவினும், படைக்கலத்தானும், ஆற்றலினும் இவனே பலபத்திரன் என்று சாற்றி அவனையும் போற்றிக் கொ

ண்டாடி முடி சூட்டினார்கள். பெரியார் பலரும் ஆசிரியர் மடமங்கையர் மங்கலவாழ்த்துப்பாட ஏனையோரடிபோற்ற முரசு முதலிய வாத்தியங்கள் எண்டிசையும் அதிர முழங்கத் திவிட்டநம்பி மணிமுடியணிந்து ஏகசக்கிரே சுவரைய் அரியாசனத்தில் வீற்றிருக்கும்பொழுது முன்னமே வந்து சேர்ந்த சங்கு, சக்கிரம், விற்களோடு தண்டும் வாரும் வந்து சேர்ந்தன. அப்பொழுது இளைய நம்பி தண்டு வரள் பணில நேமிதனுவாகிய கௌமோதகி, நாந்தகம், பாஞ்சசன்னியம், சுதரிசன்ம், சார்ங்கம் என்னும் பஞ்சாயுதங்களைத் தரித்துக் காக்கும் கடவுளாகிய கமலக்கண்ணனே என்று யாவரும் தெளிய அற்புதம்வாய்ந்த திப்பிய ஒளியுடன் திகழ்ந்து விளங்கினான். இவையேயன்றிச் சங்கநிதி, பதுமநிதியாகிய நவநிதிகளும் சிந்தாமணி, சூளாமணி முதலிய தெய்வமணிகளும் அவனிடம் வந்து சேர்ந்தன. இவற்றையெல்லாம் பயாபதி அரசன் கண்டு கழிபெருமுவகை கொண்டு ஆனந்த பரவசனாபிருந்தான். இங்ஙனம் பட்டாபிஷேகம் நடந்து முடிந்தவுடன் ஆழியங்கடவுள் வீற்றிருக்க ஆலயம் ஒன்றமைத்து, ஏனைய ஆயுதத் தெய்வங்களுக்கும் கோயில் சமைத்துக் கருடபகவானுறைய மாளிகையும் ஏற்படுத்தி, இவைகளுக்கு ஆறுகால பூஜையுயிற்றி அணிவிழாக் கொண்டாடி வந்தனர்.

இங்ஙனம் சிலநாட்செல்ல ஒருநாள் புராணங்களை முற்றக்கற்ற புலவர்கள் இளையநம்பியை நோக்கிப் பண்டு தொட்டு இன்றளவும் உலகாண்ட பார்த்திபர் சரிதங்கள் கூறப்பட்ட புராணங்களுள், தமது திவ்விய சரிதமும் கூறப்பட்டுள்ளது. தாங்கள் பலபத்திரனோடு கூடிச்

செகுத்தற்கரிய அச்சவகண்டனாதிய பகைவரைக் கொன்று வென்று பஞ்சாயுத கருட ஸ்ரீதேவியாகிய எழுவகைப்பட்ட அருங்கலத்தையும் இரு நிதியையும் பதினாறுபிரம் நகரங்களையும் வேந்தர் கூட்டங்களையும் பெறுவீரென்றும், அதன் பின்னர் கோடிக்குன்றமென்னும் மலையினைப் பெயர்த்தேந்துவீர்களென்றும் புராணங்கள் கூறுகின்றன. எதிர்கால உணர்ச்சி உணர்ந்த முனிச்சிரேட்டர்களால் கூறப்பெற்ற இப்புராணங்கள் பொய்யாகமாட்டா. ஆதலின் ஈண்டுக் கூறியுள்ள பல சக்கிரவர்த்திகளுள்ளும் நீவிரே சிறந்தவராவீர், என்று புகழ்ந்து பேசினார்கள். இதனைக்கேட்ட திவிட்டநம்பி புன்னகைசெய்து, ஐயம்மீர்! புராணங்கள் கூறுவன உண்மையெயினும் இப்புவிவில் அரசுசெய்த மன்னர்கள் கடற்கரையிலுள்ள மணலிலும் பலரே ; யானும் அவர்களிலொருவன் அல்லனோ? எமக்கு முன்வந்த எவரும் துஞ்சினாரென் டெடுத்துத் தூற்றப்பட்டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத்திலரன்றே. இன்னுமிவ்வுலகம் யார் யாரைக்காண விருக்கின்றதோ, என்று அப்புலவர்களின் மனவெழுச்சி யடங்கக் கூறி, தானேறிய சிம்மாசனத்தினின்றும் இழிந்து, யாவரும் தன்னைச் சூழ்ந்து வரக் கோடிமாசிலை யென்னும் பெயரிய பெரிய மலையருகில் வந்து வாகுவலையங்களணிந்த இரண்டு கரங்களையும் நிலத்தினூன்றி அம்மலையினைப் பெயர்த்தெடுத்துக் குடையெனக் கையிலேந்தி நின்றனன். இதனைக்கண்ட பலரும் இவன் இறைவனே யென்று வாழ்த்தி அகமகிழ்ந்து வணங்கினார்கள். அரசர் பலரும் இவனே வாசுதேவன், இதற்குச் சிறிதும் ஐயமின்று, என்று அவன்

பொன்னங் கழலிணைவணங்கி யேத்தினர். திவிட்டன் அம்மலையை மீளவும் பண்டுபோல நிற்க அமைத்து ஆண்டுத் தன் பரிசனங்கள் கொணர்ந்த அரசவாரணத் திலேறிப் பலரும் போற்றிசெய்ய இன்னிசைத் தூரிய முழங்கச் சாமரை இரட்ட வலம்புரி குமுறப் பெண்கள் நீராஞ்சனம் சுழற்றத் திருமகளின் அம்சமாகிய சுயம் பிரபைச் செல்வியோடும் போதனமாநகரம் புகுந்தான். அந்நகரமார்தர் வெண்முத்தங்களால் தமது மாளிகைகளை அலங்கரித்துத் தாமரைக் கொட்டையின் வடிவினவாக வெண்முனைப் பாவிசைகள் நாட்டி வெண்ணெற்கதிர்களால் அணியப்பட்ட பூரண சும்பங்களைத் தூக்கி, வாழை, கரும்பு, கமுகு, முதலியன நிறுத்தி வாயில் தோறும் தோரணங்களமைத்து மலர் மாலைகளை நாலவிட்டுச் சந்தனம் பனிநீர் நறுஞ்சண்ணம் முதலியவற்றைக் கையேந்தி ஏழுலகமும் மணநாற இறைவனை எதிர்தொண்டழைத்தனர். திவிட்டநம்பி இவற்றையெல்லாம் சண்ணாரக்கண்டு மகிழ்ந்து அந்நகருட்செல்லுகையில் மடமாதர் பலர் சிலம்புகளொலிக்க எதிர்வந்து வணங்கி மன்னனையும் அவன் பன்னியையும் பலவாறு புகழ்ந்து போற்றினர். மைந்தர்கள் மலர்களையும், சுண்ணப் பொடிகளையும் கலந்துவீசிக் களியாட்டயர்ந்தனர். இச்சிறப்புக்கள் யாவற்றையும் பார்த்த வண்ணம் திவிட்டநம்பி தனது கோயிலை யடைந்தனன். பரிதியும் மேற்றிசை யடைந்தான். விஞ்சையரும் ஏனைய மன்னவரும் தத்தமக்கென் தேற்பட்ட விடுதிகளிற் சென்று வசித்தனர். இனையநம்பி பின்னர்ச் சுயம்பிரபைக்குப் பட்டத்துத் தேவியென்று நாமம் சூட்டும்

மங்கலநாள் நாளையேயென்று நகரமெங்கும் முரசறை வித்தான். தோழியர் சுயம்பிரபை நங்கைக்கு மங்கலக் காப்புப்பணி யணிந்தனர். சூரியோதயமான பிறகு அவளைப் புனித நறுநீரினால் அபிடேகம்செய்து இன்னியம் பலவும் முழங்கச் சோடசோபசாரங்களுடன் பட்டத்துத் தேவியென்று நாமமும் புனைவித்தனர். அதன் பின் திவிட்டநம்பி தன் மாமன் சவலசசடிக்கு வேண்டும் சிறப்பினைச்செய்து, நீவிர் உத்தரதக்கிண சேடிகளிரண்டையும் ஒருங்காளக் கடவீர், என்று ஆஜ்ஞாபித்து அனுப்பிவிட்டு மற்றுமுள்ளார் பலரையும் அவ்வவர் ஊர்களுக்கேக விடையளித் தனுப்பினான். திவிட்டநம்பி தனது முன்னவன் அருகாசனத்திருப்பப் பஞ்சாயுதங்களுந் தன்னைப் புறங்காப்பக் கருடன் முதலியோர் தன் ஏவலினை எதிர்பார்த்து நிற்க, யாவரும் போற்றிசைப்ப அரசுபுரிந்து, அருகனடியை அனவரத முமறவாது தனது பட்டத்துத் தேவியோடு எல்லையற்ற இன்பத்தை யனுபவித்து வாழ்ந்திருந்தனர்.

அத்தியாயம் 8

வெஞ்சைய வேந்தருக்கு விடைகொடுத்த தனுப்பிய பின்னர்ச் சிந்தாமணி முதலிய எழுவகை இரத்தினங்களும், சங்கநிதி முதலிய நிதிகளும் வேண்டிய வேண்டியாங்குதவப் பதினூறாயிரம் தேவதைகள் பத்துத் திக்கிலும் காவல்புரிய மண்ணுலகமன்னர் பதினூறாயிரவர் அவன் பொன்னடிதாழ்ந்து போற்ற, நூற்றுப்பத்து வித்தியாதர அரசர்கள் தன்னுனைக் குட்பட்டொழுகச் சகல

சாயம்பிராச்சியங்களோடு திவிட்டனும் ஏக சக்ஞரேசுவரனாய் அரசுபுரிந்து வந்தனன். அளவற்ற பல பராக்கிரமங்கடையுடைய திவிட்டராஜனை, மயிவினைவென்ற சாயலும் அன்னமும் நாணுநடையும் பண்ணைவென்ற மொழியும் திப்பிய ஒளிதிகழும் திருமேனியும் உடைய ளாய சயம்பிரபை நங்கை தன்வழிப்படுத்தி வென்றி கொண்டனள். வித்தியாதர மங்கையாதலின் தன் விஞ்சையின் வல்லபத்தால் அன்னணம் வென்றனள்போலும். இவ்விதம் வாழுகாளில், ஒருநாள் சயம்பிரபை தன் பிதா சடியரசனுடைய நந்தன வனத்திவிருந்து ஈண்டுப் போதனத்திற் கொணர்ந்துவைத்த பாரிஜாத விருகும் அரும்புதலைக் கண்டு, அப் பாரிஜாதத்திற்குக் காமவல்லிக் கொடியினை மணம்புரிவித்துத் திருவிழாக் காணவேண்டுமென்னும் வேட்கையினை உடையளாய்த் தன் உயிர்த்தோழி அயிர்தமாப்பிரபையை அழைத்து, நீ அரசன் பாற்சென்று பாரிஜாதம் அரும்பிய செய்தியை உரைத்து, யாமதற்குக் காமவல்லியினைக் கடிமணமியற்றும் திருவிழாக்காண அவரை அழைத்துவருதி, என்று கூறி விடுத்தனள். அவள் வணக்கத்தோடும் சென்று நம்பியை வர்த்தி, ஐயா! நீங்கள் வித்தியாதர நந்தனவனத்தினின்று அடியேங்கள் பொருட்டு ஈண்டுக் கொணர்ந்த பாரிஜாதம் அரும்பியது. அப்பாரிஜாத புத்திரர்க்குக் காமவல்லி மங்கையை வதுவையாற்ற நமது அரசி எண்ணங்கொண்டுள்ளாள். தாங்கள் அத்திருவிழாவினைக் கண்டு களிகூரும்பொருட்டு இதனை விண்ணப்பஞ்செய்க, என்று எம்பெருமாட்டி என்னை ஏவி யருளிஞாள், என்று உரைத்தனள். திவிட்டராஜன்

புன்னகைசெய்து, அணங்கே! மிகவும் நன்று, நாமும் நமது நங்கைமகளை அங்குவந்து காண்போம், என்று கூறி அவளை விடுத்தனன். பாங்கி, அரசன் வருவதாக ஒப்புக்கொண்டதை அரசிக்கு அறிவித்தனள்.

திவிட்டன், அவனது மனைவியின் வேண்டுகோட்கிணங்கிப் பாரிஜாதோத்ஸவங்காண மலர்ப்பொழிலுக்கேக எழுந்தபொழுது, அவன் விதூஷகனாகிய அந்தணப்பாங்க டொருவன் அவளை வந்தணந்தனன். அவன் தனது காதிற் குண்டலங்களும் வளையமும் ஒளிவீசக் குடுமியில் மலர் மாலைகளை நிரம்பப் புனைந்து இடுப்பில் ஒருகையினை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் அங்கவஸ்திரத்தைப் பற்றிக்கொண்டு புன்னகைகாட்டி அரசனெதிரில் நின்றனன். அரசனது உள்ளமகிழ்வினோதங்காட்டித் தனது சரீரத்தினை வளைத்துக்கொண்டு, இனிய குரலெழுப்பிப் பாடியும், பாட்டிற்கேற்ப ஆடியும், அவன் நடனஞ்செய்தனன். அவ்வினோதக் கூத்தி னிடையிடையே சமயோசிதமாகிய வினோதவார்த்தைகளால் நவநவமாய் அசுதியாடினன். இதனைக் கண்ட நம்பி பெருமகிழ் வடைந்து, நன்று நன்று, நின்னவையிலாக்கூத்து என்று கூறி நகைத்தான். அப்பொழுது குறங்கைகளையும் பெருவயிற்றினையு முடைய பார்ப்பனன் தன் வயிற்றைப் பிசைந்துகொண்டு நிலத்தில் விழுந்து புழுதியிற் புரள்வானாயினான். அவனை நோக்கித் திவிட்டன், ஐயனே! இவ்வயிற்றைப் பற்றிக்கொண்ட முகின்றனையே, உனக்கு யாது சம்பவித்தது, என்று அன்புடன் வினாவினன். அதற்கு அவன், அரசே! அளவற்ற மோதகங்களை யுண்ட வாதையினால் என்

வயிறு ஊதி ஊதி மோதுகின்றது. வயிற்றில் மோதகங்கள் மூழ்கி மூழ்கி மிதக்கின்றமையால் அவ்வலியினை ஆற்றவில்லேன், என்று கூறினான். மோதகம் என்று தின்றனை, என்று அரசன் கேட்க, அதற்கு, அரசி இன்று புரியும் விழாவினில் அளவற்ற மோதகங்களைத் தின்னப்போகின்றேன்; அதனை நினைத்து என் வயிறு முக்குளிக்கின்ற தென்றனன். திவிட்டன் புன்னகைசெய்து, மறை யோய்! வேதாத்தியபனம் செய்த வேதியருக்கே யன்றி ஏனையோருக்கு மோதகம் கொடுக்கமாட்டார்கள், என்று கூற, அதற்கு விதூடகன், மன்னவ! வேதியர் பலரையும் வாதத்தில் வெல்லும் என் வல்லபமும் எனது பெருமையும் மகாராணி நன்கறிவள். எல்லா மோதகமும் எனக்கே கிட்டுமென்றனன். அப்பொழுது திவிட்டன், அந்தண, நீ வேதமறியாயே, நீ எவ்வாறு வேதியரை வாதத்தில் வெல்லுவை, என்று கேட்ப, அதற்கவன், அந்தணர் தங்கள் வாயால் வேதத்தை ஒதினால் யானும் அவர்களை என் கைத்தண்டாலே மோதுவேன், என்று பகர்ந்தனன். அரசன், நல்லது நீ வாதம் புரியும் வல்லமையை இனி நாம் கண்டு மகிழ்வோமென்று கூறி, அவனையுமுடன் கொண்டு சோலைக்குச் சென்றனன். சோலையினிடத்து இனிய கணிகளை விதூடகவேதியன் கண்டு, ஆகா! இவற்றை வயிறூ உண்டு எனது உள்ளங்குளிரேனோ, அரசே! இவற்றைக் கண்களினால் கண்டதிலேயே எனது ஆசைதீருமா? என்று பழமரத்தடிகள் தோறு நின்று நின்று இனிய கணிகளைக் காண்டொறும் அவற்றைக் கையெடுத்துக் கும்பிட்டும் வாயிலளவற்ற நீர் ஊறுவதனால் அக்கனி

களைக் கையினுள்ளி வாயிலிடுவான் போலப் பாவனை செய்துகொண்டும் அரசன் பின்னால் ஓடோடி நடந்து வந்தனன். அவன், அரசனை நோக்கி, தலைவ! தங்களுக்கு வியாதி ஏதேனுமுளதோ, இனிய பழங்கள் தங்கள் வாய்க்குக்கைக்குமோ, இரண்டொன்றினை உண்டு பார்க்கலாகாதா, வேண்டுமாயின் நான் நல்ல கணிகளாகப் பறித்து முன்னடியே ருசிபார்த்துப் பரீக்ஷிசெய்து உயர்ந்தவைகளைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். தயவு செய்து அனுமதி யளிக்கவேண்டும், என்று கெஞ்சிக் கேட்டனன். இறையவன் அவனைப் பார்த்து, மறையவனே, இவற்றிலுமுயர்ந்த நல்ல நல்ல கணிகள் அளவின்று முன்னடியிருக்கின்றன. மெல்ல மெல்லப் போவோம்வா வென்று கூற, அவனும் பெரிதும் அகமகிழ்ந்து ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் அரசனுடன் சென்றனன். அச்சோலையிலுள்ள மலர்களினின்றும் மதுத்தளி பிலிற்றுதலால் அவ்வந்தணன், ஐயையோ அரசே! பெருமழை பொழிகின்றதே, இருவரும் குடை எடுத்து வந்திலமேயென்று கூறினான். மாங்கணிகள் தோறும் வண்டினம் மொய்ப்பதைக் கண்டு, அடடா! இனிய பழங்கள் அனியாயமாய் கெட்டுவிடுகின்ற தென்று கதறுவான். பொழிலில் ஒருபுறத்தில் காய்களும் கணிகளும் கடிப்புண்டும் வெடிப்புண்டும் மரத்தடிகளிற் சிந்தி இருப்பனவைகளைக் கண்டு, அவ்வந்தணன் உள்ளம்பதைத்து, கைகளை உதறிக்கொண்டு, சூரியனும் உட்புகுதற் கஞ்சுகின்ற இச்சோலையினுள்ளே காலெடுத்துவைக்கக் கள்வருக்கு எங்ஙனம் மனந்துணிந்ததோ வென்று மிகுந்த கோபத்

துடன் அரசனை நோக்கி, காவல!' நினது • காவல்
நன்று நன்று, உனது கோட்டை கொத்தளங்களில் !
பலவீரர் வாளாயுதங்களைக் கையகத்தேந்தி வாளா திரி
தருகின்றனரே. அங்குசின்று எதனைக் காக்கின்ற
னரோ? இனிய கணிகள் நிறைந்த இக்காவகத்துக் காவல்
வேண்டாமென்று கருதியேயோ ; அன்றி, வைத்த காவ
லாளிகளே இவ்வடாதசெயல் செய்தனரோ வென்று
வாய்குளறி மெய்ந்நடுங்கிப் பேசினான். பின்னர்ச் சில
மரங்களின் கிளைகளில் உரத்தகைகளும் கால்களும்,
நீண்ட வால்களுமுடையனவாய்ச் செம்முகமந்திகளும்
கருமுகக் கடுவன்களும் அணிவகுத்து வீற்றிருப்பன
வற்றைக்கண்டு மன்னவன் பாதத்திற்பணிந்து எழுந்து
நின்று கைகளாற் காட்டி மெல்லிய குரலுடன், ஐயை
யோ ! இதோ கள்வர் பலரும் மரத்தின் மேலேறியிருக்
கின்றனரே, என்று சமீஜ்ஞைபண்ணினன். அரசன்
அவனை நோக்கி, அந்தணை! ஆண்டுள்ள கள்வர் பல
ராதவின் அவர்களை யாம் ஒன்றும் செய்தல் ஒண்
னாது. யாம் இவ்விடத்தினின்று விரைந்து நீங்கிச்
செல்லுதலே தக்கவென்றுகூற, அவ்வேதியன் தனது
பெரிய வயிறகுலுங்கச்சிறிய கைகளை ஆட்டிக்கொண்டு
பேருயிர்ப்புடன் உடல் படபடக்க ஓடுவானாயினான்.
செல்லும் வழியிற் றழைந்து தாழ்ந்த தமாலச்சோலை
யினைக்கண்டு ஐயா ! இவ்விருளினுட் சென்றால் நமக்குக்
கண் தெரியுமோ, என்று கவலுற அதற்கு மன்னவன்
இது தமமன்று தமாலமே, என்றுகூற அவன் மனத்
தைச் சிறிது தேற்றிக்கொண்டு சென்றான். அப்
பொழுது அவன் திடீரென்று எதையோ கண்டு மருண்

டவன்போல் விம்மி விம்மி அழத்தொடங்கினான். ஏன் அழுசின்றாய், என்று அரசன் கேட்க, ஐய! இதோ தெரியும் இந்த மகிழ்மரம் இருப்புக்கவசம் தரித்து நம் முடன் போர்க்கு வந்துவிட்டதே. ஆராமமும் போராட முடியுமா, என்று வாய் குழறினான். அதற்கு மன்னன், ஏ மூட! சிறிதும் கவலற்க, இந்த மகிழ்மரத்தின் வயவு நோய்கெட நமது மகளிர்கள் தமது பவள வாயிலுள்ள அஞ்சுவை நறவத்தை அதன்மீது கொப்பளித்ததனால் அந்த நறவின் நாற்றமே அம்மரமுழுவதும் கமழ்கின்றது. அதனால் அம்மரமுழுவதும் சுரும்பினங்கள் நெருங்கி மொய்த்துக் கிடக்கின்றன. கவசமென்று மருளற்க, என்று அவன் உள்ளத்தைத் தேற்றினான். அந்தணன், மற்றொரு புறநோக்கி, ஐய! ஈதோ ஓர் அற்புதங்கண்டிரோ. அசோகமரம் தன் கிளைகளில் இளந்தளிர்விடுவதேயன்றிக் காய்ந்த அடியிலும் சிவந்ததளிர் பூப்பதுண்டோ? ஈதென்னவிந்தை யென்று கூறித் தன் விலாவிற் சிரித்தனன். அரசன் அவனை நோக்கி, ஏ! அறிவிவி, இவ்வசோகினடியிலே தோன்றுவது இளந்தளிர் என்று, இதன் வயவுநோய் கெட மாதர்கள் வைத்த அலத்தகச்சீறடிச் சுவடேயாம், என்று கூறினன். அதனைக் கேட்டலுமவன், நினது தேவியார் சீறடி நினது சென்னியிற் சேர்த்திய அளவில் முகமலர்கின்ற நின்னைக்காட்டிலும், அவருடைய சீறடி தன்னடியிற்பட்ட ஞானமே தளிர்க்கும் அவ்வசோகம் பெருமையுடையதன்றோ? இச்செயலையின் செயல் நின்செயலை வென்றது. தோல்வி நின்னதேயென்று கூறினான். அரசன் தன் கையிலுள்ள புஷ்பமொன்றினால் அடித்

தான். உடனே அந்தணன் கோபங்கொண்டவனாய் நீ அரசனானால் என்னை அடிக்கலாமோ, எந்த நீதியாற்றண்டித்தனை? அசோகனை உதைத்த யாரோ ஒருத்தியின் செயலினை மறைந்து நின்றுகண்டு அவ்விவரத்தையும் எனக்குக் கூறின நினது செயலினை நினது அரசிக்குத் தெரிவித்து நினைத் தண்டிக்கின்றேன், என்று நகையாடிப் பேசினன். அரசன் தன் இரண்டு கைகளாலும் அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு இனியவனை இங்நனமடிப்பதில்லை யென்றுகூறி ராணியினிடம் கலகஞ் செய்யாதிருக்க வேண்டினன். இவ்விதமாகப் பேசிக்கொண்டே சென்று திவிட்டராஜன் ஆண்டிள்ள படிக்கமேடை யொன்றின்மீது ஏறி உட்கார்ந்தனன். அருகினின்ற அந்தணன் அச்சிலாதலத்தினை நோக்கினவண்ணம் நின்று, உடனே தன் கைகளை நெறித்துக்கொண்டு வெருவிய மனத்தனாய்க் கண்கள் புரள உடல்நடுங்கப் பெரிதும் வியர்த்து, ஒவென வாய்விட்டுக் குழறி ஓடினன். அரசன், அவனை அழைத்து ஏன் அஞ்சுகின்றனை, யாதுகண்டனை, என்றுவினாவ அவனரசனை நோக்கி, ஐயனே! நீவிர் அந்த மணிச்சிலாதலத்திலிருக்க வேண்டாம்; அதனுள் ஒருபூதம் வாழ்கின்றது. அங்கிருந்தால் ஏதம் விளையும். நம்மிருவரையும் அதுசேர விழுங்கிவிடும். யாதும் தீதுவிளையுமுன்போதுவோம், போதுவோம், எழுக, எழுக, என்று கதறினான். அரசன் அதன் உருவம் எப்படியுள்ளது என்று கேட்க அவன் கூறுவானாயினன். அரசே! என்னவென்று சொல்லுவேன்; அதன் பயங்கரமான உருவத்தை நினைத்தாலும் என் மனம் நடுங்குகின்றது.

ஒளிவிடும் பொற்குண்டலங்களையும், வளையங்களையு மணி
 ந்த காதுகள் இருபுறமும் தொங்கிஅசைய, அதனது
 பெரியகண்கள் காண்போரை அச்சுறுத்துவனபோல்
 நாலாபக்கமும் இடைவிடாமற் சழலுகின்றன. குறு
 கிய கைகளையும் தாழிபோல் நீண்டுசரிந்து தொங்கும்
 வயிற்றிணையும் பார்க்கப் பார்க்க எனக்குப் பயங்கர
 மாயிருக்கின்றது. அதனது பெருவயிற்றில் நம்மைப்
 போலப் பத்துமனிதர் குடியிருக்கலாமே. உடனே
 அவ்விடம் விட்டெழுங்கள், என்று பரிதபித்துக் கூறி
 னான். திவிட்டநம்பி அவனைநோக்கி, அடே பெருமூட!
 அது நின்னுடைய நிழல் என்பதை அறிகலையோ, சந்
 திரகாந்தச் சிலாதலத்திற் றேன்றும் நினது பிரதிபிம்
 பத்தினைக்கண்டு நீயே அஞ்சுகின்றனையே, என்கூறி
 நகைத்தனன். உடனே வேதியன் நம்பியைநோக்கி
 ஐயனே, நீவிர் கூறுவது சிறிதும் பொருத்தமற்றது.
 என்னுடைய வயிறு இவ்வளவு பெரிது இருக்குமா.
 என்வயிற்றின் பரிமாணம் எனக்கே தெரியாதா.
 மேலும் ராமேச்சவரஞ் செல்லினும் சனீச்சவரம்
 விடாதென்று கூறுவதுபோல் யான் யாண்டேகினும்
 என் நிழல் என்னைவிட்டுத் தொலையுமா? அது கல்லுக்
 குள் எங்கனம் புகுந்துகொண்டிருக்கும், என்று கரை
 ந்து அழுவானாயினான். திவிட்டன் அவனைப் பார்த்து,
 அடே பேதாய்! நீ செய்யும் தொழில்கள் யாவற்றை
 யும் உன்னுடைய நிழலுஞ்செய்வதைப் பார்த்து அஃ
 தங்கனமாதலை யறிக, என்று கூறினான். உடனே
 விதூடகன் தன் கைகால்களை யசைத்துக்கொண்டு அச்
 சிலாதலத்தி னெதிரே நின்று கூத்தாடினான். அவ்விதமே

அவனது நிழலும் அசைவதைக்கண்டு ஒருவாறு தெளிந்தனனாயினும் அப்பூதம் தன்னைப்போல் நடித்துக் கோரணி காட்டுகின்றதோ என்ற ஐயம் அவன் மனத்தில் ஒருபுறமிருந்தது. என்றாலும் அரசன் தன்னுடைய நிழலே யென்று கூறியதனால் ஒருவிதந்தேறி அச்சிலாதல்த்கின் ஓரத்தில் ஒருபுறமுட்கார்ந்தனன். இப்படி இருவரும் இருக்கும் சமயத்தில் சுயம்பிரபை தனது தோழியர் புடைசூழ அச்சோலையை யடைந்து அரசனறியாமல், தான் அவனோடு வினையாட விரும்பித் தனது விஞ்சையின் வல்லபத்தால் தன் உருவத்தைப் பிறர்க்குப் புலப்படாவண்ணம் மறைத்துத் தன் தலைவன் அருகிற்போய் நின்றனள். அப்பொழுது விதூடகன் அரசனைநோக்கி, வேந்தே! ஈண்டுநிற்கும் இவ்வசோகமரம் தளிர்க்கும் வண்ணம் இதன்மீது தனது அலத்தகமூட்டிய பாதத்தினை வைத்த மாது யார்கொலோ, எவ்வுலக நங்கையோ வென்றுவினாவ, அவற்குத் திவிட்டநம்பி, விதூடக! சிவந்து செறிந்து திரண்ட விரல்களை யுடைய இவ்வடியினழகினை நோக்குங்கால் இஃது அரசனுக்குரிய விஞ்சைய மடந்தையின் மெல்லடி யென்பதற்கு ஐயமேயில்லை. அவனையும் நன்கறிவேன், என்று கூறினன். இதனை மறைந்து கேட்டுக்கொண்டிருந்த சுயம்பிரபை தன்னிலும் வேறாய் ஓர் விஞ்சையமடந்தை அரபனுக்குரியனோவென்று வெகுண்டு கண் சிவந்து நுதல் விபர்க்க அரசன்முன் தனது சுயரூபத்தோடு நின்றனள். கோபத்தோடு திடீரென்று தோன்றிய சுயம்பிரபையினைக் கண்ட விதூடகன் பயந்து சோலைக்குள் ஓடிப்போயினான். அவள் கோபத்தைக்

கண்ட நம்பி அவளுக்கின்மொழிகூறி உபசாரஞ் செய்தனன். அவள் சிறிதும் சினம் மாறாது அவளை நோக்கி, “சிவந்து, செறிந்து, திரண்ட விரல்களோடு கூடின அடியின் சுவட்டினால் அறிந்துகொண்ட விஞ்சையன் மடமகள் எவளோ அவளோடு நீ வினையாடி மகிழ்க. யான் என் கன்னிமாடம் புகுகின்றேன்” என்றனள். அவன், “அம்மகள் நீயே ஆதலின் என்னினின்று பிரிந்தேகுதல் தக்கதன்று” என்று அவளைத் தேற்றுமாற்றால் தேற்றினான். அவள் கோபம் சிறிதாறி, ஓடிய பார்ப்பாளைப் பிடித்துவரத் தன் சேடியர்க்குக் கட்டளையிட்டனள். மாதர்கள் சென்று அவளை வலிந்துபற்றி இழுத்து வந்தார்கள். அவன் மிக்க பேதமையுடைய வளையக் கண்கள்புரள நாற்புறமும் விழித்து ஒருபுற மொதுங்கி அஞ்சி அஞ்சி வருவதைக்கண்ட விஞ்சையன் மடமகள் நெஞ்சகங் குளிர்ந்து புன்னகைசெய்து தன் சேடியரை நோக்கி, பார்ப்பாளைப் பூமலைகளால் கட்டி இழுத்துவர ஏவினள். அப்பொழுது அரசன் பேசிய இனிய மொழிகளால் கோபமுற்றிலு மாறிய அம்மங்கை, அப்பார்ப்பான் ஏன் ஓடினான், யாது தவறு இழைத்தனன், கூறுக என்று கேட்க, அவனும், மாதர்மணியே! இம்மாதவன் தீதொன்றும் புரிந்திலான், சிறிதும் ஏதமிலான் என்று கூறினான். அவளும் மனங்களித்து அவ்வேதியனைக் கட்டிய மாலையை அறுத்தெறிய ஆஜ்ஞாபித்தனள். குறிப்பறிபும் அந்தணன் அரசியின் முன்னர் அவள் மனமகிழுமாறு அற்புதமான ஆடல், பாடல்களோடு ஆசியஞ்செய்யத் தலைப்பட்டனள். அச்சோலையின்கண் இனிமைவீறிய

கணிகளின்மேலே தன் மனமேறுவதையும் வாய் ஊறுவதையும் கையாற் சைகைசெய்து கூறுவதோடு நில்லாது வாயாலும் இன்னிசை யெழுப்பிப் பாடுவானாயினான்.

“ஓடு மேமனம் ஓடுமே
கூடு மேதணி கோதையாய்!
காடு சேர்கனி காண்டொறும்
ஓடு மேமன மோடுமே.”

“ஊறு மேயெயி றூறுமே
வீறு சேர்விரி கோதையாய்!
சேறு சேர்கனி காண்டொறும்
ஊறு மேயெயி றூறுமே.”

“வேண்டு மேமனம் வேண்டுமே
பூண்ட பொன்னணி மார்பினாய்!
நீண்ட மாங்கனி நேர்தொறும்
வேண்டு மேமனம் வேண்டுமே.”

என்று கைத்தட்டிக்கொண்டு குதித்துக் குதித்துப் பாடினான். இதைப்பார்த்துச் சயம்பிரபை அவன் வேண்டிய கனிவகைகளை ஏராளமாக வரவழைத்துத் தந்து அவற்றை அவன் வயிரூரத் தின்று மனங்களிக்குமாறு செய்தனள். பின்னர் அவள் பாரிஜாத மகனுக்குக் காமவல்லிக் கன்னியினை மணம் செய்யுந் தொழிலில் ஊக்கமுடைபாளாய்த் தன் தலைவனையும் அவன் பாங்களையும் அழைத்துக்கொண்டு, இரத்தினவேதிகையின்நடுவில் வைத்துப் பணிநீர்விட்டு வளர்க்கப்பெற்ற பாரிஜாதத்தருவினையடைந்தார்கள். அப்பொழுது அவள்சேடியர் குழாங்கள் பலவாத்தியங்களைக் கோஷித்துக்கொண்டு அவளை வந்து சூழ்ந்தன. பின்னர், மகளிர்கள் ஒருங்குகூடி பாரிஜாதத்

திற்கும் காமவல்லிக்கும் பனிநீரினால் மங்கல ஸ்நானஞ் செய்து இரத்தினபாணங்களைப் பூட்டிச் சார்தங் குங்கும மாதியவற்றா லலங்கரித்து அவற்றிற்கு முறையே பொழிலரசு, பொழிலரசி என்ற பட்டங்களை இட்டுக் கொண்டாடினார்கள். பிறகு யாவரும் பெருங் களிப்புடைய ராய்த் தத்தம் விளையாட்டின்மேற் சென்றனர். திவிட்டனுக்கும், சுயம்பிரபைக்கும் அப்பொழுது மக்களைப் பெறவேண்டுமென்ற விருப்பம் பெரிது முண்டாயது. “இன்னகைப் புதல்வர் செல்வம் யாவரே யினிதென னாதார்.” பின்னர்ச் சுயம்பிரபையும் ஏனைய மடமாதர்களும் பொழில்விளையாட்டு விளையாடி நிற்குமளவில் திவிட்டனும் அந்தணனும் மாயவித்தையால் மறைந்து நின்று அன்டோர் புரியும் விளையாடல்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

மாதர்கள் மலர்கொய்தும், பிணையல்கள் புனைந்தும், அவற்றையணிந்தும், பின்னர்க் களைந்தெறிந்தும், மலராமரங்களை மலர்வித்தும், மலர்ந்த மரங்களிலேறி விளையாடியும் பொழில் விளையாடுதலைப் புரிந்து, பின்னர் ஆங்குள்ள செய்குன்றுகளில் ஏறித்திரிந்தும், சிலம்பெதிர் கூவியும், அம்மனை கழங்கு பந்து முதலியவைகளைக் கொண்டு விளையாடியும், பாடியும் பொழுது போக்கி யிருக்குமளவில், திவிட்டன் ஒரு மாயாதெய்வத்தை அழைத்து அதனை ஓர் களிஞ்சு அம்மாதர்கள் முன்வராவின்னன். மங்கையர்கள் யாவரும் அதனைக் கண்டு வெருவி விரைந்தோடினர். அப்பொழுது சுயம்பிரபை அச்சம் பெரிதுமடைந்து, தனது காதலனைக் கூவினாள். அவனும் அவள்முன் தோன்றி யானையைத்

தூரத்தித் தேவியைக் தேற்றி அவளது நிலைகுலைந்த கோலத்தைச் செவ்வனே திருத்தி அவளை மனங்களிக் கச் செய்தனன். சூரியன் உச்சிப் பொழுதையடைய மாதர்களின் நுதலில் முத்தனைய வியர்வையைக் கண்ட திவிட்டன் அவர்களை யழைத்துச்சென்று சந்தனவாவி, செங்குவளைவாவி, பன்னீர்வாவி, முதலிய தடாகங்களில் நீர்விளையாடல் புரிந்து மிகவும் அகங்களிகூர்ந்தனன். பிறகு யாவரும் அச்சோலையின் நடுவணுள்ள சந்திர காந்த மண்டபத்தினை யடைந்து ஈரம்புலர்த்தி எழிலா டை புனைந்து களபமணிந்து பணிநீர் தெளித்த நறுமலர் மாலையூடி அமிழ்தினுடனிய போனகங்களை யுண்டு நெடுநேரம் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது இரதநாபுரசக்கிரவாளத்திலிருந்து ஒரு தூதன் ஆகாயவழியாக வந்து அரசனைபடைந்து அவ னடிபணிந்து நின்றனன். அரசன் அவனை நோக்கிச் சடியரசன் முதலியோர் க்ஷேமமோவென்று குசலம் வினவினான். அத்தூதனும், வாழிய, அனைவரும் க்ஷேம மென்றுகூறித் தான் கொணர்ந்த சடியரசன் திருமுக த்தை அரசன் கையில் நீட்டினான். அவன் அதனை வாங்கிச் சுயம்பிரபையினருகு நின்ற அவளது உயிர்த் தோழியாகிய அமிர்தமா பிரபையினிடங் கொடுத்து அதனை வாசிக்கச் சொல்லினன்.

அவளும் அங்கனம் செய்தனள். அதிற் கண்டிரு ந்த விஷயம், ஸுரோந்திர காந்தமென்னும் உத்தரசேடி நகரத்தினை அரசாளும் மேகவாகனன் மகன் ஜோதி மாலையென்னும் அணங்கினைச் சடியரசன் மகன் அருக்க கீர்த்திக்கு மணம்புரிந்த விவரமே. இதனைக்கேட்ட

யாவரும் எல்லையற்ற இன்பத்தில் மூழ்கி அத்தூதற்கு வேண்டிய ஆடையணி முதலியன ஈந்து மனமுவப்ப விடைகொடுத்தனுப்பினார்கள். அவனும் அவர்களை வணங்கிச் சென்றான். அப்பொழுது சூரியன் அஸ்தமித்தான். இராக்காலமானபின் திவிட்டனும் அரசு கன்னியரும் பற்பல ஆடல் பாடல்களினால் மனங்களித்துப் பின்பு அரசனும் அரசியும் சயனக்கிரகத்தில் அழகிய மஞ்சமேறித் துயில் கொண்டனர். சயம்பிரபை தூங்குகையில் களங்கமற்ற பூரணசந்திர னொன்று தன் வாயினுட்புகுந்து வயிற்றினிற் சென்றதாகக் கணவு கண்டஞ்சி எழுந்து அக்கனவினைத் தன் காதலற்குக் கூறினள். அவன் அவளை அஞ்சலையென்று தேற்றி இஃதோர் நன்னிமித்தமே. ஏகசக்கிராதிபதியாக இவ்வுலகத்தினை ஆளும் மைந்தனைப் பெறுவாய், என்று கூறினான். அப்பொழுது ஆகாயத்திலுள்ள சந்திரன், தான் அவன் வயிற்றினுட் புகுந்தது உண்மைதானென்று உலகங்கருதச் செல்லுவான்போல அஸ்தமனமாயினன்; சூரியன் அவள்வயிற் றோன்றும் புதல்வன் பேரொளியினைக் காட்டுவான்போலக் கீழ்த்திசையில் உதயமாயினான். அன்றுமுதல் சயம்பிரபை கருப்பவதியாயிருந்து தக்க காலத்தில் கோள்களும் நாள்களும் வலியுறச்சுவாதி நட்சத்திரத்தில் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தனள். அவன் பிறந்தபொழுது பற்பல நற்சகுனங்களும் நிகழ்ந்தன. மங்கல தூரியமெங்கும் கடலொலிபோல் முழங்கின; நகரமாந்தர் மலை தோரண மாதியவற்றால் நகரலங்காரஞ் செய்தனர். இறைவன், மறுமன்னரிடம் ஏழு வருடமளவும் இறை வாங்காதொழிக, பொன்னை

யும் மணியையும் யாவருங்கொள்ள வாரிவீசுக, காவலி
 விருந்த குற்றவாளிகள் பலரையும் சிறைவீடு செய்க,
 என்று எங்கும் முரசறைவித்தனன். அருகனையத்
 தில் பலிகளிட்டுத் திருவிழாக் கொண்டாடினர். மக
 ளீர்கள் ஒருங்குகூடி வீதிகள் தோறும் எண்ணெயும், கள
 பமும், இழுதும், நானமும், சுண்ணமும் தூவி விளையா
 டினர். பிறகு புண்ணிபாகவாசனம்செய்து அக்குழ
 ந்தைக்கு விஜயவென்று நாமகரணஞ்சூட்டி வளர்ப்பா
 ராயினர். அப்புதல்வன் நானொருமேனியும், பொழு
 தொருவண்ணமுமாய்ச் சக்கிலபகூத்துத் தாராபதி
 போல் இனிது வளர்ந்தனன். இம்மங்கலச் செய்தி
 யைத் தக்கணசேடிக்கு அறிவிக்கத் திருமுகத்தோடு
 தூதனை விடுத்து, அவன் வரவினை எதிர்பார்த்திருக்கு
 மளவில், விமானமொன்று விசம்பாறாக விஞ்சையருலகி
 னின்று மண்ணிடையிழிந்தது. இஃதென்னென்று
 யாவரும் யோசித்து இருக்குமளவில் விமானத்தினின்று
 இழிந்துவந்த தூதர்கள் திவிட்டநம்பியை நோக்கி, ஐய!
 நம்மரசன் அருக்ககீர்த்தியின் மனைவி சோதிமாலே நித்
 திரைசெய்யும் அமயத்தில் மதியமொன்று இழிந்து
 வந்து தன்வயினடைந்ததாகச் சொப்பனங்கண்டு அது
 முதல் கருப்பவதியாயிருந்து நல்ல சுபமுகூர்த்தத்தில்
 அபிர்ததேசனென்னும் பெயரிய புதல்வனைப் பயந்த
 னள். இம்மங்கலத்தை நாமக்குரைக்கும் பொருட்டு
 எம்மை எண்ணெயும் சுண்ணமும்கொண்டு இவண்வர
 அரசன் ஆஜ்ஞாபித்தனன். இதிலே எம் வரலாறெ
 ன்று உரைத்தனர். இதனைக்கேட்ட திவிட்டராஜன்
 உள்ளம் மகிழ்ந்து வந்தவர்கட்கு உபசாரங்கள் செய்து

அளவிடும் ஆடையாபரணங்கள் அளித்து விடைகொடுத் தனுப்பினான்.

நதிமனமாக, சரத்காலத்துப் பூர்வபக்கத்துத் திங்களைப்போல் வளர்ந்த விஜயன் ஐந்து வயதினராய்க் கல்விகற்றற்றிருப்பருவத்தினை யடையப் பெரியார் பலர் ஒருங்குகூடி நல்ல சபமுகூர்த்தத்தில் நானாவித வாத்தியங்களுங் கோஷிக்க அவனுக்கு நல்லாசிரியர் முன்னிலையில் வித்தியாரம்பம் செய்வித்தனர். அவன் கல்விகற்று வருநாள் திவிட்டநம்பியின் அருளினைப் பெற்ற சுயம்பிரபை விஜயனுக் கீனையாளாய் இனையாட்கு இனையாளாகிய புதல்வியை பெற்றெடுத்தனர். பெற்றோர் அக்குழவிக்கு ஜோதிமாலையென்று நாமகரணஞ்செய்து இம்மங்கலச் செய்தினை வித்தியாதர வுலகிற்கும் அறிவித்தனர். அப்பெண்மணியும் காமவல்லியோ, தாமரைச் செவ்வியோ என்று யாவருங் கருதப் போழுகுடன் வளரப் பல கலைஞானங்களையும் போதித்தனர். அவளும் திருமகளேயன்றிக் கலைமகளையும் பொருவுவாள் இவளெனயாவருங் கூற எல்லா விஞ்சைகளிலும் வல்லவளாயினள். ஒருநாள் இவள் தன் சேடியரோடு பந்து விளையாடிக் கொண்டிருந்தபொழுது திவிட்டராஜன் அவளைக்கண்டு தன் அருகே யழைத்துத் தன் மடிமீதிருத்தி நெற்றியிலுண்டாகிய குறுவேர்வையைத் துடைத்துச் சீராட்டினன். அப்பொழுது அவள் மங்கைப் பருவமடைந்ததை யுணர்ந்த அரசன், தன் மனைவி சுயம்பிரபையோடு தமது மடமகளின் மணவினையைப் பற்றி ஆலோசித்துச் சுயம்வரநாட்டுதலே தக்கதென்று தீர்மானித்து, இன்னநாள் சுயம்வர தினமென்று ஏற்படுத்தி

திப் பற்பல தேயமன்னருக்கும் தூதரைப் போக்கி, நகரமெங்கும் முரசறைவித்தனன். சுரமைநாடெங்கும் அமரருலகம்போலப் பேரொளி பரந்து நின்றது. சுயம்வரத்திற்கு பற்பல தேயமன்னரும், மண்டலீகரும், பட்டவர்த்தனரும், மகுடவர்த்தனரும், விஞ்சையர், அமரர், சுருடர், கின்னரர், கிம்புருடர், கந்தருவராதியோரும் வந்து சேர்ந்தனர். போதனமாநகரமெங்கும் இடம்போதாதாயிற்று. திவிட்டராஜன் மைத்துனன் அருக்ககீர்த்தியும் தன் மனைவியே ஜோதிமாலை, மகன். அபிரித்தேசன், மகன் சுதாரையாகிய இவர்களுோடு போதனமாநகரம்வந்து சேர்ந்தனன். திவிட்டராஜன் அவர்கள் யாவரையுமழைத்து உபசரித்தனன். சுயம்வர தினத்தன்று பற்பல வாத்தியங்களும் கடல்போலொலிக்கவந்த அரசர் முதலியோர் சுயம்வர மண்டபத்தை யடைந்து தங்கள் தங்களுக்கென் றியன்ற மஞ்சங்களில் ஏறியிருந்தனர். அவர் தம்முள் இக்குவாகு குலத்தோன்றலாகிய அயோத்திமன்னனும், குருகுலம் பெருமையுறப் பிறந்த அத்தினாபுரி அண்ணலும், நாதவபுரக் கொழுந்தாகிய குண்டலபுர மன்னனும், உக்கிரசேன குலச் செம்மலாகிய வாராணசி நிருபனும், அரிகுலத்திற் சேர்ந்த சூரியநகர் நராதிபதியும், சந்திரகுலோத்தமனான மதுரையம்பதிப் புரவலனும், இன்னும் பற்பல தேயமன்னர்களும் சுயம்வர மண்டபத்தில் எள் விழுதற்கு மிடமின்றி நிறைந்திருந்தனர். அப்பொழுது அருக்ககீர்த்தியின் குமாரனாகிய அபிரித்தேசனாகிய வித்தியாதர குமாரர்களும் அம்மண்டபத்தை யடைந்து தத்தம் ஆசனங்களில் வீற்றிருந்தனர்.

பின்னர், திவிட்டராஜன் கட்டளைப்படித் தாதியர்கள் ஜோதிமாலேக்கு மணவணிபுனைந்து மாலேசூட்டி அச்சபைக்குக் கொண்டுவந்தனர். அப்பொழுது மங்கலவாத்யங்கள் அளவின்றிக் கோஷித்தன. அவள் நடந்துசெல்லும் வழியில் இடையறாது மகரந்தப்பொடிகளைத் தூவினர். அவள் அன்னம்போல் மென்மெல நடந்துசென்று சபையிற் புக்கனள். மன்னர்கள் யாவரும் அவள் பேரழகினைக் கண்டு வியந்து, இவளது கைம்மாலையைப் பெறுங்காளையே நல்லபாக்கியவான், அவன் யாவனே, என்று பெருங்கலக்க முற்றிருந்தனர். அப்பொழுது ஜோதிமாலையின் அருகிலிருந்த உயிர்த்தோழி அவளுக்கு அங்கு வந்திருந்த இக்குவாகு குலத்திறைவன் முதலான நிலவேந்தர்களைப் பிரம்புகொண்டு சுட்டிக் காட்டி, அவரைப்பற்றியும் அவர் நாடுநகரங்களைப் பற்றியும் விவரமாய் எடுத்துக் கூறினாள். இதோ நவரத்தின கசிதமாய் விளங்கும் இரத்தின விம்மாசனத்தில் அழகிய பருவதாசுருதியான புயங்களோடு விளங்குபவன் இணையற்ற இக்குவாகு குலத்தரசன். இவன் தருமசக்கிரப் பிரவர்த்தகனாகிய அருகக் கடவுளின் பதமலரை மறவாதவனாய் விருஷப தீர்த்தங்கரரின் அருளினால் இரத்தின கிரீடத்தைப் புனைந்து அரசாண்டு வருபவன். இவனுக்கு நிகராகப் பராக்கிரமத்தையுடைய அரசர் எவருமில்லை. அவன் பக்கத்துவிளங்குபவன் அழகிய சக்கிரங்களுடைய இரத்தின்மேலேறி ஸமுத்திரத்தின்மேலும் அதனை ஓடச்செலுத்திப் பகைவரை வென்று அளவற்ற நிதியினையும் மணியினையும் அணிகலங்களையும் கப்பமாகக்கொணர்ந்து உலகம்யாவும் ஒரு

குடையின்கீழ் உறங்கக் காத்த பாதராஜன்* வழித் தோன்றல்; இவனால் நிலமடந்தை துயர்நீங்கி வாழ்கின்றனள். இவனது குணத்தின் நலத்தினையும் அழகின் பெருமையையும் யாவரே எடுத்துரைக்க வல்லார். இவனது இடப்பாகத்தில் வீற்றிருப்பவன் குருகுலமன்னவன். இவன் அருகக் கடவுளின் திருவருளால் அகனிலம் உய்யுமாறு தனது ஆழியை உருட்டி, மண்டலாதிபர்கள் எவரையும் வென்றிகொண்டு, தன்னடிப்படுத்திய வயவீரன். தேவர்கள் ஒருங்குசேர்ந்து சப்தமேகங்களையேவிப் பெருமழை பொழிந்தகாலத்தில் இவன் சாக்கூடங்கட்டி ஒரு துளியுமுட்புகாமற் செய்த பெருமுரவோன். இவன் பெருமையை எடுத்து இயம்ப வல்லவர் எவருமில்ர். இவன் பக்கத்தில் தவளகூத்திர நிழற்ற வெண்கவரி இருபுறமுமசைய வீற்றிருப்பவன் வடமலைமேலரசாண்டு உலகுதூந்து பெருந்தவம் புரிந்த சயம்பூலின் வழித்தோன்றல். சக்கிரவர்த்திகள் வரிசையாகப் பிறந்து உலகாண்ட உக்கிரசேன ராஜவம்சத்தின் சிறந்தோனாகிய இவ்வள்ளவின் திருவழகினை இனிது நோக்குவாயாக. அதோ தெரிகின்றவன் நாதவகுலத்துத் தோன்றலாகிய குண்டலபுரத்தரசன். இவன் சோழன், இவன் பாண்டியன், இவன் கலிங்கன், இவன் தெலுங்கன், இவன் கோசலத்தான் மற்றவன் காபுரத்தான் என்று மன்னர் பலரையும் அன்னவர் கீர்த்தியையும் எடுத்துக்கூறிப் பின்னர் தேவகணங்களோ டொரு புறமிருந்த விஞ்சையர் வேந்தரைக்கூறி வந்தனர். அப்பொழுது பாங்கி, அருக்ககீர்த்தியின் புதல்வன் அமிர்த தேசனைச் சுட்டிக்காட்டி அவனை இன்னான் என்று

உணர்த்துமுன்னரே, ஜோதிமாலையின் கண்கள் அக் காளையின் பேரழகாகிய வலையிற் சிக்குண்டதனால் அவள் அக்கோதிலாக் குமரர்க்கே தனது பாணியால் தாதுலாமாலேசூட்டி நாணினால் தலைவணங்கி நின்றனள். ஊழ்வினையின் வல்லபத்தினை எவரே உய்த்துணர்வல்லார். திவிட்டநம்பி, தனதுமகள், தன்னுடையமைத்துனன் மகன் அமிர்ததேசனுக்கு மணமாலே சூட்டியதையறிந்து மனமசுழ்ந்து, அவர்களைக் கங்கைபாதிப்புணித நீர்களால் மஞ்சனமாட்டி மங்கல தூரியமுழங்க அந்தணர் செந்தீவனர்ப்ப விவாஹமஹோத்ஸவத்தைப் பலரும் கண்டு களிசூர இனிது இயற்றினான். அருந்ததி தரிசனமும், பூரணகுதிகளும், நடந்தபின்பு தம்பதிகளிருவரும் தம் மாளிகையடைந்தனர். விவாக முடிந்தவுடனே விஞ்சையராஜகுமரான் அருக்ககீர்த்தி தன்மடமகள் சுதாரைநாம சுந்தரிக்குச் சுயம்வரமென்று யாண்டும் முரசறைவித்து அரசர்களை மண்டபத்திற் சேர்த்து நல்ல முகூர்த்தத்தில் தன் மகளைச் சுயம்வரமண்டபத்திற்குத் தோழியர் புடைசூழ வரவழைத்தனன். தோழிகள் அம்மங்கைக்கு அரசர்கள் பலரையும் ஒவ்வொருவராக இன்றார் இன்றாவென்று எடுத்துக் கூறிவரும்பொழுது, அந்நங்கை திவிட்டராஜன் புதல்வனாகிய விஜயகுமாரனுக்கே மாலேசூட்டினள். பின்பு சுதாரைக்கும் விஜயனுக்கும் முறைப்படி அக்கினி சாக்ஷியாக விவாகம் நடந்தேறியது. யாவரும் பேரானந்தத்தில் மூழ்கினர். விஜயகுமாரனும் அவன் மனைவி சுதாரையும் போதனமாநகரில் இனிது வீற்றிருக்க, ஜோதிமாலையும் அமிர்ததேசனும் இரதநுபுரத்தினை

யடைந்து பேரானந்தம் அனுபவிப்பாராயினர். திவிட்ட ராஜன் ஏகசக்கிராதிபதியாகவும் அவன் மகன் விஜயன் இளவரசாகவும் மறுமண்டலாதிபர்கள் தம்மை வணங்கிப் பணிகேட்ப அரசவீற்றிருந்தனர்.

அத்தியாயம் 9

இங்ஙனம் திவிட்டராஜன் சுயம்பிரபைமங்கையை மணந்து ஸர்வலோக நாயகனாகி இந்திராதியரும் அனுபவித்தற்கரிய இணையிலாப் பேரின்பத்தினை அனுபவித்தலையும், எல்லா நகரங்களிலும் போதனமாநகரமே சிறப்படைந்து விளங்குவதையும் பயாபதி அரசன் கண்டி களிகூர்ந்திருந்தனன். ஒருநாள், திவிட்டன் புதல்வனும் புதல்வியும் பயாபதி அரசன் பாங்கணையப் பயாபதி அரசன் அவர்களைப் பலவிதமாகப் பாராட்டிச் சீராட்டிச் சிறப்புச்செய்து அவர்களுடன் களித்திருக்கும்பொழுது, அவனுக்கு அடியிற்கண்டபடி ஓர் எண்ணம் தோன்றியது. ‘உலகிலுள்ள அரசர் பலருள்ளும் நான் பெரிதும் மேம்பட்டுவிளங்க எனக்குத் திருமாவின் அவதாரமான திவிட்டன் மகனாகத் தோன்றியதும், விஞ்சையராஜன் தனது மகளை அவனுக்கு வலியக்கொணர்ந்து கொடுத்துச் சிறப்புச் செய்ததும், இவர்தம் குழந்தைகளாகிய விஜயனும் ஜோதிமாலையும் மாதுடர்க்கரிதாகிய வித்தியாதர பதவியினை யடைந்ததும் ஆகிய இவையெல்லாம் நான் முற்பிறப்பிற்செய்த தவத்தினாலன்றோ. ஆதலின் இப்பொழுதும் நான் தவமியற்றினால் இன்னும்மேலான பத

வியையடைந்து பெரும்பேறு பெறலாம். இவ்வுலகத்தில் இதற்குமுன் அரசாண்ட பராக்கிரமமுடைய அரசர் பலரும் மாய்ந்தனரே யன்றிச் சிரஞ்சீவியாய் வாழ்ந்தவரார்? அறுவகைச் சுவையினைமுடைய உண்டிகளை மாறி மாறி யுண்டு இரத்தினொபரண பூஷணங்களை அணிந்து, நாம் நாம் என்று பேரபிமானத்துடன் வளர்த்த இவ்வுடலமும் வாஸிப யௌவனை கௌமார நிலைமைகளைக்கழிந்து நரை திரை மூப்புப்பிணிச் சாக்காடடைந்து மேகத்தில்விழுந்த இந்திரதனுவைப்போல் போக்கு வரவினை அறியற்பால வாகாப் புணர்ப்பினை யுடைய தாய்க் கழியுமாதலின், அதனை நம்புதல் பேரிழுக்கினைத் தரும்.

“ எரிபுரை யெழில தாய
விளந்தளி ரிரண்டு நாளின்
மரகத வுருவ மெய்தி
மற்றது பசலை கொண்டு
கருகிலை யாகி வீழ்ந்து
கரிந்துமண் னாதல் கண்டும்
வெருவிலர் வாழ்து மென்பார்
வெளிற்றினை விலக்க லாமோ.”

“ தொகைமல ரலங்கல் சூட்டித்
தூநறுஞ் சண்ண மப்பிப்
புகைநனி கமழ ஆட்டிப்
புறஞ்செயப் பட்ட மேனி
சிகையினோர் சிறுமுட் டண்டச்
சிதைந்தமுக் கொழுகு மாயின்

நகைபெரி துடைத்து நாண

மிதனைநா மகிழ்த நெஞ்சே,''

என்று இவைபோன்ற பலவற்றைச் சிந்தித்து, நிலையில் லாதவற்றைக் கொண்டே நிலையுள்ள தருமத்தைச் செய்கவென்று வேதங்கள் கூறுகின்றமையால் நாம் இந்தச் சரீரமுள்ளபோதே இம்மை மறுமைகளை யளிக்கும் தருமத்தைச் செய்யவேண்டும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளாதவன் பேதையிலும் பேதையாவான். ஆதலின், உண்மைஞானத்தைப் பெறவேண்டிவது அத்தியாவசியகம், என்று தீர்மானித்துப் பயாபதி அரசன், தன் மந்திரிகளை வரவழைத்து மந்திரசாலையை அடைந்து, அவர்களை நோக்கிப் பின்வருமாறு பேசுகின்றனன் :—

மந்திரிகாள் ! பகைமன்னராற் கொள்ளப்படாததாயும் கள்வராலும் அபகரிக்க முடியாததுமாகிய நிலைபெற்ற செல்வம் ஒருவருக்குக் கிடைக்குமாயின், அதனை எங்ஙனம் காப்பாற்றலாம்? அதனைக் கெடுக்கவரும் இடையூறுகள் யாவை? என்று கேட்ப, அதற்கு அமைச்சர்கள், அரசே! நற்குணமுடைய ஒருவன் நன் முபற்சியாலீட்டிய செல்வத்தினை நல்வினை உளனாயின் இனிதனுபவிக்கலாம். அதற்கு இடையூறுக எதிர்வது கூற்றமே, என்று கூறினர். அதற்கு அரசன், அக்கூற்றத்தால் கொள்ளப்படுவது யாது? அதனைக் கூறுமென, அவர், அரசே! நானுலந்தகாலத்துக் கூற்றுவன் மேல்வந்து ஆன்மாவினைக் கவருவான், என்றனர். அரசன் எவ்வுபாயத்தால் அக்கூற்றுவனை வெல்லலாம், என்று கேட்ப அதற்கு அவர், ஐயனே! பல பீழைகளையு மிய

ற்றிப் பலவிதமான பிணிகளாகிய சேனைகள் சூழ்வந்து உயிரின் வாழ்நாளை அபகரிக்கின்ற கூற்றுவனை வெல்லும் உபாயத்தை யாங்கள் அறிந்திலோம், என்று கூறினார்கள். பயாபதி அவர்களைநோக்கி, அமைச்சரே! நமது செல்வமெல்லாம் காலன் கையிலுள்ளது. ஆன்மா இவ்வுலகத்து வாழும் வாழ்க்கை, மான்கன்றென்று தன்மேல் கொடியவேங்கை ஒன்றுபாய இருக்கும்பொழுது இளம்புல்லை ஆய்ந்துமேயும் தன்மையினை நிகர்க்கும், என்று கூறினன். அமைச்சரும், தாங்கள் கூறுவதுண்மையே, யாம் அனைவரும் யானைவாயிற் கவளம்போலக் காலன்வாயில் அசுப்பட்டு விழிக்கின்றோம், என்றுகூற, அரசன், அக்காலன் வாயினின்றும் தப்புமாறு உறுதி கூறும் தக்கோர் யாவர்? என்று வினாவினான். அதற்கவர்கள் உலகவாசையைத் துறந்து அருகன் திருவடிப் போதினை அனவரதமும் அகத்திற்கொண்ட முனிவரரே அதற்குத் தக்கோர். அமலன் அடியைத் தியானிக்கும் அறிவுடையோரினும் பெருமையுடையோர் எவருமில்ர். ஆதலின், அருகக்கடவுளின் திருவடியை அடைக்கலம் புகுதலினும் உயிருக்கு உறுதிபயக்கும் அரண் வேறென்றும் இல்லை யென்று கூறி முடித்தனர்.

இதனைக்கேட்ட பயாபதி அரசன் அவர் சுடர் விளக்கில் நெய் விட்டாங்கு அகமிக மகிழ்ந்து தன் பரிசனங்களை நோக்கி மலர்மிசைவதியும் வானவர்க்கு இன்று அணிவிழா அயரும் நற்றினமென்று நகரமெங்கும் முரசறைய ஏவினான். இதனைக் கேட்ட மாந்தர் பலரும் நகரினைப்புனைந்து பொன்னுலகினும் அணிபெற அலங்கரித்தனர். நவமணிகள் புதை

த்த மாடங்கள்பிசை அகிற்புகை வதும் * தோற்
 மும், மேருமலைபின் சிகரத்தில் இளமழை தவழ்வதொ
 த்து விளங்கியது. பயாபதி அரசன் தூயநீர்படிந்து
 புனிதனாய் அருகனாலயம் செல்லப் புறப்பட்டனன்.
 அப்பொழுது வெண்துகிலுமித்து வெண்மலைசூடி
 வெண்சாந்துபூசி வெள்ளணி யணிந்து வெண்மருப் பிர
 ண்டிடைய வேழங்களிலிவர்த்து வேதியர் பலரும் ஆதி
 நாதன்ஓதிய போததூல்பயிலும் வாயினராய்க் கடவுளைப்
 பரவிவந்தனர். அரசர்கள் பலரும் செவ்வாடை தரித்துச்
 செம்மலர்மலைசூடிச் செவ்வணியணிந்து செஞ்சாந்து
 பூசி அரசவாக்களின்மேல் ஆரோகணித்துப் பின் தொட
 ரலாயினர். செங்குவளை மலர்சூடிச் செம்பொற்சாந்து
 பூசிப் பொன்னணி புனைந்து பீதாம்பரங்கள் தரித்து
 வைசியரும் சூத்திரரும் இவர்கள் பின் நெருங்கிவந்த
 னர். இங்ஙனம் யாவரும் தன்னைச் சூழ்ந்துவரப் பயா
 பதி அரசன் பட்டத்துயானையின் மீதேறி, நீர்ப்பலி,
 விரைப்பலி, மலர்ப்பலியாகிய இவற்றை பெரிதாக்கி
 கொண்டு வேலனகண்மடவார் இருபுறமும் கவரிவீசப்
 பால்போலும் வெண்ணிறமுடைய ஆதபத்திரம் மேலே
 நிழற்றச் சினகரத்தைச் சென்றடைந்து, அருகனை மன
 மொழி மெய்களால் வணங்கிப் பூஜைசெய்து சினகரத்
 தை வலம்வந்து அருகக்கடவுளின் எதிரின்று வாயாந்
 துதித்து வாழ்த்தினன். பின்னர், கடவுளின் நிருமாலிய
 சேடத்தையணிந்து அபலிலுள்ளதோர் மண்டபத்தில்
 தியானச் சோதியுடன் அமர்ந்திருந்த ஓர் முனிவரைக்
 கண்டு வணங்கி அவர் பதமலரைச் சிரமேற்கூடி,
 ஐயனே! அடியேன் உய்யுமாறு பிறவிப்பிணியை நீக்கும்

உபாயத்தினை அருள் செய்யவேண்டும், என்று பிரார்த்தித்தனன். அம்முனிவரரும் அரசனைநோக்கிப் பின்வருமாறு உபதேசம் செய்தருளினார்.

அரசனே! உலகில்வாழும் ஆன்மகோடிகள், நரககதி விலங்குகதி மாநாடகதி தேவகதி என நால்வகைப்படும். அவற்றுள் நரககதி பாவஞ்செய்தோர்மேவும் உலகமாம். அந்நரகம் எழுவகைப்பட்டு ஒவ்வொன்றும் எவ்வேழு பாகங்களை யுடையதாய் நார்பத்தொன்பதாய் விரிந்து நிற்கும். சிலநூல்கள், அவை எண்பத்துநான்கு பிரிவினையுடையனவென்றும் கூறுகின்றன. அவை இருள்நரகம் முதல் கும்பிக்குழி ஈறாக வாயினாற் சொல்லவும் மனத்தினால் நினைக்கவும் அருவருப்பினைத் தரத்தக்கவைகளாம். அந்நரகங்களை யடைந்தவர் படுந்துயரங் கணக்கில. அவரவர்கள் பூமியிற்செய்த பாவச் செயல்களுக்குத் தண்டனையாக பற்பலவிதமான துயரங்களை அவர்கள் அனுபவிப்பார்கள். எமகிங்கரர்கள் சிலரைக் கொதிக்கும்நெய் புகைந்துகொண்டிருக்கும் செப்புக்கடாரத்திலிட்டுப் பொரிப்பர். சிலரைப் பழுக்கப் பழுக்கக் காய்ந்த இருப்புப்பாவையைத் தழுவின அடிப்பார்கள். இருப்புமுனைகள் பதித்த பெரிய தண்டாயுதங்களால் சிலர் உடலங்களைப் பஞ்சாய்ப்பறக்க அடித்து நொறுக்குவார்கள். சிலர்வாயில் தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள். சிலர் நாவினைப்பிடுங்கியும், சிலர் கண்ணைச்சூன்றும், சிலர் உடலங்களைச் செக்கிலிட்டுத் திரித்தும், தோலைஉரித்து நெருப்பில்வாட்டியும், கோடாஸிகளால் மார்பினைப் பிளந்தும், கழுமரங்களிலேற்றியும்,

தண்டம் புரிவார்கள். இங்ஙனம் தண்டிக்கப்படுபவர்களுள் தண்ணீர் வேட்கையால் அலறுபவர்களுக்குக் காலதுதர் நச்சுப்பொய்கைகளில் நீருண்ணச்செய்து அவர்கள் நாவினை அழுகி விழும்படி இயற்றிக் கொடுமை புரிவார்கள். இன்னும் எத்துணையோ விதமான வேதனைகள் பல அங்கே உண்டி. கீழ்நரகங்கள் ஒவ்வொன்றினும் அதன் அதன் மேலுள்ள நாகிற்பதும் துயரங்களுக்கும் தண்டனைகளுக்கும் இரட்டிப்பு இருந்துகொண்டு இருக்கும். முதல் நாகில் அனுபவிப்பவருக்கு அற்பகாலம் பதினாறாம் ஆண்டு, அதிககாலம் ஒரு ஸமுத்திரவருடமாகும். அதன் கீழ்நரகங்களில் கிடப்பவர்கள் அவ்வவ்விடங்களில் துயரனுபவிக்கும் சிறுகாலஎல்லை, தமக்கு மேல் நரகத்தாருடைய பெருங் காலமாம். கீழ் ஆறு நரகங்களினும் இருப்பவர்களுக்கு அதிக காலமாவது மூன்று, ஏழு, பத்து, பதினேழு, இருபத்திரண்டு, முப்பத்துமூன்று என்னும் கடற்றொகை அளவினவாம். அரசனே! அந்நரகங்களை யனுபவிப்பவர்கள், பிறர்மனை விழைந்தோரும், அழக்காறுடையோரும், உயிர்க்கொலை செய்தோரும், அல்லவழியாற்பொருளிட்டியோரும், அறங்கொன்றோரும், அறத்தினை யிகழ்ந்தோரும், பிறையிர் செகுத்ததனை யுண்டோரும் முதலாகிய பாவந்தொழில் புரிந்து வந்தவர்களே. இவர்கள் நாகிற்கிடந்து பலகாலம் அனுபவித்த பின்னர், இந்நிலவுலகத்தில் மீண்டும் மீண்டும் பிறந்து முன் வாசனையின் தொடர்பால் பாவங்களைப் புரிந்து மீளாநாகிற்காளாகுவர்.

இனி, ஓர் அறிவு உயிர்முதல் ஐயறிவு உயிர் ஈராக

விலங்கு, கதிரின் பாற்படும். அவை ஐவகைப்படும். அவை தம்முள் ஓரறிவுயிர்கள் சில அசைவுடையன வாகவும், சில அசைவில்லாதனவாகவும் பொருந்தும். இவ்வோரறிவுயிர்களில் அனந்தம் பேதங்கள் உண்டு. அவற்றின் பெயரும் யாவரும் அறியார்களெனின் அவற்றைப் பற்றிய விவரங்கள் கணக்கிலடங்கா. ஈரறிவு முதல் ஐயறிவு இறுதியான நான்கு ஜீவன்களும், தாம் தாம் முற்பிறப்பிற் செய்த பாவத்தால் விலங்காய்ப் பிறந்து ஊர்ந்து சென்றும் நிலங்களை உழுதும், பாரங்களைச் சமந்தும், ஊனின் பொருட்டுக் கொல்லப்பட்டும், அரசர் வேட்டையில் அகப்பட்டும் பலவாறழிந் தொழியும். அரசனே! கன்னியர் வேட்கையும், கடவுளின் தகைமையும், பிணியின் கொடுமையும், விலங்கின் துயரமும், முற்றத்துறந்த முனிவரே யன்றி ஏனையோர் அறியற்பாலரல்லர். இத்தகைய விலங்கினங்களாகப் பிறந்து துயருழப்போர் எவரெனில், தவசிகளைப் போல வேடம்பூண்டு மாயம்புரிந்து உலகினை வஞ்சித்துத் திரிவோரும், இரஸவாதம் முதலியன புரிந்து பெரும் பொருள் தருவதாகச் சிறு பொருளுடையோரை யேமாற்றிக் கைப்பொருள் பறித்துத் திரிவோரும், ஜீவன்களுக்குண்டான இடர்களைக் கருதாதவரும், முதலில் ஒரு பற்றினால் நட்புப்பூண்டு பின்பு கோபத்தினால் அந்நண்பினர்க்குத் தீமை யியற்றினோரும் உறவின்முறையாரை ஒறுத்தவரும், கடவுளும் இல்லை ஆன்மாவும் இல்லை பாவபுண்ணியமில்லை, பிறப்பு, இறப்பு, நன்மை தீமையாதிய இல்லை என்று குதர்

க்கவாதம் பேசித்திரியும் கொழுப்புடையோரும் ஆகிய இவர் முதலாகிய பலருமாம்.

மன்னவ! இனி மாறுடகதியை யான் கூறக்கேள் ; மக்கட்கதியைப்பது ஒரேகதிபாயினும் அம்மக்களினுள்ளும் சேகர், மிலேச்சர், மனிதர், திப்பிபர், போகமனிதர் என்னும் பலவித விகற்பங்கள் உண்டு. சேகரும் மிலேச்சரும், பிறப்பினும் உருவத்தினும் மாறுடரைப் போல்வராயினும் அறிவு முதலியவற்றால் விலங்கினத்தை யொத்தவர். சிற்சில இடங்களில் நீண்ட வால்களோடும் தேகமுழுவதும் அடர்ந்து நீண்ட உரோமத்தோடும் விளங்குகின்றனர். மாறுடருள்ளும், மனிதருள்ளும், நடுவுநிலைமையின்றி நீங்கிக் குதர்க்கவாதம் மேற்கொண்டு இந்திரியங்கள் வழிநடக்கும் மனமுடையராய் ஊனுண்டு கொடுந்தொழிலைப் புரிவோர் ஆகியோரும் விலங்கின் பாற்படுவர். இவர்களேயன்றி நற்குலத்தில் நற்றேயத்தில் பிறந்துளாராயினும் தக்கவினன், தகாதன வினனவென்று ஒக்க ஆராயும் பகுத்தறிவு இல்லாத மாறுடரும் மக்களுட் பதராவர். இவையின்றி முன்னியற்றிய தவத்தினால் நற்குலத்தில் உற்பவித்தாலும் ஊமை, செவிடு, முடம், குருடு, பேடி, அலி முதலியனவாக மக்களுட் பிறப்பினும் அஃது இழுக்குடைத்தாகும். மேலும் கருவிலழிதல், பிறந்தவுடன் மரித்தல், இளமையில் இறத்தல், முதலிய அகாலமிருத்துவோடு இடைபிடையே அனுபவிக்கவரும் நோய் முதலியனவும் இல்லாமலே, நல்லொழுக்கம் தலைக்கொண்ட மனிதரே மாறுடவகுப்பில் சிறந்தவராவர். இத்தகைய மனிதர் அனுபவிக்கும் இன்பமானது அற்பசுகம் என்ற

கருதப்படவேண்டும். ஒருவன் மகாரணியமொன்றில் வழிதப்பி அலைந்துதிரிகையில் புலியொன்று துரத்த மரமொன்றின் மேலேறி இராப்பொழுதைக் கழிக்க நினைத்தவன், ஒரு கிளையில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கைதவறிக் கீழேவிழ, விழும்பொழுது ஆண்டுத் தொங்கிய இரண்டு கொடிகளைப் பற்றிக்கொண்டு இழியுமளவில் இழியுமிடம் ஒரு பெரும் பாழுங்கிணராய் இருந்தது. அதிணின்றும் ஐந்துதலை நாகம் ஒன்று கடுவிடத்தை உமிழ்ந்து அவன்மேல்வரக் கிணற்றினின்றும் வெளியேறப் பார்த்தபொழுது வெளியில் நின்று மதயானை ஒன்று பாய்ந்து சாடிவர, அவன்மேலும் போக முடியாமற் கீழும்செல்ல முடியாமற் கொடிகளைப்பற்றித் தொங்கி யிருக்குமளவில் வெள்ளை எலி யொன்றும் கறுப்பு எலி யொன்றும் அவன் கைப்பற்றிய கொடிகளைக் கடித்துவிட, அச்சமயத்தில் மரத்தின் கிளை யொன்றிற் கட்டியிருந்த தேன் கூட்டினின்றும் இரண்டொரு துளிகள் அவன் வாயில் தற்செயலாய் விழ, அவன் அதற்குப் பெரிதும் மனமகிழ்ந்தனன். எத்துணையோ துன்பங்கள் மலைமலையாய் அளவின்றிச் சம்பவியாநிற்க அவைகளுக்கிடையே அனுபவிக்கப்படும் இவ்வுலக இன்பமானது மேலேசொன்ன கதையிற் பாழுங்கிணற்றில் விழுந்த மனிதன் தேன் துளியை நக்கி மனமகிழும் சுகத்திற்குச் சமானமாகும். எனின், மாறுடஜன்மத்தாற் பயன் சிறிதும் இல்லையோ என்னும் ஆசங்கை உண்டாகலாம். நற்குணத்தை மேற்கொண்டு தானம், தவம், பூஜனை, என்று நல்லொழுக்கமுடையராய் இந்நிலவுலகத்திற் காலங்கழித்தவர் பின்னர்க்

கற்பக நிழலையுடைய போக பூமிகளில் அளவற்ற இன்பம் துய்ப்பார். தானம் ஈவோரும் ஏற்போரும், உத்தமர், மத்திமர், அதமர், என மூவகைப்படுவர். ஈயப்பிடும் பொருளும் மூவகைப்படும். ஐம்புலன் ஒடுக்கினோரிலும் மனவமைதி உடையர்களாய்த் தானமேற்போர் இருத்தல் வேண்டும்; ஒப்புரவு, அடக்கம், பிறர்க்கு நன்மைசெய்தல், உற்றார் உறவினரை ஒம்புதல், உண்மை வழிநிற்றல், ஆதியவைகளே ஏற்பார்க்குள்ள குணமாம். காலத்தில் ஈதலும், கண்ணோட்டமுடைமையும், ஈதலின் ஆசையும், இரவலர் மாட்டன்பும், பொருளினிடத்துப்பற்றின்மையும், வறுமையைறிந்து ஈதலும், ஈவோர்க்குள்ள குணமாம். ஆதுலரைக் கண்டனூன்று கன்றினைக்கண்ட கறவையென மனமுருகி விரைவிற்பென்று வலிய உபசரித்து ஈவோர், நிலவுலக மன்னராய் நீழி வாழ்வார். அத்தகையோரே மனிதருட்சிறந்தோர். அஃதன்றி உயிர்களுக்கு இடையூறு செய்து திரியும் கொடியோருக்கு ஈயும் தானம், கைப்பொருளை இழப்பிப்பதோடு நரகத்தினையும் அடைவிக்கும். ஆகாயத்திற் செல்லும் சனியனை யாரே விலைக்கு வாங்குவார்? இதுநிற்க, உத்தமோத்தமரான முனிவருக்கு ஈந்த தானப்பயன் ஈவோனைத் தேவருள் ஒருவனாக வைக்கும். இது விசேஷ தருமம். இவ்விசேஷ தருமத்தை உண்டாக்குவதற்குக் காரணமான சாமானிய தருமங்கள் பல உள. அவை அருள், அறிவு, நற்குணத்திலாசை, தவம், ஞானம், தியானம், புகழ்புரிதல், ஆகிய இவ்வேழுமாம். அவற்றுள் அருள், மன்னுயிர் துன்புறுங்கால் அதனைக்கண்டு மனமிரங்கி

அத்துன்பினை ஒழிக்கத் தோன்றும் நற்குணமாம். விருப்பு வெறுப்பின்றி மெய்யுணர்வோடு இருப்பதே அறிவாம். அறிவுடையார்மாட்டன்புவைத்து முனிவார் ஒழுக்கத்தைபுகத்தல் முதலாகிய செயல்கள் நற்குணத்திலாசை. நற்றவம் இழைத்தல், நல்லொழுக்குடைய ராயிருத்தல் முதலியன புகழ்புரிதலாம். தவமெனப்படுவது ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், சுகுத்தையாதிய அறுவகைத் துவர்ப்புக்களும் நீங்கி உத்தம ஒழுக்கத்தை மேற்கொள்ளுதலாம். ஞானம் என்னப்பட்டது இறைவனுலை உணர்ந்து நுண்ணறிவுடையோரால் அறியப்பட்டு அஃஞான இருள் நீக்குவதாய் மெய்ப்பொருளை விளக்குவதே. தியானநிகழ்வு, ஆர்த்தம், இரொள்தரம், சக்சிலம், காட்சியென நால்வகைப்படும். இவைமுறையே ஜனனமாணங்களுக்கு ஏதுவாயும் போக மோகூத்தைக் கொடுப்பதாயும் உள்ளன. காட்சி என்னும் தியானவிளக்கை எற்றினவர்கள் மேலேசொன்ன விரதானுட்டானங்கள் இலராயினும் பிறப்பிறப்பின்றி எக்காலத்தும் இடையறாத போக மோகூங்களையே அனுபவிப்பர். இவர்களிங்நனமாகப் போகமனிதரெனப்படுவோர் உனது புதல்வர்களான விஜயன், திவிட்டன் முதலாகிய பதினெட்டுப் பேர்கள் உளர். சிங்குல முதல்வனாகிய பரதனும் நீயும் அவர் தம்முட் சேர்ந்தவரே. அருகனும், வீடடைந்த துறவோரும் இப்போகிகளுள்ளே தலையாயவர். தகுதியான தானம் முதலியவற்றைச் செய்து போகபூயியை யடைந்தவர்கள் அளவிலா இன்பம் துய்ப்பர். அந்நிலத் துறைவோர்க்குக் குழந்தைப்பருவம் நாற்பத்தொன்பதுவயது.

அதன் பின்னர்க் கானையராகவும், கன்னியராகவும் அமைவர். அங்ஙனம் அமைந்த தலைவனும் தலைவியும் தத்தம் ஊழ்வினையாற் பொழிவினையடைந்து தெய்வங்கூட்ட ஒருவரையொருவர் கண்டு காமுற்று, மூன்று பல்லமென்னும் கால அளவு முடியும்வரைப் பலவகைச் சகானுபவங்களை நுகர்வர். குறித்தகாலம் முடிந்தவுடனே அவர்கள் மேற்கதி யடைதலல்லது கீழ்நோக்குவது இல்லை.

புண்ணியமேலீட்டினால் ஆன்மா தெய்வபதவியடைந்து அமரரின்பம் அனுபவித்தலுண்டு. அத்தேவர்கள் பவணர், வியந்தரர், சோதிடர், கற்பகர், என்று நால்வகைப்படுவர். இவர்கட்குமேல் மூவகையினர் விளங்குவர். பவணர் ஆபிரம் அணிமணிப் பணமுடியையும் அழற்சிகையினையும் உடையார். கின்னரர், கந்தருவர் முதலியோர் வியந்தர ரெனப்படுவர். இவர் இப்பூவுலகத்து எங்கும் இயங்குபவராய், யாழ்முதலியன கைக்கொண்டு இசையறிகுராய்க் களித்துத் திரிவர்; திருவிழா உள்ளவிடத்தில் அவர் இருப்பர்; தெய்வமன்னரைச் சேர்ந்து வழிபடுவர்; அட்டகுலகிரிகளிலும், சோலைகளிலும், வாவி கூப தடாக லாகராதிகளிலும், தவீபங்களிலும், வெள்ளிடைகளிலும், நகரங்களிலும் ஒளிந்தும், வெளிப்பட்டும் திரிவார்கள். சந்திர, சூரிய கிரகநகூத்திராதிகளே சோதிடரெனப் படுவர். இவர்கள் மேருவை வலம்செய்யும் வேலை மேற்கொண்டொழுகுவர். இவர்களுக்குமேல் கற்பலோகவாஸிகளே கற்பகராவர். இவர்களே இமையா நாட்டத்தவர்; வாடாமாலையும் கெடாததுகில்களு முடையராய்த் துன்பஞ்

சிறிதமின்றி இன்பமே யனுபவிக்கும் இயல்பினை யுடையார். இவர்களுலகம் இரவும் பகலுமின்றி எக்காலத்தும் பேரொளியுடையதாய்த் திகழும். சுரர்கள் அணிமா மகிமா முதலிய அட்டமாசிக்கிகளிலும் வல்லவராவர். அரசனே! நான்குகதிகளையும், அக்கதிகளிலுள்ளார் இயல்பிளையும், நரகத்திலும் விலங்குகதிகிலும் செல்லாமல் நற்காட்சியுடையராய் அருந்தவம் புரிந்தோர் பெருமையுடையவராவர் என்பதையும், ஈண்டு ஒருவாறு எடுத்துக் கூறினேன். இவற்றை உய்த்துணர்வாயாக, என்று அம்முனிவரர் பயாபதி மன்னனுக்கு விரிவாய் எடுத்து உபதேசித்தருளினார். இந்தத் திவியோபதேசத்தைக் கேட்டு பயாபதி அரசன் இனிநான் அரைக்கணமும் தாமத்யாமல் வீட்டுலக இன்பத்தினை மேவ விரைந்து தவம் செய்வேனென்றுகூறி எழுந்தான். அமைச்சர்கள் இவ் வுலகபாலனத்தினை விடுத்துச் சேறல் நீதியன்றென முதலில் மறுத்துரைத்தனர் என்றாலும், அரசன் மனவுறுதியை நன்குணர்ந்தபின்னர் அவன்கொண்ட கோட்பாடே தக்கதென்று உகந்து மனம் ஒப்பினார்கள்.

அத்தியாயம் 10

மந்திரிகள் பயாபதியரசனை நோக்கி, அரசசிகாமணியே! பல ஊழிக்காலம் மேற்கூறிய நரகங்களினிடையே உழன்று வருந்திய ஓரான்மா தான் எப்பொழுதோ செய்த நல்வினைப் பயத்தால் அவ்விருளாதிய நரகங்களைக் கடந்து மேற்கதியடையப் போகும் தருணத்தில் அதனை வழிமறித்து மீளவும் நரகலுய்ப்பேன், அஃதே நன்மை தரும், என்று விலக்கின், அதற்கு அவ்வான்மா உடன்படுமோ? மன்னனாற் சிறை

வைக்கப்பட்ட ஒருவன் அச் சிறைத்துன்பத்தினைப் பெரிது மனுபவித்துப் பின்னர் நீங்கியகாலத்தில் அவன் மீளவும் அச்சிறையுட்புகக் கருதுவானோ? அங்ஙனமே அனாதிகாலமாய் ஆன்மாவைப் பிணித்திருக்கும் இப் பிறவிப் பிணியை அஞ்சி, அதனை நீங்கி அழிவில்லாத தாய், ஒப்புயர்வற்றதாய், எக்காலத்தும் ஒருபடித்தானதாய், தெவிட்டாததாயுள்ள வீட்டுலக வின்பத்தை விரும்பித் தவம்செய்யத் துணிந்தவர்கள் ஆசைக்கடலுள் அமிழ்த்தும் தொடர்பினையுடைய பந்து மித்திர புத்திர களத்திராதிகளைச் சிறிதும் விரும்பார்கள். இரு வினைப் பற்றற்றவர் எய்துதற்குரிய நிரதிசயாநந்த த்தையடையக் கருதியவர் நிலைபேறில்லாத ராஜபோக த்தைக் காலில் ஒட்டிய தூசியாகக் கருதுவார்கள். ஆதலின், மன்னவ, இனிச்சிறிதும் தாங்கள் தாமதிக்காமல் அரசரிமைச் சின்னமாகிய அணிமுடியை நீக்கி அருந்தவம்புரிய ஒருப்பட்டெழுதலே முறைமையென்று விண்ணபித்தனர். பின்னர்ப் பயாபதி அரசன், தன்புதல்வரை அழைத்து, “மைந்தர்களே, பொருளில்லாதவர்க்கு ஐம்புலன் வாயிலாய் அனுபவிக்கப்படும் இன்பமில்லை. அருளில்லாதவர்க்கு முத்தியுலக வின்பம் இல்லை.

“பொருளிலார்க் கிவ்வழிப் பொறியின் போகமு
மருளிலார்க் கறத்தினும் பயனு நூல்வழி
யுருள்விலா மனத்தவர்க் குணர்வும் போன்மனந்
தெருளிலார்க் கிசைவில டிருவின் செல்வியே.”
கல்வியில்லாதார்மாட்டு துட்பமான அறிவு காணப்
படாதவாறுபோல, நற்குணமும் அறிவும் இல்லாதா

ரிடத்துத் திருமகள் சேரார். திருமகளினது இயல்பினை யும் யான் கூறுவல், அமைவுடன் கேட்பீராக. அவள், பலகாலம் தன்ஞெடு பழகியவரையும் இகழ்ந்து நீத் துச் சமயம் வாய்க்குமிடத்து மற்றவர்களை விரும்புவாள். யாவரிடத்தும் நிலைபெற்றிராள்; செல்வமுள்ளவரும் அப்பொருளை முன்னிட்டுத் தானும் கலந்திருந்து செல்வம் நீங்கியகாலத்தில் விட்டுநீங்கும் பரத்தையைப் போல், அத்திருமகளும் புண்ணியமுள்ளவரும் ஒருவன் மாட்டிருந்து அஃது குறைந்தகாலத்து அவனை அகல்வாள். அவள் எவனை அணுகுகின்றனளோ, அவனிடத்திலுள்ள நற்குணங்களை மறைத்து அகங்காரம், கோபம் முதலிய தூர்க்குணங்களை வளரச் செய்வாள். கற்றவர், நற்றவர் முதலியோரை உற்றவரென்று கருதாதவள். கணிகை மாதிரி விரும்பியவன் கைப்பொருளிழந்து தவிப்பதுபோலத் திருமகளினை விரும்பினேனும் தனது நற்குணங்கள் தொலைந்து வருந்துவான். ஆதவின் அவள்மாட்டு என்றும் நீங்கள் அன்பு கொள்ளன்மின். அவளை அயலாளென்றே எப்பொழுதும் கருதுவீராக. உங்களிடத்து எக்காலத்தும் அன்புடையராக இருப்பவர்கள் கல்வியறிவிற் சிறந்த உத்தமரே. அவர்கள்பால் என்றும் அன்புவைத்து வாழ்வீராக. இனி நிலமடந்தையின் இயல்பினையும், யான் கூறக்கேளுங்கள். அவள் குணம், சூலம், செல்வம், இவற்றை யொன்றையும் கருதாத தன்மையினை யுடையாள். ஆற்றலும், சூழ்ச்சியும் உடையார் மாட்டு அவாவிச்செல்லும் இயல்பினள். அவளை யடைந்து இன்புற்ற அரசர் ஆழிவாய் மணவிலும் பலராம். அவர்தம்முள் ஒருவருடனும் கூடச்

சென்றவளல்லள். தன்னை ஊழிக்காலம் ஆண்டிவந்த மன்னவன் இவனென்று எவனிடத்தும் பற்றுவையாது எவன் தன்னைக் கைப்பற்றுகின்றனனோ அவனையே சாரும் கற்பிவி. சிறிதுநேரத்திற்குமுன் தன்னை மணந்தரசாண்ட மன்னவன் போர்க்களத்தில் விழுந்து மடிய, அவள் சிறிதும் இரக்கமிலளாய் அவனை வதைத்தவனையே உடனே மணந்து மகிழும் மானமிலி. இவளுடைய பாதிவிரத்தியம் இங்ஙனம் உள்ளது. ஆதலின் இவள்பால் அன்பு சிறிதும் வையாதீர்கள். நீங்கள் சுமக்கும் பூபாரத்தை உமது புதல்வர் தக்கபருவமடைந்த காலத்து அவர்பா விறக்கிவிட்டு உங்கள் உயிர்க்கு உறுதியினைப் பயக்கும் தவத்தினைச் செய்து முத்தி யின்பத்தை யடைய விரும்புபீர்களாக.

மைந்தர்களை, யான் இவ்வரசாட்சிபை இனி வேண்டேன். எவரும் கிட்டுதற்கரியதாய் அழிவில்லாததாய், ஒரே நிலைமையினை உடையதாய் விளங்கும் முத்தியுலக அரசாட்சியினையே விரும்பி மேவுவேன். இன்று முதல் இம்மாதிலக்காவல் நும்வயத்ததே. நீவிர் என்னுடன் இனிதிருந்த நாள்களோ சில, இனிக்கழியவேண்டிய நாள்களோ பல. கற்றறிவிற் சிறந்தவர்களான நீங்கள் எனது பிரிவிற்காக அணுவளவும் வருந்தலீர். யானோ யாவற்றையும் துறந்து பெருந்தவம் செய்யத் துணிந்துளேன், என்றுகூறி முடித்தான். குமாரர்கள் இந்நனைக்கேட்டு அஞ்சவியஸ்தராய் அவன் அடிமலர் பணிந்து, ஐய, யாங்கள் அடிகட்கு எத்தவறு இழைத்துளோம், எங்களைவிட்டு இங்ஙனம் நீங்க, என்று கவன்று உரைத்தனர். பயாபதி மன்னன், நீவிர் ஒரு

பிழைபீழ் இழைத்திலீர், என்றுகூறி, அவர்கட்கோர் அயலவன் போலாயினான். பின்னர், இந்நாளளவும் தனக்கு ஆவியும், அமுதமும் போன்றவரான மனைவியரை வரவழைத்து, தேவியரே! யான் தவஞ்செய்யத் துணிந்தேன். நும்சுருத்து என்னையோ வென்று வினாவ, அன்றோர், தாமும் தவஞ்செய்தற்கு ஒருப்பட்டு அவனுடன் செல்லத் துணிந்தெழுந்தனர். இதனைக்கண்ட அமைச்சர்களும் தாமும் தவத்தின்மாட்டு அன்பு கொண்டவராய்த் தமது அமைச்சரிமைத் தொழிலைத் தம்மைந்தர்மாட்டு ஒப்புவித்துத் தாமும் தவஞ்செய்யப் புறப்பட்டனர். அவ்வமயத்துப் பயாபதி அரசன் திருப்பாற்கடலினின்றும் தேவர்கள் கொணர்ந்த அமுத நீரில் மூழ்கித் தன்னரசக்கோலத்தை நீத்துத் தவக்கோலம் மேற்கொண்டான். அக்காலத்து அவன் ஆணை வழிநின்று அடிபணிந்து வாழ்ந்த குறுநிலமன்னவர் ஓராயிரவர், தாமும் தம் அரசாட்சியைத் துறந்து தம்மைந்தருக்கு மகுடாபிஷேகம் செய்துவிட்டுத் தவஞ்செய்ய ஒருப்பட்டனர். விஜயனும் திவிட்டனும் தமது பிதாவின துறவிற்காக முதலில் வருந்தினவராயிருப்பினும் பின்னர் இயல்பான தம்மறிவின் மேம்பாட்டினாலும், உடனிருந்த முனிவரர் உரைத்த தேற்றத்தினாலும் மனந்தெளிந்தவராய் வருந்துதலொழிந்து, சித்திய இன்பத்தை அடையமுடியலும் தமது பிதாவினை வணங்கி விடைபெற்றுத் தம் நகரையடைந்தனர். மற்றுமுள்ளோரும் இவ்வுலக வின்பத்தைத் திரணமென்று நினைத்துத் துறந்த அம்மன்னனைப் பெரிதும்வியந்து, அவன் அடிபணிந்து விடைபெற்று மீண்டனர்.

பயாபதி மன்னன் முனிவர்கூறிய நன்னெறியில்

நின்று கீம்புலன்களையு மடக்கிக் காமாதி யறுவகைப் பகையையும் கடந்து, பேரின்பவாரிதி சூழ்ந்த முத்தி யுலகினைக் கைப்பற்றிப் பெருவாழ்வுடன் வீற்றிருந்த னன். இங்ஙனம் இமையவருள் ஒருவனாய்க் கடவு ளின் நிலைமையை யடைந்து அரவாழியுட்குளித்து ஆரொளி பரப்பினின்ற பயாபதி மூர்த்தியை அமரர்கள் அடிபணிந்து வாழ்த்தி மலர்சொரிந் தேத்தித் தத்தம் உலகு சென்றனர். பயாபதி தனது கேவலப் பேரொ ளியால் உலகமெல்லாம் விளங்க அருங்கீர்ப் பரப்பு மோர் சுளாமணிபாய்த் திகழ்ந்தனன். யாவராலும் கடத்தற்கரிய மயக்கமாக்கடலை யொழித்துத் தேவ ர்கள் தன்னடிபோற்றப் பயாபதி அரசன் பிரம லோகத்தை இனிதாண்டு வீற்றிருக்க, திவிட்ட ராஜன் உலகமுழுவதும் தன் ஆணைவழிச்செல்ல ஒரு குடை நீழலின்கீழ் மன்பதை உவந்து வாழ்வெய் தத் தனது தேவியும் மக்களும் களித்து வீற்றிருக்க அறவாழி அந்தணனை அனவாதமும் அகத்தடக்கி நீழிகாலம் அரசாண்டு மகிழ்ந்திருந்தனன்.

“ வலம்புரி வண்ணனு மகர முந்நீர்
 மணிமேனி
 யுலம்புரி தோளிணனு முலக மெல்லா
 முடன்வணங்கச்
 சலம்புரி வினைவென்ற தங்கோன் செந்தா
 மரையடிக்கீழ்
 நலம்புரி விழுவியற்றி நாளு நாளு
 மகிழ்கின்றார்.”

சுபம்.

முற்றிற்று.

அரும்பதவகராத்

அகம் : மனம்.

அங்காந்த : வாய்திறந்த.

அசதி : நகைமொழி, வினோ
தப் பேச்சு.

அசலம் : மலை.

அஞ்சனம் : மை.

அட்டமங்கலம் : “சாமரை
தீபம் தமணியப் பொற்
குடம், காமர் கயலினிணை
முதலாத், தேமருவு, கண்
ணை தோட்டிக் கதலிகை
வெண்முரசு, மெண்ணிய
மங்கலங்களெட்டு.” [தம
ணியம்—பொன் ; காமர்—
அழகு; தேம்—இனிமை ;
தோட்டி—அங்குசம்; கத
லிகை—கொடி.]

அடர்த்து : எதிர்த்து.

அடிகள் : ஆசாரியர்.

அடுதல் : கொல்லுதல்.

அண்டகடாகம் : அண்டத்
தின் மேற்புறணி.

அண்ணல் : பெரியோன்.

அண்மி : நெருங்கி.

அணங்கு : தெய்வப்பெண்.

அணிகலம் : ஆபரணம்.

அதரம் : கீழுதடு.

அந்தி : மலை.

அநங்கன் : மன்மதன்.

அநலம் : நெருப்பு.

அமைச்சர் : மந்திரிகள்.

அமோகமான : அளவற்ற.

அயர்வு : சோர்வு, இளைப்பு.

அயில் : வேல்.

அயினிரீர் : சோற்றுத் திரளை
கள் பெய்த நீராஞ்சனம்.

அரசவா : உத்தம இலக்கண
முள்ள யானை.

அரண் : காப்பு.

அரதி : வெறுப்பு.

அரிமான் : சிங்கம்.

அருங்கலம் : அரிய ஆபர
ணம்.

அருப்புக்கணை : புஷ்பபா
ணம்.

அல்லவழி : தீயவழி, துன்
மார்க்கம்.

அலக்கண் : துன்பம்.

அலங்கல் : மலை.

அலத்தகம் : செம்பஞ்சுக்
குழம்பு.

அலாயுதம் : கலப்பைப்
படை.

அவதி : எல்லை.

- அவகிஞானம் : முடிந்த ஞா இடுக்கண் : துன்பம்.
 னம். இந்திரதனு : வானவில்.
 அவை : சபை. இமையவர் : தேவர்; விசே
 அளகம் : முன்றெற்றி மயிர். ஷமுள்ள இமையினை
 அளவளாய் : கலந்து. யுடையவர்; இமையாத
 அற்றம் : குற்றம். கண்களை யுடையவர்.
 அறத்தாறு : தருமமார்க்கம். இயக்கம் : சஞ்சாரம்.
 அறவாழி : தருமசக்கிரம். இயங்காது : நடைபெறாது.
 அனவரதம் : சதாகாலம். இயங்கும் : சஞ்சரிக்கும்.
 அனைய : போன்ற. இயம் : வாத்தியம்.
 அஸ்தகடகம் : கைவளை. இரட்டுதல் : வீசுதல், முழக்
 அஸ்திரம் : கைவிடும்படை. குதல்.
 ஆகுளி : சிறுபறை. இரதி : விருப்பம்.
 ஆசியம் : நகை. இரவலர் : யாசகர்.
 ஆட்சி : ஆளுகை (ஆள்— இலங்குதல் : விளங்குதல்.
 பகுதி; சி—விசுதி). இலச்சினை : முத்திரை.
 ஆதபத்திரம் : குடை. இலேககன் : எழுத்துக்காரன்.
 ஆதிய : முதலாசிய. இவர்தல் : ஏறுதல்.
 ஆதுலன் : வறியவன். இழிந்து : இறங்கி.
 ஆமோதித்தல் : ஒப்புக்கொள் இழுது : நெய்.
 ளல். இளவல் : தம்பி.
 ஆராமம் : சோலை. இளையாள் : இலக்குமி.
 ஆரோகணித்தல் : ஏறுதல். இன்னன : இவைபோன்ற.
 ஆலவட்டம் : வட்டவடிவ உசாவி : கேட்டு.
 மான விசிறி. உடலுதல் : பகைத்தல்.
 ஆவி : உயிர். உடு : நகூத்திரம்.
 ஆழி : சக்கிரம், கடல், மோ உதரம் : வயிறு.
 திரம். உதிரம் : இரத்தம்.
 ஆற்றல் : சக்தி. உயங்குதல் : வருந்துதல்.
 இங்கிதம் : நன்மை. உரர்புதல் : அத்தட்டுதல்.
 இடியேறு : பேரிடி. உரியபருவம் : தகுந்தகாலம்.

- உருத்து : கோபித்து,
 உலத்தல் : அழிதல்
 உலம் : கற்றுண்.
 உவகை : களிப்பு.
 உவணம் : கருடன்.
 உழவை : புலி.
 உழையர் : ஏவல்புரிவோர்.
 உளை : பிடரிமயிர்.
 உற்பாதம் : தீச்சகுனம்.
 உறங்கும் : தூங்கும்.
 உறழும் : போலும்.
 உன்னி : நினைத்து.
 ஊடல் : பிரணய கலகம்.
 ஊழித்தி : பிரளய காலாக்
 கினி.
 ஊறு : துன்பம்.
 எய்த்தல் : இளைத்தல்.
 எயிறு : பல்.
 எழில் : அழகு.
 எழு : இருப்புத்தூண்.
 ஏதம் : குற்றம்.
 ஏற்றம் : உயர்வு.
 ஏனைய : மற்ற.
 ஐயனை : இலவம்பஞ்சு, வெ
 ண்பஞ்சு, செம்பஞ்சு,
 மயிர், அன்னத்தின் தூவி,
 இவற்றுனியன்ற சயனந்
 கள்.
 ஐவகைத்தாயர் : நற்றாய்,
 செவிவித்தாய், ஊட்டுந்
- தாய், முலைத்தாய், கைத்
 தாய்.
 ஒண்ணுது : முடியாது,
 கூடாது.
 ஒப்புரவு : உலகத்தோ டொ
 ப்பவொழுக்குதல்.
 ஒருங்கே : ஒன்றாகக்கூடி.
 ஒளித்தல் : பிரகாசித்தல்.
 ஒற்றர் : தூதர்.
 ஓடை : யானை நெற்றிப்
 பட்டம்.
 ஓதை : ஓசை.
 ஓம்புதல் : பாதுகாத்தல்
 க்கணம் : ஆகாயம்.
 கச்சை : யானைகட்டுங் கயிறு;
 அரைக்கட்டு.
 கஞ்சம் : வெண்கலம்.
 கடப்பாடு : கடமை.
 கடிய : வேகமுள்ள.
 கடுவன் : ஆண்குரங்கு.
 கண்டம் : பாகம், துண்டம்.
 கண்ணி ? மாலை.
 கண்ணோட்டம் : தாக்ஷணம்.
 கண்ணுதல் : நோக்குதல்.
 கணம் : கூட்டம்.
 கணிகை : பொதுமகள்.
 கதம் : கோபம்.
 கமழ்தல் : வாசனை வீசுதல்.
 கயம் : சூளம்.
 கல்லனை : ஜேணம்.
 கலாபம் : மயிலினது தோகை.

கலினம் : சுடிவாளம்.	குலம் : சிரேஷ்டம்.
கலுழன் : கருடன்.	குவால் : கூட்டம்.
கவரி : சாமரை.	குழாம் : கூட்டம்.
கவான் : தொடை.	குறங்கு : தொடை.
கவின் : அழகு.	குறிப்பு : உட்கருத்து.
கவுள் : கன்னம்.	குறுமுறுவல் : புன்னகை.
கழல் : கழற்சிக்காய்.	கூளி : பேய்.
களத்திரம் : மனைவி.	கைம்மலை : யானை.
களபம் : சந்தனச் சேறு.	கையற்று : செயலற்று.
களிற்றினம் : ஆண்யானைக் கூட்டம்.	கோங்கு : வாசனை.
கறங்குதல் : ஒலித்தல்.	கொடிஞ்சி : தேர்மொட்டி.
காப்பு : காவல்.	கொண்மூ : மேகம்.
காரிசையார் : அழகுடைய மகளிர்.	கொத்தளம் : மதிப்புறம்.
கால் : காற்று.	கொற்றம் : வெற்றி.
காவணம் : நடைவானப் பந்தல்.	கொன்னே : வீணாக.
காழ் : வைரம்.	கோட்டம் : கோவில்.
கான்று : கக்கி.	கோடிகம் : பூந்தட்டு; அணி கலச்செப்பு.
கிங்கரர் : வேலைக்காரர்.	கோடு : கொம்பு.
கிளர்தல் : எழுதல்.	கோதை : மாலை.
குசலம் : யோகக்ஷேமம்.	கோலம் : அழகு.
குஞ்சி : ஆண் மயிர்.	கோள் : கிரகம்; ஞாயிறு, திங்கள் முதலிய ஒன்பது கிரகங்கள்.
குடநிசை : மேற்றிசை.	கோளரி : சிங்கம்.
குணத்தொனி : நாணியிலெழுப்புமொலி.	சகடம் : வண்டி.
குதூசலம் : சந்தோஷம்.	சங்கற்பித்தனள் : தீர்மானித்தனள்.
கும்பி : நரகத்திலொரு பாகம்.	சங்கீரணம் : கலப்பு.
குரவர் : பெரியோர்.	சங்கை : சந்தேகம்.
குரோதம் : கோபம்.	சசிதேவி : இந்திராணி.

சதம் : நிக்சியம்.
 சந்திரகாந்தம் : சந்திரனொளி
 யால் தண்ணீரைக் கக்கும்
 ஒரு கல்.
 சப்ததாதுக்கள் : தோல், இர
 த்தம், என்பு, மூளை, தசை,
 மச்சை, சுவேதநீர்.
 சரற்காலம் : மாரிகாலம்.
 சஸ்திரம் : கைவிடாப்படை.
 சாகை : கிளை.
 சாந்து : சந்தனம், கலவைச்
 சாந்து.
 சாம்பூநதம் : மேரு மலையி
 லுள்ள ஒருபாறு; தீண்டி
 யதைப் பொன்னாக்கும்
 தெய்வத்தன்மை யுடை
 யது.
 சால்பு : பெருமை.
 சிகை : குடுமி.
 சிலம்பு : பாதசரம், மலை.
 சிலாதலம் : சாரணர் இருந்து
 தருமோபதேசஞ் செய்தற்
 பொருட்டுச் சமணர்கள்
 அமைக்கும் வட்டக் கற்
 பாதை.
 சிலீமுகம் : அம்பு
 சிலை : வில்.
 சிவிகை : பல்லக்கு.
 சிறை : தடை.
 சிறைவீடு : சிறைச்சாலையி
 னின்று நீக்குதல்.

சினகரம் : ஜினக்ஷிரகம்; ஆல
 யம்; அருகன் கோவில்.
 சீயம் : சிங்கம்.
 சுண்ணம் : வாசனைப் பொடி.
 சுரும்பு : வண்டு.
 சூரியகாந்தம் : சூரியனொளி
 யால் தீப்பொறிகளைக் கக்
 கும் ஒரு கல்.
 சூழ்ச்சி : ஆலோசனை.
 சூழியம் : யானை முகபடாம்.
 சூள் : சபதம்.
 சூளாமணி : சூளம்—சிகை,
 மணி—இரத்தினம்; சிகா
 ரத்தினம். சூடாமணி (சூ
 டம்—சிகை). இஃது சிந்
 தாமணிபோல நினைத்த
 வற்றினைத் தரவல்ல தோர்
 தெய்வமணி.
 சூறைக்காற்று : பெருங்கா
 ற்று.
 சூன்று : தோண்டி.
 செகுத்தல் : அழித்தல்.
 செம்மல் : செம்மைக்குண
 முடையான்.
 செயலை : அசோகமரம்.
 செரு : புத்தம்.
 செல்லுதும் : செல்லுவோம்.
 செவ்வி : அழகு.
 செற்றலர் : பகைவர்.
 செருது : கோபியாமல்.

செறிந்தவர் : நெருங்கினவர் ;	தாழ்த்து : தாமசித்து.
அன்பு மிக்கவர்.	தாழி : பெரும்பாணை.
சென்னி : தலை.	திகந்தம் : திசையிடுனல்லை.
சேடி : தோழி.	திகழ்தல் : விளங்குதல்.
சேய் : புதல்வன்.	திகிரி : சக்கிரம்.
சேறல் : செல்லுதல்.	திங்கள் : சந்திரன், மாதம்.
சோவை : சோபை, பிரகாசம்.	திட்டிவிடம் : கண்ணில் விட
சோனாமேகம் : மழைமேகம்.	முடையவோர் கொடுநா
சௌபாக்கியம் : மங்கலம்.	கம்.
ஞான்று : தினம், பொழுது.	திண்ணிய : வலிய.
தகர்ந்து : உடைந்து.	திப்பியம் : தெய்வத்தன்மை.
தகைந்து : எதிர்த்து, தடுத்து.	திரு : இலக்குமி, சந்திரனம்.
தடிதல் : கொல்லுதல், வெட்	திருவன் : செல்வன்.
டுதல்.	திலகம் : } நெற்றிப்பொட்டு.
தண்டம் : தண்டனை.	திலகம் : }
தமம் : இருள்.	திவளுதல் : அசைதல்.
தமர் : சுற்றத்தார்.	தினேத்தல் : அனுபவித்தல்.
தமனியம் : பொன்.	திறல் : பராக்கிரமம்.
தமாலம் : பச்சிலைமரம்.	திறை : கப்பம்.
தரணி : பூமி.	தினகரன் : சூரியன், தினத்
தலைக்கண் : முதலில்.	தைச் செய்பவன்.
தனு : வில்.	துகள்படுத்தும் : அழிக்கும்.
தூது : மகரந்தப்பொடி.	துகல் : வஸ்திரம்.
தாபதமகள் : தவப்பெண்.	துஞ்சினார் : இறந்தார்.
தாம்பத்தியம் : இல்லறம்.	துதைதல் : நெருங்குதல்.
தாமரைச் செல்வி : இலக்	துயில் உணர்ந்து : நித்திரை
குமி.	நீங்கி.
தாராகணம் : நகூத்திரக்கூட்	துல்லியம் : பரிசுத்தம்.
டம்.	துன்னி : நெருங்கி.
தாராபதி : சந்திரன். நகூத்	துரியம் : வாத்தியம்.
திரங்களுக்குத் தலைவன்.	துற்றுதல் : சொரிதல்.

தேரியல் : மரலை.	நிமித்திகள் : சோதிடன்.
தெருள் : அறிவு.	நிருபம் : கடிதம்.
தேர்தல் : ஆராய்தல்.	நிருபர் : அரசர்.
தேஜஸ் : ஒளி.	நிருமாவியம் : பூசித்துக் கழி த்தபொருள்.
தோக்கு : கூடி.	நிலரவுதல் : பொருந்துதல்.
தொந்தயுத்தம் : கைகலந்த சண்டை.	நீத்தோர் : துறவிகள்.
நுகுதல் : விளங்குதல் ; மலர் தல்.	நீர்மை : தன்மை.
நஞ்சு : விடம்.	நீராஞ்சனம் : ஆலத்தி.
நடுவண் : நடுவிடம்.	நேமி : சக்கிரம்.
நதம் : மேற்றிசை யோடும் யாறு.	நோக்கம் : உட்கருத்து.
நலம் : நன்மை.	நோன்பு : விரதம்.
நவநவமாய் : புதிதுபுதிதாய்.	பகுவாய் : பிளந்தவாய்.
நறவம் : தேன்.	பசலை : பசுமைநிறம்.
நாஞ்சில் : கலப்பை.	படமாடம் : கூடாரம்.
நாட்டம் : கண்.	படர்ந்து : சென்று.
நாமகரணம் : பெயரிடுஞ்சட ங்கு.	படலம் : கூட்டம்.
நாமஞ்சூட்டி : பெயரிட்டி.	பண்ணுறுத்தல் : அலங்கரித் தல்.
நாராசம் : இருப்புக்கம்பி.	பணி : தொழில்.
நாலுதல் : தொங்குதல்.	பணிலம் : சங்கு.
நாவாய் : கப்பல்.	பரத்தை : பொதுமகள்.
நாள் : நகரத்திரம்.	பரதசாஸ்திரம் : நாட்டியநூல்.
நானம் : புழுகு.	பராறை : அடிமரம்.
நானிலம் : பூமி ; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை யான நிலங்களை யுடை யது. காரணப் பெயர்.	பரிந்து : வருந்தி.
	பருஉத்தடங்கை : பருத்த நீண்டகை.
	பல்லாண்டு : வாழ்த்து.
	பவனி : நகருலா.
	பழனம் : வயல்.
	பழுதிய : நிறைந்த.

பற்கடித்து : பல்லைக்கடித்து.
 பன்னகம் : பாம்பு.
 பரிங்கன் : தோழன்.
 பாணவர்ஷம் : அம்புமழை.
 பாலனம் : காப்பாற்றுதல்.
 பாவித்தல் : காப்பாற்றுதல்.
 பரவுதல் : பொருந்துதல்.
 பாஷ்பம் : கண்ணீர்.
 பிளிற்றும் : சொரியும்.
 பின்னர் : பின்பு.
 பீழை : தன்பம்.
 புகர் : யானை முகப்புள்ளி.
 புகல்வான் : சொல்லுவான்.
 புச்சம் : வால்.
 புடை : பக்கம்.
 புறஞ்செய்தல் : வெளியலங்
 காரஞ் செய்தல்
 புரவலன் : அரசன்.
 புரவி : குதிரை.
 புராதனம் : பழமை.
 புரோகிதன் : முன்வைக்கப்
 படுபவன் என்னும் கார
 ணப் பெருநூன் யுடையது.
 புல்லுதல் : தழுவுதல்.
 புளகாங்கிதம் : மயிர்க்கூச்செ
 றிதல்.
 புறங்கண்டு : வென்று.
 புனைந்து : சூடி ; அலங்கரித்து.
 புனைவன : சூடிக்கொள்ளப்
 பட்டவை.
 பெற்றி : தன்மை.

பேழ்வாய் : பெரியவாய்.
 பேழை : பெட்டி.
 பொருப்பு : மலை.
 பொருவிலா : நிகரற்ற.
 பொலிவு : அழகு.
 பொழில் : சோலை.
 பொறித்த : எழுதின.
 போதம் : அறிவு.
 போது : மலராம் பக்குவ
 மடைந்த அரும்பு.
 போனகம் : உணவு.
 மகட்கொடை : கன்னிகாதா
 னம்.
 மகரிகை : கிம்புரிப்பூண்.
 மஞ்சம் : ஆசனம்.
 மஞ்ச : மேகம்.
 மடங்கல் : சிங்கம்.
 மடவரல் : பெண்.
 மண்மகள் : பூமாதேவி.
 மத்தகம் : யானையின்தலை.
 மத்தமா : மதயானை.
 மதுப்பெருக்கு : தேன்வெள்
 ளம்.
 மந்தி : பெண்குரங்கு.
 மந்திரம் : இரகசியாலோசனை
 வீதி.
 மந்திரக்கிழவன் : மந்திரி.
 மருங்கு : பக்கம்.
 மருப்பு : தந்தம்.
 மலிதல் : மிகுதல்.
 மன்றல் : மணம்.

மனோபாவம் : கருத்து.	ரமணீயம் : சந்தோஷத்தைக்
மாட்சி : பெருமை (மாண், பகுதி ; சி, விசுதி).	தருவது.
மாண்பு : பெருமை.	வண்ணம் : நிறம்.
மாற்சரியம் : பொருமை.	வதியும் : தங்கும்.
மாற்றலன் : பகைவன்.	வதுவை : மணம்.
மாறு : விரோதம்.	வயம் : வெற்றி.
மானவர் : மனிதர்.	வயவு : கருப்ப நோய்.
மானும் : போலும்.	வயின் : வயிறு, இடம்.
மீளிர் தல் : விளங்குதல்.	வருணம் : சாதி.
முகமன் : உபசாரவார்த்தை.	வரையாது : நீக்காது.
முகவாசம் : இலவங்கம், முத விய வாசனைத் திரவியம்.	வலம்புரி, வலப்புற முறுக் கோடிய சங்கு.
முகில் : மேகம்.	வள்ளுகிர் : கூரியநகம்.
முகை : அரும்பு.	வனப்பு : அழகு.
முண்மரம் : கருவேலமரம்.	வாகுவலயம் : தோள்வளை.
முதியர் : வயோதிகர்.	வாகை : வெற்றிமாலை.
முறுவல் : புன்னகை.	வாதுவர் : குதிரைப் பாகர்.
முன்னுணர்ச்சி : எதிர்கால வுணர்ச்சி.	வாதை : துன்பம்.
முப்பு : கிழத்தனம்.	வாம்புரவி : தாவுங்குதிரை.
மெல்லியல் : மென்மைத் தன் மை யுடையாள் ; மென் மைத் தன்மை.	வாய்ப்பு : இடம்.
மேகசாலம் : மேகக்கூட்டம்	வாய்வாளாமை : மெளனம்.
மேம்பாடு : பெருமை.	வாயில் : வழி.
மைவரை : நீலமலை.	வாராணசி : காசி.
மொய்ப்பு : வலிமை.	வாரி : கடல்.
மோதகம் : கொழுக்கட்டை	வானமீன் : நகர்த்திரம்.
யாத்து : கட்டி.	விகசித்து : மலர்ந்து.
யாழ் : வீணை.	விசம்பாறாக : ஆகாயமார்க்க மாக.
	விசம்பு : ஆகாயம்.
	விசவரூபம் : பேருருவம்.
	விஞ்சுதல் அடிகப்படல்.

விஞ்சையர் : வித்தியாதரர்.	வீரவாதம் : வீரப்பேச்சு.
விட்டேறு : வேல்.	வேகுளி : கோபம்.
வித்தியாதரர் : மாலிகாஞ்ச	வெந்நிடல் : முதுகு காட்டல்.
னம் முதலிய மரயவித்	வெய்யவன் : சூரிபன்.
தையையுடைய ஒரு தேவ	வெருட்டி : அச்சுறுத்தி.
சாதியார்.	வெருவுதல் : அஞ்சுதல்.
விந்தை : விநோதம், ஆச்சரி	வெள்ளிடை : வெளியிடம்.
யம்.	வெளிறு : அறிவின்மை.
விபுதர் : தேவர்.	வெற்பு : மலை.
விருந்து : புதுமை.	வேட்கை : ஆசைப்பெருக்கம்.
விலங்கல் : மலை.	வேதுகை மேடை.
விளித்து : அழைத்து.	வேழம் : யானை.
வினேவு : பயன்.	வேனில்வேள் : மன்மதன்.

ஆரிய சரித்திரம்

நீதிக்கதைகள் சுமார் 300 பக்கங்கள் உள்ளது.

சித்திரப்படங்களும் அமையப்பெற்றது.

இரண்டாம் பதிப்பு.

தெள்ளிய நடையில் எழுதப்பட்டு, உயர்ந்த கடிதத்தில் பெரிய எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்டு அழகாய் பயிண்டு செய்துள்ளது. விலை ரூபாய் 1.

அடங்கியுள்ள கதைகளின் விவரம்.

1. யயாதியும் பூருவும் (பிதூர்வாக்ய பரிபாலனம்); 2. ஸௌபரி முனிவரின் சலனம் (அனுபோகத்தால் ஆசை அதிகரிக்கும்); 3. ஸைப்பிய சரித்திரம் (கற்பின் உருது); 4. கேளசிகள் நளாயணி (கற்பின் மகத்வம்); 5. மார்க்கண்டேயர் சரித்திரம் (பக்தியினால் விதியை வென்ற மகிமை); 6. கன்னியர் திலகமாம் ஸுகன்யை (பதிபக்தி); 7. உத்தம கேளதமி (விதியைத் தேடிக்கொள்பவன் மனிதனே); 8. சாவித்திரி சரிதம் (கற்பினால் விதியைவென்ற மேன்மை); 9. பீஷ்மர் சபதம் (தந்தையிடம் அத்தியந்த பக்தி); 10. ச்யவன முனிவர் பெருமை (பசுவின் மகிமை); 11. நள தமயந்தி (சூதினால் வினாயும கேடுகள்); 12. ஸத்தியபரிபாலனம் (உயிர்போக நேரினும் சத்தியத்தைக் கடைப்பிடி); 13. பிரகலாத சரிதம் (சசன் எங்கு முளன்) 14. த்ருவ சரிதம் (பாலபக்தன்) 15. சீமிகப் படைத்த சிப்சரிதம் (பாவைக்கு உயிர் வழங்கிய பரமபுருஷன்); 16. உத்தமமாணவனும் ஏகலைவன் (குருபக்தி); 17. பரீக்ஷித் சரிதம் (விதியை வெல்ல தெங்கவனம்); 18. தூர்வாசர் சரிதம் (கெடுவான் கேடு நினைப்பான்); 19. உயர்பதம்பெற்ற புரூகர்களின் சரிதம் (அபகாரத்திற்கு உபகாரமே புர்ந்த மேனமை); 20. கீர்ப்பிள்ளையின் கதை (ஊருநதின் சிறப்பு); 21. அமரரும் போற்றும் அரிச்சந்திரன் (ஸத்திய விஜயம்); 22. குசேலர் சரிதம் (பரந்தாமனும் பரம் ஏழை நண்பனும்); 23. தர்மராஜனும் சுணங்கனும் (அண்டினவாகளை ஆதரித்த அருங்குணம்) 24. பிருதிவி ராஜன் (அஞ்சா நெஞ்சு படைத்த மன்னர் திலகம்); நகுஷ்புபதி நற்கதி பெற்ற கதை (ஒழுக்கமும் குணமுமே உயர்வளிக்கும்).

கணேஷ் அண்டு கம்பெனி தம்புசேட்டி தெரு, சென்னை

